

297

அம்மூலாங்களின் தொகுப்பு

Digitized by srujanika@gmail.com

அம்பிகாபதி காதல் காப்பியம்

(அருந்சோற் பேருங்டன்)

**
**

ஆசிரியர் :

‘அகராந்தகலை’ ஆசிரியர்
இயாற்கவி சுந்தர சண்முகனுர்
தமிழ்ப் பேரசிரியர்
4 தச்சேரி-11.

**
**

விலைக்குழிடங் :

திருநெல்வேலி, தென்னிந்திய
கைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், விம்பெட்ட.,
79, பிரகாசம் சாலை, சென்னை-1.

1982

சுந்தர சண்முகனுர்

(1982)

குறிப்பு: ஆசிரியர் சுந்தர சண்முகனுரின் ஒப்புதல் இன்றி, இந்த ‘அம்பிகாபதி காதல் காப்பியம்’ நூலில் அமைந்துள்ள கதைப் போக்கை அடிப்படையாகக் கொண்டு யாரும் கதையோ நாடகமே எழுதுதலோ, நாடகம் நடித் தலோ அல்லது திரையோவியம் (சினிமா) எடுத்தலோ அறவே கூடாது. மற்றும், இந்தக் காப்பியத்தில் உள்ள பகுதிகளையோ அல்லது கருத்துக்களையோ, ஆசிரியரின் ஒப்புதல் இன்றி, யாரும் தம் நூலில் தம்முடையன்போல் இனைத்துக் கொள்ளலாகாது. இலக்கிய ஆராய்ச்சி யாளர்கள், தம் ஆய்வுக்காக, இந்நூற் கருத்துக்களையோ அல்லது பகுதிகளையோ ஆசிரியரின் பெயர் குறித்து எடுத்துக் காட்டலாம்.

அப்பர் அச்சகம், சென்னை-500 001.

காப்பிய ஆசிரியரின் கருத்துரை

இரட்டைக் காப்பியங்கள் :

இரட்டைக் காப்பியங்கள் எனப்படும் சிலப்பதிகாரமும் மணி மேகலையும் தமிழ்க் காப்பியங்கட்குள் மிகவும் சிறந்தனவாகப் போற்றப்பெறுகின்றன. நூற் கதையினைத் தொகுத்துக் கூறும் ‘பதிகம்’ என்னும் பகுதியும் முப்பது காதைகளும் இவற்றில் உள்ளன; நூல் நடை, அக்காலத்துக்கேற்ப ஓரளவு கடினமாக உள்ளது. மணிமேகலை ஆசிரியப்பாவால் ஆனது; சிலம்பில் ஆசிரியத்தினிடையே வேறினப்பாக்களும் உரைநடையும் விரவி டிள்ளன. இந்த இரட்டைக் காப்பியங்களில், நம்பத்தகாத—தனிக்கை (Censor) செய்யவேண்டிய—பல செய்திகள் உள்ளன; சமயம் பரப்பும் நேரக்கம் இதற்குக் காரணமா யிருக்கலாம். எப்படியோ, இவை சாலவும் பாராட்டப்பெறுகின்றன.

கான மயிலாட :

கான மயில் ஆடியதைக் கண்ட வான்கோழி தானும் ஆடியதைப்போல், யானும் ‘அம்பிகாபதி காதல் காப்பியம்’ என்னும் இந்த நூலை எழுதலானேன். இதிலும், பதிகம்—வாழ்த்துப் பகுதி—முப்பது காதைகள் ஆகியவை முறையே உள்.

கதைச் சீர்திருத்தம் :

பல நூல்களில் உள்ள கதைப் பகுதிகள் நம்பத்தக்கனவாயில்லை; செவிவழிச் செய்தியைத் தவிரத் தக்க சான்றில்லை. அம்பிகாபதி வரலாறும் இதற்கு விதிவிலக்கு அன்று. எனவே, அம்பிகாபதி வரலாற்றில் போதிய சீர்திருத்தம் செய்து, ஓரளவேனும் பகுத்தறிவுக்குப் பொருந்த யான் நூலினை யாத்துள்ளேன்.

நுண்டை :

எனது நூல் எளிய நடையினது. எளிய உலக வழக்குச் சொற்கள் சிலவும் திசைச் சொற்கள் சிலவும் நூலில் கலந்துள்ளன. அரிய சொற்கள் சிலவும் இயற்கையாகவே இடம் பெறத் தவறவில்லை.

எனது காப்பியம் ஆசிரியப் பாவால் ஆனது. சில இடங்களில் வேறினப் பாக்கஞம் இடையிடையே விரவியுள்ளன.

பெயர்க் காரணம் :

மணிமேகலை என வழங்கப்பெறும் காப்பியத்திற்கு ஆசிரியர் சாத்தனார் இட்ட பெயர் ‘மணிமேகலை துறவு’ என்பதாகும். இது போலவே யான் எனது நூலுக்கு ‘அம்பிகாபதி காதல்’ என்னும் பெயர் சூட்டினேன். ‘அம்பிகாபதி’ என்று மட்டுமோ அல்லது ‘அம்பிகாபதி காதல்’ என்று மட்டுமோ யான் பெயர் சூட்டி யிருப்பின், உரைநடையில் ஆராய்ச்சி நூல்கள் பல எழுதியிருக்கும் என்னுல் எழுதப்பெற்றுள்ள இந்நூலும் ஓர் ஆய்வு உரைநடை நூலாகவே இருக்கும் என்று நூலின் பெயரை அறிந்தவர்கள் எண்ணக் கூடும். இந்தக் குழப்ப நிலையைப் போக்கவே, “அம்பிகாபதி காதல் காப்பியம்” எனப் பெயர் சூட்டினேன்.

முன்னேர் மொழி:

“முன்னேர் மொழிபொருளே யன்றி யவர் மொழியும்

போன்னேபோல் போற்றுவம்”

(நன்னூல்-9)

என்பதற்கு ஏற்ப, முன்னேர் நூல்களிலுள்ள சில பகுதிகளையும் பெயர் குறிப்பிட்டு எடுத்து இந்நூலில் கையாண்டுள்ளேன். குறள்கள் சில முழுதும் தரப்பெற்றுள்ளன. வேறு சங்க நூல்கள் சிலவற்றினின்றும் சில அடிகள் எடுத்துப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

இந்நூலில் தரப்பெற்றுள்ள தனித்தனிப் பாடல்களுள் “இட்டடி நோக”, “சற்றே பருத்த தனமே”—என்னும்

இரண்டு பாடல்களைத் தவிர, மற்றவை என் சொந்தக் கற்பனைப் பாடல்களே.

படிப்பினைகள் :

மக்களினம் அறிந்து பின்பற்றவேண்டிய படிப்பினைகள் பல, இந் நூலில் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன. இந்தப் படிப் பினைகளைப் பின்பற்றின் பயன்பெறுவது உறுதி. இப் படிப் பினைகள் அமைந்துள்ள பகுதிகளை, பிற்காலத்தில், பாடநூல் குழுவினர், பாட நூல்களில் சேர்த்துப் பயனுறுத்தலாம்.

உரைநடை முன்னுடை :

இஃது செய்யுள் நூலா யிருப்பினும், என்னால் செய்யுட் அகுதிகள் பின்னால் நிரம்ப எழுதப்பெற் றிருத்தவின், உரை நடையும் கலந்ததாக இருக்கவேண்டும் எனக் கருதியே, இந்த முன்னுரையை உரைநடையில் எழுதலானேன்.

உடல் நிலை :

மூளைக் கட்டி (Brain Tumour), உடலை இயக்குவதற்கு விகவும் இன்றியமையாததான் ‘பிட்யூடி சரப்பி’ (Pituitary Gland) ஒழுங்காக இயங்காமை ஆகியவற்றுல் சோர்வு, களைப்பு, செயலற்ற நிலை, தலைவலி, மயக்கம், கண் திறந்து பார்க்க வியலாமை முதலிய தொல்லைகள் எனக்கு எப்போதும் உண்டு. இக் காப்பியத்தைத் தொடங்கி முடிப்பதற்குள், இடையிடையே, செயலற்ற நிலையும் மயக்கமும் பலமுறை ஏற்பட்டதுண்டு. முற்றிலும் செயலற்றுப் போகுமுன்பே அல்லது இறப்பு நெருங்குமுன்பே, இக் காப்பியத்தை எப்படியாவது விரைந்து முடித்துவிடவேண்டுமெனக் கருதிக் கண்ணை முடிக்கொண்டே விரைந்து விரைந்து எழுதி நூலை ஒருவாறு முடித்துள்ளேன். என் குடும்பத்தினரும் உறவினர்களும் நன்பாக்களும் ‘ஒன்றும் எழுதவேண்டா’ எனப் பலமுறை மறித்துத் தடுத்தும் எப்படியோ எழுதி முடித்துவிட டேன். உடல்நிலை நன்றா யிருந்திருப்பின், இன்னும் ஆரஅமர எண்ணி இந்தநூலினை யாத்திருக்கலாம்.

இயற்கவி :

இந்நாலில் எனது பெயருக்கு முன் ‘இயற்கவி’ என்னும் பட்டத்தைச் சேர்த்துள்ளேன். 1951ஆம் ஆண்டு புதுச்சேரிக் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாவின்போது, என்னுல் எழுதி அரங்கேற்றம் செய்யப்பெற்ற ‘செந்தமிழ் ஆற்றுப்படை’ என்னும் நூலைப் பாராட்டி நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரால் பரிந்துரைக்கப்பெற்ற இந்த ‘இயற்கவி’ என்னும் பட்டம், புதுவைக் கல்விக் கழகத்தால் எனக்கு அளிக்கப்பெற்றது. இதற்குச் சான்றாக, பாரதியாரின் பரிந்துரைப் பாடலையும் கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழையும் பின்னால் சேர்த்துள்ளேன். யான் இதுவரையும் வேறு எந்த நூலிலும் இதனைப் பயன்படுத்திக் கொண்டதில்லையாதலின் இங்கே இதனைத் தெரிவிக்கலானேன். காப்பியமா யிருத்தலின், இந்தப் பழைய பட்டத்தை இந்நாலில் பயன்படுத்தியுள்ளேன்.

அருஞ் சௌற் போருள் :

போதிய அளவு இலக்கியப் பயிற்சி யில்லாதாரும் பொருள் புரிந்து படிப்பதற்கு உதவும் வகையில், யானே, அருஞ்சொற் கட்குப் பொருள் தந்துள்ளேன். சில இடங்களில் தொடர் விளக்கமும் முழு அடிகளின் விளக்கமும் தரப்பெற்றிருக்கும்.

நன்றியுரை :

இந் நூலினை நன்முறையில் அச்சேற்றி வெளியிட்டு விற்பனைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட—தமிழ் வளர்க்கும் தகைமைசால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன்.

ஈந்துர சணை முகன்

“செந்தமிழ் ஆற்றுப் படை”

சிறப்புப் பாயிரம்

பேராசிரியர், நீதிவாதி, நாவலர், இளைசைக் கிழார்,
உயர்த்து ச. சோம சுந்தர பாரதியர், M. A., B. L.
அவர்கள் அருளியது :

“சுதை இயற்கவி சுந்தர சண்முகர்
புதுவைப் பாவலர் புதிது புனைந்துள
அதுலச் ‘செந்தமிழ் ஆற்றுப் படை’வெகு
மதுர மார் தமிழ் வாய்மைக் கவிதையாம் ;
சதுரம் வாய்ந்தது தமிழொடும் வாழ்கவே.”

குறிப்பு : சுதை - அமிழ்து. அதுலம் - இனையின்மை.
மதுர கவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனக் கவி
நான்கு வகையுள் ஒன்று.

நாவலர், ச. சோமசுந்தர பாரதி
(கையொப்பம்)

குறிப்பு : ‘அழ்பிகாபதி காதல் காப்பியம்’ நூலின்
ஆசிரியர் சுந்தர சண்முகனுருக்கு அளிக்க, ‘இயற்கவி’ என்
னும் சிறப்புப் பட்டம் நாவலர் ச. சோம சுந்தர பாரதியா
ரால் பரிந்துரைக்கப்பெற்றது என்பதற்குச் சான்றுக
மேலுள்ள பகுதி தரப்பெற்றுள்ளது. ஆசிரியருக்கு இந்தப்
பட்டத்தைப் புதுச்சேரி கல்விக் கழகம் அளித்ததை அறி
விக்கும் ‘சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழ்’ அடுத்த பக்கத்
தில் தரப் பெற்றுள்ளது.

கல்விக் கழகம், புதுச்சேரி
சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழ்

புதுச்சேரியில் 1951ஆம் ஆண்டு நடைபெற்ற புதுவைக் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் அரங்கேற்றம் செய்யப்பெற்ற செந்தமிழ் ஆற்றுப் படை என்னும் சீரிய செய்யுள் நூலின் ஆசிரியராகிய புலவர் சுந்தர சண்முகனுர் அவர்களின் கவி வன்மை யைப் பாராட்டி, பேராசிரியர் நவாஸ் ச. சோமசுந்தர பாரதியர், M. A., B. L. அவர்களால் சூட்டப் பெற்ற “இயற்கை” என்னும் சிறப்புப் பட்டம் சுந்தர சண்முக ஞருக்கு வழங்கப் பெற்றதற்கு இது சான்றிதழாகும்.

(கையொப்பம்)

புதுச்சேரி

ரா. தேசிகன்

கர-ஆணி

(ரா. தேசிகன்)

1951

அமைச்சர்,
கல்விக் கழகம்.

போருள்டக்கம்

	பக்கம்
காலமும் கதை மாந்தரும்	10
பதிகம்	17
வாழ்த்துப் பகுதி	20
1. நாடு நகர் நலங் கூறு காதை	22
2. காதலர் காட்சிக் காதை	29
3. அரசன் அம்பிகாபதியை அழைத்த காதை	34
4. கம்பர் மகனைக் கடிந்த காதை	39
5. அமைச்சர் மகனின் சூழ்சிக் காதை	44
6. தாரகை அமராவதியொடு சூழ்ந்த காதை	50
7. அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை	54
8. அமைச்சன் குடும்பொடு சூழ்ந்த காதை	62
9. காதலர் உரையாடு காதை	65
10. அமைச்சன் அரசனெலு சூழ்ந்த காதை	71
11. அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காதை	74
12. அரசன் அமைச்சனை அழைத்த காதை	81
13. காதலர் பாராட்டுக் காதை	84
14. அமராவதி பெற்றேரோடு அளவளாவிய காதை	92
15. கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை	98
16. காதலர்கள் களிப்புறூஉம் காதை	106
17. அம்பிகாபதிக்குக் கண்ணான் அறிவுறுத்திய காதை	116
18. காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை	124
19. வேந்தன் ஊரலர் உணர்ந்த காதை	134
20. வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதை	138
21. அம்பிகாபதிக்குக் கம்பரின் அறிவுறூஉக் காதை	147
22. ஆரப் பூச்சால் அரசன் ஆய்வு செய்த காதை	153
23. அம்பிகாபதியைக் கொல்ல அரசன் சூழ்ந்த காதை	158
24. கட்டுத் தறி கவி பாடித் தந்த காதை	163
25. அம்பிகாபதியும் சிம்மனும் அமர் புரிந்த காதை	167
26. அம்பிகாவதி கடவுள் பாடல் பாடிய காதை	174
27. அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதை	183
28. கடவுள் வழிபாட்டுக் காதை	191
29. அணைவரும் ஆற்றுது அரற்றிய காதை	202
30. அமராவதி மணந்த அருமைக் காதை	212

காலமும் கதை மாந்தரும்

கதை நிகழ்ந்த காலம் :

அம்பிகாபதி காதல் காப்பியக் கதை நடந்த காலம், அம்பிகாபதி யின் தந்தையாகிய கம்பரின் காலம் என்பதில் ஐயமில்லை. கம்பரின் காலம் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. கம்பர் கி. யி. ஒன்பதாம் நூற்றுண்டினர் என ஒரு சாராரும், கி. பி. பன்னிரண்டாம் நூற்றுண்டினர் என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இவற்றுள்ள, கம்பர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றுண்டினர் என்னும் கருத்தே சரியானது. இதற்கு உரிய சான்றுகள் வருமாறு:

கம்பர் சோழ நாட்டினர்; சோழ மன்னரின் அவைக்களம் புலமைத் தொடர்பு உடையவர்; சோழ மன்னர் மூவரின் அவைக்களம் புலவராயும் ஆசானுமாயும் இருந்த பெரும் புலவர் ஒட்டக்கூத்தரோடு முரண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தவர்; தம் மகன் அம்பிகாபதியைச் சோழன் கொன்றதாலும் பிற காரணங்களாலும் சோழ மன்னைப் பகைத்துக்கொண்டு சோழ நாட்டை விட்டு வெளியேறியவர்.

மேற்கூறிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கானுங் கால், கம்பர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றுண்டினர் என்னும் கருத்து வலுப்பெறும். ஆனால், சிலர், கம்பரும் ஒட்டக்கூத்தரும் ஒரு காலத்தவரல்லர்—அம்பிகாபதி கம்பர் மகன் அல்லன்—என்றெல்லாம் கூறுவர். இது சரியன்று. கம்பரையும் கூத்தரையும் தொடர்புறுத்தியும் கம்பரோடு அம்பிகாபதியைத் தொடர்புறுத்தி யும் பல நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. “அள்ளாமல் குறையாது; இல்லாமல் பிறக்காது” என்னும் முதுமொழி நூற்றுக்கு நூறு உள்ளமை யில்லாவிட்டனும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத்

தக்கதே. எனவே, கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவரே, மறைமலை அடிகளார், ரா. பி. சேதுப்பிள்ளை, ரா. இராச-வையங்கார் முதலிய தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்து, கம்பர் பன்னிரண்டாம் நூற்றுண்டினர் என்பதே.

ஒட்டக் கூத்தர், விக்கிரம சோழன் (கி. பி. 1120-1135), இரண்டாங் குலோத்துங்கன் (1136-1150), இரண்டாம் இராசராசன் (1151-1163) ஆகிய மூன்று சோழர்க்கும் அவைக்களாப்-புலவரா யிருந்தவர்; இம் மூவர்மேலும் ‘உலா’ பாடியவர். இந்த உலா நூல்கள் மூன்றும் “மூவர் உலா” என்னும் பெயரால் வழங்கப் பெறும். இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால், கூத்தரும் அவர் காலத்தவராகிய கம்பரும் கி. பி. பன்னிரண்டாம் நூற்றுண்டினர் என்பது தெளிவுறும்.

‘கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவர் அல்லர்; எனவே, கம்பர் கி. பி. ஒன்பதாம் நூண்றுண்டினரே’ என்பவரின் கருத்துப்-படி கம்பரையும் கூத்தரையும் காலத்தால் பிரித்துவிடினும், கம்பர் ஒன்பதாம் நூற்றுண்டினராகார். இதற்கு உரிய சான்றுவது:

கம்பர் சோழ அரசோடு தொடர்பு கொண்டிருந்தார் என்பதை யும் இறுதியில் முரண்பாடு கொண்டு சோழ நாட்டை விட்டு வெளியேறினார் என்பதையும் பெரும்பாலும்—பலரும் ஒத்துக்-கொள்கின்றனர். கம்பர் தொடர்பு கொண்டிருந்த சோழன் பேரரசனுகத்தான் இருந்திருக்க வேண்டும். எனவே, கம்பர் ஒன்பதாம் நூற்றுண்டினர் எனக் கூற வியலாது. ஏனெனில், கி. பி. ஒன்பதாம் நூற்றுண்டில் சோழ அரசு இருக்கும் இடம் தெரியாமல் எங்கோ ஒரு முகையில் ஒதுங்கிக் கிடந்தது. கி. பி. 879—897 ஆம் ஆண்டுக் காலத்தவனுக்ய அபராசித பல்லவன் காலம்வரை சோழநாடு பல்லவ அரசின்கீழ் இருந்தது. ஒன்பதாம் நூற்றுண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவனுக்ய விசயாலயச் சோழன் (கி. பி. 850-870) பல்லவர்க்குக் கப்பம் கட்டி ஒரு சிற்றரசனுய் உறையூர்ப் பகுதியில் ஒடுங்கிக் கிடந்தான். அப்போது தஞ்சைப் பகுதியை முத்தரையர் மரபினர் ஆண்டு வந்தனர். நாளைடைவில், விசயாலயச் சோழன் முத்தரையரை வென்று தஞ்சைப் பகுதியைக் கைப்பற்றினான்.

வீசயாலயனுக்குப் பிறகு அவன் மகனுகிய முதலாம் ஆதித்தச் சோழன் (கி. பி. 871-907) படிப்படியாகப் பல்லவரை வென்று, சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் தன்னுடையன வாக்கிக் கொண்டான். இவனுக்குப் பல ஆண்டுகட்குப் பின்னால், முதலாம் இராசராசன் (985-1014) காலத்தில் தான் சோழ அரசு மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்த் தொடங்கியது. இது, முன்றும் இராசேந்திரச் சோழன் (1247-1279) காலம் வரையும் நிலைத் திருந்து, பின்னர் வீழ்ச்சியற்றுப் பாண்டியரால் பற்றப் பட்டது. இந்தச் செய்திகளின் அடிப்படையில் ஒரு முடிபு காண்பாம் :

இறுதிப் பல்லவனுகிய அபராசிதன் 897ஆம் ஆண்டுவரை பல்லவ நாட்டையும் சோழ நாட்டையும் ஆண்டிருக்கிறார்கள். அபராசித பல்லவனைக் கொன்ற முதலாம் ஆதித்தச் சோழன் 907ஆம் ஆண்டுவரை ஆண்டிருக்கிறார்கள். எனவே, சோழப் பேரரசு பிறகாலத்தில் மீண்டும் உருவாகத் தொடங்கிய காலம் கி. பி. 897ஆம் ஆண்டுக்கும் 907ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்துக்குள்ளேயாகும். இந்தக் காலக் கணிப்பு சிறிது முன் பின்னாலும் இருக்கலாம். இந்த அடிப்படையில் நோக்குங்கால், சோழ அரசோடு பெரிய தொடர்பு கொண்டிருந்த கம்பர் சோழ அரசு ஒடுங்கிக் கிடந்த ஒன்பதாம் நூற்றுண்டில் வாழ்ந்தவராகத் தோன்றவில்லை. ஆனால், சோழ அரசு சிற்றரசா யிருந்தாலும் அரசு அரசுதானே?—என் அக்காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாது?—என்று சிலர் வினாவலாம். மற்ற வரலாற்றுச் சூழ்நிலையும் பார்க்க வேண்டுமே! கம்பருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் இடையே தொடர்புக் கைதகள் பல சொல்லப்படுவதை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. கம்பர் வரலாறு முழுவதையும் கூர்ந்து நோக்குங்கால், அவர், பேரரசுச் சோழர் காலத்தவராகவே தென்படுகிறார்.

ஆனால், கம்பர் ஒன்பதாம் நூற்றுண்டினர் என்னும் கொள்கையினர் சிலர், ஒன்பதாம் நூற்றுண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றுண்டின் தொடக்கத்திலும் (கி. பி. 871-907) அரசாண்ட ஆதித்தச் சோழன் காலத்தில் கம்பர் வாழ்ந்தார்; அதனால்

அவர், ஆதித்தச் சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில், தம் நூலில், இராமனுடைய முன்னேர் ‘குரிய’ குலத்தில் வந்தவர்கள் என்பதை அறிவிக்கும் இடத்தில்,

* “ஆதித்தன் குல முதலை யலுவினை யார் அறியாதார்”

என்று பாடி ஆதித்தன் பெயரைச் சுட்டியுள்ளார் என்று கூறுவார். ஆதித்தன் என்பதற்குச் ‘குரியன்’ என்ற பொருள் உண்டு. கம்பர் ஆதித்தச் சோழனை நினைவு கூராமல், இயற்கையாக ‘ஆதித்தன்’ என்று கூறியிருக்கக் கூடாதா? அல்லது தம் தந்தையின் பெயராகிய ‘ஆதித்தன்’ என்பதைத் தந்தையின் நினைவாகத் தம் நூலில் பெய்திருக்கக் கூடாதா? எனவே, இது பொருத்தமான சான்று ஆகாது.

மற்றும், இக் கொள்கையினரால், கம்பர் ஒன்பதாம் நூற்றுண்டினர் என்பதற்கு அடிப்படைச் சான்றாக எடுத்துக்காட்டப் படுகின்ற,

“என்னிய சுகாத்தம் எண்ணூற் ரேறின்மேல்
சடையன் வாழ்வு
நன்னிய வெண்ணெய் நல்லூர் தள்ளிலே
கம்ப நாடன்
பண்ணிய இராம காதை பங்குளி
அத்த நாளில்
கன்னிய அரங்கர் முன்னே கவியரங்
கேற்றி ஞே”

என்னும் ஊர் பேர் தெரியாத (அநாமதேயப்) பாடலுக்கு, சில கம்பராமாயண ஓலைச் சுவடிகளின் ஈற்றில் காணப்படுகிற சின்வரும் பாடல் பதில் இருக்கும். அப் பாடல் :

“ஆவின் கேடைச் சகர் ஆயிரத்து நுழேறித்துத்
தேவன் திடுவெழுங்கூர் ரண்ணுட்டு—முவஜார்ச்

—பால காண்டம்-ஏரலாற்றுப் படலம்-இஆம் பா - மர்ரே பதிப்பு.

**சீரர் குணுத்தன் சேய் அழையப் பாடினுள்
கரார்கள் குந்தன் கதை'**

என்பதாகும். (சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து - பன்னிரண்டாம் நூற்றுண்டு; குண ஆதித்தன் சேய் - கம்பர்; காகுத்தன் - இராமன்.) இப் பாடல், கம்பர் பன்னிரண்டாம் நூற்றுண்டினர் என்னும் கருத்துடையது.

மற்கிருஞ் சான்று :— சோழ நாட்டை விட்டு வெளியேறிய கம்பர், இறுதியாகப் பாண்டிய நாடு அடைந்து இயற்கை எய் தியதற்கு முன், (தொண்டைநாடு எனப்படும் பல்லவ நாடு) சோழர் கைக்கு மாறியதால் அங்கே தங்காமல்) ஆந்திர அரசனுகிய ஓரங்கல் நாட்டுப் பிரதாப ருத்திரனிடம் சென்று சிறிது காலம் தங்கியிருந்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. இந்தப் பிரதாப ருத்திரனும் ஒட்டக் கூத்தரால் உலாப் பாடப்பெற்ற சோழ மன்னார்களும் பன்னிரண்டாம் நூற்றுண்டினர் எனச் சில கல் வெட்டுகள் கூறுகின்றன. பிரதாப ருத்திரனேடு தொடர்பு கொண்ட கம்பரும் இக்காலத்தவரே. எனவே, கம்பர் மகன் அம்பிகாபதி வரலாறு நிகழ்ந்த காலமும் பன்னிரண்டாம் நூற்றுண்டே என்பது சொல்லாமலே விளங்கும்.

கதை நிகழ்ந்த இடம் :

முதலாம் இராச ராசனுக்குப் பின் அவன் மகன் முதலாம் இராசேந்திர சோழன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றிவிட்டதாலும், அவனுக்குப் பின் ஆண்ட சோழர்களும் கங்கைகொண்ட சோழபுரத்தையே தலைநகராகக் கொண்டதாலும், அம்பிகாபதி வரலாறு நிகழ்ந்த இடம் கங்கைகொண்ட சோழபுரம் எனலாம்.

கதை மாந்தங்கள் :

கம்பர் மகன் அம்பிகாபதியால் காதலிக்கப்பெற்ற அமராவதி என்பவர், இரண்டாம் குலோத்துங்கக் சோழ மன்னின் மகளாக இருக்கலாம் என ஒருவாறு கருதப்படுகிறது ;

கம்பரோடு தொடர்புடைய ஒட்டக்கூத்தர், இம் மன்னனுக்கு அவைக்களப் புலவராய் இருந்ததோடு தமிழ் கற்பித்த ஆசானுகவும் திகழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

அம்பிகாபதி—அமராவதி காதல் வரலாற்றுப் பகுதி இந்தச் சோழ மன்னன் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லையே எனக் கிளர் எண்ணலாம். அரசர்கட்கு மனைவியர் பலரும் மக்கள் பலரும் இருப்பது இயற்கை. மக்களுள் ஓவ்வொருவரின் வாழ்க்கையைப் பற்றியும் மன்னரின் வரலாற்றில் சேர்க்கவேண்டுமெனின் அதற்கு எல்லையே இல்லாமற் போகும். பேரசன் ஒருவனது வரலாருகிய பெருங்கடவில், அவன் மகள் ஒருத்தியின் காதல் வரலாறு ஒரு துளியாகும். எனவே, இந்தக் காதல் வரலாற்றை மன்னரின் வரலாற்றில் எதிர்பார்ப்பதற்கில்லை.

அம்பிகாபதி காதல் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள கதை மாந்தருள் (கதா பாத்திரங்களுள்) ஒரு சிலரின் பெயர்கள் உண்மையான வரலாற்றில் உள்ளனவாகும். வேறு சிலரின் பெயர்கள், காப்பிய ஆசிரியர் இட்ட கற்பணைப் பெயர்களாகும். காப்பியக் கதை மாந்தர்களின் பெயர்கள் வருமாறு :

குலோத்துங்கன்—சோழ மன்னன், அமராவதியின் தந்தை. **சோழமாதேவி—**குலோத்துங்கனின் மனைவி.

அமராவதி (அமரு)—சோழன் மகன், காப்பியத் தலைவி. **கிள்ளி—**சோழன் மகன்.

கம்பர—பாவேந்தர், அம்பிகாபதியின் தந்தை.

கற்பகத் தாச்சி—கம்பரின் மனைவி.

அம்பிகாபதி (அம்பி)—கம்பர் மகன், காப்பியத் தலைவன்.

காவிரி—கம்பர் மகன்.

கண்ணார்—கம்பரின் நண்பர்.

காடவன்—சோழனின் அமைச்சன்.

கமலி—காடவனின் மனைவி.

சிம்மன்—காடவளின் மகன், படைத் தலைவருள் ஒருவன்.
 தாரகை—காடவன் மகன், அமராவதியின் தோழி.
 ஒட்டக்கூத்தர்—சேஷனின் அவைக்களப் புலவர்—ஆசான்.
 குப்பையா—ஒரு வஞ்சகப் புலவன்.
 மற்றும் பலர்.

மேலே குறிப்பிட்டுள்ள கதை மாந்தர் பெயர்களுள், கிள்ளி, கற்பகத் தாச்சி, கண்ணனுர், காடவன், கமலி, சிம்மன், தாரகை, குப்பையா ஆகியவை கற்பணப் பெயர்களாம். காப்பியத்தில், அம்பிகாபதி என்னும் பெயர் ‘அம்பி’ எனவும், அமராவதி என்னும் பெயர் ‘அமரு’ எனவும், சில இடங்களில் யாப்பு அமைதிக்காகச் சுருங்கத் தரப்பட்டிருக்கும்.

[**குறிப்பு:** கம்பளிங் சௌக்க கணிப்பு பற்றிய கருத்து வேற்றுமைக் கால ஒருவர்க் கொருவர் செப்படைய வாகாது.]

அம்பிகாபதி காதல் காப்பியம்

படிகம்

[கதை பொதி பாட்டு]

- உலகம் பரந்த ஒண்டமிழ் மொழியில்
 இலகும் காப்பியம் ஒன்றீ கெனவே
 பைந்தமிழ் வளர்க்கும் பரவைசார் புதுச்சேரிச்
 செந்தமிழ்ப் புரவலர் சிங்கார குமரேசனூர்
- 5** தூண்ட, அந்தத் தொண்டினை நிறைத்திட
 வேண்டி முயன்று, வியன்றமிழ் மொழியில்
 ஈண்டு புகழ்சால் இராம காதையை
 விரிந்த நூலாய் விளக்கி யருளிய
 பரந்த சீருறு பாவேந்தரின் வேந்தராய்
- 10** விளங்கித் திகழ்ந்த வீருசால் கம்பர்
 இலங்கிடப் பயந்த இன்றமிழ்ப் புலவன்,
 சொற்போர் புரிவதில் சோராத் திறலோன்,
 மற்போர் புரியும் மறத்திலும் விறலோன்,
 காதல் பாவல் காதற் கலைஞன்,
- 15** ஓத இனித்திடும் உயரிய நூலாம்
 ‘அம்பிகாபதி கோவை’ அருளிய செல்வனும்

2. இலகும் - விளங்கும்; ஒன்றீ கெனவே - ஒன்று சுக எனவே - ஒன்று இயற்றித் தருக என்று. 3. பரவைசார் - கடற்கரையைச் சார்ந்த. 4. புரவலர் - காப்பாளர். சிங்கார குமரேசனூர்-புதுச்சேரியில், இக் தூலசிரியர் பல நூல்களை எழுதுமாறு தொண்டியும் பொருஞ்சுவி புரிந்தும் பல நூல்கள் வெளிவரச் செய்த புரவலர். 7. ஈண்டு - மிகுந்த. இராம காதை - இராமன் வரலாறு (இராமாயணம்). 9. பாவேந்தரின் வேந்தர் - கவிச் சக்கரவர்த்தி. 10. வீறு - சிறப்பு. 11. இலங்கிட - விளங்க; பயந்த - பெற்ற. 12. திறலோன் - திறமைசாலீ. 13: விறலோன் - வெற்றியன். 14. காதல் பாவல் - காதல் பாடுவதில் வல்ல. 16. அம்பிகாபதி கோவை - அம்பிகாபதி தன் பெயரால் எழுதிய திரு நூல்.

- அம்பிகா பதிவர ஸாற்றினை ஆய்ந்தே,
நாடு நகரின் நலங்கூறு காதையும்
காதலர் காட்சிக் காதையும் அரசன்
- 20 அம்பிகா பதியை அழைத்த காதையும்
கம்பர் மகளைக் கடிந்த காதையும்
அமைச்சர் மகனின் சூழ்ச்சிக் காதையும்
தாராக அமராவதி யொடுகுழ்ந்த காதையும்
அம்பிகா பதிக்கு மடல்வந்த காதையும்
- 25 அமைச்சர் குடும்பொடு சூழ்ந்த காதையும்
காதலர் உரையாடு காதை தானும்
அமைச்சன் அரசனெனுடு சூழ்ந்த காதையும்
அரசனும் அமைச்சனும் ஆய்வுசெய்த காதையும்
அரசன் அமைச்சனை அழைத்த காதையும்
- 30 காதலர் பாராட்டுக் காதையும் அமராவதி
பெற்றே ரோடள் வளாவிய காதையும்
கம்பரும் நண்பரும் உலாப்போந்த காதையும்
காதலர் களிப்புறாஉம் காதையும் அம்பிகா
பதிக்குக் கண்ணனார் அறிவுறுத்திய காதையும்
- 35 காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதையும்
வேந்தன் ஊரலர் உனர்ந்த காதையும்
வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதையும்
அம்பிகா பதிக்குக் கம்பரின் அறிவுறாஉக்
காதையும் ஆரப் பூச்சால் அரசன்
- 40 ஆய்வு செய்த காதையும் அம்பிகா
பதியைக் கொல்ல அரசன் சூழ்ந்த
காதையும் கட்டுத் தறிகவி பாடித்
தந்த காதையும் அம்பிகா பதியும்
சிம்மனும் அமர்புரிந்த காதையும் அம்பிகாபதி
- 45 கடவுட் பாடல் பாடிய காதையும்
அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதையும்

25. குடும்பொடு - குடும்பத்தாருடன். 31. அளவூரவிய -
கலக்கு மகிழ்ந்து பேசிய.

- கடவுள் வழிபாட்டுக் காதை தானும்
 அணைவரும் ஆற்று தரற்றிய காதையும்
 அமராவதி மனத்த அருமைக் காதையும்
- 50 என்னும் முப்பான் இனிய பகுதியில்
 பன்ன வரிய பன்னலம் கெழீஇய
 செந்தமிழ் வளர்க்கும் சீர்மிகு புதுவைச்
 சுந்தர சண்முகன், சுவைநயம் பயக்கும்
 அந்தமிழ்ப் புலவன் ‘அம்பிகாபதி காதல்’
- 55 என்னும் காப்பியம் இனியமுதல் நூலாய்
 மன்னு தமிழில் மகிழ்ந்தளித் தனனே.

50. முப்பான் - முப்பது. 51. பன்ன அரிய - சொல்வதற்கு
 அரிய; பன்னலம் - பல நலங்கள்; கெழீஇய - மிகுங்க (அளவெட்டு)-
 ஏ. பயக்கும் - தருகின்ற. 54. அந்தமிழ் - அம்தமிழ் - அழகிய
 தமிழ்; அந்தமிழ்ப் புலவன் அம்பிகாபதி எனக் கொள்க. 56. மன்னும் க-
 ஷிலைத்த.

வாழ்த்துப் பகுதி

தமிழ் வாழ்த்து

- (1) “தமிழரின் பெருமை சாற்றும்
தனிப்பெருஞ் சான்றுய் நின்று
இமிழ்கடல் உலக மெங்கும்
இசையினைப் பரப்பி யோங்கும்
அமிழ்தமே! மக்கட் காக்கும்
ஆரூயிர் மருந்தே தேனே!
தமிழெனும் ஒப்பில் தாயே!
தழைத்துநீ என்றும் வாழி !”
- (2) “மொழிதம்முள் முத்த முதல்மொழியே! அடுத்த
மொழிகள் பலவும்
அழிவுறவும் அழியா அன்னைமொழியாய் அமர்ந்தே
அரிய குழவி
மொழிகள்பல ஈந்தும் மூப்பில்லாக் குமரியே!
முதிர்ந்த உலக
மொழிகட்டு வேர்ச்சொல் முதலளித்த முத்தமிழ்
மொழியே வாழ்கவே”
- (3) “வள்ளுவனை உலகிற் கீந்த
வளமார்ந்த திருவே தேவே!
அள்ளிக்கொள் அமிழ்த நயத்தை
அளித்திடுபல் கலையின் அன்னை!

முதல் பாட்டு : 2. இமிழ் கடல் - ஓலிக்கும் கடல்; இசை - புகழ்; ‘உலகத் தமிழ்’ என்னும் புகழுடன் ஓங்குதல். 3. மக்கட் காக்கும் - மக்களைக் காக்கின்ற. இரண்டாம் பாட்டு : 1. அடுத்த - தமிழை அடுத்துத் தோன்றிய. 2. குழவி - குமங்கை. மூன்றாம் பாட்டு : 2. அன்னைய் - அன்னையே.

உள்ளத்தை ஊனை உருக்கி
உள்ளெளியைப் பெருக்குபே ரொளியே!
வள்ளலாய்நற் பன்னால் வழங்கும்
வண்டமிழே வளமொடு வாழ்கவே!”

தமிழ் அறிஞர் வருத்து

(4) “முவாயிரம் ஆண்டாய் மொழிகள்பல வந்து
முற்றுகை யிட்டு
முவாத கன்னி மொழியான தமிழை
முடிக்க முயன்றும்,
ஓவாதே உஞ்சறி உயரியசெந் தமிழை
உயிர்போற் காத்துச்
சாவாது நிலைஇய சான்னேர்தம் நற்புகழ்
சால்பொடு வாழ்கவே!”

உலகப் பொது வருத்து

(5) “உலகம் வறுமையும் பிணியு மின்றி
ஓங்கி வாழ்க!
உலகம் பகையும் போரு மிலாமே
ஒன்றி வாழ்க!
உலகம் எந்தத் தீங்கு மிலாதே
உயர்ந்து வாழ்க!
உலகம் நலமும் வளமும் பெற்றே
உவந்து வாழ்கவே!”

3. ஊனை - உடம்பை. 4. நற்பன்னால் - கல்ல பல நூல்கள். கான்காம் பாட்டு: 2. முவாத - முதுமை அடையாத. 3. ஓவாதே - விடாமல் (தொடர்ந்து); உஞ்சறி - முயன்று ஏழைத்து. 4. நிலைஇய - நிலைத்த (அளப்படை); சால்பொடு - சிறப்பொடு ஜக்தாம் பாட்டு: 4. உவந்து - மகிழ்ந்து.

1. நாடு நகர் நலங்கூறு காதை

[சோழ நாட்டு வளம்]

உலகெலாம் அளந்த ஒண்டமிழ்ச் செம்மொழி
குலவும் இனிமை கூர்தமி முகத்தில்
நீர்வளம் நிலவளம் நெல்வளம் நிறைந்து
ஊர்வளம் குடிவளம் ஒருங்கே சான்று

- 5 சோறுடைத் தென்னும் சோழநன் ஞட்டின்
வீறுடைப் புகழ்தான் விளம்பற் பாற்றே!

(பெருமக்கால் பெருமை)

தன்னடை உயிரினைத் தகவாய்க் காப்பது
மன்னன் கடனென்ன மதித்து மகிழ்ந்துதன்
பொன்னுடல் ஈந்து புறவினைப் புரந்த

- 10 மன்னவன் சிபியின் மரபினர் நாடு;
இந்திர விழாவினை இரும்புகழிப் புகாரில்
செந்தமிழ் மணக்கச் சிறப்பொடு தொடங்கியோன்,
தூங்கெயில் ஏறிந்த தொடித்தோட் செம்பியன்,
வீங்குதோள் அவுணரை வென்றவன் நாடு;
15 ஓன்றே உயிரெனும் உண்மையை நாட்டக்
கண்றினை யிழந்த கறவையின் கண்ணீர்
காணப் பொருதக் கண்றினைக் கொன்றதன்
நாணமில் மகனை நகக்கி மாய்த்தவன்,
அரச வினைக்குரும் அரும்பெருஞ் செல்வரும்
20 வரிசையாய்க் காண வந்துநில் மக்களை

அருஞ்சொற் பொருள் : 9. புறவு - புரு; 13. எயில் - கேட்டைக் கொடி - வீரவையம்; செம்பியன் - சோழன்; 14. அவணர் - அர்க்கன். 16. கறவை - பசு.

- உரைசெய் உள்ளே விடாதவில் வுலகில்
 யாரா யினுஞ்சரி என்னிடம் வருகென
 ஆராய்ச்சி மனிகட்டி ஆண்ட நாடு;
 வலிய இமய வாகை சூடிப்
- 25 புலியை யதனிற் பொறித்த புகழோன்,
 இளையன் வேந்தனென் றெள்ளிய பெரியரின்
 உளமது நிறைவுற உள்ளே போந்து
 முதியவர் புரைய முடிமயிர் பூண்டு
 புதிய கோலம் புனைந்தே இருவரின்
- 30 வழக்கது தீர்த்த கரிகால் வளவன்
 இமுக்கமின் ரூண்ட இரும்பெரு நாடு;
 கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
 பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமெனக்
 கவுந்தி யடிகள் கழறிய தாக
- 35 இளங்கோ வடிகள் ஏத்திய நங்கை,
 கனல்தெறி சொற்களால் கடுவழக் காடிக்
 கணவன் களங்கம் களைந்த களத்தி,
 பாரெலாம் பத்தினி வணக்கம் பரவக்
 காரண மாய கடவுட் கண்ணகி;
- 40 மனிமே கலையின் கையில் மன்னிய
 அமுத சுரபியில் முதன்முத லாக
 அமுதம் வளர அமுதம் இட்டவள்,
 கணவன் மடிந்ததாய்க் காதால் மடுத்ததும்
 தணவில் புக்க தகைசால் ஆதிரை;
- 45 கயவன் ஒருவன் கையசைத் தழைக்க
 அயலவன் உளத்தில் அகப்பட்ட டேனென
 மயலாய் வீழ்ந்த மாண்புறு மருதி;
 முத்தமிழ்த் திருமணம் முடிக்கு முன்பே
 அத்தை மகனும் அண்புறு தரும

28. புரைய - ஓப்ப. 31. இமுக்கம் - குற்றம். 34. சமறுதல் - சொல்லுகல். 37. களத்தி - இல்லாள். 40. மன்னுதல் - பொருங்குதல். 43. மடுத்தல் - உட்புகுதல்; கேட்டல். 44. தணி - நெருப்பு.

- 50 தத்தனைப் புணர்ந்ததாய்த் தன்மேல் சாட்டிய
பொல்லாப் பொய்யுரை பொருஅது வாணுள்
எல்லாம் கண்ணிமை ஏற்ற விசாகை;
சேற்றில் முனைத்த செந்தா மரையாய்
வேசியாஞ் சிப்பியில் விளைந்த முத்தாய்
- 55 இறுதி வரையும் இருநிதிக் கோவலன்
ஓருவன் தனையே உளத்தில் வரித்து
மருவிய கற்புறு மடந்தை மாதவி;
வதியும் பூம்புகார் வளவன் மகனும்
உதய குமரனை உதறி எறிந்தோள்,
- 60 மாப்புகழ்ச் சாத்தனூர் மாண்புடன் யாத்த
காப்பியத் தலைவியாம் கவின்மணி மேகலீ;
தன்னுறு கணவனே தன்னைத் தெய்வமாய்
உன்னி வணங்க, உடல்தகை உதறிக்
கண்ணித் தமிழில் கடவுள் நூல்பல
- 65 கண்ணலாய் வழங்கிய காரைக்கா லம்மையார்;
தேனனை இசையால் தீந்தமிழ் பரப்பிய
ஞானசம் பந்தனும் நற்றமிழ் மதலீ;
பூவேந் தனையும் பொருட்டுத் தாத
பாவேந்தன் பைந்தமிழ்ப் பரவை கடந்தவன்,
- 70 பெரிய கம்பசூத் தீரமோளனப் பேச
அரிய பாப்பல ஆயிரம் ஈந்தோன்,
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
கவியாடும் என்னும் கவின்சீர் பெற்றவன்,
கல்வியிற் பெரிய கல்லூன் கம்பன் ;
- 75 சங்கரன் பெற்ற சடையன், வளமெலாம்
மங்காது வழங்கி மக்களைக் காத்தலால்
தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துத்

51. வாணுள் - வாழும் நாள். 54. வேசி - வீசீமகன். 57.
யடங்கை - பெண். 60. யாத்த - இயற்றிய. 65. கன்ஸல் - கரும்பு.
67. மதலீ - சிறு பீள்ளை. 69. பரவை - கடல்.

தில்லைத் தெய்வம் திருநடம் பயிலும்
காவிரி நடுவன் கார்முகில் துயிலும்

- 80 என்னும் புகழினை ஏற்றவன், இலங்கை
இன்ன லுற்றபோ தரிசி ஈந்தவன்,
காலங் காலமாய்க் கவிஞர் கம்பனைச்
சாலவும் புரந்த சடையப்ப வள்ளல்;
மூவருலா தந்த மூத்த பெருமகன்,
85 யாவரும் அதிரும் யாணர்க் கவிஞர்,
வெட்டிப் பேசி வென்றிடும் புலவன்,
ஒட்டக் கூத்தனும் உயர்பா வேந்தன்;
மன்னு உலகில் மன்னுதல் குறித்த
இன்னபல் லோரையும் ஈன்றநன் ஞா.

(காவிரி வளம்)

- 90 குடகில் பிறந்து குளிர்கன் னடத்தில்
அடைவே வளர்ந்துபின் அரியசோ ஞைட்டில்
வாழ்க்கைப் பட்டு வளமது பெருக்கி
வாழ்க்கை பலர்க்கும் வகுத்துத் தந்து
நீரலைக் கைகளால் நெடுங்கரைக் குழவியை
95 ஆரத் தமுவி அமிழ்தம் வழங்கிக்
கயலாம் கண்களால் கனிவுடன் நோக்கி
வயலெலாம் வளந்தரு வண்டலூரன் ஊட்டி
வீட்டு மக்களை விரும்புந் தாய்போல்
நாட்டு மக்களை நலமுடன் பேணி
100 உடம்பெலாம் குருதி ஓடுதல் புரைய
இடமெலாம் நீரை நிரப்பி இயங்கும்
காவிரித் தாய்வளம் கணக்கி வடங்குமோ ?

78. தில்லைத் தெய்வம் - நடராசர். 79. காவிரி கடுவன் - திருவரங்கம்; கார்முகில் - திருமால். 81. இன்னல் - துன்பம். 85. யாணர் - புதுமை, வளமை. 91. அடைவே - முறையே; சோனைடு - சோழநாடு. 94. குழவி - குழங்கை. 100. குருதி - இரத்தம்.

- பூவிரி மணஞ்சால் பொழில்கள் கரையெலாம்;
கோங்கம் மருதம் குரவம் கடம்பு
- 105 வேங்கை வாதுமை விளாபலா தெங்குமா
குருந்தம் இலவம் கொன்றை வகுளம்
நரந்தம் பாதிரி நாகம் தில்லைவேய்
நாவல் வன்னி நறுங்கொய்யா மாதுளை
பூவர சத்தி புன்னை கூவிளாம்
- 110 ஆரம் ஆத்தி அரசால் ஆற்றின்
ஓரம் விண்ணுற ஓங்கித் தோன்றுமால்;
கரும்பு வயலெனக் கருதும் நெல்வயல்
விரும்புங் கழுகென விளங்குங் கரும்பு
தெங்கின் வடிவமாய்த் தெரியுங் கழுகு
- 115 தொங்கும் குலைகள் துன்னிய வாழை
வெற்றிலை அகத்தி விரவிய தோட்டம்
வெற்றிடம் இலையென விரிந்த கழனி,
நெல்லின் களையாய் நிற்பன வயலில்
அல்லி தாமரை ஆம்பல் குவளை,
- 120 உகுத்த மல்ரொடு உழவர் கட்டியே
அகத்திக் கீரையால் அடைக்கும் நீர்மடை,
இன்ன பல்வளம் இணைசோ ணைட்டின்
மன்னிய தலைநகர், வடபுல வெற்றியால்
கங்கை கொண்ட சோழ புரமென
- 125 எங்கும் போய இசைகிகப் பெற்றது;
இங்கதன் புகழை இயம்பல் ஒண்ணுமோ!

103. பொழில் - சோலை. 104 - 110. மர வகைகள். 105. சிதங்கு - தென்னை. 106. வகுளம் - மகிழ மரம். 107. நரந்தம் - நாரத்தை; வேய் - முங்கில். 109. கூவிளம் - வில்வம். 113. கழுகு-பாக்கு மரம். 122. சோன்னை - சோழ நாடு. 123. வடபுலம் - வடநாடு. 126. இயம்புதல் - கூறுதல்; ஒண்ணுமோ - முடியுமோ.

(நகர் வளம்)

அரண்மனை நிகழ்ச்சியை அவ்வஞ்ஞான்று
தீரண்முனைக் குணில்கொடு தெருட்டும் முரசொலி,
கனிவொடு வழிபடுவ் கடவுட் கோயிலில்

- 130 இனிமையா யிசைக்கும் இயங்கள் எழுப்பொலி,
சொற்போர்ப் புலவர் குழுமாய் வுரையொலி,
மற்போர் பயிலும் மறவரின் இடியொலி,
விற்போர் பழகும் வீரர் விடுப்பொலி,
நெற்போர் குவிப்போர் நிகழ்த்தும் நெட்டொலி,
- 135 கரும்பின் பிழிவைக் கனல்கொடு காய்ச்சி
விரும்பும் வெல்லமாய் விளைப்பவர் விளையொலி,
சிறுமியர் செய்யும் சிற்றில் ஆட்டொலி,
சிறுர்விளை யாடும் சிறுதேர் இழுப்பொலி,
மடையில் சேல்கள் பாய மங்கையர்
- 140 குடையுஞ் சௌனையைக் கூடிக் குழுப்பொலி,
கோழி சிவல்பூழ் கொழுதகர் எதிரியை
வீழிச் செய்து வென்றிடு போரினை
வீழு மழவரின் விண்ணதிர் வெடியொலி,
பாடல் வென்றி பழகியாழ் வென்றி
- 145 ஆடல் வென்றி ஆட்ட வென்றி
ஓடல் வென்றி கொள்வோர் உழக்கொலி
விழாப்பல அயர்வோர் வீதியில் வெளியில்
குழாமாய்க் கூடிக் குலவும் குழுவொலி,
வணிகச் சந்தையில் வாங்குவோர் விற்போர்

127. ஞான்று - பொழுது. 128. குணை - குறுந்தடி; கொடு - கொண்டு; தெருட்டும் - தெர்விக்கும். 130. இயங்கள் - வாத்தியங்கள். 135. பிழிவு - சாறு. 139. சேல் - மீன். 141. சிவல் - சவுதாரி; பூழ் - காட்ட; தகர் - ஆட்டுக்கடா. 143. வீழு மழவர் - விரும்பும் வீரர். 145. ஆடல் - நடனம்; ஆட்டம் - வீணாட்டு. 146. உழக்குதல் - குழப்பி ஏழப்புதல். 147. அயர்தல் - கொண்டாடுதல். 148. குழாம் - கட்டம்.

- 150 அணுகிப் பொருள்களை அளக்கும் ஆர்ப்பொலி,
தொகுத்த உணவைத் தொல்புகழ் மரபினர்
பகுத்துப் பலரோ டுன்னும் பண்பொலி
இன்னபல் லோதைகள் இயைந்து மயங்க
மன்னிய குடியெலாம் மகிழ்வொடு வாழுமால்.
- 155 நன்னர் நலவளம் நனிதவ நன்னிய
பொன்னகர்ப் புகழெலாம் புகலுதல் அரிதே !

150. ஆர்ப்பு - ஆரவாரம். 153. ஒதை-ஒசை. 154. வாழுயால்-
வாழும் + ஆல்; ஆல் - அசை. 155. நன்னர் - நன்னமை; நனிதவ -
மிகமிக.

2. காதலர் காட்சிக் காதை

தலைநக ரதனில் தன்னே ரில்லாக்
கொலைவேற் குலோத்துங்க சோழன் கோயிலின்
நிலாமுற் றத்து நின்று கீழே
உலாவு வோரை உற்று நோக்குவாள்

- 5 அரசன் மகளாம் அமரா வதியெனும்
உரைசால் கற்பின் உயரிய கன்னி
பாங்கியர் பல்லோர் பாங்குற மின்னி;
ஆங்கவள் முகமதி அமிழ்தைப் பொழியுமால்..

(அமராவதியின் தோற்றம்)

- கருமை மென்மை கருதிடும் நீட்சி
10 சுருஞும் வளைவு சொலத்தகும் செறிவு
ஜம்பால் தகுதியும் அமைந்துகண் டோரை
வம்பா யீர்க்கும் வசியக் கூந்தல்,
மறவியும் அஞ்ச மாப்படை வெல்லும்
மறவர் தம்மையும் மயக்கும் பிறைநுதல்,
15 காந்தம் இரும்பைக் கவருதல் நேரக்
காந்தும் காளோயர்க் கட்டிடுங் கண்கள்,
பவள உவமை பற்றுமோ வாய்க்கே!
அவளது கண்ணம் அழன்று மின்னும்,
பத்தியா யமைந்து பளிச்சொளி வீசி
20 முத்தைப் பழிக்கும் முறுவல் வெண்ணைக,

2. கோயில் - அரண்மணை. 7. பாங்கியர் - தோழிமார்; பாங்கு - யக்கம். 10. செறிவு - அடர்த்தி. 11. ஜம்பால் - கூந்தலின் ஜங்கு - தன்மை. 12. ஈர்த்தல் - இழுத்தல். 13. மறவி - எயன். 14. நுதல் - நெற்றி. 15. நேர - ஓப்ப. 19. பத்தி - வரிசை. 20. முறுவல் - சிரிப்பு.

- இடமது சிறிதே ஈந்ததும் பெரிய
மடமுழு தினையும் மடக்குவோர் மான
எட்டிப் பார்க்க இடஞ்சிறி தளவே
விட்ட மார்பின் வியலிடம் முழுமையும்
- 25 தட்டிக் கொண்ட தளதள முலைகள்,
இன்ன தெனும்படி இடையே இன்மையால்
மின்னிடை துடியிடை மெல்லிய கொடியிடை
என்னும் இவைதாம் இல்பொருட் குவமையாம்;
அரசிலீல ஆலிலை அல்குலுக் கொப்போ?
- 30 உரைசெய ஒல்லா தொருவ ரானுமே.
வேய்க்குறு இலக்கணம் விளக்குவ தோள்கள்,
காந்தள் இலக்கணம் காட்டுவ கைகள்,
துடைக்கு வாழை தோற்ப துறுதி,
நடைக்குநல் லண்ணம் சாயற்கு நன்மயில்
- 35 அடைவே அடிகளின் மென்மைக் கணிச்சம்
அமைவுறு உவமை யாமென அறைவது
அமரா வதியை அறியார் உளறலாம்;
நமரவள் அழகை நவிலவொண் ஞேதே!

(நிலாவின் நேற்றம்)

- வையம் சுட்ட வன்பழி துடைக்க
40 வெய்யோன் தன்கொடு வெய்யில் அடக்கப்
பைய மாலைப் பொழுது படர்ந்தபின்
படைபல சூழப் பாராள் வேந்தன்
நடைபோ டல்போல் தாரகை நடுவுறு
தண்ணிய திங்கள் தகதக ஒளியை
- 45 மண்ணில் பரப்பி இருட்பகை மாய்த்துக்

22. மான - ஒப்ப. 24. வியல் - அகலம். 27. துடி -
உடுக்கை. 29. அல்குல் - பெண்குறி. 30. ஒல்லாது - முடியாது.
32. காந்தள் - கை போன்ற ஒருவகை மலர். 35. அணிச்சம் -
மெல்லிய ஒருவகை மலர். 39. வையம் - பூமி. 40 - வெய்யோன் -
ஞாயிறு. 41. பைய - மெல்ல. 43. தாரகை - நடசத்திரம்.

காதலர் காட்சிக் காலை

- காதலர்ப் பிரிந்தோர் கவன்று வாட
மேதகு பொலிவுடன் மினிர்ந்தது விண்ணில்.
வெண்ணிலா வீசுமாவ் வேளை தன்னில்
நண்ணினுன் அவ்வழி நடந்து மெல்ல
50 கம்பர் மகனும் கல்வியில் வல்லனும்
அம்பிகா பதியெனும் ஆண்மைத் தோன்றல்.

(அம்பிகாபதியின் நேர்றம்)

- கொய்து சுருண்ட குஞ்சியன் தலையில்,
செய்துவைத் தாலெனத் திரள்வரைத் தோளினன்,
அடுபடை தாங்கும் அகன்ற மார்பன்,
55 தொடுமுழங் கால்வரை தொங்குங் கையினன்,
காந்தையர்க் கவரும் கனிந்த கண்ணினன்,
ஏந்தெழில் மிக்க இளைஞுன் இசைவலன்,
நயனுடை இன்சொலன், நல்லதன் பெயரால்
பயனுடை ‘அம்பிகா பதிகோவை’ என்னும்
60 வியனுறு நூல்தந்து விளங்கும் புலவன்,
ஒதல் வல்ல உயரியோன் எனினும்
காதல் கலைஞர்ஸ் கட்டிளங் காளை

(காதல் காணல்)

- மேன்மா டத்தில் மேனி மினுக்கித்
தேன்மொழி நின்றதைத் தெரியக் கண்டனன்;
65 புருவ வில்லின் புறப்படு கண்களை
உருவ உளத்தை உரைதொடுத் தனனே:
“குலவும் தாரகைக் குழுவிடை மின்னும்

46. கவன்று - கவலைப்பட்டு. 47. மினிர்ந்தது - விளங்கியது.
51. தோன்றல் - ஆண்களுள் சிறங்தோன். 52. அஞ்சி - தலையீர்.
53. வரை - மகை. 56. காங்கையர் - பெண்கள். 57. எழில் -
அழகு. 60 - வியன் - மேன்மை. 63. மேனி - உடம்பு. 64. தென்
மொழி - அமராவதி. 65. கணை - அம்பு.

நிலவே நிலவே நீகீழ் இறங்கி
வருகை தருவவயோ வாரா யென்னின்
70 அருகில் யான்வந் தழகைப் பருகவோ?
மாற்றம் என்கொல் மயக்குதல் முறையோ?
கூற்றமாய் என்னைக் கொல்லல் தகுமோ?"
என்றனன்; அமரா வதியின் எதிரில்
நின்றனன் சிகில்போல் நெட்டுயிர்ப் பெறிந்தே !!

(கேட்ட அமராவதியின் நிலை)

- 75 கேட்ட அமராவதி கிளர்ச்சி யுற்றனள்,
நாட்டந் திருப்பினள், நானிக் குனிந்தனள்;
பொன்னிறத் திருமுகம் செந்திற மாயது;
புதியவன் உளத்தில் புகநேர்ந்த தெண்ணி
மதியது கலங்கி மாழ்கி வீழ்ந்தனள்.
80 தோழியர் கவன்றனர்; சோழனைக் கண்டனர்;
வாழியர் வேந்தென வணக்கம் செலுத்தினர்;
நடந்தது கூறினர் நாத்தமு தமுக்க.
கிடந்த மகளைக் கிள்ளி கண்டனன்;
விடிந்ததும் இதற்கோர் விடிவு காண்பனென்.
85 றடங்காச் சினத்திற் கடிமைப் பட்டனன்;
மகளைக் கண்ணி மாடத் துய்த்தே
அகலாது காக்க ஆவன புரிந்தனன்.
சோழமா தேவி சோர்ந்து வருந்தி
வாழி மகளென வணங்கினள் தெய்வம்.

(அமைச்சர் மகளின் காதல்)

- 90 அமரா வதியை அகலாப் பாங்கி
அமைச்சர் மகளாம் அழகு 'தாரகை'

71. மாற்றம் - பதில். 72. கூற்றம் - எமன். 74. நெட்டுயிர்ப்பு ஏறிதல் - பெருமுச்ச விடுதல். 79. மாழ்கி - மயங்கி. 80. கவன்றனர் - கவலைப்பட்டனர். 83. கிள்ளி - சோழன்.

- என்னும் பெயினள் எதிர்பா ராமே
 துண்ணிய காதலால் துயருற வானுள்;
 அம்பிகா பதியின் அழகில் மயங்கி
- 95 வம்பாய் அவன்பால் வைத்தனள் நாட்டம்;
 ‘அவனே என்றனக் கமைந்த காதலன்
 அவனை அடியேன் அடைந்தே தீர்வல்’
 என்றே சூழுரை இயம்பி ஊன்துயில்
 ஒன்றும் கொளாமே உயிர்த்தனள் நெடிதே.
- 100 கிணறு வெட்டப் பூதம் கிளர்ந்த
 கதையே யாகிக் கம்பர் மகன்தலீஸ்
 விதியே யென்ன விடிந்தது சனியனே!

97. தீர்வல் - தீர்வேன். 98. சூழுரை - சபதமோழி; துயில் - தூக்கம். 100. கிளர்ந்த - ஏ முந்த.

3. அரசன் அம்பிகாபதியை அழைத்த காதை

(ஞாயிறு தேர்றற்றம்)

திருவுடை வியனகர்த் தெருக்களின் காவலில்
ஒருவர் மாறமற் ரெருவர் வருகைபோல்
மதியம் மறைய, மறுநாள் விடியலில்
சிதைய அமைதி செறிந்திடும் ஒலிகளாம்

- 5 பழவகை தேடப் பறக்கும் புள்ளொலி,
உழவர் ஏர்கொடு உழப்பும் ஒதை,
பாடம் படிக்கும் பள்ளிச் சிறுரொலி,
மாடம் கோலஞ்செய் மங்கையர் எழுப்பொலி,
காரா வின்பால் கறப்பொலி இன்ன
10 ஆரா ஒலியிடை அலர்கதிர் ஞாயிறு
பாரோர் உவக்கப் பரவையிற் ரேஞ்றினன்.

(மன்னன் நடவடிக்கை)

கம்பர் மகளைக் கடிதின் கொணர்திர்
என்றே ஆட்களை ஏவி யனுப்பி
அரசன் சினமொடு அரியணை அமர்ந்தனன்.

- 15 அரச ஆணையை அறிந்த கம்பர்
மகளை அழைப்பதின் மாயம் என்னவோ !
புகழுறு மகள்றன் புலமையை மெச்சி
விருது வழங்க விரும்பினன் கொல்லோ !
பெரிதாம் பட்டம் பெறச்செய் வானே
20 என்றுதம் மனையிடம் இனிக்கப் பேசி

5. புள் - பறவை. 7. அக் காலத்தில் வைகறையிலேயே மாணுக்கர் ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று படிப்பது வழக்கம். 8. மாடம் - வீடு. 11. பரவை - கடல். 12. கடிதின் - விரைவில்; கொணர்திர் - கொண்டு வருக. 18. விரும்பினன் கொல்லோ - விரும்பினுள் போலும். 20. மனை - மனைவி.

- நன்று நன்றென நனிமகிழ் வற்றே
அம்பிகா பதியை அருகில் அழைத்து,
தம்பி! மன்னனின் தக்க விருப்பைச்
சிறக்க ஏற்றிடச் சென்றுவா என்றனன்.
- 25 பறக்கச் சிறகுகள் படைக்கப் பெருமையால்
அம்பி காபதி அரண்மனை நோக்கி
விரைவாய் நடந்தனன் வேந்தன் மகளைத்
தரவே தகுமெனத் தவரு யெண்ணினன்;
காம நோய்க்குக் கருதிடும் கண்ணிலை
- 30 ஆமது ஆன்ரூர் அறைந்த உண்மையே!

(அம்பிகாபதி வணங்கிக் கூறுதல்)

- வேந்தர் வேந்தே வெல்கநும் கொற்றம்
தீந்தமிழ்ப் புலவோர் திறந்தெரிந் தவரைப்
போற்றிடும் உமது புகழ்சால் பண்பு
சாற்றுதற் கரிதோ சாலுமென் வணக்கம்
- 35 ஏற்றருள் கென்றனன். எழுந்தனன் மன்னன்

(அம்பிகாபதிக்கு அரசன் கூறுதல்)

- புலிக்குப் பிறந்த பூணைக் குட்டியே
அரிமா பெற்ற அற்ப நரியே
கம்பர் மகனுநீ காமப் பெட்டகமே
வம்பப் பேயே வால்குழை நாயே
- 40 புலவ னால்லௌ புன்புலால் விரும்பும்
புலையனே யாவைநீ புகண்றிடு கேட்பதை
நேற்றைய இரவில் நிகழ்ந்த தென்னவோ ?
மாற்று துண்மையை மறைக்கா துரைத்திடு
அமரா வதியை அழைத்தனை யாமே
- 45 எமராங் கிருந்திடன் என்னவாம் உன்தலை ?

30. அறைதல் - சொல்லுதல். 37. அரிமா - சிங்கம். 38. பெட்டகம் - பெட்டி. 41. புலையன் - கீழ்மகன்.

- குற்றம் ஓப்புதி கொலைக்களம் செல்லுதி
 மற்றுநின் செயற்கு மாற்று வேற்கீலு
 மற்றவர் மகளை மதிமிக மயங்கிப்
 பற்றுவோர்க் கிஃதொரு படிப்பினை யாமென
 50 இறையவன் முழக்கிய இடியொலி கேட்டே
 அறைகுவன் மாற்றம் அம்பிகா பதிதான்;

(அம்பிகாபதியின் பநில்)

- வாழ்க மன்னவ வளர்க்கரும் பேரருள் !
 தாழ்க்கிறேன் தலைநுழ் தாள்களில் அடியேன்;
 வெண்ணிலா வீசிய வேளை வீதியில்
 55 என்னினேன் இயற்கையின் எழிலைப் பற்றி
 ‘நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா’
 என்று நிலாவை அழைப்ப தியற்கையே
 அன்றே ஆண்டவா ! அவ்வா நடியேன்
 ‘நிலவே நிலவே நீகீழ் இறங்கி
 60 வருகை தருகென’ வாய்விட் டழைத்தேன்
 இருகை கூப்புவேன் இதில்பிழை யாதென,

(சோழன் வினவல்)

- ‘குலவும் தாரகைக் குழுவிடை மின்னும்
 நிலவே நிலவே’ என்று நீ விளித்தனை
 அமைச்சர் மகள் பெயர் தாரகை யாகும்
 65 இமையாம் தாரகை, என்மகள் கண்ணாம்;
 எனவே,
 தாரகை தன்னெடு தங்கிநின் றிருந்த
 காரிகை அமரா வதியைக் கருதியே

50. இறையவன் - அரசன். 53. தாள் - காஸ். 58. ஆண்டவன் - அரசன். 63. விளித்தனை - அழைத்தாய். 65. இமை - கண்ணிமை. 67. காரிகை - பெண்.

‘நிலவே நிலவே நீவா’ என்றனை
பலவும் பேசுவாய் பகர்பதில் இதற்கென,

(அம்பிகாபதியின் அடுத்த பதில்)

- 70 தாரகை யின்பொருள் விண்மீன் தானே ?
தாரகை நடுவண் தண்மதி யிருப்பதாய்ப்
பாருள புலவோர் பாடுதல் இயல்பே !
சான்று வேண்டுமோ சாற்றுவன் சால :
‘பன்மீன் நடுவண் பால்மதி போல’
- 75 என்பது சிறுபா ஞற்றுப் படையடி ;
‘பன்மீன் நடுவண் திங்கள் போலவும்’,
என்பது மதுரைக் காஞ்சி யடியாம்;
‘நாள்மீன் விராய கோள்மீன் போல’
என்பது பட்டினப் பாலைப் பகுதியாம்;
- 80 ‘பன்மீன் நாப்பண் திங்கள் போல’
என்பது பதிற்றுப் பத்துப் பாவடி;
‘பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,’
‘மீன்நாப் பண்விரி கதிர்வெண் திங்களின்’
என்பன புறநா னாற்றுப் பகுதிகள்;
- 85 ‘மீன்குழ் குளிர் மாமதித் தோற்றம் ஒத்தே’
என்பது சீவக சிந்தா மணியடி
இன்னணம் பலப்பல இயம்பலாம் என்ன,

(அரசன் அடுத்து வினவல்)

- ‘வருகை தருவையோ வாரா யென்னின்
அருகில் யான்வந் தழகைப் பருகவோ’
- 90 என்றனை இதன்பொருள் யாதோ இயம்புதி !
என்றனை ஏய்த்தல் இனியொல் லாதே !
அம்புலி வராதெனின் அதனைநாம் அடைவது
நம்புதற் குரியதோ நவிலுதி விடையென,

69. பகர் - சொல்லுவாய். 73. சாற்றுவன் - சொல்லுவேன்;
சால - மிகுதியாக. 78. நாள்மீன் - நட்சத்திரம்; கோள்மீன் - நிலா.
92. அம்புலி - ஸிலா.

(அம்பிகாபதியின் அடுத்த பதில்)

- தண்டமிழ் நூல்களுள் பிள்ளைத் தமிழெனும்
 95 ஒண்டமிழ் நூலொன் றுள்ளதநீர் அறிவீர்
 அம்புலிப் பருவமொன் றதனில் உண்டாம்
 அம்புலி வருகவென் றதனை அழைப்பார்
 அம்புலி வராதெனின் அதனை ஒறுப்பதாய்ப்
 பைந்தமிழ்ப் புலவோர் பாடுதல் இயற்கை
 100 நந்தம் முயற்சியால் நண்ணுதல் அரிதெனில்
 ஒறுப்ப தெவ்வா ஞெல்லும்? எனவே,
 ஒறுப்பதாய்க் கூறல் ஒருவிளை யாட்டே
 அப்படி யேயான் அதனை அடைவதாய்ச்
 செப்பிய தும்மொரு சிறுவிளை யாட்டே
 105 சென்று திங்களைச் சேர்திறன் இன்றிலை
 என்றே வரலாம் யாரறி வாரிடை!
 இப்புவி புரக்கும் ஏந்தலே என்பால்
 தப்புக் கணக்குப் போடுதல் தகுமோ?
 வணக்கம் கொற்றவு! வளர்க்கும் செங்கோல்!
 110 இணக்கமா யெனக்கு நல்விடை ஈகென,

(அரசன் அம்பிகாபதியை அனுப்புதல்)

- சோழன் நோக்கினுண் சொல்லுதல் அறியான்
 ஏழைம கொண்ட இளஞ்சிறு புலவன்
 வேழம் வேங்கையை வென்றது மான
 என்னைப் பேச்சால் ஏய்த்து வென்றனன்
 115 பின்னர் யானும் பேசவொன் றிகிலெயன
 மன்னாவன் மனமது மறுகி
 இன்னே செல்லுதி என்றனுப் பின்னே.

98. ஒறுத்தல் - தண்டித்தல். 104. செப்புதல் - சொல்லுதல்.
 107. ஏந்தல்-உயர்ந்த ஆடவர் (அரசர்). 109. கொற்றவன் - அரசன்.
 113. வேழம் - யானை; வேங்கை - புலி. 116. மறுகி - மயங்கி.
 117. இன்னே - இப்பொழுதே.

4. கம்பர் மகனைக் கடிந்து காதை

கம்பர் தம்மனைக் கற்பகத் தாச்சிபால்
அம்பிகா பதிதனைக் கரசன் செயத்தகும்
சிறப்பு குறித்துச் செப்ப இருவரும்
இறப்ப மகிழ்வுற் றிருந்த வேளை,

- 5 கண்போல் வளர்த்ததம் காதலற் பற்றியோர்
நண்பர் வந்து நடந்தது கூறினார்.
கேட்ட கம்பர் கிளர்ந்து மகனை
வாட்டவே மன்னன் வம்பு செய்துளான்
அம்பி காபதி அப்பழுக் கிலாதவன்
- 10 நம்பலாம் அவன்பால் நவையே யிராது
காலம் வருங்கால் கண்ணஞ் சாமே
காலமை் சோழனைக் கடிந்தே தீர்வல்
என்றே சினங்கொண் டிருக்கச் சோழனை
வென்ற மகனும் வீடுவந் தனால்.
- 15 நடந்ததை விடாஅமே நவிலுக என்றே
அடைந்த மகனை அப்பா வினவினார்.
அம்பி காபதி அனைத்துங் கூறக்
கம்பர் சோர்ந்து காதல் மகனே
வம்பு செய்து வந்துள தறிந்து
- 20 வெம்பி யவற்கு விளம்ப லுற்றுர்:
கொற்றவன் தன்னிடம் குறும்பாய்ப் பேசி
வெற்றி பெற்றனை வியந்தனன் நின்றிஹன்;
ஆயினுங் குடிமகன் அரசன் மகனைத்
தாயினும் சிறப்பாய்ப் போற்றலே தகுமென,

4. இறப்ப - மிகவும். 5. காதலன் - மகன். 7. கிளர்ந்து - உணர்ச்சி யெழுந்து. 10. நவை - குற்றம். 11. கண்ணஞ்சுதல் - அஞ்சுதல். 12. காலன் - எமன். 15. நவிலுதல் - சொல்லுதல்.

(அம்பிகாபதி கூறல்)

- 25 மராமரம் மாய்த்த மாபெரு மறவனும்
இராமன், சீதை எனுமிவர் குறித்துக்
“கண்ணென்று கண்ணினை கவ்வி ஒன்றையொன்
ருண்ணவும் நிலைபெரு துணர்வும் ஒன்றிட
அன்னலும் நோக்கினேன் அவனும் நோக்கினேன்”
- 30 என்னவே பாடிய எந்தையே! காதற்
கோவை பாடியோன் கொற்றவன் பயந்த
பாவையை விரும்பவில் பழுது யாதென,

(மீபர் கூறுதல்)

- இராமன் சீதை இருவரும் மருவு
விராவும் இருபெரு வேந்தர் மரபினர்
- 35 ஆதலின் அன்னலும் அவளுங் கொண்ட
காதலோ சிறந்ததாய்க் கணிக்கப் பெற்றது.
நாஅமோ பூசனை நடத்தும் ஓச்சர்;
ஆஅமோ ஓச்சர்க் கரசர் உறவுதான்?
கற்றநின் தங்கை காவிரி தன்னிடம்
- 40 அற்றமா யொருவன் அடாதன செய்யின்
நினக்குச் செற்றம் நேரா தோவுரை!
தனக்கு நீதி தனி,பிறர்க் கொன்றே?
அரசு குற்றம் செய்ய அரசனால்
குறையக வையிலே கொல்லப் படுவாய்
- 45 எனவொரு கணியன் என்றே மொழிந்தது
நினைவிருக் கின்றது நீவிழிப் பாயிரு
எனவே கம்பர் இயம்பிய காலை,

31. பயந்த - பெற்ற. 32. பாவை - பெண். 33. மருவு -
சம்பந்தம். 37. ஓச்சர் - காளி கோயில் பூசனை நடத்தும் குலத்தவர்.
40. அற்றம் - அழிவு, மறைவு. 41. செற்றம் - சினம். 44. அகவை-
வயது; 45. கணியன் - சோதிடன்.

(கம்பர் மனைவி ருஹ்கீட்டுக் கூறுதல்)

கற்பகத் தாச்சி கடிதவண் குறுகி
பொற்புறு கணியப் புலவன் ஒருவன்

- 50 அம்பி காபதிக் ககவை நூழறு
நம்பு வீரன் நவின்றனன் ஒருநாள்;
என்மகன் இருநூ நியான்டுகள் வாழ்வனென்
றின்முகத் துடனே இயம்பக் கம்பர்
புன்முறு வலுடன் புகல்வார் மகற்கு :

(கம்பர் அம்பிகாபதிக்குக் கூறுதல்)

- 55 நன்றே யுனக்கு நன்மணம் நடத்த
என்றே முயன்றேன் இணங்க வில்கூநி.
அழகும் புலமையும் அமைந்த நிற்குப்
பழகி யோர்ப்பலர் பயந்த பெண்ணைத்
தரவே விரும்பினர்; தருக்கோ டிசைவு
60 தரவே யில்கூநி தக்கதோ நின்செயல்?
அம்மான் மகளுளாள் அத்தை மகளுளாள்
இம்மா நிலத்தில் இனியவர் பலருளர்;
திருவளர் ஓருத்தியைத் தேர்ந்து நமது
திருவழுந் தூரில் திருமணம் முடிக்கலாம்
65 விரைவிலுண் விருப்பம் யாதென விளம்பென,

(அம்பிகாபதியின் விடை)

- நமர்பயந் தளிக்கும் நங்கையர் வேண்டேன்
அமரா வதியே ஆருபிர்க் காதலி
நலவழி நாடும் நல்லோர் நடுவன்
குலவழி வேற்றுமை குறுக்கிட வொல்லுமோ?
70 ‘ஓன்றே குல’மெனும் உயர்திநு மந்திரம்
நன்றே நவின்றுளார் நற்றிரு மூலர்;

- ‘சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமுங் கொண்டென் செய்வீர்?’
என்பது அப்பரின் ஏற்றம் மிகுவினு;
- 75 “சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுபாறும்
ஆதமிலி” என்பது அருந்திரு வாசகம்;
“வேற்றுமை தெரிந்த நாற்பா ஒுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கட்ட படு’மென
- 80 புறத்திலோர் அரசப் புலவனே புகன்றுளான்;
கல்வியிற் சிறந்தநாம் கருதிடின் மேலோம்;
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”என் பதுகுறள்;
நம்தொழில் நன்னூல் நல்கிடும் நற்பிருழில்;
- 85 செந்தமிழ் வல்லநாம் சிறந்த குலத்தோம்;
ஏந்தையே நியிவை எல்லாம் அறிவையே!
அமரா வதியும் அரசன் மகளாம்,
அம்பிகா பதியும் அரசன் மகனும்;
பூவர சன்மகள் பூவை அமராவதி,
- 90 பாவர சன்மகன் பாவலன் அம்பிகாபதி.
காவலன் பெயரோ கடிதில் மறையும்
பாவலன் பெயரோ பாரில் நிலைத்திடும்
ஆதவின் அடியேன் அமரா வதியைக்
காதலிப் பதிலே கருதின் பிழையிலை;
- 95 ஆவது எந்தையே அறிந்தே சொல்கிறேன்
சாவது வரினும் சரியே! என்ற
மகன து மாற்றம் மடுத்த கம்பர்

72. சழக்கர் - ஒழுங்கிலாதார், மடவோர். 74. ஏற்றம்-உயர்வு.

73. ஆதம் - அன்பு. 80. புறம் - புறநானாறு என்னும் நூல்; அரசப்

புலவன் - பாண்டியன் ஆரியப்படை கடங்க நெடுஞ்செழிடன். 89.

பூவை - பெண். 91. காவலன் - அரசன்; கடிதில் - விரைவில். 97.

ஊற்றம் - பதில்.

(கம்பர் மகளைக் கடிதல்)

- அகமது மாழ்கி அதிர்ச்சி யுற்றுர்;
 ‘ஓன்றே குல’ மெனும் உயர்ந்தோர் கொள்கையை
 100 நன்றே வேந்தன் நயக்க வேண்டுமே!
 ‘விரலுக் கேற்ற வீக்கம்’ என்ப,
 ‘வரவுக் கேற்ற வாழ்’ வென மொழிப;
 அவரவர் தகுதிக் கமைந்ததே வாழ்க்கை
 முடவன் கொம்புத் தேவ்வெற முயன்ற
 105 மடமை போன்றதே மைந்தநின் செயலெனக்
 கம்பர் மகளைக் கடிந்துரைத் தாரரோ.

98. மாழ்குகல் - மயங்குதல். 100. நயத்தல் - நயமாய் விரும்புதல். 101. என்ப - என்று சொல்லுவர். 102. மொழிப - மொழி வாசிகள்.

5. அமைச்சர் மகனின் குழ்ச்சிக் காதை

சோழனுக் கமைச்சன் குழ்ச்சிவல் காடவன்
ஆழமாய்ச் குழ்ந்தான் அகத்துள் சிலவே.
காடவன் மைந்தன் களவுளச் சிம்மன்
ஈடில் படைகளின் தலைவருள் ஓருவன்.

- 5 பல்லவர் மரபினர் இவர்கள், பண்டில்
நல்லவ ரல்லர் நயவஞ்ச நரிகள்.
அமரா வதியை மருமக ளாக்க
அமைச்சன் கருதினன்; அன்றியும் தன்மகன்
தாரகையை அம்பிகா பதிக்குத் தரவே
- 10 ஓரக மாக உள்ளினன் குழ்ந்தே.
தந்தையின் உள்ததுள் தங்கிய விருப்பை
மைந்தனும் மகளும் அறிந்து மகிழ்ந்தனர்.
மன்னன் மகளை மணக்கச் சிம்மனும்
எண்ணி யிடர்தருஞ் குழ்ச்சியில் இறங்கினன்.
- 15 அம்பிகா பதியைக் கணவனு யடைய
நம்பியே தாரகை நாளெலாம் நோற்றனள்.

(சிம்மன் தாரகையெடு தூற்றல்)

- அன்புத் தங்காய் அம்பிகா பதிக்குளை
இன்புடன் தரவே இசைந்துளோம் யாமே.
அம்பி காபதி அமரா வதியாம்
- 20 கொம்புத் தேன்பெறக் கொண்டுளான் வேணவா.
அவனினி யவளை அறமறந் தாலே
இவனுன் திருமணம் இனிதாய் நடைபெறும்.

-
10. ஓரகம் - மற்றவர் வெறுக்கத் தான்மட்டும் விரும்பும் மனம்.
14. இடர் - துன்பம். 20. வேணவா - பேராசை. 21. அற -
முத்திரும்.

- அவளை மணக்கயான் ஆவல் கொண்டுளேன்.
இருபெருந் திருமணம் இசைவாய் நிறைவுற
25 ஒருபெருஞ் சூழ்ச்சி உனக்கறி விப்பல்:
இன்றுமுன் னிரவுநீ ஏந்திமை யவள்பால்
சென்றுரை யாடல் செய்து கொண்டிரு.
குறுக்கே வந்தியான் குழப்பிநம் அன்னை
இறக்கும் நிலையில் இருப்பதாய்க் கூறி
30 உன்னை உடனே ஏகென உரைப்பேன்;
அன்னையே என்றுநீ அலறிப் புடைத்தே
ஓடிய பின்பியான் உரைதொடுத் தவளை
நாடி வந்ததை நயமொ டுரைத்தே
எனது தூண்டிலில் எளிதாய்ச் சிக்கி
35 எனையவள் மணக்க இசையச் செய்வேன்
பின்னை யெல்லாம் பேசிக் கொள்ளலாம்
என்னவே சிம்மன் தங்கைக் கியம்ப,
அன்ன வாறே அவள்சென் றிருக்க,
சிம்மன் கண்ணி மாடம் சென்று
40 ஷிம்மி நடித்து விளம்ப லுற்றுன் :
தங்கையே நந்தாய் தாங்கொணுப் பிணிவெ
மங்கி விரைவில் மடியும் நிலையில்
உள்ளாள் உடனே ஓடுநீ என்ன,
தள்ளையே யென்று தாரகை ஓடிட,
45 நமனுய் அன்னைக் கடுத்ததை நவில்கென
அமராவதி யஞ்சி அவளை வினவ,
அமர ஓப்புதல் அவனும் கேட்க,
அமரலாம் என்றே அவளும் உடன்பட,

(சிம்மன் கூறல்)

மாரடைப் பென்னும் மாஞ்சும் பிணியில்

50 சீருடை அன்னை சிக்கினள் என்ன,

26. ஏந்திமை - அணிதுண்ட அமராவதி. 44. தள்ளை - தாய்.

45. நமன் - எமன்.

(அமராவதி வினவல்)

தங்கை யோடியும் தனியொரு மகனீர்
இங்கே யின்னும் இருப்ப தேனென,

(சிம்மன்)

- மங்கலம் சான்ற மங்கை யுனைப்போல்
எங்கெலாம் தேடினும் எவரும் இலரே !
- 55 இங்கு நின்னெடு இருப்பின் அன்னையால்
தங்கிய கவலை தானே பறந்திடும்
இங்குத் தங்கிய காரணம் இதுவென,

(அமராவதி)

தூயார் இறக்குந் தறுவா யாகில்
சேயாம் நீரவண் சேரலே முறையென,

(சிம்மன்)

- 60 'இடுக்கண் வருங்கால் நகுக'வென் பதுகுறள்
இடுக்கண் வரினே இனியவர் தம்மொடு
நடுக்க மின்றி நகைத்துரை யாடல்
இடுக்கணுக் கிடுக்கண் ஈதலா மாதவின்
நின்னெடு சிறிது நெகிழ்ந்துரை யாடவே
- 65 இன்னும் இவணியான் இருப்ப தாமென,

(அமராவதி)

அன்னையின் நிலையை அறவே மறந்து
பின்னைவே ரென்ன பேச வுளதென,

(சிம்மன்)

அன்னை யொருகால் மாளின் அதன்பின்
என்னைப் புரப்பவர் யாரென அறியேன்

59. சேய் - குழங்கத, பீள்ளை; அவண் - அவ்விடம், 60.
இடுக்கண் - துள்பம். 65. இவண் - இவ்விடம்.

70 ‘தாய்க்குப் பின்னர்த் தாரம்’ என்ப வென்
தாய்க்குப் பின்னரென் தாரமாய் வருபவர்
யாஅரோ என்ப தறியேன் யானென,

(அமராவதி)

தாய்க்குப் பின்னர்த் தாரம் என்கிறீர்
தாய்க்குயிர் போன்னின் தாரம் தேடலாம்

75 போய்க்கண் டன்னையைப் பொறுப்பொடு காக்கினா,

(சிம்மன்)

அன்னையிற் சிறந்தாய் அமரா வதிநீ;
உன்னை முதலில் ஓம்புதல் என்கடன்;
அம்பிகா பதிநரி அன்றெருந் நாளுளை
வம்புக் கிழுத்த தறிந்து வருந்தினேன்

80 கயவனைய் நிற்குக் களங்கம் செய்தவந்
நயவஞ் சக்ளை நசுக்கிடு வேலெனை,

(அமராவதி)

ஆடு நனைவதாய் அழும்ஷ நாய்போல்
கேடு குழுநும் கிளவி யுள்ளதே;
பெண்களை வம்புக் கிழுக்கும் பேடியர்

85 எண்கள் மிகுதி, இதனையின் றறிகிறேன்;
கயவர்க் குலகில் கணக்கே யில்லை
நயவஞ் சகம்புரி நரிகள் பலவுள
நங்கையர் முன்னே வால்குழை நாய்கள்
இங்குள வாறுபோல் எங்கும் உளவென,

(சிம்மன்)

90 நினது பேச்சென் நெஞ்சை யுறுத்தும்
எனது கருத்தை எடுத்தியம் புவலியான் :

70. தாரம் - மணவி. 77. ஓம்புதல் - பேணீக்காத்தங். கிழு
கிளவி - பேச்சு.

ஷயலவர் பெண்ணை அம்பிகா பதிபோல்
மயல்கொண் டழக்கும் வன்முறை மறுப்பல்;
உள்ளம் நனிகலந் துடன்படு மாதையே
95 தள்ளா தேற்பேன் தக்கதே யிஃதென,

(அமராவதி)

உதவும் வாழையில் ஊசியேற் றல்போல்
இதனை யென்பால் இயம்புங் குறிக்கோள்
அதனை ஓல்லை அறிவிப் பீரன,

(சிம்மன்)

சோழர் மரபிற் ரேண்றினை நீயே
100 தோழமைப் பல்லவர் குலத்தியான் தோன்றினேன்
அரசு மரபினா ரல்லமோ நாஅமே!
உரைசெயத் தயக்கமேன் உனக்கியான் கணவனுய்
வரச்செய நீயும் வழிவகுப் பாயென,

(அமராவதி)

பல்லவர் குலந்தான் பட்டுப் போனதே,
105 நல்ல தன்றுநின் நயவஞ் சகவுரை.
அரசினங் குமரன் அல்லனே நீயும்!
பரசும் எந்தம் படைத்தலைவ னன்றே?
பாராள் வேந்தர்க்குப் படைஞர் அடிமையே!
ஓரா தேதோ உள்ளுகின் றனைந்;
110 தாய்க்குப் பினியெனத் தங்கையைப் பிரித்தனை;
நாய்க்கு நனியுள நன் றியும் உனக்கிலை
உண்ட வீட்டிற் கிரண்டகம் செயுமுனைக்
கண்டால் எந்தை காலனுய் மாறுவார்
உயிர்வேண் டுதியேல் ஓல்லை ஓடிடு
115 மயிரிழை தவறினும் மாஞ்சவாய் என்ன,

93. மயல்-காமமயக்கம். 96. வாழை - வாழைப்பழ. 98. ஓல்லை - பிரைவில். 107. பரசுதல் - போற்றுதல். 109. ஓராது - ஆய்ந்தறியாயல். 113. எந்தை - எம் தங்கை.

(சேர்யுமா தேவியும் அமைச்சன் மணினி கமலியும் ஆங்கு வருதல்)

அமராவதி அன்னை அரசமா தேவியும்
அமராச் சிம்மனின் அன்னை கமலியும்
அமரா வதியைக் காணவங் கடைந்தனர்.

(அமராவதி சிம்மனைக் காதல்)

சிம்மநின் னன்னை செறிந்த மகிழ்வொடு
120 செம்மையா யிருப்பதைச் சிறிது காணீ !
உனது வஞ்சகம் ஊரறி ஒன்றும்;
இனமும் இங்கா இருக்கிறுய் மடவோய் ? .
எனவே கடிந்தபின், இப்பால் தன்னை
அடைந்ததன் அன்னையை, கமலியை நேர்க்கி
125 நடந்ததைக் கூறவே, நமுவினான் சிம்மன்.

(கமலியின் வேண்டுகோள்)

கமலி அமராவதி காலில் விழுந்தே
அமளி செயாதிதை அடக்கிட வேண்டுவெல் ;
மன்னர் அறியினென் மகன் தலை உருளும் ;
அன்னைமா தேவியே ! அமரா வதியே !
130 சிம்மனைக் காத்தல்உம் சிறந்தபே ராுளென,
சிம்மனைப் பொறுத்ததாய்ச் செப்பினர் இருவரும்.
விம்மிய கமலியின் வேதனை குறைந்ததே.
ஆங்குநின் ரகன்றறின் அலமருங் கமலி
தாங்கொணுத் துயரோடு தன்மனை ஏகிக்
135 கணவன் காடவற் கண்டு நடந்ததை
உணவு கொள்கையில் உரைத்தனள் அஞ்சியே.

117. அமரா - பொந்தாத. 119. செறிந்த - யிருந்த. 122.
இனமும் - இன்னமும் (இடைச்சுறை). 127. அமளி - ஆரவாரம்,
ஆர்ப்பரிப்பு. 133. அலமருதல் - கலங்குதல்.

6. தாரகை அமராவதியோடு சூழ்ந்த காதை

- அம்பிகா பதியை அடைய விரும்பிய
தாரகை யுன்னித் தனக்குள் சூழ்ந்தாள் :
அவளைக் காண்டல் வேண்டுமாயின்
அவன் கன்னி மாடம் அடிக்கடி அடையச்
- 5 செய்தலே நன்று ; சீரியோன் அங்கன்
எய்தல் வேண்டின் அமராவதி யிசைவு
தரச்செய வேண்டுமத் தலைவியே யவளை
வரச்செயு மாறு வழிசெய வேண்டும்.
அம்பிகா பதியின் அளவில் புலமையை
- 10 நம்பச் செயினம் ராவதி நயப்பாள்
என்று சூழ்ந்தே ஏகிய தாரகை
அமரா வதியின் அடிபணிந் திட்டென்

(தாரக கூறல்)

- தமையன் இழைத்த தவற்றை யெண்ணி
அமைதி யிலாஅமே அலமரு வலியான்
- 15 பொறுத்தருள் கென்று பொய்யாய் வேண்டப்
பொறுத்ததா யவனும் புகலத் தாரகை
அம்பிகா பதியின் அழகும் அறிவும்
உம்பரும் பெற்றிலர் ; உயர்புலத் தவரைக்
காண்நாம் பெற்றது கருதினற் பேறே ;
- 20 மாண்நாம் அவரை மகிழ்ந்திங் கழைத்துத்
தமிழின் சுவையைத் தரச்செயப் பெறினே
அமிழ்த மாந்தின ராவோம் என்ன,

2. உன்னி - எண்ணி 5. சீரியோன் - சீரந்தவன் ; அங்கன் -
அவ்விடம். 6. எய்தல் - அடைதல். 10. புலை - சொல்ல. 18. உம்பர் -
தேவர் ; புலத்தவர் - அறிஞர். 20. மாண - சிறப்புற. 22. மாந்துதல் -
உட்ட கொள்ளல்.

(அமராவதி கூறல்)

அம்பி காபதி அயலவர் பெண்ணை
வம்புக் கிழுத்த வஞ்சக னல்லனே ?

- 25 அவணையிங் கழைப்பதை அறியின் எந்தை
அவனைடு நம்மையும் அவ்வுல கனுப்புவார்.
குறும்பு செய்த கொடியவன் அவணையான்
விரும்புதல் செய்யேன் வெறுக்கின் நேரனை ,

(தாரகை)

ஆடவர் சிறந்தவோர் அழகியைக் காணின்
30 பேடிய ரல்லரோ பெறமுய லாலிடின் ?

தங்கச் சிலையாம் தலைவியே உன்றனைத்
தங்கச் செய்தார் தமதுளந் தனிலே.
நின்னை நெஞ்சில் நிறுவிய ஒருவரைக்
கொன்னே பழித்தலே குறும்பு செய்தலாம்.

- 35 அவரை மணக்க அழைக்க வேண்டா ;
அவரது புலமையை அருந்த அழைப்போம்.
“நவிரெறும் நால்நயம் போஜும் பயிரெறும்
பண்புடை யாளர் தொடர்பு”என் பதுகுறள்.
அம்பிகா பதியை அழைத்துரை யாடின்

- 40 இம்பர் இருபே ரின்பழும் எய்தலாம்.
கோவை பாடிய கூர்மதிப் புலவரை
பாவைநி யழைத்துப் பாராட்ட வேண்டுமால்.
நுந்தை யவரை நுடங்கச் செய்தார் ;
எந்தையோ அவரை ஏத்துதல் செய்வர்.

- 45 மன்னர் செய்த மாணுப் பிழைக்கு
நன்னர் மாற்று நாம்செயல் கட்டனை ,

26. அவ வுலகு - மேலுலகம். 34. கூரன்னே - வீணே. 40.
இம்பர் - இவ்வுலகம் ; ஆரு பேரின்பழம் - இம்மை யின்பழும் மறுமை
யின்பழும் 42. வேண்டுமால் - ஆல் - ஆசை. 43. நுந்தை - உம்
தங்தை ; நுடங்குதல் - தவளல், வருந்தல். 44. ஏத்துதல் - போற்று
தல். 45. மாணு - சிறப்பில்லாத.

(அயரவுடி)

எந்தையின் செயலை எத முடைத்தென
நொந்துநீ கூறவின் நோக்கம் யாதென,

(தரக)

- நிலவரை யதனில் நீள்புகழ் பெற்ற
 50 புலவரைப் போற்றுதல் புரவலர் கடனென
நலமுறக் கற்றதை நனிமறந் தனையோ ?
 அரசர் அழியினும் அருந்தமிழ்ப் புலவேர்
 ஒருசொட்டுக் குருதி உள்ள வரையிலும்
 உயிர்தந்து காப்பர் உயர்தமிழ் என்றே
 55 அயர்வின் றுணர் ந்த அதியமான் ஓளவைக்கு
 உயிர்தரு நெல்லி உவந்தனித் தானரோ ;
 காதலி நோக்கும் கடைக்கணில் சொக்கிக்
 காதல் பணிபுரி காதலன் மான,
 மோசி கீற்கு முன்னெரு சேரன்
 60 வீசினன் விசிறி வியன்றமிழ் விருப்பால் ;
 கூடல் கொற்றவன் குறைவு செய்ததால்
 வாடி வண்டமிழ்ப் புலவன் இடைக்காடன்
 நீடு மதுரையின் நீங்கவே, சிவனும்
 தேவி தன்னெடு திருநகர் நிங்கி
 65 இடைக்காடன்பின் ஏகினன் என்பர் ;
 காஞ்சிப் பல்லவன் கணிகண்ணை விரட்ட
 அவன் றன் தலைவர் மழிசை யாழ்வாரும்
 அவன்பின் சென்றதை அறிந்த மாலவன்
 செந்தமிழ் ஆழ்வார் பின்னே சென்றனன் ;

47. ஏதம் - குற்றம். 49. சிவவரை-பூவுலகம். 50 புரவலர் -
 காப்பாற்றுபவர் (அரசர்). 59. மோசிகேரன் - ஒரு தமிழ்ப் புலவர் ;
 சேரன் - சேரமான் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்
 னும் மன்னன். 61. கூடல் - மதுரை. 63. நீடு - கெடுங்காலம் சிலை
 யுடைமை. 66. கணிகண்ணன் - திருமழிசையாழ்வாரின் அடியவன.
 68. மாலவன் - திருமால்.

- 70 அந்தமிழ்ப் புலவோர் பெருமை யனைத்தும்
நந்தம் நாவால் நவிலவொன் ணுதே !
ஆதவின் புலவர் அம்பிகா பதியைக்
காதலோ டழைத்துக் கணிந்துரை யாடின்
மன்னர் பிழைக்கு மாற்று மருந்தாம்
- 75 என்னவே தாரகை இயம்ப, அமராவதி
ஆழ எண்ணினாள் ; அம்பிகா பதியைத்
தோழமை கொள்ளத் துவங்கினாள் நெஞ்சில்.

(அமராவதி கூறல்)

- எவரும் அறியா இடந்தனில் இரவில்
அவர்வரு கைதர ஆவன செய்குவம்.
- 80 மன்னரும் அனுகா மறைவிடம் உடுத்தும்
கண்ணி மாடக் கள்ளக்காப் பறையே.
பின்னர்ப் பேசவம் பெதும்பைப்தி உறங்கெனக்
கொற்றவன் பாவை கூறிடத் தாரகை
வெற்றி யுயிர்ப்பு விட்டனாள் பெரிதே !
- 85 கரைப்பார் கரைப்பின் கல்லுங் கரையுமென்
ருரைப்பதோர் வகையில் உண்மை போலுமே !

7. அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை

வீட்டுமுற் றத்து வெளியில் ஒருநாள்
பாட்டொன் றிசைத்த படியம் பிகாபதி
நின்ற வேளையில் நீள்குழல் ஒருத்தி
சென்றங் கமராவதி சேர்க்க ஏவியதாய்க்

- 5 கூறி யோருமுடல் கொடுத்துப் போந்தனள்.
அம்பிகா பதிதன் அறைக்குள் சென்று
மகிழ்ச்சி யோடு மடலைப் படித்துளம்
நெகிழ்ச்சி யுற்றனன் நீடவா வுடனே
படித்தனன் மீண்டும் படித்தனன் மேலும்;
10 துடித்தனன் நெஞ்சம் துள்ளினன் குதித்தனன்.
“அற்றைநள் ஸிரவில் ஆரு மறியாமே
புற்றரைக் கன்னி மாடப் பொதும்பரில்
காண விரும்புவல் காலத் தோடவண்
மாண வருகென” மடலில் இருந்ததைப்
15 படித்துப் படித்துப் பரபரப் பெய்தினன்
அடுத்துச் செய்வ தறியா தாடினன்.
ஞாயிறே ஓல்லை மறைகென நவின்றனன்
காரிருள் கடிதில் வருகெனக் கரைந்தனன்
இன்னமும் மெல்ல இயங்கலா மோவெனக்
20 கன்னல் வட்டிலைக் கடிந்து கொண்டனன்
என்ன உடையனிந் தேகலாம், அவட்கே
என்ன நிறவுடை இனிக்குமென் நெண்ணினான்;
முதலில் பேசுதல் மொய்குழல் நங்கையா?
முதலில் வழங்கும் முத்தம் எவரது

3. குழல் - கூந்தல். 5. மடல் - கடிதம். 11. அற்றை - அன்னறய; நள்ளிரவு - நடு இரவு. 12. புற்றரை - புல்தரை; பொதும்பர்-சோலை. 18. கரைந்தனன் - அழைத்தனன். 20. கன்னல் வட்டில் - நேரம் அறிவிக்கும் கருவி (கடிகாரம்).

- 25 அழைப்பு விடுத்த அவளே முதன்முதல்
குழைப்பொடு தழுவிக் கொஞ்ச வேண்டுமால்;
இல்லையில்லை ஏந்திமை முந்துதல்
நல்ல தன்று நானே முதலாள்
என்றெலாம் என்னவோ எண்ணிக் குழறுவான்:
- 30 நூயிறு நந்துபோல் மெல்ல நகர்வதோ!
தீயரும் இன்னனம் தீமைசெய் யாரே!
நண்பகல் நமற்கு நான்செய் கெடுதியென?
வன்பக லாக வளருமால் நெடிதே;
மாலை செய்யும் மாலை வந்தும்
- 35 காலை ஏய்ப்பக் கால்கொண் டுள்ளதே!
அப்பா! இருஞும் அடைந்ததிப் போதுதான்!
எப்போது நள்ளிருள் எய்துமோ அறியேன்;
ஒகோ ஊரொலி ஒடுங்கி விட்டதே
ஆகா நள்ளிரா ஆமாம் இஃதென
- 40 இன்ன பிதற்றியோன் இரும்பே ரரண்மீராக்
கன்னி மாடக் காவினை நோக்கி
நெடிய நகர்முழு துறங்கும் நேரம்
கடிது பறந்தனன் கால்களாம் சிறகால்.
ஊர்க்கா வலர்குழல் ஊதொலி யொருசார்
- 45 கூர்ப்பல் நாய்கள் குரைப்பொலி யொருசார்;
இன்ன வன்றி எங்கனும் அமைதி
துன்னக் கன்னி மாடத் தோட்டம்
அடைந்தனன் ஒருவரும் அறியா வண்ணம்
நடந்தனன் மெல்ல நறுமலர்க் காவினுள்.
- 50 புதியவ ஞதவின் பொதும்பர்க் குள்ளே
எதுவழி எங்கே யாரைக் காண்பது
என்ப தறியாது ஏந்தல் திகைத்தான்.

29. குழறுவான் - குழம்பிக் குளறுவான். 30. நந்து - நத்தை

32. நமன் - எமன். 34. மாலை - மயக்கத்தை; மாலை - மாலைநேரம்.

35. ஏய்ப்ப - போல; கால் கொள்ஞுதல் - அழுந்த சிலைத்தல். 41.

கா - சோலை. 47. துன்ன - பொருந்த. 50. பொதும்பர் - சோலை.

52. ஏந்தல் - அம்பிகாபதி.

இன்பம் நல்கும் இனியவப் பொழிலின்
சிறப்பு முழுதும் செப்புதல் எளிதோ?

- 55 மறப்பரு பயனுறு மரவகை பற்பல
தேனினும் இனிய தீங்கணி பயந்து
வானுற வோங்கி வயங்கி நிற்குமால்.
இயற்கையின் அறைகூவலை ஏற்றுவென் ரூற்போல்
செயற்கையா யமைத்த செய்குன்று ஒருசார்;
- 60 இஞ்ஞா லத்தில் இருட்கொரு வெற்றியாய்
செஞ்ஞா யிற்கெருளி சிறிதும் புகாத
அஞ்செசம் மரங்களின் அடர்செறி வொருசார்;
வேங்கையின் தோலை விரித்துவைத் தாலெனப்
பாங்குறு பன்மலர்ப் பரப்பது மறுசார்;
- 65 கன்னி வேம்பும் காளை அரசும்
மன்னு காதலர் மயங்கினுற் போலப்.
பின்னு கிளைகளாம் கைகளாற் பிணைந்து
துண்ணி யிருக்கும் தோற்றும் ஒருபால்;
கொழுநரோ டிணைந்த குலப்பெண் நிகரக்
- 70 கொழுகொம்பு சுற்றிய கொடிவகை யொருபால்;
காதலர்ப் பிரிந்தோர் கவன்று வாடவும்
சாதலை யவர்க்குச் சாற்றுதல் போலவும்
அன்றிற் பேடையும் சேவலும் அணைந்தே
ஒன்றி யெழுப்பும் உருக்கொலி மறுபால்;
- 75 பல்வகை மலர்க்கொடி பரவிய வாவியில்
சில்வகை மலர்கள் சிரிப்பாய்ச் சிரிக்கும்;
அகலிதழ் குவிந்துதாம் அயர்வுற் றிருந்த

57. வயங்கி - விளங்கி. 58. அறைகூவல் - சவால். 59. ஒரு
சார் - ஒரு பக்கம். 60. ஞாலம் - பூமி, உலசம்; இருட்கொரு - இரு
ஞக்கு ஒரு. 62. அஞ்செம் - அம்செம் - அழியசெம்மையான. 63.
வேங்கை - புளி. 64. பாங்கு - நல்லியல்பு. 65. வேஸ்பு - வேப்ப
மரம்; அரசு - அரசமரம். 69. கொழுநர் - கணவர். 72. சாற்று
தல் - அறிவித்தல். 73. அன்றில் - ஆனும் பென்னும் இணையிரி
யாத ஒருவகைப் பறவை இனம். 75. வரவி - குளம்.

- பகவல்லாம் தம்மைப் பார்த்துச் சிரித்த
தாமரை குவிந்து தருக்கடங் கிடவே
- 80 ஏம் இலாமே இருந்தவவ் விரவில்,
அல்லியும் நெய்தலும் ஆய்பலும் மலர்ந்தே
என்னி மரரயை இன்பமாய்ச் சிரிக்கும்;
பரத்தையர் பலரொடு பயின்றே அழியும்
கருத்தே யில்லாக் கயவரே போல,
- 85 பகவில் மலரும் பல்வகை மலர்களை
அகலா திருந்தே அருந்தேன் உறிஞ்சி
இரவில் வெவ்வே றினத்து மலர்களில்
மருவுகள் எருந்தி மயங்கும் ஞிமிறுகள்.
கன்னி மாடக் காவகம் ஆளும்
- 90 கன்னியர்க் கெதிர்ப்புக் கட்சிகள் பலவுள்;
ஆடவில் தோற்ற அணிமியில் ஒருபகை
பாடவில் தோற்ற பண்குயில் மறுபகை
நடையில் தோற்ற அன்னம் நனிபகை
நாட்டம் தோற்ற நவ்விகள் கடும்பகை
- 95 முகத்திற்குத் தாமரை முற்றும் தோற்றுதே
கன்னுக்குத் தோற்றது கருங்குவளை யாகும்
கைக்குத் தோற்றது காந்தள் ஜைமென்!
தோட்கு முங்கில் தோற்றது பழங்கதை
இன்னபல் கட்சிகள், காட்சிக ஸிடையே
- 100 கன்னியர் ஆளுமக் காவின் ஒருபால்
முக்கா டிட்ட முழுநிலா ஓன்று
புக்கது கண்டனன் பூரிப்பு கொண்டனன்;

78. சிரித்த - பரிகசித்த. 80. ஏம் - இன்பம். 81. நெய்தல்-
ஒருவகை நீர்ப்பு. 82. மரை - தாமரை (முதற் குறை); சிரித்தன -
பரிகசித்தன. 83. பரத்தையர் - விலை மகளிர். 88. கன - தேங்;
ஞீமிறு - வண்டு. 90. எதிர்ப்புக் கட்சிகள் - எதிர்க் கட்சிகள். 94.
காட்டம் - பார்வை; நவ்விகள் - மான்கள். 97. காந்தள் - ஏக
போன்ற ஒருவகை மலர்; ஜைமென் - சங்கேதகம் என்ன. 98. தோட்கு -
தோளுக்கு.

- அமரா வதியே அவ்வுரு வென்று
நினைந்து காவிடை நின்றனன் சிலைபோல்.
- 105 குனிந்த தலையொடு குறுகிற் ரவ்வுரு.
அமரா வதியென் றழைத்தனன் மெல்ல;
அம்பிகா பதியென் றழைத்தவவ் வுருவம்
அவ்வோக் கட்டி யணைத்துக் கொண்டது.
அவனெந்திர் பாரா ததிரச்சி யுற்றனன்.
- 110 நங்கையர் நாணம் நனிமிக உடைமையில்
இங்ஙனம் முதலில் தழுவல் இயல்பிலை
எங்ஙனம் இப்பெண் என்னைத் தழுவினன்
என்ப தறியேன்; இவளது செய்கை
மன்பதை யுலகின் மாரு யுளதென
- 115 எண்ணிமுக் காட்டை எடுத்தனன் மெல்ல;
கண்ணி தாரகை நிற்கக் கண்டனன்.
சீய வேட்டையில் சிறுநரி சிக்கவே
காயும் பிகாபதி கண்று கடிவான்:
அமராவதி பெயரால் அழைப்பு விடுத்து
- 120 நமன்போல் இங்ஙனம் நடந்து கொண்டனை
தரமினீ தாரகை யல்லையோ? இன்னெனுரு
தரமில் வாரு தவறுசெய் யற்க.
நநிமா வலையில் அரிமா விழுமா?
கயலுறுந் தூண்டிலில் களிறு சிக்குமா?
- 125 தாரகை கண்ணியில் தடுக்கி விழேனியான்;
அரசிளங் குமரி அமரா வதியையே
முரசு முழங்கயான் முடிப்பேன் திருமணம்;
ஒல்லை யிவணின் ரேடிடு மாயக்
கள்ளி யினியென் கண்ணில் படற்க;
- 130 நல்லதன் றிதுவென நனிகடிந் துரைத்தான்.
கண்ணி தாரகை கணிவொடு மொழிவான்:

114. மன்பதை - மக்கள் சமூகம். 117. சீயம் - சிங்கம். 118. கண்று - சினங்து. 121. தரமினீ - தரம் இல்லாத ரீ. 124. களிறு - ஆண்யானை.

- பொன்னிற் சிறந்த புலவ ரேறே
 என்னைக் கைவிடா தேற்க வேண்டுவல்
 தானுவருந் திருவைத் தாளால் உதைப்பதா?
- 135 மானும் அமராவதி மன்னன் மகளாம்
 கானலீல நீரெனக் கருதுதல் அறிவோ?
 எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடுவதா?
 திட்டமா யுமக்குத் தெரிவிப் பலியான்
 அரச குமரி அறவே நுழையைப்
- 140 பரச லின்றிப் பழிப்ப தறியீர்!
 “அம்பி காபதி அயலவர் பெண்ணிடம்
 வம்பு செய்யும் வஞ்சலூ நாயாம்;
 குறும்பு செய்த கொடியவன் அவனை
 விரும்புதல் செய்யேன் வெறுப்ப லியானெனை”
- 145 அமராவதி என்னிடம் அறிவித்த துண்மை.
 அரும்பெரும் புலவர் அம்பிகா பதியை
 விரும்பா விடினும், அவர்தம் வியன்றமிழ்
 அறிவைச் கவைக்க அழைத்தல் கடனென
 அடியேன் பரிந்துரைத் தவளைத் திருத்தினேன்;
- 150 துடியிடை யவளுமைத் தொலைக்கும் மறவியாம்;
 எனவே என்னை ஏற்பீர் என்றுதீ
 வினைபோல் தாளில் வீழ்ந்தனள் பற்றியே.
 அஞ்ஞான் றங்கனேர் அரிவை வந்தனள்
 செஞ்ஞா யிறுமுன் செந்தா மரைபோல்
- 155 அம்பிகா பதிமுன் அகமிக மலர்ந்து
 நம்பியே வணக்கம் நல்வர வென்றமின்,
 தண்டிங் கள்முன் தாமரை மானக்
 கண்டுதா ரகையைக் கவின்முகம் குவிந்து

134. திரு - இலக்குமி. 135. மானும் - மான் போன்றவனாகிய.

136. கானல் - வெய்யிலில் நீர்போல் தெரியும் ஒருவகை ஒளியலை.

150. துடியிடை - உடுக்கை போன்ற இடப்பு; மறவி - எமன்.

153. அஞ்ஞான்று - அப்பொழுது; அரிவை - பெண். 158. கவின் அழகு.

- என்னடி பிதற்றினுய் என்னையேன் ஏசினுய்?
 160 கண்ணி மாடம் கடந்துநீ காவினுள்
 புக்கதைக் கண்டியான் புலப்படா தெவர்க்கும்
 புக்கனன் ஈண்டுநீ புகன்றவை யளைத்தும்
 பின்னே மறைந்து பேதுறக் கேட்டனன்.
 என்னே நின்செயல்! என்னையும் அவர்ரையும்
 165 கொன்னே ஏய்த்தனை குள்ள நரிநி!
 ‘தன்னையே தன்வினை தகிக்கும்’ என்ப;
 இன்னே யிவணின் ரேகுதி என்றாள்
 அவளே அமரா வதியாம் அரிவை.
 துவஞங் கொடியெனத் தொழுது தாரகை
 170 பொறுத்தருள் கென்றவள் பொன்னடி வீழ்ந்தாள்.
 வெறுத்தவள் விரைவில் செல்கென விரட்டக்
 கைக்கெட்ட டியது வாய்க்கெட்ட டாதுளம்
 கைக்கும் துயரொடு தாரகை போந்தனள்.
 அமரா வதியும் அம்பிகா பதியும்
 175 அழைவொடு சிறுபொழு தசையாது நின்றபின்
 அம்பி காபதி யவளை நோக்கி
 நம்பவோ தாரகை நவின்றதை யென்ன,

(அம்ராவதி கூறுதல்)

- அமரா வதியவற் கண்புடன் கூறுவாள்:
 நுதலா தும்மை நொய்வொடு வைது
 180 முதவில் வெறுத்தது முற்றும் உண்மை.
 பின்னர்உம் புலமையின் பெற்றி யறிந்ததும்
 நன்னர்ப் பழக நச்சினேன் என்ன,

163. பேது - வருத்தம். 167. ஏகுதி - செல்வாய். 179. நுதலாது - கருதாது; கொய்வு - எளிமை. 181. பெற்றி - இயல்பு, தன்மை. 182. நச்சினேன் - விரும்பினேன்.

(அம்பிகாபதி)

நச்சுதல் என்பது நட்பொடு நிற்குமோ?
 மெச்சும் காதலாய் மேலும் வளருமோ?
 185 அச்ச மின்றிதை யறிவிப் பாயென,

(அயரவதி)

நட்பாம் மொக்குள் நாளை காதலாய்ப்
 பெட்பொடு மலர்ந்து பெருமணம் வீசுமிக்
 காவகம் வந்து காலம் நீண்டது;
 காவலர் காணின் கடுந்துயர் நேரும்;
 190 நாளை யீண்டிதே நள்ளிருள் செறியும்
 வேளை வருகென வேண்டி மறைந்தனள்.
 வறிஞுன் பெற்ற வைப்பிழந் தாலென
 அறிஞுன் அம்பிகாபதி அயர்ந்துசென் றனனே

186. மொக்குள் - அரும்பு, மெட்டு. 187. பெட்பு - அண்பு,
 ஆசை, விருப்பம். 188. காவகம் - சோலை. 192. வைப்பு - நிதி.

8. அமைச்சன் குடும்போடு குழந்த காதை

தன்மகன் படைஞரின் தலைவர் னுகிய
சிம்மனே டமரா வதியைச் சேர்த்து
நண்மணம் வல்லே நடத்த விரும்பிய
காடவன் தன்மனை கமலி கூறிய

- 5 வாட வைக்கும் வன்செயல் ஓர்ந்தனன் ;
ஈடில் என்மகன் சிம்மனை இழித்தே
ஓடச் செய்வதா ஒருத்தி ! அவளே
நாடச் செய்வேன் நயந்து சிம்மனை ;
அம்பிகா பதியவ் வமரா வதியை
- 10 நம்புதல் மறந்து நயமொ டென்மகன்
தாரகை தன்னைத் தண்மணம் புரிந்து
சீரது பெற்றுச் சிறப்புடன் வாழ
ஆவன சூழ்வனென் றையமில் லெண்ணம்
மேவச் சூருஷர மேற்கொண் டனன்பின்
- 15 சிம்மனை யழைத்துச் செப்புவான் : மைந்த !
நம்மனை அமராவதி நண்ணச் செய்வேன்
உமது திருமணம் ஒல்லை நடைபெறும்
நமது தூண்டிலின் நழுவ இயலுமோ ?
கன்னி மாடக் காவின் பக்கம்
- 20 இன்னெரு முறைநீ ஏகுதல் வேண்டா.
வேந்தனே நின்னை விரும்பி மகளை
ஈந்திடச் செய்வேன் ; இனியநம் தாரகை
அம்பிகா பதியை அடையச் செய்வேன் ;
நம்பு வீரனா நவின்ற வேளையில் ,

3. வல்லே - விரைவில். 4. தன் மனை - தன் மனைவி. 16. நம்
மனை - நம் வீடு. 17. ஒஸ்லீ - விரைவில்.

(கமலி வருதல்)

- 25 கமலி வந்து கணவற் குரைப்பாள் :
ஞமலியின் ஞரவென ஞயமே யின்றியும்
பெண்மணி யென்று பெட்டு செயாதும்
கண்மணி தாரகை கலங்கக் கடிந்துரைத்து
அம்பிகாபதி நெருநல் அலறச் செய்ததாய்த்
- 30 தாரகை என்னிடம் தனித்துக் கூறினாள்.
யாரது பொறுப்பார் மறிவினை யாதென
வெந்த புண்ணில் வேவினைப் பாய்ச்ச
நொந்த வளத்தனுய் நொடித்துக் கூறுவான் :

(காடவன் கூறுதல்)

- 35 எந்தம் மக்கள் இருவரும் காதல்
தந்த துயரால் தவநனி வாடுவர்.
இவர்தமை ஏய்த்தே இழிவு செய்த
அவர்தமைச் செக்கின் எள்ளென ஆட்டுவல் ;
சிம்மனுக் கமரா வதியாம் சிறுக்கியும்
தாரகைக் கம்பிகா பதியாம் தருக்கனும்
- 40 கிடைத்தில் ரேனும் கிடக்க ஒருபால் ;
மடைத் தலைக் கயலென மாட்டுவர் ஒருநாள்.
இம்மையில் இருவரும் மணப்ப தேது?
அம்மையில் ஒருகால் ஆகலாம் இவர்மணம்
என்றுதன் மக்கள் மனையிடம் இயம்பிக்
- 45 சென்றனன் எழுந்து சினத்தொடு வெளியே.
கன்னி மாடக் காவிற் கினிநீ

26. ஞமலி - நாய்; ஞரல் - ஓலி (குரைத்தல்); ஞயம் - நயம்.
29. நெருஙல் - கேற்று. 31. மறிவினை - பதிலுக்குச் செய்யும் செயல்.
35. தவநனி - மிக மிக. 38. சிறுக்கி - சிறிய குணம் படைத்தவன், சிறு பெண். 39. தருக்கன் - இறுமாப்பு உடையவன். 40. கிடக்கி ஒரு பால் - கிடக்கட்டுமே ஒரு பக்கம். 42. இம்மை - இப் பிறப் .
43. அம்மை - மறு பிறப்பு; ஒந்தால் - ஒநு வேளை.

துன்னற் கென்றே தந்தை சொல்லினும்
 சிம்மன் அதனைச் செவியிற் கொள்ளான்;
 எம்மனோர் இன்னதற் கென்றும் அஞ்சார்;
 50 தான்கனி யாததைத் தடியா வடித்தே
 யான்கனி விப்பேன் என்றுநம் பினானே.
 ‘அவன் தம்பி அங்கதன்’ எனுமாப் போல
 அவன்பின் பிறந்த அரிவை தாரகையும்
 அம்பிகா பதியை அடைத்தலே உறுதியாய்
 55 நம்பி யிருந்தனள் நாளெதிர் பார்த்தே.

9. காதலர் உரையாடு காலை

- மறுநாள், நடுவிரா மன்னன் மகளை
 இறுகத் தழுவும் எண்ண அலையில்
 தத்தளித் தம்பிகாபதி தனக்குள் பேகவான் :
 இத்தனை நாள்வரை எந்தவோர் பெண்ணையும்
- 5 தொட்டது மில்லை தோய முத்தம்
 இட்டது மில்லையென் மார்பில் முலைகள்
 பட்டது மில்லை பவள இதழ்ச்சவைத்
 திட்டது மில்லை ; இன்றிரா எல்லாம்
 பொய்த்த விள்ளிப் புலர்வதன் முன்னே
- 10 துய்த்தல் நிகழும் ; தூமொழி யின்கைப்
 பற்றும் போதியான் பதற்றம் உறுவனே !
 மற்றவள் கண்ண மாங்கனி சுவைப்பனே !
 மார்பொடு மார்பு மயங்கும் போதவள்
 கூர்முலைக் கொம்பால் குத்துப் படுவனே !
- 15 “பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
 வாலெயி றாறிய நீர்”என் பதுகுறள் ;
 ஞாலும் உதட்டை உறிஞ்ச ஞான்று
 பாலும் தேனும் பருகு வேனே !
 தழுவிப் பினைந்து தரையில் புரள்கையில்
- 20 நழுவி யுடைகள் நகர்ந்து விழுமோ !
 என்று மறியா இன்பச் சுனையில்
 இன்று குளித்தியான் ஏறுவ ஞேகரை !
 என்றெல்லாம் பற்பல எண்ணியம் பிகாபதி
 தயிரிடை மத்தாய்ச் சுழன்று தவிக்கும்

7. இதழ் - உடல். 9. புலர்வது - விடுவது. 10. துய்த்தல் - அனுபவித்தல் ; தூமொழி - தூய மொழி பேசும் அமராவதி. 15. பனி மொழி - குளி க்க மொழி பேசும் பெண். 18, வால் எயிறு - வெண் பல். 17. ஞாலும் - தொங்கும் ; ஞான்று - பொழுது.

- 25 உயிரொடு சென்றே உரியநே ரத்தில்
கண்ணி மாடக் காவினை யடைந்து
கண்ணி வரும்வரை காத்து நின்றனன்.
அங்குச் சூன்றுவன் அமரா வதியாம்
தங்க மேனியாள் தளர்ந்தை யிட்டு
- 30 வந்ததைக் கண்டதும் ‘வருக’ என்றனன்.
செந்தமிழ்த் தேன்மொழி செய்தனள் வணக்கம்;
அங்கண் ஓரிடம் அமர்ந்தனர் இருவரும்
எங்கனும் அமைதி இவருளும் அமைதியே!
ஒருவர் மாறிமற் கெருவரை நோக்கியே
- 35 இருவரும் மாறிமாறி இதயம் எய்தினர்.
அதிர்தலே யிலாத அம்பிகா பதியை
எதிர்பாரா அதிர்ச்சியொன் ரெதிர்நேரக் கிற்றே.
கட்செவி புகுதலா? காவலர் வருகையா?
உட்கவின் பொருட்டுவே றுனவர? இலைக்கிலை.
- 40 அமரா வதியை அம்பி காபதி
'அமரு' என்றே அழைத்த படியப்
பாவவயின் கையைப் பற்ற முயன்றனன்.
'ஆ' வென அலறியே 'அமரு' மறுத்தனள்.
அலறிய காரணம் அறைகளை நம்பி
- 45 உலறிய நெஞ்சொடு வினவ, உரைப்பாள்:

(அயராவதி கூறுதல்)

- 'அம்பி' எனைப்பொறுத் தருள வேண்டுவல்
இம்பர் இருவரும் இனைந்த துறுதி
மறுமையும் இனைவோம் மாற்றம் வேறிலை
பொறுமைப் பண்பைநாம் போற்ற வேண்டுமால்
- 50 கிணற்று நீரைக் கொள்ளுமோ வெள்ளம்?

28. அஞ்சுஞ்சு - அப்போது. 31. செஸமோழி - அமராவதி.
38. கட்செவி - பாம்பு. 39. உட்கல் - அஞ்சகல்; பொருட்டு -
காரணம். 41. அமரு - அயராவதி. 45. உலறிய - கோபக் குறிப்
புக் கொண்ட 49. அம்பி - அம்பிகாபதி. 47. இம்பர் - இவ்வுலகம்.

இருமனம் ஒன்று யினைந்த போதினும்
திருமணம் முடித்துடல் தீண்டலே நன்றென,

(அம்பிகாபதி)

எம்மொழி யிலுமிலா அகப்பொருள் இலக்கணம்
நம்மொழி பெற்றதை நனிமறந் தலையோ?

- 55 களவு முன்னதாய்க் கற்புப் பின்னதாய்
அளவு செய்துநம் அகப்பொருள் கூறும்.
களவிற் பெற்றிடும் காதற் சுவையினைக்
குலவு கற்பிற் பெறுதல் கூடுமோ?
என்றவன் வீனாவ, இன்மொழி விடுப்பாள்:

(அயரவதி)

- 60 “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்” என்பது குறஞ்.
உணர்ச்சி யொன்றே உருக்கம் தருமால்
புணர்ச்சி செய்திடின் போய்விடும் ஆர்வம்
எட்டி யிருப்பினே எழுச்சியும் இருக்கும்
65 கிட்டி விடினே கிளர்ச்சி மங்கிடும்
கட்டித் தமுவினே கவர்ச்சியும் குறைந்திடும்.
பழகப் பழகப் பாலும் புளிக்குமென்
றழகாய்ப் பெரியோர் அறைந்ததோ ரீரென,

(அம்பிகாபதி)

- புணர்ச்சி பழகுதல் வேண்டுமோ, பொருந்தும்
70 உணர்ச்சி போதுமென் றுரைத்து வள்ளுவர்
நட்புக் கிலக்கணம் நவின்றுளார்; காதல்
பெட்புக் கிஃது பேதாய் பொருந்துமோ?

55. களவு - எனவுப் புணர்ச்சி; கற்பு - மணக்தபின் புணர்ச்சி.
59. இன்மொழி - அயரவதி. 61. கிழமை - உரிமை, 68. அறைந்தது ஓரிசு-சொல்லியிருப்பதை ஆய்க்குணர்க. 72. பேதாய்-பெண்ணே.

- காமத்துப் பாவில் களவியல் பகுதியில்
 ‘புணர்ச்சி மகிழ்தல்’ எனுந்தலைப் புள்ளது;
 75 களவிற் புணர்ந்து மகிழ்ந்த காதலன்
 அளவில் சுவையினை அடைந்து மொழிவதாய்க்
 குறட்பாடல்சில கூறினார் வள்ளுவர்
 குறள்களும் உரைகளும் கூறுவல் முறையே:

(குறங்)

- 79 “வேட்ட பொழுதின் அவையலை போலுமே
 80 தோட்டார் கதுப்பினுள் தோன்”

(உரை)

- 81 “பூச் சூடிய கூந்தலை யுடைய இவள் தோன்கள் ஏவ்
 வெப்போது எவ்வெப் பொருளை விரும்பினேனோ அவ்வெப்
 போது அவ்வெப் பொருள்கள் போலவே இன்புறுத்திக்
 கொண்டேயிருக்கும்”.

(குறங்)

- 82 “உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேறைக்கு
 83 அமிழ்தின் இயன்றன தோன்”

(உரை)

- 84 “மேலே படுந்தோறும் என் உயிர் தழைக்கும்படி
 தீண்டுவதனுலே, இப் பெண்ணுக்குத் தோன்கள், அமிழ்
 தத்தினுல் ஆக்கப்பட்டிருக்க வேண்டும்”.

(குறங்)

- 85 “அறிதோறு அறியாமை கண்டற்றுல் காமம்
 செறிதோறுஞ் சேயிகழை மாட்டு”.

(உரை)

- 87 “பல கலைகளை அறிய அறிய இன்னும் அறியாத வையே மிகுதி என உணர்வதுபோல, சிவந்த அணிகள் பூண்ட இவளைத் தழுவத் தழுவ, இவளிடம் பெறவேண் டிய இன்பங்கள் இன்னும் உள்ளமை அறியப்படும்.”
- 88 அதான்று,
தேரத் தேரத் தித்திக்கும் தமிழ்போல்
ஆர் ஆர் அமிழ்தாம் இவளது
- 90 சீரார் வாயெனச் சிறப்பாய்க் காதலன்
பாராட் டியதாய்ப் பாடினன் ஒருகவி.
வள்ளுவம் முதலிய வாய்மொழி அறிதியோ?
கொள்ளாக் கொள்ளாக் கூர்வது காமம்
பழகப் பழகப் புளிப்பது ஆன்பால்
- 95 பழகப் பழகக் காமத்துப் பாலோ
இனித்த வாறே இருக்கும் என்ப;
நுனித்துணர் வோர்க்கே நுட்பம் தெரியுமாம்;
எனவே இருவரும் இன்பம் துய்ப்பதில்
இனியோர் தடையும் இல்லை யென்ன,

(அமராவதி)

- 100 அன்னது சரிபொறுத் தருஞுக அம்பி!
மன்னன் மகளியான மானம் பெரிதால்,
இன்னும் சின்னாள் தள்ளி இணையலாம்.
நம்மைக் கெடுக்க நயவஞ் சகருளர்;
சிம்மன் என்னிடம் செய்துளான் வம்பு;
- 105 நும்மைத் தாரகை நோகச் செய்துளாள்.
இன்ன இருவர்க் கேற்ற பாடம்
முன்னர்க் கற்பிக்க முயலுதும் என்ன,

87. அதான்று - அதுவல்லாமலும். 88. தேரத் தேர - ஆராய் ஆராய. 89. ஆர் ஆர் - அனுபவிக்க அனுபவிக்க. 93. கூர்வது - மிகுவது. 94. ஆன்பால் - பசுவிஸ்பால். 97. நுனித்து - கூர்ச்து.

- நன்னர் ஆகென நம்பி நவில,
ஆண்டவ் விருவரும் ஆவன சூழ்ந்தபிள்
110 ஈண்டு மீண்டும் இருவரும் வந்து
காண்டு மென்று கட்டினர் நடையை.
இலவங் காத்தே ஏமாந்த கிள்ளொபோல்
புலவன் அம்பிகாபதி போக நேர்ந்ததே.
படர்ந்திடக் காமம் பாய்ச்சும் கருவேள்
115 தொடர்ந்ததன் முயற்சியில் தோல்வி கண்டதால்
கருப்பு வீல்கீலயும் களைமலர் களையும்
வெறுப்பொடு கீழே வீசி யெறிந்தனனே.

111. ஈண்டும் - காண்போம்; கட்டினர் நடையை - நடையைக் கட்டினர் - சென்றனர். 112. இலவம் - இலவம் பஞ்சக் காய்; கிள்ளொ-கிளி. 114. கருவேள் - மன்மதன். 116. கருப்பு - கரும்பு; களை - அம்பு.

10. அமைச்சன் அரசினாடு ரூப்பந்த காதை

- அம்பிகா பதியும் அமராவதியும்
கொம்பும் சுற்றிய கொடியும் ஏய்ப்பக்
கன்னி மாடக் காவினுள் மறைவாய்த்
துன்னிக் கலப்பதாய்த் தாரகை தூற்றக்
5 காடவன் கேட்டுக் கண்று, காதல்
வேடுவன் அம்பிகா பதியை வீழ்த்துவன்
என்று குஞ்சரைத் தேவினன் அரண்மனை;
வென்றி வேலூடை வேந்தனைக் கண்டு
தாரகை தந்த தகவலைப் பெருக்கி
10 ஓர உரைத்தே உணர்ச்சியைக் கிளரினன்.

(யன்னன் உரைதல்)

- மன்னன் கேட்டு மாற்றுன் அம்பிகாபதி
இன்னும் உயிரோ டிருப்பதைப் பொறேன்;
முன்னர் அவர்தம் முயக்கம் ஆய்ந்த
பின்னரே இருவரும் கொலைசெயப் பெறுவர்.
15 காடவு! என்மகள் களங்கம் இலாதாள்
ஆடவன் ஒருவற் கடிமைப் படாஅள்
கொன்னே அவள்மேல் குற்றம் சாட்டுதல்
என்னை வாட்டுமால் என்னினிச் செய்குவல்!
எதனைச் சாங்குய் ஏற்றுநாம் முற்றும்
20 இதனை நம்புதல் இயலும் என்ன,

(காடவன் கூறுதல்)

அன்னனேலே நும்மகள் அமரா வதியைக்
கண்ணை மிமைபோற் காக்கும் என்மகள்

2. ஏய்ப்ப - போல. 10. ஓர - உணர. 13. முயக்கம் - புணர்ச்சி.

சொன்னதே சான்று குனுரைப் பேணியான்;
மாட்சி யறும்நூம் மகளின் செயலீக்
25 காட்சி யளவையிற் கண்டே கூறினள்.
ஐயம் உளதேல் ஆய்வுசெய் திடுவோம்;
வையம் உறங்கும் வேளை வந்ததும்
பையக் கண்ணி மாடக் காவினுள்
இன்று நள்ளிரா இருவரும் செல்வோம்;
30 நன்று காண்போம் நடப்பதை யென்ன,

(ஹெந்தன் வீளங்புதல்)

நல்லது, செய்வோம், நாமே ஆய்வோம்;
இல்லதும் உள்ளதும் இன்றிரா விளங்கிடும்.
தாரகை மொழிந்தது தவறு யிருப்பினும்
நீரதை மெய்யென நிறுவவே முயலுவீர்
35 முயற்சி தோற்பின் முழுப்பெரும் பழிக்குப்
பொறுப்பு நீருமும் பொல்லா மக்ஞமே!
தாரகை தலையொடு நுமது தகீயும்
பாரக மீது பதைபதைத் துருஞும்
இந்த ஆணையை ஏற்ப தாகச்
40 செந்தமிழ் ஆணையாய்ச் செப்பிடு வீரன்,

(காடவன் கழறல்)

என்மகள் தாரகை இல்லாப் பழிநும்
பொன்மகள் மீது பொருத்திக் கூடாருள்.
தமிழ்மீ தாணை தமிழர்மீ தாணை
இமிழ்கடல் உலகின் இறைமீ தாணை
45 சென்றுநாம் இன்றிராச் செய்குவம் ஆய்வு.
கன்றுந் தவறு காண விளையெனின்

25. காட்சியளவை - கேரில் கண்டு அளந்து தீர்மானிப்பது. 26.
ஐயம் - சுக்தெகம். 27. வையம் - உலகம் - உலகத்தார். 34. ஸிரு
வவே - சிலைஞர்ட்டவே. 38. பாரகம் - தரை. 44. இறை - கடவுள்.
46. கன்றும் - சினங் கொள்ளத்தக்க.

விரைவிலெந் தலைகளை வீழ்த்த வேண்டா;
 அரைகுறை ஆய்வோ அல்லல் தருமால்;
 மேலுஞ் சின்முறை மேவி ஆய்வம்;
 50 ஏலுஞ் சான்றுகள் எட்டா வாயின்
 காலன் கைக்குக் கடிதெழைச் சேர்க்கென,

(வேந்தன் செயல்)

அரண்செய் தவரை ஆய வேண்டுமேல்
 அரண்மனை விட்டுநீர் அகலல் வேண்டா;
 எங்கனும் எவரொடும் யாதுஞ் குழா
 55 திங்கணே என்னே டிருத்தல் வேண்டுமால்
 என்றே ஆணையிட் டிருத்திய பின்னர்,
 கன்னி மாடக் காவலை முடுக்கினன்;
 அமராவதி எங்கும் அகலா திருக்கத்
 தமரை நிறுவித் தாரகை தனதகம்
 60 செல்லச் செய்தனன்; செல்லல் தந்திடும்
 வல்லீருள் வருகையை வலியுதோக் கினனே.

48. அல்லல் - துன்பம். 50. ஏலும் - ஏற்கக் கூடிய. 52.
 அரண் செய்து - காவல் செய்து. 59. தயர் - தமிழைச் சேர்ந்தவர். 60.
 செல்லல் - துன்பம்.

11. அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காதை

- நவ்விரா வேளை நண்ண ஜயம்
கொன்னும் அமைச்சனும் கொற்றவன் சோழனும்
புதியாய் மாற்றுக் கோலம் புனைத்து
பதியும் காலடி ஒனியும் படாமல்
- 5 கன்னி மாடக் காவகப் பக்கல்
நண்ணினர் யிகவும் மெல்ல நடந்தே.
ஆங்கொரு புதரை அமைச்சன் காட்டி
ஈங்குநாம் மறைவா யிருக்கலா மென்று
குறிப்பா யுளர்த்தக் கொற்றவன் ஆவலென்டு
- 10 மறுப்பே யின்றி மறைந்திருந் தன்னே.
குடக்கி விருந்தோர் உருவம் குறுக
வடக்கி விருந்தெரரு வடிவம் வந்தது.
இரண்டும் பேர்த்தும் முக்கா டிட்டும்
மிரண்டு மிரண்டு மெல்ல நடந்தன.
- 15 கண்கள் மட்டும் காணத் தெரியத்
தண்டலை நோக்கித் தரையில் நகர்ந்தன.
நெருங்கிய நிலையில் நின்ற போது
மருங்குறு அமைச்சன் மன்னை நோக்கி,

(அமைச்சன் கூறுநல்)

- அடியேன் கூறிய அனைத்தும் உள்ள
20 படியே நடப்பதைப் பாரீர் இனியுமெந்
தலைகள் உருளத் தகுமோ கூறீர்
தலைதனைத் தாழ்த்தி வணங்குவல் என்ன,

3. ஏய் - போன்ற. 5. பக்கல் - பக்கம். 11. குடக்கு - மேற்கு.
18. தண்டலை - சோலை. 18. மருங்கு - பக்கம்.

(அரசன் கூறுதல்)

- அமைச்சரே எனைப்பொறுத் தருள்க கொன்னே
நுமைச்சிறி தளவும் நோகேன் எனது
- 25 மாட்சியை என்மகள் மாய்க்குஞ் செய்கிலீக்
காட்சி யளவையிற் கண்டனன் யானும்;
நீட்சியா யிவர்செயல் நிகழ விடுவனே?
நெருங்கும் இவர்தம் நிலையைக் காணின்
ஒருங்குட ஓரடலோ டொன்றுவர் போலும்!
- 30 அம்பி காபதி அமரா வத்தையத்
தொடுமுன் அவனைத் தொலைக்க வேண்டுமால்;
விடுமேனை யவனை வெட்டிடு வேணனும்
கடுஞ்சொல் மடுத்த காடவன் கூறுவான்:

(அமைச்சன் கூறுதல்)

- அம்பி காபதி அமராவதி யுடலைத்
- 35 தொடுதலும் பொருஅதீர் தோய்ந்ததை நம்பிடின்
அடுதலும் செய்வீர் அடாத அவனை.
இன்னுஞ் சிறிது பொறுத்தீன டிருப்போம்;
அன்னவர் இருவரும் அனைத்துக் கொள்ளின்
முன்னுடல் உறவு கொண்டது முற்றும்
- 40 உண்மை யென்நாம் உணரலா மென்ன,
அண்மையில் காதலர் அனுகியபோது
அமரா வதியென ஆனுரு விவித்தபின்
அம்பிகா பதியெனப் பெண்ணுரு அழைக்கவே
உருவும் இரண்டும் ஒன்றி யணைத்து
- 45 மருவக் கண்டனர் மன்னனும் அமைச்சனும்.
காய்ந்த மாடு கம்புபாய்ந் தாற்போல்

29. ஒன்றுவர் போதும் - பொருங்கிப் புணர்வர் போதும். 33.
மடுத்த - கேட்ட. 35. தோய்தல் - புணர்தல். 36. அடுதல்-கொல்து-
தல். 42. வினித்தல் - அழைத்தல். 45. மருவ - தழுவ. 46. கம்பு -
கம்பில் - கம்பங் கொல்கையில்.

வாய்ந்த வாய்ப்பை வழுவ விடா அமே
 அஞ்ச மணித்துளி நேரம் ஆகியும்
 அஞ்சத லின் றி அணைத்தே பிருக்கவே,
 50 மஞ்சறு மன்னன் மானம் பொருஅனுய்ப்
 பழித்த படியே பாய்ந்தவர் தலையின்
 இழுத்துமுக காட்டை எறிந்தனன் கீழே.
 அமைச்சர் மக்கள் அண்ணனும் தங்கையும்
 அமைத்த சிலைபோல் ஆங்குநின் றிருந்தனர்.
 55 'அண்ணு' என்றே அலறினால் தாரகை;
 'தங்கையே' என்று தவித்தனன் சிம்மன்.
 தேளது கொட்டிய திருடனைப் போலவும்
 ஆடு திருடிய கள்ளி ஆரவும்
 இருவரும் பெரியோர் இருவரைக் கண்டதும்
 60 அருவருத் தஞ்சி அழுதனர் தேம்பி.
 நாடி தளர்ந்துடல் நடுங்க நாலெணூடு
 காடவன் கண்டு தன்தலை கவிழ்த்தனன்;
 முடரும் இப்பழி முண்டதெவ் வாறெறனத்
 தேடினன் பொருட்டு; தெரியாது திகைத்தனள்;
 65 மன்னனைத் தொழுதனன்; மானமீக் கூர
 என்ன செய்வேன் என்று தேம்பினன்.
 அழுவதா சிரிப்பதா? அறியா அரசன்
 தழுவி யமைச்சனைத் தணிவு செய்தனன்.

(அரசன் கூறுதல்)

அணைக்கு முன்பே அவர்தம் உறவைத்
 70 துணிக்க முயன்றேன் துணிவு பெறுஅநீர்
 தடுத்தீர் அதனால் தழுவினர் இருவரும்;

-
50. மஞ்ச - மைங்கு - வவிமை. 51. தலையின் - தலையிலிருக்கு.
 58. ஆரவும் - போலவும். 61. நாலெணூடு - சரணத்துடன். 64.
 பொருட்டு - காரணம். 65. பிக்கர - அதிகப்பட. 68. தணிவு -
 ஆறுதல்.

தடுக்கா திருப்பின் தங்கையும் அண்ணனும்
நடுக்கா தளைத்தல் நடந்திரா தென்ன,

(அமைச்சன் கூறுதல்)

- 75 பொறுத்தருள் கென்று பொன்னடி பணிந்துளை
கறுத்த காடவன் கக்குவான் கடுவினை:
குதோ வல்ல சூழ்ச்சியோ மற்றும்
எதோ இதனில் இருப்ப துறுதி.
இதற்குக் காரணம் எவரென ஆய்ந்தே
வதக்க வேண்டுமெல் வஞ்சக ரையென,

(மன்ன் கூறுதல்)

- 80 நெஞ்சகம் இவர்க்கு நேரிய தாயின்
வஞ்சகர் விரித்த வலையில் வீழ்ந்ததேன்?
தவறு செய்ததில் தக்க பங்கினை
இவர்களும் ஏற்றுளர் என்ப துறுதி.
கையில் வெண்ணொய்க் கட்டி யிருக்க
85 நெய்யிற் கலைவதேன் நினைத்துப் பாரீ!
இவரை விட்டுவிட் பேய்த்த வஞ்சகர்
எவரென ஆய்வு தெற்றுக் கோரீ!
இவரை வினவினே எல்லாம் புலப்படும்
என்று மன்னன் எடுத்துரைத் தனன்பின்
90 நின்ற சிம்மனை நோக்கி நீயிவண்
வந்த வரலாறு வகையா யுரையென,
நொந்த சிம்மன் நுவலுவன் நிகழ்ந்ததை:

(சிம்மன் கூறுதல்)

இன்று மாலை, அமராவதி ஈந்தாள்
என்று கூறி என்னிடம் ஒருத்தி

74. உணம் - உண்ணம் - மனம். 75. கடுவினை - கஞ்சச. 87.
கோரீ - உணர்ந்து பார்க்கவும். 92. நுவலுவன் - சொல்லுவான்.

- 95 மடலூரன் றீந்து மறைந்தனள்; பின்பியான் மடலூப் பிரித்து மகிழ்வொடு படித்தேன்:
“மறவ ரேறே மைந்துடைச் சிம்மி
உறவு கொள்யான் உள்ளந் துடிப்பல்;
முன்னர் நும்மொடு முரணியது தவறெனப்
- 100 பின்னர் உணர்ந்தேன் பிழைபொறுத் தருள்க.
இனியுமைக் கணவரா யேற்றுக் கொள்ள
நனிமிக விரும்புவல் இன்று நடுவீரா
ஒருவரு மறியாது உடலது போர்த்து
வருவது காவலர் அறியா வண்ணம்
- 105 கண்ணி மரடக் காவகம் வரினே
என்னைக் காணலாம் யானவண் இருப்பேன்’’—
என்பதாய் மடவீல் இருக்கப் படித்தே
இன்பமா யிவ்விடம் எய்தினேன் என்றுன்.

(வேதந் தாரகைய வினாவல்)

- 110 தாரகைக் குழந்தாய் தலையாய் இவ்விடம்
யாரு மறியா துயாங்குனம் வந்தனை?
கூறு கென்னக் கொற்றவன் வினாவத்
தாரகை கூறுவான் தமுதமுப் புடனே:

(தாரக கூறுதல்)

- அம்பி காபதி அளித்தா ரென்று
நம்பச் செய்து நண்பகல் ஒருத்தி
115 தந்தாள் ஒருமடல் தலைத்துப் படித்தேன்:
“செந்தமிழ்த் தேனே செழும்பகம் பொன்னே!
தாரகையிற் சிறந்த தாரகைக் கண்ணே!
ஓர லிலாதியான் ஒருமுறை யுன்னை
வைத்தை யுளத்தில் வைத்துக் கொன்னே

97. ஏ 3 - சிங்கமீ; கூங் ம-வனிமை. 99. முரணியது - மாறு
பட்டது. 117. தாரகையிற் சிறக்த - நட்சத்திச்சுலிமும் சிறக்த.
119. கோனே - வி னே.

அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காலத

- 120 பைதல் கொளற்க பாவாய் நின்னைத்
தணக்கும் என்னைம் தவறேன உணக்ந்தேன்
மணக்க விரும்புவல் மாற்றம் இனியிலூ.
இன்று நடுவிரா எவரும் அறியாமே
ஒன்ற டட்டீல் உடையால் போர்த்துக்
125 கன்னி மாடக் காவகம் வருக!
என்னை அங்கனே எளிதாய்ப் பெறலாம்”
எனவும் மடவில் எழுதி யிருந்ததால்
மனமகிழ்ந் தீண்டு மன்னினான் என்றார்.

(வேந்தன் வீளவள்)

- 130 அமராவதி யென்றும் அம்பிகாபதி யென்றும்
ஒருவரை யொருவர் விளித்த குரலால்
ஒருவரை யொருவர் உணராது வெறியில்
இருவரும் இறுகத் தழுவிய தேனென
வெருவ வேந்தன் வினவி மடக்க,

(அண்ணானும் தங்கவும் அறிவித்தல்)

- 135 கொழுதிக் குரலை மாற்றிக் குலவுமா
மெழுதி யிருந்ததால் இருவேறு குரலீல்
மாற்றிப் பேசவிம் மாற்றம் நேர்ந்ததாய்ச்
சாற்றி யிருவரும் சாய்ந்தனர் தரையில்.
தினையை விதைத்தவர் தினையே யறுப்பர்
வினையை விதைத்தவர் வினையையே அறுத்தனர்.

-
120. பைதல் - தன்பம்; பாவாய் - பெண்ணே. 121. தனத்
தல் - பீசித்தல். 122. மாற்றம் - மாறுதல். 124. ஒன்ற - பொருள். 128.
யன்னினன் - அடைந்தேன். 130. விளித்த - ஏழுத்த. 133.
வெருவ - ஏஞ்ச. 134. கொழுதி - (இயந்தைக்கு மாருகச்) சிதலி.
137. சாற்றி - சொல்லி.

(மன்னன் செயல்)

- 140 மன்னன் இருவரும் மனையுறச் செய்து
 பின்னர்க் காடவன் பிதற்றிய தடக்கி
 நாளையரண்மலை நண்ணுக என்றவன்
 தோலைத் தட்டத், துவண்டு காடவன்
 தாளைத் தொழுதங் கிருந்து தண்நிதனனே.

12. அரசன் அமைச்சரை அழைத்து காதூ

தன்னுறு மக்களாம் தாரகையும் சிம்மனும்
இன்னலும் இழிவும் ஏற்கும் வண்ணம்
அமரா வதியும் அம்பிகா பதியும்
ஓர்ந்து திட்டம் உளவாய்த் தீட்டிச்

- 5 சேர்ந்து புரிந்த செயலே யிஃதாம்;
பழிக்குப் பழியான் வாங்குவன் பார்க்கென
அழிகுணக் காடவ அமைச்சன் சூழ்ந்துழி
அரசன் அழைப்பதாய் ஆள்வந் துரைப்ப
உரைசெய ஒன்றிலை ஓடி வருவனென்
- 10 ரமைச்சன் வேந்தனை அடைந்து வணங்க,
அமைச்சரை நோக்கி அரசன் அறைவான்:

(அரசன் கூறல்)

- கண்ணி மரடக் காவகந் தண்ணில்
முன்னிராக் கண்டது முற்றும் எண்ணுக.
தாரகை அம்பிகா பதியை அடையவும்
15 சிம்மன் அமரா வதியைச் சேரவும்
உளத்தில் வரித்தது உண்மை யென்பதைக்
களத்தில் நின்றே கண்டனம் நாமே.
அண்ணனும் தங்கையும் அஜைத்துச் சுவைத்தது;
விண்ணுறு வியப்பாம்; விளம்புதி மாற்றம்
- 20 இருவரும் இங்ஙனம் இயற்றிய இழிசெயல்
ஒருவத் தக்கது ஓர்ந்து காண்கொ,

2. இன்னல் - துன்பம். 4. ஓர்ந்து - ஆராய்ந்து. 16. வரித்தது - நொக்க எண்ணியது. 19. விளம்புதி - சொல்லுவாய்; மாற்றம் - பதில். 21. ஒருவத்தக்கது - ரீக்கவேண்டியது.

(அமைச்சன் கூறல்)

பொம்மையென் மக்கள்; பொருத்தமாய்ப் பின்னால் ,
 பொம்ம லாட்டம் புரிந்துளார் எவரோ;
 அவரைச் சிறையில் அடைக்க வேண்டுயோல்;
 25 தவறென் மக்கள் தம்பால் இலையென,

(அரசன் கூறல்)

பொம்ம லாட்டம் எவரோ புரிதல்
 நம்முடை ஒப்புதல் இலாது நடக்குமோ?
 நமது குற்றமும் ஏற்றலே நன்றாம்.
 “ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிறபின்
 30 தீதுண்டோ” என்னும் திருக்குறள் காண்கொன,

(அமைச்சன்)

எய்தவர் இருக்க அம்பை நோவதா?
 செய்தவர் இருக்கவென் மக்களைச் சீறின்
 உய்தல் யாங்குனம் உரைத்தருள் கென்று,

(அரசன்)

காவகம் வரும்படி கண்டவர் அழைப்பின்
 35 சேவகர் தம்மையும் செம்மையாய் ஏய்த்தே
 உம்மிரு மக்கள் உறலா மோவவண்?
 நம்மிரு வருமே நமக்குள் பேசுவோம்:
 மண்ணைத் தின்கென மற்றவர் கூறின்
 உண்ணுவ ரோமண் உம்முடை மக்கன்?
 40 எரியில் விழும்படி ஏவினும் மக்கள்

23. பொம்மலாட்டம் - பீன்னால் மகைவரையிருக்குமென்று, கவீற்றுல் பொம்மைகளை இயங்கச் செய்யும் ஒருவகை முட்டை. 29. ஏதிலார் - அயலார். 35. ஏய்த்து - ஏமாற்றி. 30. அவன் - அன் விடம்.

எரியில் மகிழ்ச்சியா யிறங்குவ ரோசொலும்?
 'சொல்லுவார் சொல்லினும் கேட்பவர்க் கறிவுதான்
 இல்லாது போனதேன்' என்பது பழமொழி.
 பிறர்பொருள் விரும்பல் பெரும்பிழை யன்றே?

- 45 திறல்படை மறவன் தீச்செயல் புரிவதோ!
 நாட்டைக் காக்கும் நற்படைத் தலைவன்
 வீட்டிலும் நற்பெயர் எடுக்க வேண்டுமே!
 வேலியே பயிரை மேய்வது முறையோ?
 உண்ட வீட்டிற் கிரண்டகம் செய்வதோ !
- 50 கன்னி தாரகை காரிரா நடுவுண்
 கன்னி மாடக் காவகம் செல்வதா!
 எனவே சிம்மன் தாரகை யென்னும்
 இருவர் பாலும் இரும்பிழை யுளதால்;
 அறிவு கொளுத்திநீர் அவர்தமைத் திருத்துவிர்
- 55 என்று கூறி இன்னென்று நாள்நாம்
 சென்று காவகம் செய்குவம் ஆய்வு
 போய்வரு கென்று புரவலன் கூற,
 நாய்போல் குழைந்து நழுவினன் அமைச்சனே.

45. திறல் - திறமை. 49. இரண்டகம் - இரண்டு மணி - வளரியில் ஒருமனம், உள்ளே ஒருமனம்; நம்பிக்கைக் கேடு. 50. காரிரா - கரிய இரவு 54. அறிவு கொளுத்துதல் - அறிவு புட்டுதல். 57. புரவலன் - அரசன்.

13. காதலர் பாராட்டுக் காதை

அரிவையர் ஆண்மையை அவாவும் வண்ணம்
தெரிவுறும் பேரெழில் திகழ்ந்து சிரிக்கும்
அமரா வதிதன் அகத்துள் எண்ணினள்:
இன்றிராக் காண்பதா யம்பிகா பதியிடம்

- 5 அன்றுநாள் குறித்தேன் அவ்வணம் இன்றிரா-
சேவகர் எவரும் சிறிதும் அறியாமே
காவகம் போந்து காண்டல் வேண்டுமால்.
அன்றென் கையை அவர்தொட முயன்றார்-
கொன்றாற் போலக் கூவி அலறினேன்.
- 10 அதனால் அவர்முகம் கறுத்த தறிந்தேன்
முதனுள் முயற்சியில் முற்றும் தோற்றார்.
என்னைக் குறித்தவர் என்ன நினைப்பரோ!
தன்னை ஏய்க்கும் தாடகை என்பரோ!
'ஆசை காட்டி மோசம் செய்தல்'
- 15 என்னும் பழமொழி இதற்குப் பொருந்துமே.
மோக்கக் குழையனிச் சத்தினும் முரணை
நோக்கக் குழையும் விருந்தெனும் நுண்மையை,
நோக்கிலேன் அவரை நோகச் செய்தேன்.
நற்றியிழ் அறிஞரை நானன் நேய்த்தது
- 20 குற்றம் குற்றம் பெரிய குற்றமே!
இன்றுயான் அவர்தொட இசைவது உறுதி.
அன்றுயான் மறுத்ததால் அவரெனை முதலில்
தொடுதல் செய்யார் தோல்விக் கஞ்சவர்.
கெடுதல் ஒன்றிலை கிட்டியான் தொடுவேன்..
- 25 ஆமது! முதலில் அவரை யான்தொடின்

1. அரிவையர் - பெண்கள்; அவாவுதல் - விரும்புதல். 2. பேரெழில் - பேரெழுகு. 3. அகம் - மனம். 16. அனிச்சம் - மோங்காலே-
வாடும் ஒருவகை மலர்.

காமுகி யென்று கருது வாரோ?

அட்டி யின்றி அவரையான் புலவின்

கட்டி அணைத்துக் கண்ணஞ் சுவைப்பரோ!

கண்ணத்தில் முத்தம் 'கடகட' என்றவர்

30 என்னிக்கை யின்றி ஈந்துகொண் டிருப்பரோ!

கண்ணங் கடித்துக் காயமுண் டாக்கின்

என்னடி காயம் என்னிறன் அன்னை

வினவிடின் யான்பதில் என்ன விடுப்பனே.

நினைவுறுங் காலையென் நெஞ்சம் நடுங்கும்.

35 அச்சார முத்தம் அளிக்கவோ யானும்?

எச்சாரபு மின்றி எங்கனம் இயங்குவேன்

அச்சங் கொள்கிறேன் அணைத்தும் என்னி.

இதழோ டிதழ்க்கவைத் தீன்பவூற் றுறிஞ்சின்

இதழ்தான் சிதையின் என்ன செய்குவேன்.

40 அணைக்கையில் முலைகள் ஆடவர் ஒருவரின்

பினிக்கும் மார்பில் பினைப்படல் கொடுக்கை!

துவர்மணி பூண்டவென் தூய மார்பில்

அவர்கை படினென் அரையுயிர் போய்விடும்;

உறுப்புறவு கொஞ்சங்கால் உடையது விலக

45 உறுப்புத் தெரியவே உயிர்முழு தேகிடும்.

பெண்ணூய்ப் பிறந்து பீடிழப் பதனினும்

மண்ணூய் மடிந்து மக்குதல் நன்றே.

எனினும் ஆணும் பெண்ணும் இனைந்து

நனியில் வாழ்க்கை நடத்துதல் மரபே.

50 இதற்கியான் விதிவிலக் கில்லை யாதவின்

முதற்கன் கணவரைத் தேர்தல் முறையே

அதற்குத் தக்கவர் அம்பிகா பதியே.

27. அட்டி - தலை; புலவின் - தழுவினுல். 28. இகழ் - உதடி; இன்ப ஊற்று - உதட்டில் ஊறிக் கசியும் இன்ப அமிழ்தம். 30. ஆடவர் - ஆண். 31. பினிக்கும் - தழுவிக் கட்டிடும்; பினைப்படல் - இறுக்கமாய் இனைதல். 32. துவர்மணி - பவளமணி. 36. பீடு - பெருமை. 49. நனி - மிக; இல்வாழ்க்கை - குடும்ப வாழ்க்கை. 51. தேர்தல் - தேர்ந்தெடுத்தல்.

- எதற்கும் அவரை இன்றுதுய்த் தறிவேன்.
என்ன உடையினை இன்றுயான் அணிவது?
- 55 பொன்னின் இழைநூல் பொதிந்தபொற் புடைவை
மின்ன நடக்கின் மேனியில் அஃது
'மொரமொர' என்று முனுமுனுத் திடுமே;
கைவளை அணியின் கட்டி அணைக்கையில்
'கலகல' ஒலீப்பால் காட்டிக் கொடுத்திடும்;
- 56 மேகலை பூட்டி மெல்ல நடப்பே
ஞகிலும் அதனைவி அறியச் செய்திடும்;
காவில் சிலம்பு கட்டி நடக்கின்
ஓலமிட் டுரெலாம் உணரச் செய்திடும்;
அணியும் ஆடையும் எளிமையாய் அணியினே
- 57 துணிவொடு இன்பந் துய்த்து வரலாம்;
என்றெலாம் எண்ணி ஏற்ப அணிந்து
துன்றநன் விரவு துணித்து சென்றனள்.
காவகத் துள்ளே காதலன் முன்னே
தூவகத் துடனே தோன்றக் கண்டனள்.
- 58 வணக்கம் செய்தனள்; வருக என்றனன்.
இணக்கமா யிருவரும் இனியதோர் இலஞ்சியின்
கரையில் லமர்ந்து கலந்துரை யாடினார்.
தூரையில் ஊன்றிய தன்வலக் கையில் .
நெருஞ்சியுள் ளொன்று நெருறத் தைத்ததை
- 59 வருந்தினாள் போல வனிதை காட்டி
அம்பிகா பதியை அகற்றச் சொன்னாள்.

(அம்பிகாபதி)

நினதுகை யான்தொடல் நேரிய தன்று
மணமது நிகழுறுங் காலை மகிழ்ந்து

58. தட்டதல் - அனுபவத்தல். 60. மேகலை - பொன்னுள்
கெவ்வப்பெற்றுச் சுர்ந்துப் பண்கள் தோங்க ஒருவனைக் கூலிசெய்யும்
'ஒட்டியானம்' என்னும் இடுப்பு கணி. 61. ஓலமிடுதல் - முறை
சிட்டு ஒன்றதல். 62. தன்ற - பொருந்த. 63. தூவகம்-தூய்வையான
ஷாம். 71. இல்லி - குளம். 75. ஏனதை - பெண்.

- 80 இணையாய்க் கையை இறுகப் பிடிப்பேன்;
கன்னி யொருத்தியின் கையைத் தொடுதல்
உன்னின் தெரியும் உகந்த தன்றென;
என்னைப் பொறுக்க என்றவன் இயம்ப,

(அஸ்ராவதி)

- அஸ்ரா வதிதான் அயர்ந்து கூறுவாள்:
அன்றென் கையை அறிஞராம் நீவிர
85 தன்றுயப் பற்ற முயல நான்தைத்
தடுத்ததை யெண்ணித் தயங்குகின் நீரோ?
அடுத்தது போக; அடுத்தது காண்பம்.
கன்னியா யிருக்குங் காலை ஆடவர்
என்னைத் தொடுதல் ஏற்ற தன்றென
90 நான் வுணர்வொடு நடந்துகொண் டேனியான்
ஊனை வந்த காதல ராமுமைப்
புண்படச் செய்ததைப் பொறுத்தருள் கென்று
பண்பட வேண்டினள் பத்தினிப் பாவை.

(அம்பிகாபதி)

- 95 அன்றுநீ மறுத்ததை அகத்தில் எண்ணி
இன்றுயான் வருந்துவல் என்று வருந்திநீ
ஆறுதல் எனக்கே அளிக்க எண்ணியிம்
மாறுதல் செய்து மகிழ்ச் செய்கிறுய்.
உண்மையில் ஆடவர் உன்னைத் தீண்டலைத்
திண்மையாய் வெறுப்பதைத் தெரிந்துகொண் டேனியான்;
100 எனவே எட்டி யிருப்பதே நன்றென
நினைவில் கொண்டேன் நீயெனைப் பொறுக்கென,

81. உன்னின் - நினைத்துப் பார்த்தால்; உகந்தது - விரும்பத் தக்கது. 87. அடுத்தது - நடந்துபோனது; அடுத்தது - அடுத்து கட்டக விருப்பது.

(அமராவதி)

உண்மை நீவிர் உரைப்பன யாவும்
பெண்மைக் கற்பால் பேதுற் றேணியான்;
இன்றென் உடலிலேயே ஈந்தேன் உமக்கே
105 ஒன்றி யென்னென்டு உவகைகொள் வீசன,

(ஆம்பிகாபதி)

அம்பி காபதி அடுத்து மொழிவான்:
அமராவதி ஒன்றுனக் கறிவிப் பேணியான்
உள்ளைக் குறித்துநீ ஒன்றும் அறியாய்
நன்னர் நினக்கு நான்றி விப்பேன்:

- 110 மன்னர் மகனீ மாப்பே ரழகிநீ
நற்பன் பதனை நகையணி யாய்க்கொள்
சிற்பி செதுக்காச் செம்பொற் சிலைநீ
கடல்குளித் தெடுக்காக் கட்டாணி முத்துநீ
அடலுறு சுரங்கம் அகழா வைரம்நீ
- 115 வதிய முருகன் வளர்க்காத் தமிழ்நீ
பொதியிற் பிறவாப் புகழ்மிகு தென்றல்நீ
பூவிடைத் தோன்றுப் பொன்னிறத் தேன்நீ
நாவிடைத் தோன்று நயக்கும் பாநீ
மயலுடைத் தேவர் மடுக்கா அமிழ்துநீ
- 120 வயலிடை விளையா வளவிய கரும்புநீ
குழலிடைத் தோன்றுக் குளிர்ந்த இசைநீ
எழிலுடை மலரின் எழாத மணம்நீ
சொல்லா ததையும் சொல்லும் கிள்ளைநீ
துள்ளா தியங்கும் தூய மான்நீ
- 125 விண்ணிடைத் தோன்று வியத்தகு நிலவுநீ
மன்னிடை முளையா அனிச்ச மலர்நீ

103. பேதுறல் - கலங்குதல், யயங்குதல் 105. உவகை -
மகிழ்ச்சி. 114. அடல் - வலிமை. 116. பொதியில் - பொதியமை.
119. மபல் - ஆசை மயக்கம்; மடுக்கா - அருந்தாத 122. மலரின் -
யலரிலிருந் து. 123. கிள்ளை - கிளி.

- மலரைக் கசக்குதல் மாண்பா காது
மலரைப் பார்த்தே மகிழ் வேண்டுமால்.
உனதுடல் கசக்கலோ உடலுறவு கொள்ளலோ
130 எனதுளம் மடமையென் றெண்ணைச் செய்யுமே.
வாடாது வருந்தாது வண்ணத் திருமேனி
ஆடா தசையா தமைதியா யழகாய்
கண்கள் உறுநிலைக் கண்ணூடிப் பேழையில்
உண்கண் உன்னை உள்ளே வைத்துக்
135 காட்சிப் பொருளாய்க் காணச் செய்வதே
மாட்சி யுள்ள மக்கட் பண்பாம்.
அத்துணை உடலமைப் பழகாய் வாய்த்துள
வித்தகக் கலைகளின் வியன்கரு ஒலம்நீ
உன்னைக் கண்டுகண்டுள்ளம் சுவைத்தலே
140 என்னை வினவின் ஏற்றதாம் என்ன,

(அமராவதி)

- அமரா வதியவற் கறைய லுற்றுள்:
இத்துணைப் புகழ்ச்சி ஏலா தெற்கு
வித்தை காட்டி வேடிக்கை செய்கிறீர்
என்னைத் தொடுதல் இயலா தாயின்
145 பின்னர்ப் பேசுவம் பிரிந்து செல்வம்;
வனிதை யொருத்தி வலிந்து விரும்பியும்
இனிது நயவா தெடுத்தெறிந்து விட்டூர்
இந்த மானம் என்னைக் கொல்லுமால்
எந்த உயிரோ டினியான் வாழ்வேன்?
150 தற்கொலை யொன்று தவிரவிவ் வுலகில்
எற்கு வழிவே றில்லையென் றறைய,

133. கண்கள் - துவாரங்கள்; உறு - பொருக்கீப்; பேழை - பெட்டி; நிலைப்பேழை - அஸமாரி. 133. முழுதும் காற்றுக்காகத் துவாரங்கள் உள்ள கண்ணூடி அலராரி. 134. உண்கண் - மைபுண்ட (மைபுசிய) கண். 138. வித்தகம் - விபப்பு, அறிவு; கருலுலம் - பொக்கிஷம். 142. ஏலாது - ஏற்காது; பொருந்தாது; எற்கு - எனக்கு. 151. அறைய - அறிவிக்க.

(அம்பிகாபதி)

அன்றுனை யான்தொட அறவே மறுத்தனை
சென்றியான் தற்கொலை செய்துகொண் டேனு? 155
இருவரும் ஒருவராய் இனைந்துளோம்; எனவே,
ஒருவரை யொருவர் உளமுறப் பொறுப்பம்;
நின்னைத் தொடர்கு நீண்டநாள் இல்லை;
இன்னே மணத்திற் கேற்றது தொடங்குவம்
என்றம் பிகாபதி இனிதே தேற்ற,

(அம்ராவதி)

நன்றி வணக்கம் நான்போய் வருகிறேன்
160 நின்றினி யிருப்பின் நேடுவர் என்னை;
அடுத்த முழுநிலா நாளிவண் அடைவம்
எடுத்துப் பேசவும் மற்றவை யெல்லாம்
என்றம் ராவதி ஏற்ப மொழிந்து,

(மணத்திற்குள்)

நன்று நடந்து கொண்டார் நானவர்
165 பண்பைப் பெரிதும் பாராட்டு கின்றேன்.
கண்டதும் காதல் கொண்டதும் பிரிவென,
ஆடு மாடுகள் அரிப்பு தீர்ந்ததும்
ஓடி விடுதல் ஓப்ப, மாந்தருள்
எவள்கிடைத் தாலும் இன்பந் துய்த்தயின்
170 அவள்நனி வருந்த அகன்று மறைந்திடும்
கயவர் போன்றவ ரல்லரென் காதலர்
நயமுறு ஒழுக்கம் நண்ணிய என்றன்
காதலர் தொடாதென் கற்பினைக் காத்தார்
ஓதலிற் சிறந்தது ஒழுக்க மன்றே?

157. பணத்திற்கு - திருயணத்திற்கு. 160. நேடுவர் - தேடுவர்.

167. அரிப்பு - டணர்ச்சி ரெவட்கை; அரித்தல். 168. கொண்டதும் - புணர்ச்சி கொண்டபின். 171. கயவர் - கீழ்மக்கள்.

- 175 முன்னர் அவரையான் மறுத்து மொழிந்ததால்
பின்னர் மழுப்பித் தொடும்வணம் பேசினேன்;
உண்மையில் அவரேளைத் தொடுதற் கொருப்படேன்.
நன்மையாய் முடிந்தது நடித்த நாடகம்.
பெற்றேர் அறியாப் பிழைபடு வழியில்
- 180 மற்றவர் ஒருவரை மறைவாய்ப் புணர்தல்
எத்திறத் தானும் ஏற்கவோல் லாதென
எத்திறத் தாரும் என்னுதல் கூடும்.
முதலில் தவரும் முறையில் ஒழுகியோர்
அதர்தான் என்றும் அவ்வாறேயாம்.
- 185 விளையும் பயிர்நிலை முளையிலே தெரியுமே
என்றவர் எண்ணலாம் ! என்செயல் நன்றே !
என்றுதன் உளத்துள் எண்ணிய வாறு
நின்றவள் நம்பியின் நினைவக லாமே
சென்றனள் மாடம் சேர்ந்தடைந் தனளே.
- 190 நன்றென நம்பியும் நடந்தனன் வெளியே.
இன்றும் தோல்வியே இனிப்புவில் லோற்கே.

177. ஒருப்படேன் - மடன்பட மாட்டேன். 181. எத்திறதி:
தானும் - எந்த கையிலும்; ஒஸ்ளாது - முடியாது. 183-184. ஒழுகி
போர் அதர் - கடங்கு கொண்டவர் செல்லும் வழி; அதர் - வழி. 188.
சம்பி - அம்பிகாபதி. 191. இனிப்பு வீல்லோன் - இனிக்கும் கரும்மை
வில்லாக உடைய மன்மதன்.

14. அமராவதி பெற்றேராடு அளவளாவிய காதை

பரசும் பல்புகழ்ப் பாராள் சோழ
 அரசனும் அரசியும் அமரா வதியைக்
 கண்ணி மாடம் சென்று காண
 எண்ணிப் பன்மலர் எடுத்துப் போந்து
 5 அருமை மகளுக் கண்பொடு சூட்டிப்
 பெருமையும் வளமும் பெறுகேன வாழ்த்தினர்.
 அம்மை யப்பராம் தெய்வம் அடுத்ததாய்
 அமரா வதிதன் அரியபெற் ரேரைத்
 தக்க இருமணித் தவிசில் இருத்தி
 10 ஒக்க இருவரின் ஒண்டாள் வணங்கிப்
 பருப்பும் பழமும் பாலுந் தேனும்
 விருப்பொ டைந்து விசிறி நின்றுள்.
 கொற்றவன் மகளைக் குறும்பாய் வினாவினன் :
 அமரா வதி ! உனக் கண்பு மிகுதி
 15 அம்மா மீதா அப்பா மீதா
 என்ற வேந்தற் கிறுப்பாள் வினாவிடை :
 நன்று தந்தாய் ! நானு அண்ணஞ
 உம்பெரு, விருப்பிற் குரியவர் யாரென,

1. பரசும் - போற்றத் தக்க. 7. அமையப்பராம் தெய்வம் - உமையொரு பாகம் கொண்ட சிவன். 9. தவிசு - இருக்கை. 10. ஒக்க - ஒரு சேர ; ஒண்டாள் - ஒண் தாள் - விளங்கும் திருவடி. 11. பருப்பு - முந்திரிப் பருப்பு, வாதுமைப் பருப்பு போன்ற பருப்பு வகை. 13. கொற்றவன் - அரசன். 16. இறுப்பாள் - பதில் கூறுவாள் ; வினா விடை : மறு கேள்வி வாயிலாகத் தரும் விடை - விடையாக வினாவுது.

(அரசன்)

- மக்கள் மீது மடுத்த அன்போ
20 ஒக்க ஒருநிகர் சம்லனை உரைப்ப,

(அமராவதி)

பெற்றேர் மீதியான் கொண்ட பெட்டிலும்
மற்றேர் வேற்றுமை மருந்துக்கும் இலையென,
பெற்றேர் இருவரும் பெருநகை புரிந்தனர்.
மனனான் உடனே மகனை நோக்கி

- 25 இன்னை தீர்க்கும் இனிய யாழினை
இன்னே எடுத்துநீ இசையினைத் தொடுத்து:
மிழற்றி ஒருபா மெல்லப் பாடுதி
அழற்சி தீர ஆர்ந்திடு வோமென,
அன்னையும் விரும்பி ஆர்வமாய்க் கேட்க,
30 மின்னெனி மேனியாள மேதகு யாழினை
மீட்டி நரம்பில் மெல்லிய விரல்களை
ஒட்டி இனியபா ஒன்று நல்குவாள் :

எடுப்பு

“தெய்வமும் வேறும் உண்டோ—
பெற்றேரினும் பெரிய
தெய்வமும் வேறும் உண்டோ

உடன் எடுப்பு

உய்யும் வழியறிந்தே உயிர்க்குயிராய்க் காத்துப்
பெய்யும் வழிதெரிந்தே பேரன்பினைப் பொழியும்
தெய்வமும் வேறும் உண்டோ

பெற்றேரினும் பெரிய

(தெய்வமும்)

19. மடுத்த - மிக்குள்ள. 21. - பெட்டு - அன்பு. 26. இன்னே-
இப்போதே. 27. மிழற்றுதல் - மெல்லென ஒலி ஏழுப்பல். 28.
அழற்சி - வெம்மை; ஆர்ந்திடல் - அனுபவித்தல். 30. மின்னெனி-
மேனியாள - அமராவதி; மேதகு - மேன்மையான.

தொடுப்பு

- 40 (1) அல்லும் பகலுமே அயராது கண் விழித்தே
செல்லல் பாராது சேயினைக் காத்தே
நல்ல மகவாய் நலமுற உருவாக்கும்
தெய்வமும் வேறும் உண்டோ
பெற்றேரினும் பெரிய (தெய்வமும்)
- 45 (2) குழந்தையின் மேனியில் கொசுகொன்று மொய்க்கினும்
தழைந்ததம் கண்ணில்முள் தைத்ததாய் நொந்திட்டே
குழந்துளாம் விசிறிகைக் கொண்டே விசிறிடும்
தெய்வமும் வேறும் உண்டோ
பெற்றேரினும் பெரிய (தெய்வமும்)
- 50 (3) மகவின் நலத்துக்காக மருந்து தானுண்டு
தகவாய்ப் பத்தியமும் தான் பிடித்தே வருந்தி
மகவின் நோய் போக்கி மகிழ்ந்து கொஞ்சிடும்
தெய்வமும் வேறும் உண்டோ
பெற்றேரினும் பெரிய (தெய்வமும்)
- 55 (4) குழவியின் மெய்தீண்டிக் ‘குளுகுளு’ என மகிழ்ந்தும்
மழைல் மொழிகேட்டும் மக்கள் பிசைந்ததுண்டும்
குழலையும் அமிழ்தையும் குறைவாய்க் கருதிடும்
தெய்வமும் வேறும் உண்டோ
பெற்றேரினும் பெரிய (தெய்வமும்)
- 60 (5) அவையதிலே முந்தி அமரச் செய்திடவே
நவையறு நற்கல்வியை நல்கி முன்னேற்றியே
புவியெல்லாம் பிள்ளையின் புகழ்மணக்கச் செய்திடுக்
தெய்வமும் வேறும் உண்டோ
பெற்றேரினும் பெரிய (தெய்வமும்)

40. அல் - இரவு. 41. செல்லல் - துண்பம். 47. உளம் - மனம். 50. மகவு - குழந்தை. 55. குழவி - குழந்தை. 56. மழைல் - மொழி - குழந்தையின் ஸிரம்பாத கொஞ்சம் பேச்சு 57. குழல் - புல்லாங் குழல். 60. அவை - சபை. 61. நவை - குற்றம். 62. புவி - பூமி.

75 (6) மக்கள் மகிழும் வண்ணம் மணமது செய்வித்தே
மிக்கநல் லறங்களை மேதினியில் புரிய வைத்தே
மக்க ளொனும் பெயர்க்கே மாண்பொருள் தரச்செய்யும்
தெய்வமும் வேறும் உண்டோ
பெற்றேரினும் பெரிய
70 தெய்வமும் வேறும் உண்டோ.”

என்ற பாவினை இனிக்கப் பாடினான்.
இசையைச் சுவைத்தபின் இனியதம் மகட்கே
இசையைச் சேர்த்துப் பெற்றேர் இருவரும்
வாழ்த்திய பின்னர், வகையாய் நகைப்பில்
75 ஆழ்த்த எண்ணி அரசன் கூறுவான் :
அமரா வதிநீ அறியாப் பின்னையாய்
அழுதபோ தெலாழுன் அன்னை தாலாட்டு
அழுது பாடுவாள் ; அதற்குநீ அஞ்சி
அன்னையே பாடுதல் அறவே வேண்டா
80 என்னை அழைத்தியாய் இருக்க விட்டிடு ;
பாடல் இன்றியே படுத்துயான் உறங்குவேன் ;
ஓடச் சொதே உன்னுபாட் டாலென
அன்னைக் குரைப்பாய் ; அத்துணை இனிமையாய்
உன்னைத் தாலாட்டி உறங்கவைப் பாளௌன
85 மொழிந்து மன்னன் முடித்திட, அணைவரும்
விழுந்து விழுந்து வெடிநகை புரிந்தனர்.

(அன்னை கூறல்)

என்றும் கேவி என்பால் செய்தலே
உன்றன் தந்தைக் குரிய வழக்கம்
என்று மாதேவி இயம்பிய பின்னர்;
90 இன்பம் இன்பம் இன்பம் அதன் பின்
துன்பம் துன்பம் துன்பம் என்னும்

66. மேதினி - உலகம். 67. மாண்பொருள் - சிறந்த அர்த்தம்.
73. இசை - புகழ். 74. நகைப்பு - சிரிப்பு. 79. அறவை - முற்றிலும்.
86. வெடி நகை - வெடிப்பது போன்ற பெருஞ் சிரிப்பு.

- உண்மையை வேந்தன் உரைப்பவன் போலத்
திண்மையாய் உள்ளாம் திறந்து பேசுவான் :
- அமரா வதியே அன்றெரு நாளிரா
- 95 சிம்மனும் தாரகைச் சிறுக்கியும் வந்து
நம்முடைக் கன்னி மாடக் காவினுள்
ஒருவரை யொருவர் மாறி ஓர்ந்தே
இருவரும் ஒருவராய் இறுகத் தழுவினர்;
அஃதுன் திருவிளை யாட லாமென
- 100 அறிந்தேன்; இச்செயல் ஆற்றுதல் முறையோ?·
தெரிந்திடக் காரணம் தேர்ந்து கூறென,

(மயாவதி)

- சிம்மன் ஓரிரா வந்து செய்ததை
விம்மக் கூறி, விளக்கும் சான்றாய்
அன்னையைக் காட்டிட, அவளும் சிம்மனின்
- 105 அன்னையொடு கண்டதாய் அறிவித் தன்னே.
பாலுக்குங் காவலாய்ப் பூனைக்கும் தோழியாம்
தாரகை யொழுகும் தரமும் நன்றிலை; எனவே,
தந்தையே! சிம்மனும் தாரகைச் சனியனும்
வெந்து வெதும்ப வேடிக்கை செய்தேன்
- 110 எந்தாய்! இதில்பிழை இருப்பின் பொறுக்கென,

(அரசன்)

அரசன் கூறுவான்: அஃது கிடக்க !
அம்பிகா பதியும் அமரா வதியும்
உடலுறவு கொண்டனர் என்பதாய்ச் சில்லோர்
கடலுறக் கூறுவ துண்மையோ சொல்லென,

97. ஓர்ந்து - உணர்ந்து. 110. எந்தாய் - எம்தந்தையே. 114.
கடலுறக் கூறுவ உள்ளாம் சுடும்படி.

(அய்ராவதி)

- 115 எந்தாயி பெரும்பழி இதற்கென் செய்குவல்;
 அந்த அம்பிகா பதியின் உடலை
 என்னுடல் தொட்டது இல்லவே யில்லை;
 என்னுடைப் பெற்றேர் ஆணையென் நியம்ப,

(அரசன்)

- உடல்தொட்ட தலைவை உள்ளாம் தொட்டதோ ?
 120 மக்கள் மக்கி மனங்கெய் விப்பதாய்ப்
 பாடிய பாப்பொருள் யாதோ பகரென,

(அய்ராவதி அண்ணையை நோக்கி)

பாரம்மா அப்பாவை என்று பசப்பினான்.

(அருசி)

- குழந்தை யின்மேல் குற்றம் எதாவது
 அழுந்தக் காண்பது அழோ நமக்கென
 125 அன்னை கடியவே அரசன் சிரித்தனான்.
 பின்னர் இநவரும் பெரிதும் வாழ்த்திக்
 கண்ணி மாடம் கடந்துசென் றனரே.

115. செய்குவல் - செய்வேள். 121. பாப் பொருள் - பாட்டின் பொருள்.

15. கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை

- அம்பிகா பதியின் அழிசெயல் எண்ணிக்
கம்பர் ஒருநாள் பிற்பகல் கவன்று
வீட்டில் சோர்வோ டிருந்த வேளை,
ஸ்ட்டரு நிதியென இரும்புகழிப் பண்பினர்
- 5 கம்பரின் நண்பர் கண்ணார் வந்தார்.
நண்பர் இருவரும் நனிமகிழ் வற்றே
என்பும் உருக இறுகப் புல்வி
இருவரை யொருவர் உளங்கொளத் தழுவினர்.
கம்பரின் தோற்றம் நண்பர் நோக்கினார்;
- 10 முகத்தில் தெளிவிலை முதலதற் கென்னென
அகத்தில் உள்ளதை அவர்நணி வினவினார்.

(கம்பர்)

- அம்பிகா பதியின் அடாச்செயல் நினைத்து
தண்பரே உள்ளாம் நனிமிக வருந்துவல்
திறந்த வெளிமீனைத் திண்ணையில் படுக்கிறுன்
- 15 மறைந்து வீடுகிறுன் மையிருள் நள்ளிரா
இதனைப் பொறுக்க என்னால் இயலுமோ?
மதன்களை தொடுத்து மயக்குவான் போலும்!
இதனால் கவல்கிறேன் என்றார் கம்பர்.

(நண்பர்)

- பசித்தால் உணவு புசிக்கத் தருவோம்
20 நசித்தால் உடம்பு நல்குவோம் மருந்து

2. கவன்று - கவலைப்பட்டு 4. ஸ்ட்டரு - தேடுதற்குஅரிய, 7.
என்பு - எலும்பு; புல்வி - அணைத்து. 10. முதல் - காரணம். 15.
மையிருள் - கரிய இருள். 17. மதன் - மன்மதன்; களை - மயக்கும்
ஶரைகிய அட்டு. 20. நசித்தால் - கெட்டால்.

திருமணம் முடிக்கின் தீரும் கவலை
ஒருமன மாக உம்மோ டொத்துப்
பண்பொடு வாழ்வான் பாரும் என்று
நண்பர் கூற, நவீல்வார் கம்பர்:

(கம்பர்)

- 25 திருமணம் முடிப்பதாய்த் தெரிவித் தும்மவன்
மறுமனத் தோடு மாற்றம் விடுத்துத்
திரிமனத் தோடு திரிகிருன் என்ன,

(நண்பர்)

கரும்பு திண்ணக் கூலியா! கடிமணம்
விரும்பிய பெண்ணேடு முடிக்கென விளம்பி,

(கம்பர்)

- 30 அரசன் மகளாம் அமரா வதியை
முரசம் முழங்க முடித்திடு என்கிருன்.
நடப்ப தாவிது? நண்பரே உரைக்கென
விடுப்ப ஒருவினு, வியந்தார் நண்பர்.
அன்ன வேளை கற்பகத் தாக்கி
- 35 பண்ணியத் தோடு பருப்பும் பாலும்
உண்ணக் கொடுக்க உண்டனர் இருவரும்.
பின்னர்க் கம்பர் பீடுசால் நண்பரை
உலாவ அழைக்க, இருவரும் உள்ளம்
குலாவ நடந்தனர் குடதிசை நோக்கி.
- 40 தாய்வீ டேகும் புதுப்பெண் தானென,
ஆய்வுறு நூல்களை ஆசா னிடத்துப்

26. மறுமனம் - மறுக்கும் உள்ளம்; மாற்றம் - பதில். 28. கடி
மணம் - திருமணம். 35. பண்ணியம் - இனப்பு அப்ப வகை. 39.
குடதிசை - மேற்கு. 41. ஏசான் - ஆசிரியர்.

- பாடங் கேட்டபின் பள்ளியின் வீட்டிற்கு
ஒடும் இனைஞரின் உவப்பொலி கேட்டனர்;
பானினைந் தூட்டும் பண்புறு தாய்போல்
- 45 ஆனினம் கண்றினை அகத்துள் நினைந்து
கானெனப் பாவினைக் கான்று கொண்டே
மந்தையி னின்றும் மனையை நோக்கிப்
பந்தி பந்தியாய் வருவதைப் பார்த்தனர்;
கம்பரும் கண்ணரும் காய்ந்து கருகி
- 50 வெம்பி விடுவர் வெய்யிலில் என்று
மப்பு பரவி மந்தாரம் போட்டதால்
தப்பி வெயிலின் தண்ணென நடந்தனர்;
ஊரின் பாங்கர் உள்ளதோர் பொதும்பரில்
நீரின் கரையில் நின்றனர் இருவரும்;
- 55 ஒடும் ஓடைநீர் ஒலிக்க முழவனை,
பாடுபுள் பூவை பரப்ப இசையினை,
ஆடும் மயிலின் ஆட்டம் சுவைத்தனர்.
கம்பர் நண்பரை நோக்கிக் கழறுவார்; இஃது
அன்னமோ மஞ்ஞையோ ஆடுவ தாக
- 60 முன்னைப் புலவோர் மொழிந்துள செய்தியே.
ஏத்தும் 'மணிமேகலை' என்னும் நூலில்
கூத்தாட் பொன்று கூறப்பட இனதால் :
“குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழுலை வண்டினம் நல்லியாழ் செய்ய
- 65 மயிலா டரங்கின் மந்தி காண்பனக. ண்”
என்று சாத்தனூர் இனிக்க எழுதினார்.

42. பஹளியீன் - பள்ளிக்கூடத்திலிருந்து. 44. பானினைந்து -
பாலி நினைந்த. 45. ஆனினம் - பசு துவய. 46. காஸ் - நீர்வருங்
குழாய்; கான்று - பொராந்து. 47. மங்கை - மக்கைவெளி. 48.
பந்தி பந்தியாய் - வரிசை வரிசையாய். 52 வேயிலின் - வெய்சீலி
விருந்து; தண்ணென - குனிச்சியரக, 55. முரவு - மக்களம். 56.
பூவை - பாடும் பறவை. 58. கழறுவார் - சொல்லுவார். 59. மஞ்ஞை-
மயில். 61. ஏத்தும் - போற்றும். 62. குத்தாட்டு - கடனம். 63.
தும்பி - வண்டு. 65. அரங்கு - கலைகழிடம்.

நன்றவ் வாறே நடந்துள திங்கனும்;
பாட்டும் முழுவுமாம் பக்க இசைகள்
ஆட்டுக் கேற்ப அமைந்தன காண்கென,

(நண்பர்)

- 70 மந்தி கரண்பதாய் மணிமேகலை கூறும்
இந்த ஆட்டம் கானுநாம் இருவேமும்
மந்தி களேரவென மற்றவர் வினவ,
'கலகல' நகைப்பு கான்றே இருவரும்
அலகிலா உவகை ஆழியுள் ஆழ்ந்தனர்.

(கம்பர்)

- 75 இயற்கைக் காட்சியில் இன்புறாலும் கம்பர்,
செயற்கையில் இந்நிலை சிறிதும் அமையுமோ?
கடவுள் படைப்பின் கற்பணை நம்மால்
தொடவோ உலகைத் தோற்றவோ இயலுமோ?
என்று கம்பர் இயம்ப, நண்பர்,
80 நன்று நன்று நீவிர் நவில்வது!
உலகையேன் கடவுள் உண்டாக்க வேண்டும்?
அலகில் உயிர்களை ஆக்குதல் எதற்கோ?
என்று வினவ, இறுப்பார் கம்பர்:
உயிர்கள் உய்ய உலகம் படைத்தார்
85 செயிர்தீர் பொருள்களும் செவ்விதின் அருளினார்.
நல்விளை யாற்றின் நல்வீடு பெறலாம்
அல்விளை புரியின் அளறே கிடைக்கும்;
என்ற கம்பர்க் கினிய நண்பர்,
உயிர்கள் உய்ய உலகம் எதற்கு?

69. ஆட்டு - ஆட்டம். 73. கான்று - வெளிப்படுத்தி. 74.
அலகிலா - அனலிலாத; ஆழி - கடல். 85. செயிர் - குற்றம். 86.
வீடு - மேட்சம். 87. அல்விளை - நல்விளை அல்லாத தீவிளை;
அனரு - நரகம்.

- 90 உயிர்தமைப் படைத்ததா லன்றே உலகம் .
வேண்டி யுள்ளது; வேண்டுமோ உயிர்கள்?
உயிர்களை உலகிற் கனுப்புவ தேனே?
உயிர்களை அவர்தம் முடனிருத் தலாமே!
அனைவரும் வீடுபே நடையச் செய்ய
- 95 நினையின் கடவுள் நேர்த்தியாய் முடிக்கலாம்;
என்று மொழிய, இறுப்பார் கம்பர்:
தெய்வம் தொழாஅரும் தீவினை யாளரும்
எய்தல் வீடுபே நெங்ஙனம்? சொல்கென,

(நண்பர்)

- தாயின் பாலைத் தான்பெறு தற்குச்
100 சேயும் கையூட்டு செய்ய வேண்டுமோ?
எல்லாம் வல்லவர் எம்பெரு மானென
எல்லாரும் உளருவ தியற்கையாய் விட்டது
எல்லாம் வல்ல இறைவர் உலகில்
சில்லோர் தீவினை செய்ய வைப்பதேன்?
- 105 எல்லாரும் நல்வினை இயற்றச் செயலாமே!
“உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெற ருத்தலும் நிக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட் இடையார் அவர்”
என்றுநும் இராம காதை நாவில்
- 110 நன்றாய்ப் பாடி வைத்துளீர்; நல்லது!
ஆக்கிய உலகை அழித்தல் ஏனே?
அழிக்கும் பொருளை ஆக்குதல் எதற்கோ?
வேண்டா உலகில் வேண்டா உயிர்களை
வேண்டா தேபடைத் திருத்தல் வேண்டா.
- 115 இளமையும் யாக்கையும் என்றும் நில்லா
வளமை யோடு வாழ்வும் நில்லாது
ஒவ்வொர் உயிரும் வாழ்க்கையில் படிஞம்

100. கையூட்டு • இலஞ்சம். 10!. இராம காதை - இராமா ஜாம்.

- அவ்வத் துன்பிற் களவே யில்லை
கானலீஸ் நீரெனக் கருதித் தவருய்
- 120 மானினம் ஓடுதல் மான மாந்தரும்
இன்பம் தேடி என்றும் அலைவர்
இன்பம் கானலீஸ் ஏய்ப்ப தாகும்
துன்பமே வாழ்க்கை முழுவதும் தோய்வது
இதற்கா கடவுள் எல்லாம் படைத்தார்?
- 125 முதற்கண் இதற்கு முதலது மொழிகெனக்
கண்ணானார் வீனவக் கம்பர் கூறுவார்:
கடவுள் செயலில் காண்கிறீர் நவைகள்;
கடவுள் நம்பகக் கருத்துண் டோவென,
இறைவர் எங்கேன் எப்படி யிருக்கிறார்?
- 130 இறைவர் ஒருவர் இருப்பதும் உண்மையோ?
அறைவிரோ அவர்தாம் இருக்கும் இடத்தை?
காட்டு வீரோ கானும் படியெனக்
காட்டமாய்க் கண்ணானார் கழற, கம்பர்,
பெற்றே ரின்றிப் பிள்ளைகள் ஏது?
- 135 கற்றே ரின்றிக் கல்விநூல் ஏது?
கட்டுவோ ரிலாது கட்டடம் ஏது?
நட்டுவர் இலாது நாட்டியம் ஏது?
நெய்வோர் இலாமே நெசவுடை ஏது?
செய்வோர் இலாமே செயற்கைகள் ஏது?
எனவே,
- 140 கடவுள் இன்றிக் காசினி ஏது?
புகையால் நெருப்பைப் புரிந்து கொள்போல்
கானும் உலகால் கடவுளை நம்பலே
மானும் செயலாம் மாற்றம் இலையென,
கேட்ட கண்ணானார் கிளத்துவார் மேலும்:

118. துன்ப - துன்பம். 122. ஏய்ப்பது-ஒப்பது. 125. முதல்-
காரணம். 127. நவைகள் - குற்றங்கள். 128. நம்பகம் - நம்
பிக்கை. 133. காட்டமாய் - உறைப்பாய். 137. நட்டுவர் - கடனம்
கற்றுத்தருவார். 140. காசினி - உலகம். 143. மானும் - சிறப்
புடைய; மாற்றம் - மாறுதல். 144. கிளத்துவார் - சொல்லுவார்

- 145 ஒன்றின்றி மற்றிருன் நில்லையென் பீரேவ்
நன்றென் வினாவிற்கு நவீலுதிர் நல்விடை
இறைவர் எங்ஙனம் இயன்று தோன்றினார்?
ஒருவரும் இலாதவர் உண்டான் தெப்படி?
இறைவர் தாமே தோன்றினார் என்னின்,
- 150 முறையே உலகமும் உயிர்களும் முகிழ்த்துத்
தாமே தோன்றின என்னின் தகாதோ?
என்ற நண்பர்க் கிறுப்பார் கம்பர்:
கண்ணானு ரேநீர் கருதவொன் றுளதால்;
திண்ணிய உமக்குத் தேர்ந்த விடைதால்
- 155 ஒண்ணு துமக்கொன் றுரைப்பல் கேண்மின்!
“நம்பினேர்க்கு நடராசா நம்பாதார்க்கு எமராசா”
என்னும் பழமொழி எங்கும் வழங்குவது
இன்னும் அறியீரோ? ஏனித் தடைவிடை?
என்ற கம்பர்க் கிறுப்பார் நண்பர்:
- 160 விளையாட்டாயிதை வினாவினேன் கம்பரே!
உளையா தீருளம் இன்னுமொன் றுரைப்பல்
அம்பிகா பதியெனை அடுத்தே ஒருநாள்
நம்பகம் மறுப்பவன் போல நடித்திதை
வம்பாய் வினவினன்; வாய் வா ளாமே,
- 165 கம்பரைக் கேட்டுக் கழறுவேன் விடையென
அம்பி காபதிக் கன்றுயான் அறைந்தேன்
அதன்வினை வேயிஃ் தன்றிமற் றிலையென,
அதன்பின் இருவரும் அவணின் றகன்றே
இல்லம் நேரக்கி ஏகிய போது
- 170 பல்வகை நிகழ்ச்சிகள் பார்த்துப் போந்தனர்:
பல்வி பாங்கர்ப் படுதொறும் பரவி

147. இயன்று - இயலக் குடியதாகி - முடியக் குடியதாகி. 150.
முகிழ்த்து - உண்டாக்கி. 155. ஒண்ணுது - முடியாது; கேண்மின் -
கேளுங்கள். 161. உளையாதீர் - சோகாதீர்; உளம் - உள்ளம்.
164. வாளாமே - பேசாமல். 168. அவணின்று - அங்கிருந்து.
169. ஏகியபோது - பெண்றபோது. 171. படுதொறும் - ஒளிக்குஞ்
தொறும்; பரவி - கடவுளைத் துந்த்து.

- நல்லதே யாருக என்று நவின்று
மெல்வியல் நல்லார் மின்விளக் கேற்றினர்;
ஞாயிறு மெல்ல நழுவிய ஞான்று
175 கோழிலுக் குச்சிலர் கும்பிடப் போந்தார்;
தொழிலகந் தன்னில் தொழிலை முடித்தபின்
எழிலுற மன்னை ஏகினர் சிலரே;
அரும்பொருள் விற்கும் அங்காடி நோக்கிப்
பொருள்பல வாங்கப் போயினர் சில்லோர்;
180 வேலை முடித்தபின் விரும்பிக் குடிக்க
மாலை மதுக்கடை மன்னினர் சிலரே;
பல்வகை அரங்கில் பாங்குறு கலைத்தமை
நல்வகை சுவைக்க நண்னினர் சில்லோர்;
கம்பரும் நண்பரும் காட்சிகள் கண்டே
185 இன்புறாஉம் உளத்தொடு ஏகினர் இல்லமே

173. பெல்வியல் கல்வார் - மென்னைத் தன்கமயிடைய மகளிரி; மின் விளக்கு - ஒவிதரும் விளக்கு. 177. மன்னை - ஓப்பனீ (அலங்காரம்). சிசரிது கொள்ள. 178. அங்காடி - கடைத்தெரு.

16. காதலர்கள் களிப்புறூடும் காதை

- உருக்கும் ஞாயிறு ஓடி மறைந்தபின்
 இருட்குச் சிறிதும் இடமே தராமே
 உடுக்கள் சூழ உயிரிய வானில்
 மிடுக்காய் முழுநிலா மேதினி மினுக்கும்
- 5 பருவ நாளது பளிச்சென வந்தது.
 இன்றிரா காதலர் இருவரும் இணைவர்
 என்று தாரகை இயம்ப அறிந்த
 காடவன் மன்னனைக் கண்டு கூறிட
 ஓடினன்; செய்தி ஒதினன் செவியில்.
- 10 நள்ளிரா இருவரும் நடப்பதை யறியக்
 கள்ளுறும் கவின்மலர் களிப்பொடு காணிய
 புள்ளுறும் பூங்காப் புறப்பட லாயினர்.
 அமரா வதிதான் அம்பிகா பதிக்குமுன்
 அந்தாள் வருமா றறிவித் திருந்ததால்
- 15 பொன்னு எதிலே புறப்பட் டனரவர்
 எந்தா ஞமிலா இன்பக் களிப்பொடு;
 ஒழுங்குற மேனி ஒப்பனை செய்து
 முழங்கும் நகரொலி முற்றும் அடங்கிடப்
 பன்ன வரிய பல்வளம் பழுநிய
- 20 கன்னி மாடக் காவகஞ் சார்ந்தனர்.
 கன்னி வணங்கக் காளோ வருகென,
 பச்சைப் பூம்படாம் பரப்பிய தென்னப்

2. இருட்கு - இருஞ்கு. 3. உடுக்கள் - நட்சத்திரங்கள். 4.
 மேதினி - பூவுகம். 5. பருவம் - பெளர்னையி. 6. இன்றிரா -
 இன்று இரவு. 11. கன் - தேன்; காணிய - காண்பதற்காக. 12.
 புள் - வண்டு. 'பூக்களில் தேன் காண வண்டுகள் ஒல்லும்). 18.
 பண்ணவரிய - சொல்லுதற்கு அரிய; பழுங்கிய - முதிர்ந்து கிரைந்த.
 22. பூம்படாம் - பூக்களைப்போல இழை பின்னியுள்ள விரிப்புத்
 துணி.

பச்சைப் புன்மேல் பன்மலர் பரவிய

தென்றல் வீசும் திருவிடம் ஒன்றில்

- 25 அன்றிலா யிருவரும் அமர்ந்தனர் நெருங்கி.
என்ன பேசுதல்? யார்முதல் தொடங்குதல்?
என்ன அறியா திருக்கையில் சிறுபோது
அமைதி ஆண்டபின் அகத்துளே நகைத்தனர்.
காளை நோக்கின் கணிமொழி குனிவாள்;

- 30 அணியிழை நோக்கின் ‘அம்பி’ குனிவான்.
இந்த நாடகம் இனிது முடிந்தபின்,
உந்த எழுச்சி, ஒருவரை யொருவர்
எதிரெதி ராக ஏறிட்டு நகைத்தனர்.
புதிரொன்று போடப் புலவன் சூழ்ந்தான்:

- 35 மேலும் கீழும் மாறி மாறிச்
சால நோக்கினுன் சால்பொடு பேசினுன்;
விண்ணில் உள்ளது மன்னில் வந்திடும்
மன்னில் உள்ளது விண்ணுக் கேகிடும்
என்ன வியப்போ என்று மொழிந்தான்.

- 40 புரிய வில்லைநீர் புகலுவ தென்றே
அரிவை கூறிட, அம்பி விளக்குவான்:
விண்ணில் கண்ட வெண்ணிலா வதைன
மன்னில் காண்கிறேன்; மற்றவ் வெண்ணிலா
விண்ணிலே மீண்டும் விளங்கக் காண்கிறேன்

- 45 என்று கூறிட, ஏந்திழை வினவவாள்:
விண்ணிலும் மன்னிலும் எந்த வெண்ணிலா
நன்னும் மாறி மாறி நவில்கென,

(அம்பிகாபதி)

விண்ணை நோக்கும் வேளை நின்முகம்
கண்ணில் தெரியும்உன் கவின்முகம் நோக்கின்

23. புன்மேல் - புல்லின் கீமல். 28. அகத்துளே - மனத்திற்
குள். 29, 30. கணிமொழி. அணியிழை - அமராவதி. 32. உஷை -
தள்ள, மேற்பட. 34. புதிர் - புரியாத புதுமை. 40. புகலுவது -
சொல்வது. 45. ஏந்திழை - அமராவதி.

- 50 வெண்ணிலர் தெரியுமில் வியப்பை என்சொல் என்னவே, மெல்லிடை இனைந்தனள் போல,
என்முகம் மதியை ஏய்ப்ப உள்ளதென
என்முகம் பழித்தனிர் என்செய் வேணன,
உன்முகம் பழித்ததாய் உரைப்பதெவ வாறிறன,
- 55 விண்ணுறு திங்களில் வியன்கறை யுள்ளது
என்னுறு முகத்தில் களங்கம் என்னென,
புரியா துரைத்தேன் பொறுத்தருள் புரிகென,
இருவரும் ‘கலகல்’ என்று நகைத்தபின்,
பொருவரும் எழிலாள் புன்னகை புரிந்தே
- 60 பகற்பொழு தாயின் பகலவன் தணைநும்
முகத்திற் கொப்பாய் மொழிந்திடு வேணன,

(அம்பிகாபதி)

- அங்கள் மாயின் அடுக்கிர் ஞாயிறும்
திங்களாம் தண்கதிர் தானும் திரிந்தே
ஒன்றி நெருங்கி ஓரிடந் தன்னில்
65 துங்றி மிருப்பதாய்ச் சொல்லலாம் என்ன,

(அம்ராவதி)

இருவேறு கதிர்களும் இயைந்தினைந் திருப்பதோ
ஒருபோதும் இலையென ஒண்டொடி உரைக்க,

(அம்பிகாபதி)

இதுபோ தியான்நம் இளங்கோ இயற்றிய
மதுபோ தைத்தரும் மாண்புறு நூலாம்

51. மெல்லிடை - அம்ராவதி; இனைந்தனள் - வருங்கினன். 52.
ஏய்ப்ப - ஓப்ப. 55. வியன்கறை - பெரிய கறுப்புக் கறை. 59.
பொருவரும் - ஓப்பு சொல்ல முடியாத. 60. பகலவன் - ஞாயிறு.
52. அடுக்கி - சுடும் ஞாயிறு. 63. திங்கள் - சீலா; தண்கதிர் -
குயிர்க்க கோன்; தீரிந்து - சிலையாறி. 67. ஒண்டொடி - அம்
ராவதி.

- 70 சிலப்பதி காரச் செய்யுட் பகுதி
 ஒனிப்பதென் காதில் உணரு கின்றேன்.
 பொருவருங் கோவலனும் பொற்புறு கண்ணகிழும்
 இருவேறு கதிர்போல் இனைந்ததாம் பொருளில்
 “முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும்
 75 கதிர்ஒருங் கிருந்த காட்சி போல”,
 என்றவர் காட்சி இல்பொருள் உவமையாய்த்
 துங்ரிய நிலையைத் துளக்கினார் இளங்கேர.
 அன்றவர் தமைப்போல் இன்றுநாம் அனுசீ
 ஒன்றி யுளோமென அம்பி உரைத்திட,

(அறாவநி)

- 80 ஒப்பில் கண்ணகி கோவலன் ஒக்கும்
 ஒப்புமை நமக்கோ ஒன்றும் வேண்டா.
 குறையக வையிலே கொல்லப் பட்ட
 குறையுடைக் கோவலன் குறுவர ஸாற்றிருநு
 இனைய வயதில் இம்பர் நீத்த
 85 களையறு கண்ணகி கதையும் அறிந்ததே
 உளையும் நெஞ்சம் அவர்தமை உள்ளின்.
 ஒருப்படும் வாழ்க்கையில் ஒன்று தவர்தாம்
 உருப்படா தொழிந்தது உலகறி செய்தியாம்.
 நாமும் அவர்போல் நடுவக வையிலே
 90 தோமில் நம்முயிர் தொலையச் செய்வமோ
 என்பதை எண்ணின் என்னுளம் நடுவகும்;
 மன்பதை யுலகினும் மன்னி வாழ்ந்தே
 இன்பம் எய்துவம் என்றவள் இயம்பிட,

-
75. கார் ஒருங்கு இருந்த - ஓரு கதிர்களும் ஒன்று சேங்கதிருந்த.
 76. இப்பொருள் உவமை - இவ்வாத பொருளை உவமித்தல். 77.
 தனக்கினார் - விளக்கினார். 8?. அகவை-வயது. 84. இம்பர் - இங்
 வுலகம். 85. கணை - முகக்கணை. 86. உளையும் - வருந்தம்; உள்
 ளின் - சிலைத்தால். 90. தோம் - குற்றம். 92. மன்பதை - மக்கள்
 சமுகம்; உலகினும் - உலகில் நாம்.

(அம்பிகாபதி)

- உண்மைநீ யுரைப்பது முற்றும் உண்மை
 95 அண்மையில் அழிவிலை அன்றிலா யினைவோம்,
 முழுநிலா நிகர அகவை முழுவதும்
 முழுவாழ்வு வாழ்வம் என்றவன் மொழிந்திட,

(அம்ராவதி)

- சென்ற முழுநிலா நாளில், சேர்வம்
 என்று சிறிதும் எண்ணினே மல்லோம்
 100 இந்த முழுநிலா நாளில் ஈண்டு
 வத்து சேர்ந்தனம் வாழத் துடிக்கிழேம்
 அடுத்த முழுநிலா நாட்குள் அடுப்பதை
 எடுத்து மொழிய எவரால் இயலும்?
 நமைப்போல் இத்தகு முழுநிலா நாளில்
 105 அமைப்பாய்ப் பலபட்ட டறிவு பெற்றேர்,
 இன்று வந்ததும் அதேநிலா இல்லையோ?
 அன்று வந்ததும் இதேநிலா அல்லவா?
 என்று பாடுவோர் எத்துணை யோரோ?
 என்று பூங்குழல் இயம்ப, அம்பி,
 110 நன்று, கூறுவேன் நானெனுரு மாக்கதை:
 புறநா னாறெனும் புறப்பொருள் நாளில்
 மறவியும் இரங்கி மருஞும் வண்ணம்
 பாரி மகளிர் பாடி யுள்ள
 நேரில் ஒருபா நெஞ்சை யள்ஞுமால்;
 115 தந்தை பாரியைத் தாக்கிக் கொன்று

96. நிகர - ஒப்ப. 104. முழுநிலா நாள் - பெள்ளையி. 105. சட்டறிவு - அனுபவம். 109 பூங்குழல் - அம்ராவதி. 111. புறப்பொருள் - காதல் வாழ்க்கையாம் அகப்பொருளுக்குப்புறம்பான மற்ற எழுங்கைகளை. 112. மறவி - எமன்; மருஞுதல் - மிருஞுதல், மறவங்குதல். 114. நேரில் - நேரி இல் - ஒப்பில்லாத.

மைந்துறு பறம்பு மலையையும் பற்றி
வெந்திறல் வேற்று வேந்தர் வென்றபின்
வந்த முழுநிலா நாளில் வருந்தி
நொந்தவர் பாடிய நுண்பா வருக:

- 120 “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையே மெங்குன்றும் பிறர்கொள்ளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே”
- 125 என்பது அப்பா; இதனை எண்ணின்
மன்பதை முழுதும் மாழ்கும் மாதோ !
என்றநி விக்க, எழிற்கெருடி கூறுவான்:
முன்னர் வந்த முழுநிலா நாளில்
நன்னர் வாழ்ந்த பாரியின் நாரியர்
- 130 பின்னர் வந்த பெருநிலா நாளில்
இன்ன லுற்ற இவ்வர லாற்றினை
இன்னெனுரு முறையெற் கியம்பல் வேண்டா.
இன்றைய முழுநிலா நாளில் இருவேழும்
ஒன்றி உள்ளம் உவப்புடன் இருப்பினும்,
- 135 அடுத்த முழுநிலா நாட்குள் அல்லல்
அடுத்து விடுமோவென அஞ்சவல் யானென
எடுத்து மொழிய, ஏந்தல் கூறுவான்:
கொஞ்சிக் குலவ வேண்டிய நேரம்
அஞ்ச வேண்டா அதனை யெண்ணி;
- 140 அடுத்த முழுநிலா அடுக்கும் நாளில்

116. மைந்து - திண்மை, வலிமை. 117. வெந்திறல் - கொடிய வளிமை. 120. முழுதும் - அந்த பாதத்து முழுசிலா நாளில். 121. எக்கை - எம் தங்கை. 122. முழுதும் - இந்த மாதத்து முழுசிலா நாளில்; திங்கள் - மாதம். 126. மாழ்கும் - மயன்தும்; மாதோ - முன்னிலை யசை. 127. எழில்தொடி - அமராவதி. 129. நாரியர் - ககளிர். 130. பெருநிலா - முழுநிலா. 132. எற்கு - எனக்கு. 187. ஏந்தல் - அம்பீகாபதி.

விடுத்திடு வாயில் வியலரண் மனோயை;
என்னுடை இருப்பிடம் எதுவோ அங்கண்
நின்னையும் காணலாம் நினைவில் கொள்கென,

(அம்ராவதி)

இதன்பொருள் என்னென் எழில்மொழி உசாவ,

(அம்பிகாபதி)

145 அடுத்த முழுநிலா நாட்குள், ஆமாம்,
கொடுத்திடு வாருனைக் கொற்றவன் எனக்கு;
நமது திருமணம் நன்னர் முடிந்தபின்
எமதிடத் திலேயே இருப்பைப் பீரினா,

(அம்ராவதி)

150 எந்தை யுமக்கே எனைத்தரு வாரென
எந்த வகையில் இயம்புகின் நீரென

(அம்பிகாபதி)

தருமாறு செய்யத் தகுதியுண் டென்ஸிடம்
வருமா றுனைச்செய வழிவகை உண்டென,

(அம்ராவதி)

திருமணம் முடிந்திடன் தீருநம் கவலை
பெருமணம் வீசப் பீடுறும் வாழ்வென,
155 நம்பி, ஆங்கவள் நயக்கவொன் றுரைப்பான்:
ஒருதிருக் குறளின் உண்மையைக் கெடுக்கிறுய்;

141. ஏ.ஏ - ஏ.ரி.ய. அகாத. 142. அங்கன - அவ்நா.ம.

144. எழில்மொழி - அம்ராவதி; உசாவ - கேட்க. 146. கொற்ற
வன் - அரசன. 148. இருப்பை - இருப்பாய். 154. பெருமணம் -
பெரியபுகழ்மணம்.

“நீங்கின் தெறுாலம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றுள் இவள்”என்பது குறள்.

இதன் பொருள் தன்னை இயம்பக் கேளீ.

160 “(உலகியலுக்கு மாருக) விட்டு நீங்கினால் சுடுவதும் கிட்ட நெருங்கினால் குளிர்வது மாகிய (காமத்) தீயை இவள் எங்குப் பெற்றுளோ?”

என்பது பொருளாம்; இதற்கு மாருக,
யானுனைக் குறுகி யிருக்குங் காலையே

நீயெனைச் சுடுகிறுய்! நெருங்கின் சுடுவது
உலக உண்மையென் னுடம்பெலாம் கொதிக்குமால்;

165 இதுதான் காமத் தீயோ என்னவோ!

இதுபோ தாதென எனைச்கடும் திங்களும்:
விலகி யிருப்போர்க்கு வெப்பந் தந்திடும்
குலவி மகிழ்வோர்க்குக் குளிர்ச்சி நல்கிடும்
என்பதாய் இலக்கிய ஏட்டில் படித்துளேன்

170 தின்பதா யுள்ளது திங்களோ என்னை!

கட்டித் தழுவின் காமத் தீச்சடர்
எட்டி விலகுமென் ரெண்ணு வலியான்
என்றம் பிகாபதி இயம்பிய வேளையில்,
வெடியொலி யோவென வெருஞும் வண்ணம்

175 திடுமெனும் பேரொலி திடெரனக் கேட்கவே,
அஞ்சி அமராவதி அதிர்ச்சியுற் றெழுந்தாள்;
மஞ்சறு அம்பியும் மருண்டே எழுந்தான்.

அமரா வதிதன் அச்சம் நீக்கவும்
அம்பி அவளுறு அச்சம் போக்கவும்

180 எண்ணினர் ஒருமித் திறுகத் தழுவ;
அண்ணலும் புல்லினுன் அவளும் புல்லினுள்.
முன்னர்ப் புல்லியோர் யாரென மொழிவது

159. கேளீ - கேள்கி. 160. திங்களும் - சந்திரனும். 174.

வெருஞுதல் - மருஞுதல், அஞ்சதல். 177. மஞ்ச - வலிமை, 180.

ஸழுதும் - ஒருசேர இறக்கமாய்த் தழுவ எண்ணினர். 181. புல்லுதல் - அணைத்தல்.

- ஓன்னை தங்ஙனம் ஒன்றித் தழுவினர்.
பின்னர் அறிந்தனர் பேரொலி யாதென :
- 185 தெங்கங் காயொன்று தீட்ரென விழுந்தே
ஆங்கணம் அவர்தமை அச்சுறுத் தியதால்.
தெங்குதரு தழுவல் தித்திக்கத் தித்திக்க
அங்குநின் றகலா தலைத்தே யிருந்தனர்;
இதழோ டிதழ்க்கவைத் திப்புவி மறந்தனர்;
- 190 இதழினின் றிதழை இழுத்துப் பிரித்தே
அகத்துறு ஆவல் அடங்க அவளாது
முகத்துக் கன்னம் முழுவதும் அம்பி
முத்த மாரியை முகிலாய்ப் பொழிந்தான்.
மெத்தவும் நாணிய மின்னிடை வேண்டுவான்:
- 195 கன்னம் கவ்வாதீர் காட்டிக் கொடுத்திடும்;
இன்னமும் முத்தம் ஈதல் வேண்டா;
அளவு மீறின் அமிழ்தும் நஞ்சாம்
உளவாய் நாளை உண்ணு துறுக
அம்பியின் புணர்ச்சி வேட்கை அறிகிறேன்
- 200 தும்பிகுழ் இக்கா தோய்தல் வேண்டா
கன்னி மாடக் கள்ளக் காப்பறை
துன்னி நாளை தோய்வம் நாமே
என்று கூறி இலங்கிழை வலிந்து
கருமி கையின் காசுபறித் தாற்போல்
- 205 அருமையின் தன்னுடல் அம்பியின் பிரித்துச்
சென்று வருவதாய்ச் செப்பி விடைபெற,
நன்று நன்றென நம்பியும் போந்தனன்.

185. தெங்கங் காய் - தேங்காய். 187. தெங்கு தருதழுவை -
தேங்காயால் நேர்க்கத தழுவல். 189. இதழ் - உதடு; புவி - பூவுவகம்.
192. அம்பி - அம்பிகாபதி. 193. மாரி மழை; முகில் - மேசம். 194.
மின்னிடை-அமராவதி. 198. வேட்கை-அவா. 200. தும்பி-வண்டு;
தோய்தல் - புணர்தல். 201. காப்பறை - பாதுகாப்பான ஆறை.
203. இலங்கிழை - அமராவதி. 204. கையின் - கையினிருக்கு. 205.
அம்பியின் - அம்பிகாபதியினிடமிருந்து.

- புரையறு காதலர்ப் புல்லச் செய்த
அரைகுறை வென்றியோ டகன்றனன் காமனும்.
- 210 காதலர் இருவரும் களிப்பொடு சென்றபின்
குதுறு அமைச்சொடு சோழன் வந்தனன்
சோலை முழுதும் சுற்றிச் சுற்றி
வேலைதே டுவோர்போல் வீணைய் அலைந்தனர்
நீண்ட நேரம் நேடித் திரிந்தும்
- 215 காண்டல் இன்றிக் கடிந்தனன் சோழன்;
என்னுடை மகள்மேல் ஏற்றினை வீணபழி
உன்னை நம்புதல் ஒண்ணை தினியென
மன்னன் கடிந்திட, மயங்கினுன் காடவன்;
இஞ்சி தின்ற இருங்குரங் காயினுன்
- 220 அஞ்சி மன்னனின் அடியினை பணிந்தான்.
கன்னியும் காளையும் காடவன் போட்ட
தூண்டிலில் விழாமல் துள்ளி மறைந்ததால்
வேண்டா வெறுப்பொடு வேந்தன் சென்றனன்
மைய இரவில் மன்னர் வந்து
- 225 பைய வேவு பார்ப்பதால், அமராவதி
முன்னிர வதனில் வரும்படி மொழிந்ததால்
நன்னர் அம்பி நன்னினின் அங்கனே;
காதலர் இருவரும் முன்னிராக் களித்துப்
போதல் செய்தனர் பூரிப் புடனே.
- 230 அவர்தாம் சென்றபின் நடுவிரா வதனில்
இவர்தாம் வந்ததால் ஏமாந் தனரே.
“கள்ளன் பெரியனு? காப்பான் பெரியனு?”
கள்ளனே பெரியன் என்றிது காட்டுமே!

208. புரையறு காதலர் - மாசற்ற தூயமையான காதல் கொண்ட வர்களை; புல்லச் செய்த - ஒருவரையொருவர் தழுவுச்செய்த. 209. காமன் - மன்மதன். 211. அமைச்சு - அமைச்சன். 219. இருங்குரங்கு - பெரிய குரங்கு. 224. மைய இரவு - நடு இரவு. 225. பைய - மெளை; வேவு - உளவு, ஒற்று. 226. முன்னிரவு - இரவின் முற்பகுதி (இரவு சுமார் 10 மணிக்குள்). 227. அங்கனே - அங்காறே. 232. முழுதும் - ஒரு பழமொழி.

17. அம்பிகாபதிக்குக் கண்ணனுச் அறிவுறுத்திய காதை

- அடுத்தநாள் பிற்பகல் அளவளாவி மகிழ்க்
கம்பர் இல்லம் கண்ணனுர் போந்தார்
வீட்டில் உரையாடி விட்ட பின்னர்,
ஏட்டை வைத்து, வெளியே ஏகலாம்
- 5 என்று கம்பர் இயம்ப, இருவரும்
துன்று மாமரத் தோப்பை நோக்கிச்
சென்றுகொண் டிருந்தனர் தெருவில் சேர்ந்தே~
ஆங்கொரு களிமகன் அவர்தமை நோக்கிப்
பாங்கிலா மொழிபல பகர லானுன்:
- 10 கம்ப ரடிகாள் கள்ளின் பெருமையை
வம்பாய்ப் பழிப்பவர் வாழ வியலுமோ?
கள்ளே உணவு! கள்ளே உயிரும்!
கள்ளே உலகம்! கள்ளே தெய்வமும்!
சது மறுப்பவர் என்னெடு துணிந்து
- 15 வாது செய்ய வருவர் கொல்லோ!
திருக்குறள் தன்னைத் திரிபறப் படித்துளேன்
திருவள் ஞவரதில் தெரியா துளறினர்.
படிப்பு வேறு பழக்கம் வேரூம்
நடிப்புப் போதுமோ நடைமுறை வேண்டுமே
- 20 ஒருதுளிக் கள்ளை உவந்து சுவைப்பின்
மறுதுளி கேட்பீர்; மறுபடி மறுபடி
மாந்தி மகிழ்வீர் மாண்பொடு திகழ்வீர்;
வாந்தி எடுத்துச் ‘சாந்தி’ பெறுவீர்
இப்போது கால்களே இத்தரை படுமால்::

- 25 தப்பாது கலயம் தாங்கிக் குடித்திடன்
தடம்புரள் வண்டியின் தன்மை மான
உடம்பு முழுதும் உருளும் தரையில்
திடம்படக் கூறுவால் தெரிந்து கொண்மின்.
மோட்சம் வேண்டின் மூழ்கிக் கள்ளில்
- 30 நீச்சல் அடிப்பின் நிச்சயம் கிடைக்கும்.
என்னிடம் பாடம் இனிதுகேட் பீரோ
என்னை ஆசானுய் ஏற்றுக் கொள்வீரோ?
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும்
கவிபாடும் என்று கதைப்பர் உலகோர்.
- 35 கள்ளுக் கடவுளின் ‘கருணை’ கிடைத்திடன்
பள்ளு பாடும் பார்க்கும் பொருளொலாம்.
வஞ்ச மிலாளன் வளமார் பாடல்லும்
நெஞ்சை யள்ளும் நீரதைக் கேட்பீர்:
“இப்போ தருந்தினேன் ஈந்தின் கள்ளொடு
பனையின் கள்ளும்
- 40 தப்பிலாத் தெங்கின் கள்ளே தாள்களை
வணங்குகின்றேன்
அப்பனே ஆட்டுக் கறியே அன்புறு
ஆரு மீனே
எப்பொழு தும்மைக் காண்பேன் இருல்பொடி
எம்பி ரானே”
ஓருபாட் உரைத்தேன் ஒப்பிலாக் கம்பரே
மறுபாட் உவேண்டா; மதுவினை அருந்தின்
- 45 ராமா யணக்கவி ராட்சஸர் நீரும்
கீமா யணமொன்று கிடுகிடெனப் பாடுவீர்!
இரண்டு கம்பரும் இரண்டு நண்பரும்
மிரண்டு மிரண்டென் மேனியை நோக்குவீர்;
நீங்கள் நால்வரும் நில்லாது செல்வதை
- 50 நாங்கள் இருவரும் நனிதடுத் திடுவோம்;

26. தடம் புரள் - வழி தவறிய. 34. கதைப்பர் - கதையெழிபார்கள். 39. ஈந்து - ஈச்ச மரம். 42. இருல் - இரு.

- என்று குறுக்கே இடறி வீழ்ந்த
பள்ளிப் பயலைப் பார்த்து நெட்டு யிர்த்துக்
கம்பரும் நண்பரும் கவன்றனர் பெரிதும்;
வம்பப் பயலிடம் வாய்கொடுத் திலரே.
- 55 “களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரோ இயற்று” என் பதுகுறவள்
குடியால் குடிப்புகழ் கொல்லப் படுதலும்
மிடிவந் துறுதலும் மேனி கெடுதலும்
இன்னபிற தீங்குகள் எல்லாம் அடுத்தலும்
- 60 உன்னுதல் இலரோ உலகக் குடியர்!
குடியன் ஒருவன் குடிக்காப் போழ்து
குடித்துள பிறரின் கொடுமை பாரானே!
என்றெலாம் நண்பர் இருவரும் பேசிச்
சென்றனர் மாமரச் செறிவினை நோக்கி;
- 65 அவ்விடம் அடைந்ததும் அமர்ந்தனர் ஓரிடம்;
செவ்விதின் கம்பர் செப்ப லானுர்:
நண்பரே உம்மை நானிங் கழைத்தது
பண்பறு அம்பிகா பதியின் செயலை
அறிவித் துமிடம் அவன்குறை யளைத்தும்
- 70 தெரிவித் தவணைத் திருத்தச் செயற்கே.
நாடெடாறும் இக்கா நண்ணிநூல் எழுதும்
பீடுறும் வழக்கம் பெரிதுமுன் டவற்கே.
அவன்வரின் யானே அகன்று விடுவெல்.
இவணவன் தங்கி யிருக்குங் காலை

52. பயல் - சிறுமகன், கீழ்மகன்; கெட்டுயிர்த்தல்-பெருமூச் செந்தல். 53. கவன்றனர் - கவலைப்பட்டனர். 55-56. குறளின் உரைகள்ளுண்டு மயங்கினவனுக்குப் பல காரணங்கள் காட்டி அறிவு புகட்டுதல், நீரின் அடியில் மூழ்கியவனை ஏரியும் விளக்கால் துருவித் தேடுதல் போன்றதாம். 57. குடிப்புகழ்-குடும்பப் புகழ். 58. மிடி-வறுமை. 60. உன்னுதல் - கருதுதல். 64. மாமரச் செறிவு - மாமரம் அடர்ந்த தோப்பு. 71. இக்கா - இந்தச் சோலை. 72. பீடுறும் - பெருமை பொருங்திய.

- 75 அரசன் மகளாம் அமரா வதியை
விரும்பா தேயென விளம்புக அவற்கே.
உமது திறமுள உரையால் என்மகன்
அமரா வதியை அறவே மறக்கச்
செய்தல் வேண்டும்; செய்யா தொழியின்
- 80 உய்தல் இல்லை உறுதியாய்க் கூறும்;
என்றுசொல் விக்கொண் டிருக்கும் வேளை
அம்பி காபதி அருகே வருவதைக்
கம்பர் கண்டு கட்டினார் நடையை.
கண்ணார் அமர் ந்துளா காவிடம் அம்பி
- 85 நண்ணி வணக்கம் நவின்றமர்ந் தனனே.
பெரியவர் கண்ணார் பேச்சுத் தொடுத்தார்;
உரிய முறையில் உடல்நலம் உசாவினார்;
என்ன நூல் இப்பொழுது தெழுது கிருயென
முன்னர்ப் பற்பல பேசி முடித்துப்
- 90 பின்னர்க் குறித்த பேச்சை எடுத்தார்;
அம்பி! ஒன்றுங்க கறிவிக்க விரும்புவல்;
நம்பியென் உரையை நன்கு கேட்க.
மண்ணுசை பெண்ணுசை பொன்னுசை என்னும்
திண்ணிய ஆசைகள் தேருங் காலைப்
- 95 பெண்ணுசை என்பது பெரிதுங் கொடியது.
கன்னி யொருத்தியைக் களவிற் புணர்தலோ
பிறங்மனை விழைந்து பெண்டாடல் புரிதலோ
அறனிலை என்பதை அறிகுவை நீயே!
என்று கண்ணார் இயம்பிய போதே,
- 100 நன்று நவின்றீர்! நானிலம் தூற்றப்
பிறனில் விழைவதும் பெண்டாடல் செய்வதும்
அறனிலை என்பதை அறிவேன்; ஆயின்,

80. உய்தல் - பிறைத்தல். 84. காவ்டம் - சோலையில் குறிப்
பிட்ட இடம். 87. உசாவுதல்-கேட்டறிதல். 97. முழுதம்-பீறன்
மனைவியை விரும்பிப் பெண்டாட்டி யாக்குகல். 100. நானிலம் -
உலகம்.

கன்னி யொருத்தியைக் காதலிப் பதிலே
என்ன தவறென இளைஞன் கடாவ,

(கண்ணானு)

- 105 பெற்றோர் அறியாது கன்னிப் பெண்ணை
மற்றவர் கெடுத்தல் மாபெருங் குற்றமாம்.
இதனால்,
இருபெருங் குடிக்கும் ஏலாப் பழிவரும்
மரபும் அன்றிது மாண்பும் அன்றெனக்
கண்ணானுர் கழறக் காளை கூறுவான்:
- 110 அன்னவே நந்தமிழ் அகப்பொருள் இலக்கணம்
எந்த மொழியிலும் இல்லா ஒன்றாம்.
இந்த அகப்பொருள் இலக்கணம் கூறும்:
காதலர் களவிற் காண்டலும் புணர்தலும்
ஏதிலார் அறியாது இல்லம் விட்டுத்
- 115 தணந்து சென்று தாமே தமியராய்
மணந்து கொள்ளலும் மரபு வழியெனும்.
இலக்கியம் கண்டதற் கிலக்கணம் என்ப.
அளக்க லாகா அகப்பொருள் இலக்கியம்
தமிழில் உள்ளமை தகவா யறிவீர்.
- 120 தமிழ்மர பின்படி தக்க கன்னியைக்
காதலிப் பதிலும் களவிற் புணர்விலும்
ஏத மிலையென இயம்ப, கண்ணானு,
கன்னித் தமிழழக் கற்றுளேன் யானும்
சொன்ன யாவும் சோரா தறிவேன்;
- 125 தொல்காப் பியமெனும் தொல்பெரு நூலில்
ஒல்காக் கருத்தொன் றுள்ளமை உரைப்பல்:

104. கடாவ - வினவ. 107. ஏலா - ஏந்க முடியாத. 110.
அகப்பொருள் - காதல் துறை. 114. ஏதிலார் - அயலார். 115.
தணந்து - பீரிந்து; தமியராய் - தாமே தணித்தவராய். 122. ஏதம் -
தவறு. 126. ஒல்கா - குறைவில்லாத.

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”

என்னுமோர் பகுதியந் நூலில் இருப்பதாம்.

- 130 கண்ணியைக் களவிற் காண்டலும் புணர்தலும்
உண்மையாய் நடைபெறும் உலகியல் அன்று.
நாடக வழக்கென நவிலும் அந்நால்
நாடக வழக்கு நடைமுறைக் கொவ்வுமோ? மற்றும்,
காதல் என்பது கருதற் பாற்று
- 135 காதல் வாழ்க்கை காணின் வியப்பாம்
காதலர் பல்லோர் கண்டனர் தோல்வி
காதலர் சிலரே கண்டனர் வெற்றி;
இந்த வெற்றியும் எதிர்பா ராததாம்
எந்தக் காதலும் ஏற்கத் தகுமோ?
- 140 அழகை அடிப்படை யாகக் கொண்டு
விழைகுவர் காதலர் ஒருவரை யொருவர்.
சன்றவர் தேர்வோ எதிர்கால வாழ்விற்கு
ஆன்ற அடிப்படை யாக அமையும்.
இந்த நுட்பம் இளைஞர் அறியாமே
- 145 சொந்த வாழ்வைச் சோர்வுறச் செய்வதா?
காதல் என்பது கடிமணம் புரிந்தபின்
போதல் புரிந்திடும் பொருத்தமாம் சான்றுள்
என்னை மடவார் ஏசினும் ஏசுக
என்னுடைக் கருத்தை இயம்புவல் யானே:
- 150 கொழுநன் செல்வனுய்க் கொழுத்திருந் தாலே
விழும் பெறலாம் வேட்டவள் தன்னிடம்.
தன்தாய் வீட்டினும் தகுதி குறைந்து
நொந்த கணவனை நொய்ம்மையாய் நடத்தும்
தொழுறு மகனிரின் தொகைபல; மற்றும்,

141. விழைத்தவர் - விரும்புவர். 142. சன்றவர் - பெற்றேர்.

143. ஆன்ற - சிறங்க. 148. மடவார் - பெண்டிர். 150. கொழு

நன் - கணவன். 151. விழும் - உயர்வு; வேட்டவள் - மனைவி.

153. நொய்ம்மையாய் - சிறுமையாய், அற்பமாய். 154. தொம் -

குற்றம்.

- 155 மாமனூர் வீட்டில் மண்டி யிட்டே
 ஏமம் பெறுஉம் ஏழைக் கணவரைக்
 காமம் செய்யாது கண்டபடி நடாத்தும்
 வாமப் பெண்டிரின் வகைக்கோர் அளவிலை;
 இவையெலாம் அறிவையோ என்ன, அம்பி,
- 160 இவையெலாம் என்னிடம் இயம்பும் நோக்கினை
 நவையிலா தின்னே நவிலுதிர் என்ன,
 வேந்தன் மகளை விரும்பல் அவன்குடி
 மாந்தன் தனக்கு மாண்புடைத் தாகுமோ?
 மன்னர் குடியில் மகளைக் கொடுத்தலே
- 165 மன்னர்க் குரிய மரபாம் அறிமதி!
 சோழன் மகளைச் சுற்றிக்கொண் டிருத்தல்
 ஏழைமப் புலவற் கேலாச் செயலாம்;
 அமரா வதியைநீ அவாவித் திரிதல்
 நமரால் ஒப்பத் தக்கதோ நவிலுதி!
- 170 ஏணி வைப்பினும் எட்டாத் தொலைவில்
 மாணிழை யுள்ளாள்; மற்றும், உன்செயல்
 மொட்டைத் தலையையும் முழங்கால் தலையும்
 கட்டி முடிப்பதைக் கடுக்கும் செயலாம்.
 உவச்சர் குலத்தில் தோன்றிய உனக்கிது
- 175 அவச்சொல் லாகும் அகன்றிடு அவளை.
 பொருந்தாக் காதல் புரிவது மட்மை
 திருந்தி யுளத்தைத் திருப்புக மறுபாஸ்.
 அரண்மனை வாழும் அவளை நீ மணக்கின்
 அரண்மனை ஏவல் ஆளாய் விடுவாய்
- 180 முரண்மிக நேரும் முற்றும் உணர்மதி
 என்றுநல் வறிவுரை இயம்பக் கேட்டபின்,

156. ஏமம் - பாதுகாப்பு. 157. காமம் - விருப்பம். 158.
 வரம் - தீய குணம். 161. நவை - தவறு; இன்னே - இப்போதே.
 162-163. குடிமாங்கள் - குடி மகன். 168. அவாவி - விரும்பி. 169.
 நமர் - நம்மவர். 171. மாணிழை - அமராவதி. 173. கடுக்கும் -
 ஜுக்குப். 175. அவச்சொல் - பழிச்சேல். 180. முரண் - மாறு
 பாடு.

- அம்பி காபதி தன்கருத் தறைவான்:
 எனக்கும் அவட்கும் இடையள காதல்
 தனக்குநல் லொப்பித் தரையில் இல்லை
- 185** தெய்வக் காதலெம் தொடர்பு தெரிவீர்
 தெய்வமாய் எனையவள் தேர் ந்து வணங்குவள்
 அவளை மணக்கின் அரண்மனை யாளாய்
 அவனிரேன் யானும்; அவளும் அங்கிராள்.
 இராமர் இருக்கும் இடமயோத் தியாமால்;
- 190** நானுள இடமே அவளுள நல்லிடம்
 நான்செலும் வழியே நல்லாள் வருவாள்;
 உவச்சர் குலத்தனும் உலகை யோம்பும்
 தவப்பெருங் குலத்தனும் தாமாய் இனைந்தது
 உலகவர லாற்றிலோர் உயர்ந்த இடம்பெறும்;
- 195** அலகில் மக்கள் அறைவரெங் கதையை!
 புல்லிய எம்மைப் போழ்க்க முயல்வது
 கல்லில்நார் உரிப்பதைக் கடுப்ப தாகும்.
 காதல் காதல் காதல் இலையேல்
 சாதல் சாதல் சாதல் என்பதே
- 200** என்னுடை முழக்கம் என்றனன் அம்பி.
 உன்னையான் திருத்துதல் ஒல்லுமோ வாழ்கென
 நன்னார் வாழ்த்தி நடந்தார் அவரே.
 உறங்கு வோனையே எழுப்ப ஒல்லும்;
 உறங்குவோன் போல நடிக்கும் ஒருவனைப்
- 205** பிறங்கச் செய்தல் பெரிதும் அரிதரோ.

184. ஒப்பித் தழையில் - ஒப்பு இத்தரையில்; தரை - பிழுவகம்.
 188. அவன் - அங்கு. 191. நல்லாள்-அமராவதி. 192. ஓம்பும்-
 காக்கும். 193. தவப்பெருங்குலத்தள்-மிகாயர்ந்த அரசகுலத்தாள். 196.-
 புல்லிய - இனைந்த; போழ்க்க - பிளக்க, பீரிக்க. 197. கடுப்பது - ஒப்
 பது. 203. ஒல்லும் - இயலும், முடியும். 205. பிறங்கச் செய்
 வது - (எழுப்பித்) தெளிவு பெநச்செய்வது; அரிதரோ - அரிது
 அரோ; அரோ - அகைச்சொல்.

18. காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை

இன்ப இரவை எதிர்பார்த் திருந்த
அம்பி காபதிக் கானநண் பன்போல்
தங்கம் உருக்கிய தட்டேய் ஞாயிறு
திங்கள் வருமுன் திகழும் குடபால்

- 5 மங்கி மறைந்தான்; மாலையும் கழிந்தது.
முன்னிர விலேயே முற்றும் உண்ணுமே
கன்னி மாடக் காவகம் வருகெனக்
கூறியும் அம்பிக் குழகன் வராமையால்
மாறி மாறி வருந்திசை நோக்கிப்
- 10 பெண்டிருட் சிறந்த பெதும்பை அமராவதி
வண்டல் அயர்ந்த வளம்பல கெழீஇய
தண்டலை தன்னில் தனியாய்த் தவித்தே
உளத்துள் பற்பல உன்ன லானுள்:
காவகம் வருகையில் காவலர் பிடித்துக்
- 15 காவலன் எந்தைபால் கட்டிச் சென்றனரோ!
மன்னன் தன்னிடம் மாட்டிக் கொண்டவர்
என்ன படுவாரோ! ஏழையென் செய்வேன்!
அன்றே முயங்க அவாவிய அவரை
இன்று வருமா றியம்பி யனுப்பினேன்.
- 20 வாய்க்கும் என்றே வந்த அவர்க்கு
வாய்க்கெட் டியது வழுக்கி வீழ்ந்ததே.
ஒருவேளை,
மறைந்திருந் தென்னை மயங்க வைத்துத்

- 3. ஏம் - போன்ற. 4. குடபால் - மேற்கு. 8. குழகன் -
அழகன், இளைஞன். 10. பெதும்பை - பெண். 11. வண்டல் - பெண்
களின் விளையாட்டு; அயர்தல் - விளையாடுதல்; கெழீஇய - சிறைந்த.
- 12. தண்டலை - சொலை. 15. காவலன் - அரசன்; எந்தை - எம்
தந்தை. 18. முயங்க - புணர். 20. வாய்க்கும் - கைக்கும்.

- திறந்தெரிந் திங்கண் திடெரென வருவரோ?
களியாட்டயரும் கயவர் நேர
25 விளையாட்டயரும் வீணரோ யாழும்!
என்று நினைத்தே ஏங்கித் தவித்தாள்
சென்றுபல் பாங்கரும் செம்மலைத் தேடினாள்
ஆட்டனத்தியைத் தேடிய ஆதி மந்திபோல்.
அஞ்ஞான்று,
காவலன் ஒருவன் கஞ்சக உடையொடு
30 காவகத் துள்ளோ கடுகி வருவதைக்
கண்டனள் உள்ளம் கலங்கி அச்சங்
கொண்டனள்; அவன்வரும் குறிக்கோள் யாதெனக்
கண்டிலள்; அம்பியைக் காவலன் வேந்திடம்
கொண்டுபோய் விட்டதைக் கூறி என்னை
35 விழிப்படை யச்செய வேண்டிவந் தனன்கொலோ! .
பழிப்போ டியானினி பாரினில் வாழ்வதோ!
ஒருவேளை,
என்கற் பழிக்க இவன்வரு கிருனே!
எனப்பல எண்ணி யிருக்கையில் அவளது
நினைப்பு போலவே நெடிதவன் உரைத்தான்:
40 அம்பி காபதி அரண்மனைப் பொழிற்கு
வந்ததைக் கண்ட வலீயிரு நுந்தை
சிந்தை சினந்து சிறையில் அடைத்தார்
இதனைக் கூறவே இவணியான் வந்தேன்
மதன்செயல் அவரை மாட்டிய தென்ன,
45 அமரா வதிகேட் டவனிடம் உரைப்பாள்:

24. நேர - போல. 27. செம்மல் - சிறந்தோனுகிய அம்பீகா
பதி. 28. முழுதும் - சோழ இளவரசியாகிய ஆதி மந்தி என்பவள்,
நன் கணவனும் சேர இளவரசனுமாகிய ஆட்டனத்தி என்பவன். காவிரி
சில முழுகியபோது அவனைத் தேடியதாக வரலாறு கூறும். அஞ்ஞான்று - அப்போது. 29. கஞ்சக உடை : சட்டை போட்ட
சிருடை. 30. கடுகி - விரைந்து. 33. காவலன் - சேவகன்; வேந்து -
வேந்தன். 35. கொலோ - கொல்+ஓ=ஜைய் பொருள் தரும் இடைச்
செரற்கள். 41. நுங்தை - உம் தங்தை. 44. மதன் - மன்மதன்.

- கன்னி யொருத்திபால் காமங் கொண்ட
அன்ன வளைச்சிறை அடைத்தது நன்றே!
இன்னும் கேட்க! இதுபோ தாது;
கொலைசெய் குற்றம் அவன்மேற் சுமத்தி
- 50 தலைகொய் வதுவே தக்க ஒறுப்பாம்
என்றவள் இயம்ப, இருவரும் சேர்ந்தே
ஒன்றி நகைத்து உவகை யற்றனர்.
அம்பி காபதி அந்த உருவில்
வந்ததை நங்கை வகையா யறிந்தனள்;
- 55 அந்தக் கணமே அவளாறிந் துளாளென
எந்த விதமோ ஏந்தலும் அறிந்தான்
இருவரும் ஒன்றி இளித்தனர்; இதன்பின்,
மருவுறும் உள்தெராடு மகிழ்ச்சியில் திளைத்து
வேறு கோலம் வேய்ந்ததன் காரணம்
- 60 கூறு கென்று குளிர்மொழி வினவ,
அம்பி காபதி அறைய லுற்றுன்:
கன்னி மாடக் காவகப் பாங்கர்
என்னைக் கண்ட ஏவலாள் ஒருவன்,
வேந்தனின் காவலர் தவிர வேறு
- 65 மாந்தர் இவ்விடம் மன்னலா காதென
வேந்தன் ஆணை விடுத்துள் எமையால்
இவ்விடம் வராதே என்று விரட்டவே,
அவ்விடம் விட்டியான் அறிந்த காவலன்
ஒருவன் வீடுபோய் உடையெலாம் பெற்று
- 70 மருவினன் ஈண்டு மன்னரின் ஆள்போல்;
இதுதான் நடந்த கதையென இயம்பினுன்.
எதுவா யினுஞ்சரி, இனியிரு வேழும்
கன்னி மாடக் கள்ளக் காப்பறை

50. ஒறுப்பு - தண்டனை. 56. உந்தல் - அம்பிகாபதி. 59.

வேய்தல் - அணிதல், பூணுதல். 60. குளிர் மொழி - அமராவதி.

65. மன்னல் - பொருங்ததல் (வருதல்). 72. இருவேழும் - இரு வரும்.

- தன்னை யடையத் தக்க வழியிது
 75 என்று கூறி இனிய நம்பியை
 அள்ளிப் பருகும் அழகுறு நங்கை
 உள்ளுக் கழைத்துச் சென்றனள் உவந்தே.
 இந்த அறையினுள் எவரும் வாரார்;
 எந்த நிகழ்ச்சி ஈண்டு நடப்பினும்
- 80 வெளியில் தெரியா விதமாய் அமைத்துளர்.
 ஓளியும் வளியுமே உட்புக வியலும்
 என்று மொழிந்தோர் இருக்கையில் அமர்த்தினார்.
 நன்றில் வகையென நம்பி வியந்தனன்;
 திண்ணிய தரையும் திகழும் சுவரும்
- 85 வண்ண வண்ணப் பளிங்குக் கற்களால்
 மண்ணி யுள்ளதை மகிழ்வொடு கண்டனன்;
 வண்ண ஓவியங்கள் வாழும் சிலைகள்
 ஓங்கும் அழகுடை ஓப்பனைப் பொருள்கள்
 ஆங்காங்கு கண்டே ஆழ்ந்து சுவைத்தபின்,
- 90 தேக்கு நூக்கால் திண்ணிதின் குயிற்றி,
 ஆக்கிய ஆரப் பலகைமேல் பரப்பி
 மென்மையார் இலவ மெத்தை விரித்துப்
 பன்மலர் தூவிப் பரப்பிய கட்டிலில்
 அம்பிகா பதியை அமராவதி அமர்த்திச்
- 95 சிற்றுண்டி வகைபல செவ்விதின் ஊட்டி
 முற்றும் பதமொடு முதிர்ந்தபல் கனிவகை
 கண்டும் தேனும் கலந்த பாலொடு
 உண்டற் கீந்துகண் டுவகை யுற்றனள்.
 இருவிருந் துண்ட ஏந்தல் பின்னர்,
- 100 இருஇரு அசையா திப்படி யேயிரு
 என்று நங்கைபால் இயம்ப, மற்றதன்

81. ஒளி - வெளிச்சம்; வளி - காற்று. 82. மண்ணி - ஓப்பனை (அலங்கரித்து) செய்து. 83. ஓப்பனைப் பொருள்கள் - அலங்காரப் பொருள்கள். 84. தேக்கு, நூக்கு - மரவகைகள்; குயிற்றி - (கட்டிலைச்) செய்து. 85. ஆரப்பலகை - சுந்தனப் பலகை. 86. -கண்டு - கற்கண்டு. 87. ஏந்தல் - அம்பிகாபதி.

- காரணங் கூறுகெனக் காதலி வீனவ,
 ஆரணங் கேயுன் னழகிய பளிங்குக்
 கன்னத்தில் என்முகம் காண்கிறே ஞதலீன்
- 105 இன்னும் அசையா திருந்திடு! மற்றும்,
 பாங்குள பளிங்குக் கற்கள் தமக்கே
 ஈங்குநின் கன்னம் ஈயும் பேரொளி;
 அதோவள முத்தால் ஆயதொங் கற்கே
 இதோவுன் பற்கள் இலங்கொளி ஈந்திடும்;
- 110 ஈங்குள பவளச் சிலூக்குன் இதழ்கள்
 ஓங்கு செந்திற ஒளியை மிகுக்கும்;
 யாங்வனம் மொழிவதுன் நலங்கள் யாவையும்
 என்றவன் கூற, ஏந்திமை நானி,
 இத்தகு கிண்டலை இனியான் பொறேளன்;
- 115 வித்தையா யுள்ளது விளம்புமும் கற்பனை;
 என்று மொழிய இருவரும் நகைத்தபின்,
 ஆங்கொரு பக்கல் அமைவறு யாழினை
 வீங்கு புகழோன் விருப்பொடு கண்டதைக்
 கண்டு கனிமொழி பாடக் கருதினள்;
- 120 எத்தகு குற்றமும் இல்லா யாழினை
 மெத்தெனும் கையால் மெல்ல எடுத்துக்
 காந்தனை வென்ற கைவிரல் தம்மால்
 ஏந்திசை யாழின் நரம்பினை இயக்கிப்
 பண்ணல் பரிவட்டைணமுத லாய
- 125 என்வகைத் தொழிலால் இசையினை எழுப்பிப்
 பண்வகைக் குற்றம் படாஅமல் பாடுவாள்:

108. தொங்கல் - மாலை. 109. இலங்குஒளி-விளங்கும் ஒளி. 110. இதழ்கள் - உதடுகள். 113. ஏந்திமை - அமராவதி. 118. வீங்கு - மிகுந்த. 119. கனிமொழி - அமராவதி. 124. பண்ணல், பரிவட்டை-இசைக்கலைச் செயல்வகைகள். 126. படாஅமல் - உண்டா காதபடி (உயிரளவெட்ட)

- (1) பெண்டி ராகப் பிறந்த வரேநனி
 பெரிய பேறு பெற்றவ ராவார்
 மண்டினி ஞாலம் மாண்புற வேயுயர்
 மக்களைப் பெற்றுத் தருபவர் யாரோ?
 கண்டினும் இனிய கண்மணி மக்களைக்
 கட்டிக் காத்து வளர்ப்பவர் யாரோ?
- 130 மண்டிய நோய்க்குத் தாம்மருந் துண்டு
 மக்கட் குநற்பால் ஊட்டுவோர் யாரோ?
- (2) இரப்பவர்க் குணவினை இன்முகத் துடனே
 ஈந்திட் டவர்பசி இரிப்பவர் அவர்தாம்.
 நிரப்பும் அன்பொடு நித்தம் கொழுநரின்
 நீள்புகழ் காத்து நிற்பவர் அவரே!
 கரப்பிலா உளத்தொடு விருந்தைக் கண்டே
 களிப்பொடு பணிவிடை செய்பவர் அவரே!
 புரப்பவர் உலகைப் பூரிப் புடனே
 பூவைய ரேயெனில் பொருத்தம் ஆமே!
- 135 (3) கணவ ரின்பசி கண்ணுறும் போதெலாம்
 கரிசன்த் தாயாய்க் காணலாம் அவரை;
 கணவர்க் குப்பினி கண்டிடுங் காலை
 கண்ணும் மருத்துவத் தாதியும் ஆவார்;
 கணவரின் உள்ளளம் கலங்கும் போதெலாம்
 கருத்துரை வழங்கும் அமைச்சரு மாவார்;
 கணவ ரின்பிழை காணப் பொருஅமே
 கடிந்திடும் கல்வி ஆசான் அவரே!
- (4) மங்கைய ரின்றி மற்றவர் ஆடவர்
 மாநிலந் தன்னில் வாழ்வ தேது?
 140 நங்கையர் காதலுக் கேங்கிக் கிடந்தே
 நற்றவும் புரிபவர் நம்பிய ராவார்;

128. மண்டினி - மண்தினி. 129. கண்டினும் - கற்கண்டினும்.

131. இரிப்பவர் - போக்குபவர். 132. கொழுநர் - கணவர். 133. கரப்பு - மறைப்பு. 134. பூவையர் - பெண்கள். 135. கரிசனம் - அன்பு, அக்கறை. 136. தாதி-செவிலித் தாய். 138. ஆசான்-குரு, ஆசிரியன். 140. நப்பியர் - ஆண்கள்.

கொங்கையர் பின்னே குலவித் திரிந்தே
 குழைந்து நிற்பவர் குமர் தாமே!
 நங்கையர்க் கடிமை ஆவார் என்றே
 நவில வுந்தகும் ஆடவர் தமையே!

- (5) 145 பெண்பிறப்பே பெருமைய தாகும்
 பேசுங்கால் பிறிதொப் பில்லை
 பெண்ணின்பமே பேரின் பமாகும்
 பிறவெல்லாம் பிணையா கும்மோ?
 பெண்ணழகே பேரழ காகும்
 பிறிதொன்றும் பிணையா காதே
 பெண்ணுக்கோர் இணைகூ றென்னின்
 பெண்ணெருத்தியே பேரினை யாவளே!

என்றுபா டிக்கொண் டிருக்கும் போதே
 நன்றுன் பாவென நம்பியாழ் வாங்கிக்
 கொன்றுற் போலக் குறும்பாய்ப் பாடுவான்:

- 150 (1) ஆடவ ரின்றி அரிவையர் வாழ்வது
 அரிதாம் என்பது அறிந்த உண்மை
 ஈடிலாக் காளையர் இல்லா விடினே
 இரும்பெருந் தொழில்கள் இழைப்பவர் யாரோ?
 பீடுறு கலைதமைப் பிள்ளைகள் நன்கு
 பெற்றிடச் செய்யும் பெரியவர் யாரோ?
 காடுறும் வரையும் காரிகை யாரைக்
 கண்ணை யிமைபோல் காப்பவர் அவரே!
- (2) 155 அரிவையர் பின்னே அலகையாய்ச் சுற்றி
 அலைபவர் ஆடவர் ஆணைவரும் அல்லர்
 தெரிவுறின் காமம் தெரிவையர் தமக்கும்
 தெவிட்டா ஒன்றெனத் தெரிகுவர் யாரும்.

141. கொங்கையர் - பெண்கள். 144. பிணை - ஓப்பு. 146
 இணை - ஓப்பு. 148. நம்பி - அப்பிகாபதி. 151. இழைப்பவர் -
 செய்பவர். 153. காடு - சுடுகாடு; காரிகையர் - பெண்கள். 154.
 அலகை - பேய். 155. தெரிவையர் - பெண்கள்.

அறிவுறின் மானம் அகன்று விடுமென
ஆட்டியர் காமம் அகத்துள் வைப்பர்
அரிவையர் போலவே ஆண்களும் கற்பை
அருமையாய்ப் போற்றி ஆள்பவர் அல்லரோ?

- (3) பாவையர் இன்பமே பாரில் பெரிதெனப்
பசப்புதல் வெற்றுப் பகட்டுப் பேச்சாம்
பூவையர் இன்பினும் பூவுல கதனில்
போற்றப் பெறுவது புகழ்சால் தமிழே!
- 160 நாவினால் தமிழை நயமறிந் தோதியோர்
நங்கையர் யாரையும் நாட மாட்டார்
வாவிநீர் இருக்க வறட்டுக் கானலை
வவ்வுவோர் வடித்த மடவோ ரல்லரோ?

- என்றுபா டிக்கொண் டிருக்கும் போதே
நன்றுநும் பாவென நங்கை கூறுவாள்:
தமிழ்ப்பெரு நூல்களைத் தகவாய்க் கற்றே
- 165 அமிழ்தாம் சுவையினை அறிந்தீர் அதனால்
வறட்டுக் கானலென வைதீர் எனையும்;
முரட்டுப் பாக்கள் முனிவுறச் செய்தன
இனியெனைத் தீண்டுதல் இம்மியும் வேண்டா;
நனியும் தமிழையே நன்கு சுவைப்பீர்!
- 170 எனஅவள் ஊட, எழிலோன் கூறுவான்:
கூடல் அறியாமே ஊடல் கொண்டாய்;
தீட விடலிதை நிற்கழி கன்று;
குறளி லுள்ள முதற்பா கூறென,
மறுதலை யின்றி மங்கை கூறுவாள்:
- 175 “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

156. ஆட்டியர் - பெண்கள். 161. வரவி-குளம்; வவ்வுவோர்-பற்றுவோர்; வடித்த - வடிகட்டிய; மடவோர் - மடையர். 167. முனிவு - சினம். 170. ஊடல் - போலியான சிறு சினம் கொள்ளல்; எழிலோன் - அம்பிகாபதி. 171. கூடல் - புணர்சல். 172. ஸ்ருகு-க்னக்கு. 174. மறுதலை - மறுப்பு.

- பகவன் முதற்றே உலகு’
 என்றவள் கூற, இறுதியும் கூறென,
 இறுதியை நீரே இயம்புக என்ன,
 “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
 180 கூடி முயங்கப் பெறின்”
 என்பது இறுதிக் குறளாம்; இதன்பொருள்
 அன்புடன் கூறென அம்பி வினவ,
 அன்புடை நீரே அறிவிப் பீரன,
 இன்புடன் பொருளை இனிது கூறுவான்;
- 185 “ஊடுவது காமத்திற்குப் பேரின்பம்; பின் தழுவிப்
 புணரப்பெற்றுல், அஃது, அப் பேரின்பத்திற்கு மிகவும்
 பேரின்ப மாகும்.”
- என்பது இதன்பொருள் என்று மொழிந்து,
 ஊடல் தீர்ந்ததோ? உப்பால் இருவேமும்
 கூடல் தகுமோ என்றவன் கூற,
 வாடல் கொண்ட வனிதை உடனே
- 190 மூடி வாயை முறுவல் பூத்தாள்.
 அம்பி அதன்பின் அவள்மடி படுத்தான்;
 அம்பியின் தலையை அவள் தன் கையால்
 அணைத்துக் கொண்டாள்; அதன்பின் என்ன!
 இணைத்த நிலையில் இருபெருங் காதல்
- 195 அன்றில் புள்ளென அகவணர் வந்த
 ஒன்றி முயங்கினர் உலகை மறந்தனர்;
 மதுவுண் ஞிமிரென மயங்கித் திணைத்தே
 இதுவரை யறியா இன்பச் சுவையினை
 முதன்முதல் கண்டனர் முதலிர வினிலே.
- 200 சுவைகண்ட பூனை சோம்பி இருக்குமா?

187. உப்பால் - இனிமேல். 190. முறுவல் பூத்தாள் - புன்
 முறுவல் செய்தாள். 195. அன்றில் புள் - அன்றில் பறவை. 197.
 மது - தேன்; ஞிமிரு-வண்டு.

அடுத்துத் தொடர்வதாய் அறிவித் தம்பி
விடுத்தே அவ்விடம் விடைகொண் டனனே
குனிப்பு செய்து கொடுங்களை தொடுத்த
இனிப்பு வில்லோன் இன்றுவென் றனனே!

203. குனிப்பு செய்து - (வில்லீ) வளைத்தல் செய்து; கொடுங்களை - கொடிய மஸ் அம்பு. 204. இனிப்பு வில்லோன் - இனிக்கும் கரும்பை வில்லாக உடைய மன்மதன்.

19. வேந்தன் ஊரலர் உணர்ந்த காதை

- தும்பியும் மலருமாய்த் தொடர்ந்து துய்க்கும்
அம்பிகாபதி பற்றியும் அமராவதி குறித்தும்
வம்பலர் நகரில் வழங்குவ தாக
ஒற்றால் அறிந்தே உண்மை காணக்
- 5 கொற்றவன் மாறு கோலம் பூண்டு
நகர மறுகில் நகர்க்கா வல்ரை
நிகரச் சுற்ற நினைந்து போந்தான்.
மெய்க்கா வல்ரை மிக்க தொலைவில்
எய்க்காது வரும்படி ஏவித் தானேர்
- 10 உழவன் போல உருவம் பூண்டு
கிழவன் நேரக் கிடுகிடு நடுக்கங்
கொண்டு கையில் கோலை ஊன் றிக்
கொண்டு நடக்கையில், குறுக்கிலோர் பித்தன்
வந்து நின்று வழியை மறித்தனன் ;
- 15 தண்ணீர் இயையாத் தாமரை மானத்
தண்ணீர் நனையாத் தானை சுற்றியோன்,
இழையெனச் சள்ளியும் என்பும் அணிந்தவன்,
தழையும் வேரும் கட்டிய தாரன்,
தண்ணீர் காணுத் தலையன், உடலெலாம்
20 மன்னைப் பூசியோன், மரத்த தோலினன்,

தலைப்பு: அலீ - பரவும் பழிச் சொல். 1. தும்பி - வண்டு-
3. வம்பலர் - வம்பு அவர் - வம்பான அவர்; வழங்குவது - பலராலும்
பேசப்படுவது. 5. கொற்றவன் - அரசன். 6. மறுகு - தெரு.
7. சிகர - போல. 9. எய்க்காது - இனைக்காது, சனைக்காது. 11. நேர -
போல. 13. பித்தன்-பைத்தியக்காரன். 15. இயையா-ஒட்டாத. 16.
தானை - துணி. 17. இழை - அணிகலம்; என்பு-எலும்பு. 18. தாரன் -
மாளையன். 20. மரத்த - உணரிச்சியற்ற.

- அழுவான் சிரிப்பான் அடியறு மரம்போல்
விழுவான் எழுவான் வெகுண்டு பேசவான்
அம்பிகா பதியும் அமரா வதியும்
காதலிப் பதாகக் காதால் கேட்டுத்
- 25 தன்னை அம்பிகா பதியெனச் சாற்று வோன்
தன்னுறு நிழலை அமராவதி யாக்கியோன் ;
நிலவொளி யிலேதன் நிழலை நோக்கிப்
பலபல காதல் உரைகள் பகர்வான் ;
எனது கண்ணே இனிய கண் மனியே
- 30 கனியே தேனே கண்ணலே கண்டே
அழகிற் சிறந்த அமரா வதியே !
அழகன் இதோவீண் டம்பிகா பதியுளேன்.
வாய்திற வாயோ வருத்தமோ என்மேல் !
நாய்போல் நினாக்கு நான்பணி புரிவேன்
- 35 என்னை மணக்க என்ன தடையோ
உன்னைத் தழுவ உடன்படு வாயோ ?
யான் கை யசைப்பின் நீயும் அசைப்பை
யான்செய் வனவெலாம் நீயும் செய்குவை.
வாய்திற வாது வாளா இருப்பதேன் ?
- 40 நோய்செய் யாதே நுவலுதி வாயால் ;
என்று கூறி இறுகத் தன்னிழல்
நன்றே தழுவி நக்கு மகிழ்வான் ;
தானணி சள்ளி தழைகொள் தாரினைப்
பூணணி எனவே பூட்டுவான் நிழற்கு ;
- 45 நமது மணம் நிகழ் நன்னாள் யாதோ ?
உனது கருத்தை உரை யென வினவுவான் ;
இன்னனம் குழறியோன், இறைவனும் கிழவைன்

-
22. வெகுண்டு - சினந்து. 23. சாற்றுவோன் - சொல்லுபவன்.
30. கண்ணல் - கரும்பு ; கண்டு - கற்கண்டு. 37. அசைப்பை -
அசைப்பாய். 39. வாளா - வாய் பேசாமல். 40. நுவலுதி - சொல்லு
வாய். 42. நக்கு - சிரித்து. 43. தாரினை - மாலையை. 44. பூணணி-
பூனும் அணிகலம். 47. குழறியோன் - குளறினவன் ; இறைவன் -
அரசன்.

- நன்னர் நோக்கி நலமில கிளத்துவான் :
பெரியீர் என்றன் பெட்டுறு காதலி
- 50 இரியா தென்னை ஈண்டுளாள் பாரீர் !
சோழன் மகளாம் அமரா வதியொடு
தோழமை கொண்டேன் தோல்வி கண்டேன்.
வாய்திறந் தேதும் வகையாய்ப் பேசாள்
மாய்வுற என்னை மயக்குதல் செய்வாள்.
- 55 இவனை மணக்க ஏற்ற தோர்வழி
துவளும் எனக்குச் சொற்றிடு வீரென
வேந்தனும் கிழவனின் கால்களில் வீழ்ந்தனன் ;
காந்தும் உளத்தனுய்க் கலுழுந்தனன் கதறி.
சோழன் நோக்கிச் சோர்ந்து காவில்
- 60 வீழும் பித்தனை விரட்டிமேற் செல்வான்.
வழியிலோர் மனையில் கணவனும் மனைவியும்
இழிவாய்த் தமக்குள் ஏசிப் பேசுவர் :
நேரம் கழித்து நிசியில் வந்ததன்
காரணம் மனைவி கணவனைக் கேட்க,

(கணவன் கூறல்)

- 65 உனதரு கிலேயே உட்கார்ந் திருக்க
அமரா வதியெனும் அழகியோ நீயென,

(மனைவி கூறல்)

- அம்பிகா பதியெனும் அழகன் நீதான்
எனது பக்கலில் இருப்பா யோவென
அம்பிகா பதியையும் அமரா வதியையும்
70 இருவரும் இனைத்துப் பேசும் இழிவுரை

48. நலமில - நல்லதல்லாத பேச்சுக்கள் ; கிளத்துவான் - பேசுவான். 49. பெட்பு - அன்பு. 50. இரியாது - பீரியாது. 56. சொற்றிடீர்-சொல்லுவீர். 58. காந்தும் - எரியும்; கலுழுந்தனன்-அழுதான். 63. நிசி - (நடு) இரவு.

கறுவச் செய்தது காவலன் உள்த்தை.
ஆங்கு நின் றகன்றவன் அப்பாற் சென்றனன்.
ஆங்கொரு வீட்டில் அகமுடை யானைப்
பாங்குறு மனைவி பண்பொடு வினவுவாள் :

(மனைவி வினவல்)

- 75 நந்தம் மகட்கு நாயகன் பார்த்து
வந்தனே ; மனமகன் வளமெப் படியென,

(கணவன் கூறல்)

மகளுக் கேற்ற மனைளன் அவனே.
அம்பிகா பதியும் அமரா வதியும்
போன்ற இனைப்புப் பொருத்தம் உள்தென,

(மன்னன் செயல்)

- 80 நகர மறுகில் நடப்பன வெல்லாம்
நிகரில் வேந்தன் நின்றுநின் றறிந்தபின்,
ஊரெலாம் பேரலர் பரவி யுள்ளது
பாரெலாம் என் புகழ் பாழாய்ப் போனது
ஆவது சூழ்ந்தியான் அம்பிகா பதியைச்
85 சாவச் செய்வதே சால நன்றென
எண்ணி மன்னன் இரும்பேரன்மனை
நன்னி அமளியில் நைந்து சாய்ந்து,
“மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னூர்
உயிர் நீப்பர் மானம் வரின்”என் பதுகுறள் ;
90 என்னுயிர் ஏனினும் ஏகவில் கீலயெனத்
தன்னுடல் உறுப்பெலாம் தாழ்வாய் நோக்கினானே.

71. கறுவ - சினக்க; காவலன் - மன்னன். 73. அகமுடை
யான் - கணவன். 74. பாங்கு - கல்வியல்பு. 75. நாயகன் -
கணவன் (மாப்பிள்ளை). 77. மனைவன் - கணவன் (மாப்பிள்ளை)
80. மறுகு - தெரு. 81. சிகரில் - ஒப்பில்லாத. 82 பேரலர் - பெரும
பழிச் சொல். 85. சால - மிகவும். 87. அமளி - படுக்கை. 88. கவரிமா -
கவரிமா என்னும் ஒருவகை விலங்கு. 90. ஏனினும் - என் இனும் -
ஏன் இன்னும் (இடைக் குறை).

20. வெந்தன் புலவோர்க்கு விருந்துசெய்காதை

அரசன் அமைச்சனை அழைத்துக் கூறுவான்:
 அம்பிகாபதி குறித்தும் அமராவதி பற்றியும்
 ஊரில் வம்பலர் உரைக்கப் படுவதை
 நேரில் கேட்டு நேற்றிரா அறிந்தேன்

- 13. அம்பிகா பதியும் அமரா வதியும்
 தும்பியும் பூவுமாய்த் தொடர்ந்து துய்ப்பதாய்
 நம்பச் சான்று நம்மிடம் இல்லை.
 பண்முறை சென்று வேவு பார்த்தும்
 நன்முறை யாயென் மகளும் நடப்பதாய்
- 14. அறிந்துளோம் ஆதவின் அவர்தம் களவைத்
 தெரிந்து கொள்ளத் திட்டம் யாதென,
 அமைச்சன் மொழிவான்: அலருள துண்மை;
 நமைச்சார்ந் துநிற்கும் நாட்பழி தீரத்
 திட்டம் ஒன்று தெரிவிப் பேணியான்;
- 15. எட்டுப் பக்கலும் இசையது போய
 இந்த நகருள இன்றமிழ்ப் புலவோர்
 நந்தம் அரண்மனை நண்ணி உயர்ந்த
 விருந்ததொன் றருந்த வேண்டி யவர்க்கே
 சிறந்த அழைப்பினைச் செவ்விதின் விடுப்போக்.
- 20. விருந்தில் படைப்பவர் விரும்புமும் மகளே!
 அருந்தும் போழ்தில் அனைவர்க்கும் நடுவண்
 அம்பிகா பதியும் அமரா வதியும்
 நடந்து கொள்ளும் நடைமுறை கண்டு

13. காட்பழி - செடு நாளைய் இருந்து வரும்பழி. 15. பக்கல் - திசை; இசை - புகழ். இசையது போய் - புகழ் பரவிய. 20. வடைப்பவர் - பரிமாறபவர்.

- முடிந்த முடிபினை முறையே செய்யலாம்
 25 என்றறி விக்க, ஏற்று மன்னன்
 நன்றுநும் திட்டம் நடத்திடு வோம்நாம்;
 செந்தமிழ்ப் புலவோர்க்குச் சீர்சால் அழைப்பினை
 இந்த நேரமே இனிதனுப் பிடுகென,
 கம்பர் முதலாம் கலைவல் புலவரொடு
- 30 அம்பிகா பதிக்கும் அழைப்புச் சென்றது.
 உரியநே ரத்தில் உரிய இடத்தினை
 அரிய புலவர் அனைவரும் அடைந்தனர்.
 அமர்ந்த பண்புடை அமரா வதிதான்
 அமர்ந்தனை வர்க்கும் அழுது படைப்பவள்.
- 35 அமைந்த ஊண்வகை அளக்கற் பாலவோ ?
 தயிரின் பச்சடி, தகவுறு மாங்காய்ப்
 பச்சடி, நல்ல பாகல் பச்சடி,
 இஞ்சிப் பச்சடி, இலந்தைப் பச்சடி,
 வெல்லக்காய்ப் பச்சடி, வெங்காயப் பச்சடி;
- 40 மாங்காய் ஊறுகாய், மாணரி நெல்லி
 ஊறு காய், எலு மிச்சம் ஊறுகாய்,
 நரந்தம் ஊறுகாய், நல்லிஞ்சி ஊறுகாய்,
 தோப்பு நெல்லித் துவருஞும் ஊறுகாய்;
 கார்ப்பே யின்றி உவர்ப்புமட் ருமிட்ட
- 45 துவர்ப்பு மாவடு, துவட்டிய வாழைப்பு;
 இஞ்சித் துவையல், இனிய தேங்காய்த்
 துவையல், கொத்த மல்லித் துவையல்,
 கறிவேப்பிலைத் துவையல், புதினுத் துவையல்,
 திருவாட் சியிலைத் தெவிட்டாத் துவையல்,
- 50 வெல்லங் கலந்த வேப்பம்பூத் துவையல்,
 பருப்புத் துவையலொடு பல்வகைத் துவையல்;
 கொழிஇய பல்வகைக் காய்களின் கூட்டு;

33. அமர்ந்த - அமைதியான. 34. அமர்ந்து - விரும்பி. 35 - ஊண்ண - உணவு; அளக்கற் பாலவோ - அளவிடும் தன்மையீனவோ? 42. நரந்தம் - நாரத்தை. 52 கொழிஇய - கொழுத்த, வளமான..

- பல்வேறு காய்களால் பதமுறும் அவியல்;
அரியல் வகைபல, பொரியல் வகைபல,
- 55 வறுவல் வகைபல, வகைவகைச் சீவல்;
வாதுமைப் பருப்பு, வன்சாரப் பருப்பு,
முந்திரிப் பருப்பின் முதிர்ந்தநெய் வறுவல்;
அப்பளம், அரிய முறுக்கு வற்றல்,
பப்பளம், காசி வற்றல், பதமுறு
- 60 குண்டுவற் றலொடு கூர்பல் வறுவல்;
யயறுச் சுண்டல் வகைகள் பலவாம்;
பல்வகைப் பண்ணியம், பல்வே றப்பம்,
ழுசனி வெல்லம் பூத்த இனிப்பு,
எள்ளு ருண்டை, எருக்கங் கொழுக்கட்டை,
- 65 பால்கொழுக் கட்டை, பருப்புக் கொழுக்கட்டை,
பொரிவிள உருண்டை, பூம்பால் கட்டி,
இனிப்புதெய் யுருண்டை, இன்சவைக் கட்டி,
இனிப்புக் கிண்டல், இன்னபிற இனிப்புகள்;
திருகு முறுக்கு, தெவிட்டாத் தேன் குழல்;
- 70 உருத்தம் வடையொடு கடலீ வடைவகை,
வாழையும் உருளையும் வைத்த வடைவகை,
தயிரில் ஊறிய தளதள மெதுவடை,
மோர்க்கு மும்பில் மூங்கிய வடைவகை,
பல்வேறு சாற்றில் ஊறிய பல்வடை;
- 75 தேனு யினிக்கும் தேமாங் கனிவகை,
தேனில் ஊறிய தீம்பலாச் களைவகை,
வாழ வைக்கும் வாழைக் கனிவகை,

60. கூர் - மிகுந்த 63. முழுதும்-இக்காலத்துக் 'காசி அல்லா' போன்றது. 64. எருக்கங் கொழுக்கட்டை - எருக்கங்காய் வடிவத்தில் செய்யும் கொழுக்கட்டை. 65. பூம்பால் கட்டி - 'பால்கொவா' போன்றது. 66. இன்சவைக்கட்டி - இக்கால 'கேக்' போன்றது. 67. இனிப்புக் கிண்டல் - இக்கால 'சொஜ்ஜி' போன்றது. 71. வாழை - வாழைக்காய்; உருளை - உருளைக்கிழங்கு; முழுதும் - இக்கால 'பஜ்ஜி' வகை.

- மாதுளை, கொய்யா மகிழ்விளா, அன்னைசி,
பப்பளி, மூலாம்பழம், பயன் தரும் கிச்சிலி,
- 80 பேரீந்து பேரிலந்தை, பெருங்கொடி முந்திரி;
வெல்லப் பொங்கல், வெண்பொங்கல், சோறு,
தேங்காய்ப் புழுக்கல், தெவிட்டுநெய் மூரல்,
விளகுச் சொன்றி, பல்குழம்பு மிதவை,
புளியம் புன்கம், எலுமிச்ச அமலை,
- 85 தயிரும் வெண்ணெயும் ததும்பும் அயினி;
அக்கார அடிசில், அரிய கொம்புத்தேன்;
புத்துருக்கு நெய்யறு புதுப்பருப்புக் கடையல்
வெண்டையும் அன்னைசியும் விரவுமோர்க் குழம்பு,
பொரித்த குழம்பு, புளியிடு குழம்பு,
- 90 பருப்புக் குழம்பு, பல்காரக் குழம்பு,
வற்றல் குழம்பொடு வகைவகைக் குழம்புகள்;
கொத்தமல்லிச் சாறு, கொடிமிளகுச் சாறு,
எலுமிச்சஞ் சாறு, இன்புளிச் சாறு,
பல்வகைப் பழங்களின் பன்னிறச் சாறு;
- 95 பால்தேன் பாயசம், பருப்புப் பாயசம்,
தெவிட்டா தினிக்கும் தேங்காய்ப் பாயசம்,
சேமியாப் பாயசம், சவ்வரிசிப் பாயசம்;
தைத்திங்கள் நிலாநிறம் தான்மிகக் கொண்ட
கத்தியால் வெட்டும் கட்டி யாந்தயிர்;
- 100 இன்னபல் வகைய: இனிப்பு, புளிப்பு,
கைப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பாம்
அறுவகைச் சுவைகளும் அமைந்த உண்டி;

82-86. புழுக்கல், மூல், சொன்றி, மிதவை, புன்கம், அமலை,
அயினி, அடிசில் - இலை 'சோறு' என்றும் போருள் உடையன. 86..
அக்காரம் - சர்க்கரை. 88. விரவு - கலந்த. 91. வற்றல் - கத்
தாரிக்காய், அவரை, கொத்தவரை, சண்டை, சக்கங்காய், மணத்
தக்காளி, வெண்டை முதலை காய்களைப் பதம் செய்து
காய வைத்த வற்றல் வகை. 92-93. சாறு - சச வகை. 98. தைத்
திங்கள் - தை மாதம். 101. கைப்பு - கசப்பு; உவர்ப்பு - உப்பு;
கார்ப்பு - உறைப்பு.

- 105 உண்டல், தின்றல், உறிஞ்சல், பருகல்
 என்னும் நால்வகை இயைந்தலுண் பொருள்கள்
 மன்னும் மலையென மண்டி யிருந்தன.
 மிக்க நீளமும் மிகுந்த அகலமும்
 தக்கவா யமைந்த தலைவாழை இலைகள்
 பரப்பி உண்டிகள் படைக்கப் பட்டன;
 உண்டியோ டிலையில் ஒருநீள் கரண்டியும்
- 110 கண்டவர் அதற்குக் காரணம் வினாவ,
 இலைகள் பெரிதா யிருத்தலின் எட்டி
 யிருக்கும் பொருள்கள் எட்டா வாதலின்
 கரண்டியா லிழுத்துக் களிப்பொ டுண்ணலாம்
 என்னும் நோக்கொடு இலையில் கரண்டி
- 115 வைக்கப் பட்டதாய் வளவன் கூற,
 எட்டா தாயின் எழுந்தெழுந் தேகி
 எடுத்துவந் துண்ணலாம் என்று கம்பர்
 அடுத்துக் கூற அனைவரும் நகைத்தனர்.
 நீண்ட வரிசையாய் நீள்புகழுப் புலவோர்
- 120 ஆண்டு நண்ணி அமர்ந்தனர் மகிழ்ந்து;
 கம்பர் பக்கலில் கவின்மிகு புலவன்
 அம்பி காபதி அமர்ந்திருந் தனனே.
 அமரா வ்திவந் தனைவரும் உண்ணப்
 படைத்துக் கொண்டே பரிஷுடன் சென்றுள்.
- 125 அடுத்துள் புலவோர் அனைவரும் தலைக்கொரு
 பாடல் இயற்றிப் பாடவேண் டுமெனத்
 தேடரும் புகழ்சால் வேந்தன் தெரிவிக்க,
 ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு பாடல்
 செவ்விதின் பாடினர்; செறிந்த வரிசையில்
- 130 அம்பிகா பதிமுறை அடுத்த போழ்தில்
 அமராவதி இயற்கையாய் அவற்குப் படைத்தாள்.

104. ஊன் பொருள்கள் - உணவு வகைகள். 115. ஊவன்-
 சோழன். 124. படைத்துக்கொண்டே - பரிமாறிக் கொண்டே;
 யரிவு - அங்பு. 129. செறிந்த - நெருங்கிட.

அப்போ தம்பிகாபதி அருமையாய்ப் பாடுவான்:
“இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சமந்து மருங்கசைய”

- 135 என்றுபா டிக்கொண் டிருக்கும் போதே
கம்பர் வயிறு கலங்கலா யிற்று;
அம்பி காபதி அமரா வதிமேல்
காதல் பாடுவதாய்க் கருதிய கம்பர்
சாதல் நேர்வது சால உறுதி
- 140 எனமிக அஞ்சி, இருந்தகுழ் நிலையை
நனிமிக மாற்ற நாடி துடிக்கையில்,
“கொட்டிக் கிழங்கோ கொட்டிக் கிழங்கு
கொட்டிக் கிழங்கு வாங்க வில்லையோ”
என்றுபெண் ணைருத்தி இரும்பெருந் தெருவீல்
- 145 சென்று கூவியதைச் செவியில் மடுத்தே
அம்பியின் பாடலீ அடுத்துப் பாடுவார்:
..... “கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோதை வையம் பெறும்.”
என்றுவெண் பாவை இனிது முடித்தார்.
- 150 முழுப்பா டலையும் முற்றும் நோக்கின்,
“இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சமந்து மருங்கசைய—கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோதை வையம் பெறும்.”
- 155 என்றே அமையும்; இதனால், அம்பி
நன்றே பாடினன் நங்கைவே ரெருத்தியை
என்னுக் கருத்தங் கினிதுரு வானது.
நாடகம் நடப்பதை நன்கு வேந்தனும்
காடவன் தானும் கவனிக்க லாயினார்.
- 160 அம்பிகாபதி நோக்கிலும் அமராவதி நோக்கிலும்

- புதுயை யிருந்ததாய்ப் புலப்பட்ட தவர்க்கே.
விருந்து முடிந்தபின் வெற்றிலைத் தாம்புலம்
அருந்த அனைவர்க்கும் அளிக்கப் பெற்றபின்,
ஆடை அணிகலன் அரும்பொருள் பலவும்
- 165 நாடறி புலவோர்க்கு நல்கப் பட்டன.
கம்பரும் அம்பியும் தனிர், மற்றவர்
இம்பர் நீங்க விடையும் ஈந்தே
அமைச் சோ டிருந்த அரசன் கடாவுவான் :
கம்பரே ! உம்மகன் கவிபாடுங் காலை
- 170 வம்பாய் மறித்துநீர் வழிதிருப் பியதேன் ?
இதிலொரு மறைபொருள் இருப்ப துணர்கிறேன்
பதிலிதற் கென்ன பகருவீர் என்ன,
கம்பர் மாழ்கிக் கழற வானுர் :
அவனும் யானும் இனைந்தே அமைத்த
- 175 நவையில் ஒருபா நானில மதனில்
இலங்கிட வேண்டுமென் ஹெண்ணினே னதனுல்
நலங்கிளர் பாடலை நானே முடித்தேன்
என்று கூறிட, இசையான் வேந்தன் ;
காம வெறியன் கள்ளச் செயலன்
- 180 அம்பி காபதி அமரா வதியைக்
கருதியே அந்தக் கவிபாட வானுன் ;
குருதிப் பற்றுல் குறுக்கிட்டு நீவீர்
அதனை மறைக்க அவனைத் தொடர்ந்தீர்
என்று கூறி, இப்பால் அம்பியைக்
- 185 கன்றி நோக்கிக் காய வானுன் :
அம்பிகா பதிநீ அமரா வதியைக்
குறித்தே சொற்களைக் கொட்டினு யன்றே ?

-
167. இம்பர் - இங்விடத்திலிருந்து. 168. கடாவுவான் - வினவுவரன் 173. மாழ்கி - மயங்கி. 175. நவை - குற்றம். 176. இலங்கிட - விளங்கிட. 177. நலம் கிளர் - நலம் மிகுந்த. 178. இசையான் - ஒத்துக் கொள்ளான். 182. குருதிப் பற்று - இரத்த பாசம். 185. கன்றி - சினங்கு ; காய்தல் - கடுகொல் கூறல்.

- மறுத்தே உண்மையை மறைக்கா துரையென,
அம்பி காபதி அஞ்சா தறைவான் :
- 190 வேந்தே வணக்கம் ! விருந்துண வினையான்
மாந்தும் போதென் அன்னையின் மாண்பு
நினைவு வரவே நெடிது புகழ்ந்தேன்.
அன்னையின் அன்பை அவண்பாடுங் காலை
என்னை மறித்திட் தெந்தை தொடர்ந்தார்
- 195 இதற்கியான் யாது செய்வேன் என்ன,
எதற்கும் ஏற்ற இறைதர முயல்கிருய்
தந்தையுன் பாடலைத் தடுக்கா திருப்பின்
எந்த வகையில் இதைமுடிப் பாயென
வேந்தன் வினாவ, விடுப்பான் அம்பி:
- 200 அமரா வதியெற் கழுது படைக்கையில்
அமர நோக்கியென் அன்னையைப் போல
உணவு படைக்கிருய் என்றியான் உரைக்கப்
பாடல் தொடுத்தேன் பாடவோ முழுப்பா?
இதோ!
- “இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்க
205 வட்டில் சுமந்து மருங்கசைய—அட்ட
அறுசவையுண் நல்கிடுமென் அன்னைக் கடுத்துன்
நறுசவையுண் பெற்றிடுவேன் நான்.”
என்பது முழுப்பா; இதன்பொருள் அறிவீர்
என்ன குற்றம் இதிலுள தென்ன,
- 210 மன்னன் மயங்கி மாற்றங் கூருன்.
அம்பியின் பாடல் அப்பா வயிற்றில்
இன்பால் வார்க்கப் பெருமுச் செறிந்தார்.

-
193. அவண் - அவ்விடம். 194. மறித்தல் - குறுக்கிட்டுத்
தடுத்தல்; எங்கை - எம் தங்கை. 195. இறை - பதில். 199. விடுப்
பான் - பதில் கூறுவான். 200. எற்கு - எனக்கு. 201. அமர -
அமைதியாக. 205. அட்ட - சமைத்த. 206. அன்னைக் கடுத்துன் -
அன்னைக்கு அடுத்து உன். 207. நறுசவை - நன்மணச்சவை. 210.
மாற்றம் - மறுபதில். 211. அப்பா - தங்கை க்ம்பர்.

- இன்னும் அம்பி இறையவற் கியம்புவான்:
அடுத்த படியென் அன்னையை வைப்போம்;
- 215 எடுத்துக் கொள்வோம் இனியநும் மகளையே!
பல்வகை உணவையும் பரவிய பலர்க்கும்
நல்வகை யாக நங்கை யொருத்தியே
வட்டில் சுமந்து வழங்குதல் செய்யின்
இட்டடி நோவதும் இடுப்பும் ஒடிவதும்
- 220 இயற்கையே யதனால் இரங்கிப் பாடலும்
இயற்கையே; இதில்பிழை என்ன உள்ளென,
'அப்பா' எனவே அரசன் அதிர,
அப்பா வருகெனக் கம்பரை அழைத்தான்;
இப்பால் இருவரும் விடைபெற் றேக,
- 225 வெப்பால் வதங்கி வேந்துசென் றனனே.
“சொல்லவல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது”
எனுங்குற்ற கம்பிகாபதி இலக்கியம் ஆவனே.

213. இறையவன் - அரசன். 216. பரவிய - பரவி அஸ்க்கிருந்த.
222. அப்பா - அப்பாடா, ஜீயா; அதிர - அதிர்ச்சியடைய.
223. அப்பா - தங்கையே. 224. இப்பால் - இதன் பிறகு; இருவ
ரும் - கம்பரும் அம்பிகாபதியும். 225. வெப்பால் - (உள்ளக்)
கொதிப்பால். 227. இகல் - பகை, எதிர்ப்பு. 228. இலக்கியம்-ஏற்ற
டுத்துக்காட்டு.

21. அம்பிகாபதிக்குக் கம்பரின் அறிவுறூக்க் காதை

- மறுநாள் கம்பர் மகற்கு மனையில்
அறிவுரை அளித்துத் திருத்த லானூர்:
அம்பிகா பதியே வருகென அழைத்துத்
தம்பக் கலிலே தகவுற அமர்த்தி
- 5 நெண்ணல் மன்னனின் நிறைவிருந்ததனில்
என்ன புரிந்தாய்! ஏற்குமோ நமக்கே?
மின்னுவ எல்லாம் பொன்னல்ல தம்யி!
அமரா வதியை அறவே மறந்திடு
நமருள் ஒருத்தியை நன்மணம் புரிந்துகொள்.
- 10 எல்லாப் பெண்ணிடமும் இருக்கும் உறுப்புகள்
எல்லாம் ஒத்தன இதைநீ உணர்மதி.
இரவில் இவளவள் என்ற வேற்றுமை
அறவே யில்லை அறிதியிந் நுட்பம்.
செப்பக் கூடாச் செய்தி யிதனையும்
- 15 தப்பில் புலத்தொடு தரம்பிரித் துணரும்
பகுத்தறி வுடைய பாவல ஞதலின்
தொகுத்திங் குனக்குத் தோன்றச் சொல்கிறேன்.
மேனி மினுக்கில் ஏமாந்து மயங்கல்
மான மிலார்செயல்; மகனே ஓர்தி!
- 20 இருபதாம் அகவையில் இருக்கும் ஒருத்தி
அறுபதாம் ஆண்டிலும் அவ்வா நிருப்பளோ?
அணிபெறச் சாத்தனைர் அருளி யுள்ள

தலைப்பு: அறிவுறூக் - அறிவுரை கூறுதல். 1. மகற்கு -
மகனுக்கு. 5. நெண்ணல் - சேற்று. 9. நமருள் - நம்மவருள். 11.
உணர்மதி - மதி - முன்னிலை அசை. 15. புலம் - புலமை. 20. அகவை -
வயது.

- மணிமே கலையெனும் மாண்புறு காப்பியம்
படித்துளாய் அதிலொரு நிகழ்ச்சி பகர்வேன்:
- 25 உதய குமரனும் ஓழுங்கிலாக் சோழ
மன்னன் மகன்றுன் மணிமே கலையாம்
பெண்ணின் அழகில் பேதுற்று முயங்க
விரும்பிக் காம வெறிகொண் டலைந்தான்.
கரும்பினும் இனியவக் கன்னியின் தோழி
- 30 சுதமதி யென்பாள் சொல்லுவாள் அறிவுரை
மதிமயங் கிட்ட மன்னன் மகற்கே!
இளைய அரசே இயம்புவன் கேளே!
அலைய வேண்டா அவளை விரும்பி.
காக்கைக் கேயிரை யாகிக் கழிவதாம்
- 35 யாக்கையின் இழிவு யாதும் அறியாய்.
“வினையின் வந்தது வினைக்குவினை வாயது
புளைவன் நீங்கில் புலால்புறத் திடுவது
மூப்புவினி வுடையது தீப்பினி யிருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
- 40 புற்றநடங் கரவின் செற்றச் சேர்க்கை...”
என்று சுதமதி இயம்புவ தாக்க
கம்பர் கழறிக்கொண் டிருக்குங் காலை,
அம்பி குறுக்கிட் டறைய லானுள்:
அப்பா நிறுத்துக அதன்மேல் எச்சம்
- 45 தப்பா மலியான் தகவாய்த் தொடர்வேன்:

25. உதயகுமரன் - சேரம் இளவரசன். 27. பேதுற்று - மயங்கி;
முயங்க-புணர். 32. கேளே கேள்ளே. 35. யாக்கை-உடம்பு. 37. புளை
வன - அணிந்திருக்கும் ஆடை-அணிகலம் முதலியன. புலால் - மாமிசத்
தோல்; புறத்திடுவது - வெளிக்காட்டுவது; நறுமணப் பொருள்கள்
புஜியாவிடின் புலால் னாற்றம் வீசுவது என்றும் பொருள்கொள்ள
லாம். 38. வினிவு - சாவு. 40. புற்றநடங்கரவு - புற்றிலுள்ள பாம்பு;
செற்றம் - சினம்; சேர்க்கை - இருப்பிடம். 44. அப்பா - தங்கையே;
எச்சம் - மீதி.

“அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா உள்ளம் தண்பால் உடையது
மக்கள் யாக்கை யிதுவென வணர்ந்து
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்”

- 50 என்று சுதமதி இயம்பினால் அன்றே?
நன்றா யிதனை நானும் அறிகுவல்.
மேகலை துறவு மேற்கொண் டதனால்
ஆகல் ஒண்ணுமோ அவள்மேல் காதல்?
அதனால் சுதமதி அரசன் மகற்கொரு
55 விதமாய்க் கூறி விரட்டி விட்டாள்.
அமரா வதியோ அன்னாள் அல்லனே;
தரமாய்ய என்னைத் தான்மிகக் கருதுவாள்.
வன்மையாய் ஒருத்தியை வம்புசெயல் தகாது.
என்மேற் காதலாய் இருக்கும் ஒருத்தியை
- 60 மணக்கயான் விரும்புதல் மாண்புடைச் செயலே
தணக்கநீர் முயல்வது தகுதி யாமோ?
என்றம் பிகாபதி இயம்ப, கம்பர்,
நன்றுன் பேச்சு! நமது தகுதியொடு
ஒன்றிய நங்கை ஒருத்திபால் காதல்
- 65 கொள்ளலை ஏற்றுக் கொள்ளலாம் ஒருகால்;
உள்ளின் மலையொடு ஒவ்வுமோ மடுதான்!
வேந்தர் தகுதியோ வியன்மலை; வாழ்குடி
மாந்தர் தகுதியோ மடுபோல் தாழ்ந்தது.
எட்டாப் பழமது இனிக்கா தெனவிடு
- 70 கிட்டாப் பொருட்காக் கீழ்ப்படல் அறிவோ?
எனவே அவளை மணக்கலாம் என்பதை

46. அவலம் - துங்ப ஸிலை; கையாறு - செயலற்ற ஸிலை;
அழுங்கல் - அழுகை. 47. தவலா - நீங்காத. 49. மிக்கோய் -
மேலானவனே; புறமறிப் பாராய் - உடம்பை, உள்ளிருப்பவை வெளி
யிலும் வெளியிலிருப்பவை உள்ளெயும் மாறும்படி திருப்பிப்பாஸ்ப்பாய்.
52. மேகலை - மணிமேகலை. 57 தமராய் - தம்மவராய். 61. தணக்க-
டிரிக்க. 65. ஒருகால் - ஒருவேளை. 66. உள்ளின் - ஸினத்துப் பார்க்
கின்; ஒவ்வுமோ - ஒக்குமோ. 67-68. குடிமாந்தர் - குடிமக்கள்.

நினைவின் அகற்றினே நீயும்வு பெறலாம்
துளக்குமுன் செயலால் தொல்லை யடைந்து
விளக்கில் வீழ்ந்த விட்டிலா காதே

75 உன்றன் தங்கைபால் ஒருவன் வந்தே
ஒன்றுதல் இல்லா உரைதொடுத் திடினே
உளக்குப் பெருஞ்சினம் உறுவ துறுதி.
தனக்கு வருவது தான்பிறர்க் கென்றும்
நினைக்க வேண்டும் நெடிதிதை யுணர்கென,

(காவிரி கூறுதல்)

- 80 கம்பர் மகளாம் காவிரிப் பெயராள்
இம்பர் வந்து இயம்புவாள் ஓன்று:
எந்தாய் நெருநல் விருந்துக் கேகினீர்
எந்தாய் தானும் வெளிச்சென் நிருந்தாள்
அந்த வேளையான் தனியாய் அமர்ந்தே
- 85 சிறந்த குறள் நூல் செவ்விதின் ஓதினேன்.
திறந்த வீட்டில் தெருநாய் நுழைந்ததென
அப்போ தினோய அரசாம் கிள்ளி
தப்பாம் முறையில் தனித்து வந்தே
என்னைக் கெடுக்க என்னி முயன்றுன்.
- 90 மன்னான் மகளை மறுத்தியான் கடிய,
உன்னுடை அண்ணன் ஓவ்வா முறையில்
என்னுடைத் தங்கை அமரா வதியை
விரும்பும் போதியான் நின்னை விரும்புதல்
பெரும்பழி யாமோ பேசுக என்ன,
- 95 உன்னுடைத் தங்கையும் உறுதியாய் விரும்பின்
என்னுடை அண்ணன் காதல் இயைவதாம்;

73. துளக்கும் - கலக்குகின்ற. 74. வீட்டில் - ஒருவகைப் பூச்சி

76. ஒன்றுதல் - பொருந்துதல். 82. எந்தாய் - எம் தங்கையே;

நெருநல் - நேற்று. 83. எந்தாய் - எம் அன்னை. 87. கிள்ளி - சோழ

இளவரசன். 91. ஓவ்வா - பொருந்தாத.

- யானே காதல் யாதும் கொள் ளேன்
வீணைய் என்னை நீ விரும்புதல் தகாதென
எடுத்தியான் மொழியவே, இன்னெனுரு நாளிவண்
 100 அடுத்திடு வேனென் றவனும் ஏகினூஸ்.
என்று கூற, இனைந்தார் கம்பர்.
எள்ளவென் தங்கையோ டினைய முயன்ற
கிள்ளியின் தலையைக் கிள்ளுவன் யானென
அம்பி சினத்தோ டறைய, கம்பர்,
 105 உனக்கில் வேளை யிருக்கும் உணர்வவன்
தனக்கும் இருக்குமென் றறிதலே தக்கதாம்
என்று கூற, இயம்புவான் அம்பி:
எந்தையே நந்தம் இறையவ னிடம்போய்,
எந்த வகையேனும், எனக்குப் பெண்தர
 110 இசையச் செய்வது ஏற்ற செயலாம்
வசையிலில் வழியில் வாழ்வு பெறுவேன்;
முயல்வீ ரென்று மொழிய, வஞ் ஞான்று
அயலே அம்பியின் அன்னை வந்து
கணவரை வேண்டிக் கழற லானுள்:
 115 மணவினை முடிக்க மறுப்ப தேனே?
அரசிளங் குமரன் அரியநம் மகளிடம்
உரைசெய் துளாளெனினின் உற்றவன் தங்கையை
நம்மகன் மணப்பதும் நடைபெறுஞ் செயலென
என்மனம் எண்ணும்; எழுந்து சென்றுநீர்
 120 மன்னன் மகளை மணம்பேசி வருக
என்னவே, கம்பர் எடுத்து மொழிவார்:
கிள்ளிநம் மகள்மேல் கிஞ்சமும் காதல்

99. இவண் - இவ்விடம். 101. இனைந்தார் - வருங்கினார்.
 102. எள்ள - (பலரும்) இகழும்படி; இனைய - புனர. 108.
 இறையன் - மன்னன். 111. வசையிலில் - வசைஇல் இவ்வழி -
 வசை - பழி. 112. அஞ்ஞான்று - அப்போது. 113. அயலே -
 பக்கத்தில். 117. உரைசெய்துளான் (என்னென்னவோ) பேசிக்
 சென்றுள்ளான். 122. கிஞ்சமும்--கொஞ்சமும்.

கொள்ளுதல் இலன்கற் பழித்தலே குறிக்கோள்;
மதுவுண்ட தேனீ மலரின் நீங்கிடும்;

125 இதுவும் அன்னதே; இன்பந் துய்த்தபின்
மெதுவாய் நழுவுவான் மீளான் பிறகே
என்பதை யறிவீர் என்று மொழிய,

(கம்பர் மஜைவி கூறல்)

மன்பதை யறிய மணமுடித் தலையே
விரும்புவன் யானும் வீணபழி தனக்கிடம்

130 தரும்படி யான்விடேன் தக்கதைச் செய்கென,

(கம்பர் கூறல்)

மன்னன் சோழனை, மரபு முறையில்,
கன்னல் மொழியைக் களிப்பொடு தருகெனக்
கேட்டுப் பார்ப்பேன்; கிட்டா தாயின்
தேட்டம் விடுத்துத் திரும்புவல் நம்மஜை

135 வாட்டம் வேண்டாவென வழங்கினார் மாற்றமே.

123. குரிக்கோள் - னோக்கம். 124. மது - தேன். 128. மன்பதை-
யக்கன்குழு. 132. கன்னல் மொழி - அமராவதி. 134. தேட்டம் -
பேரவர். 135. மாற்றம் - பதில்.

22. ஆரப் பூச்சால் அரசன் ஆய்வு செய்த காதை

மன்னன் அமைச்சனை மறுபடி அழைத்தே
என்ன உளவால் இவர்தம் களவை
அறிய வியலுமென் நமைச்சகோ ஒருவழி
தெரியக் கூறுமின் தெள்ளிதின் என்ன,

- 5 காடவன் ஒருவழி கண்டு கூறுவான்:
நாட்டும் புலவர் நல்லவை யொன்று
வெட்டிக் கூறி வெல்லும் அறிஞராம்
நாட்டக் கூத்தரின் உயரிய தலைமையில்
கூட்டித் திருக்குறள் கூடி ஆய
- 10 நாட்டங் கொண்டதாய் நவின்றனை வரையும்
சொற்பொழி வாற்றச் சொல்லுவும்; கம்பரின்
அற்புறு மகற்கும் அழைப்பு விடுப்போம்;
அணைவரும் அமர்ந்தபின் அவர்தமக் காரம்
நனையப் பூசி நல்வரவு கூறுவும்;
- 15 அமரா வதியிடம் அரிய திருக்குறள்
படியொன் றுளதாய்ப் பகர்ந்தம் பிகாபதியை
நொடியில் சென்று நூல்பெற்று வருகென
அனுப்புவும்; அவன்செவின் அங்கே இருவரும்
அணைப்பதும் செய்யலாம்; அதனால் ஆரம்
- 20 மார்பில் கலைந்து மாண்பற் றிருப்பின்
தேர்வும் அவர்தம் திருட்டினை தன்கென,

4. தெள்ளிதன்-தெளிவாக. 6. நல்லவை-நல்லசைப. 12. அந்துறு-
அன்பு பொருங்கிய. 13. ஆரம் - சந்தனக் குழம்பு. 16. படி - மீது.
20. மாண்பற்று - அழகற்று (கலங்கு). 21. தேர்வும் - தெளிவாய்த்
தெரிக்குதுகொள்வோம்.

அரசனவு வாறே அனைத்தும் செய்தபின்,
மறைநால் படியென் மகள்பால் உள்ளது;
அம்பிகா பதிநீ அவளிடம் போந்து

- 25 எம்பிராள் குறள்படி கொணருமா றேவினன்
என்று கூறி இணையிலா வதனை
நன்றே பெற்று வருகென நவில,
அம்பி காபதி அவ்விடம் பெயர்ந்தான்.
நம்பவே யில்லை நங்கைதன் கணக்கை.
- 30 கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்ததென
எதிர்பாராக் காட்சியால் இருவரும் அனைத்ததால்
அம்பியின் ஆரப் பூச்சது அழிந்தது.
திருக்குறள் தரும்படி தெரிவிக் கவேயவள்
ஒருக்குறள் தானும் இல்லையென் றுரைக்க,
35 சீயந்த அம்பி வேத்தவை சென்றுள்.
நயந்த நண்பர் ஒருவர் நண்ணினார்;
அம்பிகா பதியை ஆரத் தழுவினார்;
சால அழிந்தது சந்தனப் பூச்சு.
மேலும், வேந்தன் மேனிப் பூச்சால்
40 களவினை யறிவது கடினமா யிற்று.
கொளவே சென்றும் குறள்படி யிலையெனக்
கூறினள் நும்கள் என்றவன் கூறினான்.
அதன்பின் அரசன் அவைநடை பெறுகெனப்
பதமாய்ப் பகர்ந்துதன் பாவையை அடைந்தான்.
45 அவளது மார்பின் ஆடை மேலே

-
22. அனைத்தும் செய்தல் - அம்பிகாபதி உட்படப் புலவர்கள் கட்டுத்தல், ஓட்டக் கூத்தர் தலைமையில் திருக்குறள் பேரவை கட்டுதல், அனைவர் மார்பிலும் சக்கனக் குழம்பு பூசி வரவேற்றல் ஆகிய அனைத்தும் செய்தல். 23. மறைநால் படி - தமிழ் மறையாகிய திருக்குறள் பிரதி. 25. எம்பிராள் - எம்தலைவனுகிய மன்னன். 35. வேத்தவை - அஞ் சபை. 38. சால - மீகவும். 41. கொளவே - திருக்குறள் பிரதியைப் பெற்றுக்கொண்டுவர. 43. அடை - சபை. 44. பாவை - அமராவதி.

- துவளூறச் சாந்து தோய்ந்திருப் பதனைக்
கண்டு சாந்து வந்த காரணம்
விண்டு விளம்புக என்று வினவ,
தோழி வந்துமேல் துணியின் மீதே
- 50 கேழுறு சாந்தினைக் கேளிக்கை யாகப்
ழுசினள் என்றவள் புகல, வேந்தன்,
ஆசிலுன் தோழி ஆணுரு வத்தில்
வம்பாய் வந்தனளோ? வனிதை யவள்பெயர்
அம்பிகா பதியோ? அறிவிலாப் பேதாய?
- 55 சரமில் அம்பிகாபதி இவ்விடம் வந்தே
ஆர மார்பால் அனைத்தனன் உன்னை;
அதனால் ஆடை அடைந்த திந்திலை;
இதனையொப் புவையோ இல்லென மறுப்பையோ!
குலத்தைக் கெடுக்குங் கோடரி யானுய
- 60 உளத்தில் என்ன உறுதி உனக்கு?
புலிக்குப் பிறந்த பூனை என்றும்
அரிமா பெற்ற நரிமா என்றும்
அம்பிகா பதியை அன்று வைதேன்
நம்ப வீயலா நங்கை யுன்னையும்
- 65 இன்றே விதமாய் இழிவு படுத்தி
ஏசியும் என்ன பயனுறும்! இழிந்த
வேசியுன் முகத்தில் விழிப்பதும் தீதென
நமன்போல் நவின்று நடுங்கச் செய்தனன்.
அமரா வதிதான் அழுது கொண்டே
- 70 எந்தையே என்பிழை பொறுத்தருள் கென்று
தந்தையின் தாள்களைத் தாழ்ந்து பற்றினாள்.
உற்ற பாம்பினை உதறுதல் மானப்

46. சாந்து - சங்கனச் சாந்து 48 விண்டு - மணம் திறந்து.
50. கேழ் - சிறம்; கேளிக்கை - விளையாட்டு, வேடிக்கை. 51. புகல -
சொல்ல. 52. ஆசிலுன்-ஆசுகில் உண்; குற்றம் இல்லாத உண்ணுடைய.
ஆசு - குற்றம். 55. சரமில் - சரம் இல்லாத; சரம் - குளிர்ச்சி, பண்டு.
67. வேசி- விலைமகள். 68. நமன் - எயன்.

- பற்றிய மகளைப் பதைக்கத் தன்னி,
இறைக்க வியலும் எளிதாய் எதையும்
- 75 பொறுக்கல் அரிதெனப் புகன்று மகட்கு,
பின்வரு மாறு பேதுற் றெண்ணினுன்:
புன்செயல் இதனைப் பொறேளன் சிறிதும்
களவுப் புனர்ச்சியைக் கண்டு பிடித்தேன்
உளவுறு அமைச்சர்க்கும் உரைக்க வேண்டா.
- 80 உண்மைக் களவை உணர்ந்திடின் காடவன்
தன்மகன் றனக்கும் கட்டத் தயங்குவான்.
அும்பிகா பதியைக் கொன்றபின் அடுத்தே
அமரா வதியை அமைச்சன் மகற்கு
மணமது முடித்து மானம் மீட்கலாம்;
- 85 இனுஞ்செயற் பால் எத்தனை யோவுள்
என்றே மன்னன் எண்ணித் தனதகம்
சென்றெருநு குறள்படி சீராய்க் கொணர்ந்தே
அரங்கம் போந்துதன் அரியணை அமர்ந்தான்.
சுரங்கம் அகழ்ந்து சுடர்தரு வைரம்
- 90 கொணர்வார் போலக் குறளினுட் புக்கல்
வணுவுள் அமைந்துள ஆர்கலி ஏழையும்
திறந்து விட்டுத் திறலுறு புலவோர்
சிறந்த முறையில் திறனுய்வு செய்வதைக்
கண்டு மன்னன் கரையிலாக் களிப்பு
- 95 கொண்டவன் போலக் கூர்ந்து கேட்டனன்.
மட்டில் சுவையுறு மாண்பாய் விண்பின்

79. உடவு-தங்கிரம். 81 கட்ட-மனமுடிக்க. 85. இனும்-இன்னும்.

86. தனது அகம் - தனது அரண்மனையின் உள்ளிடம். 88. அரங்கம் - சைப. 89. அகழ்ந்து-தோண்டி. 90. புக்கல்-புக்கு அ-புகுக்து அங்க. 91. அனுவுள் - குறளாகிய அனுவக்குள்; ஆர்கலி - கடல். 92. திறல் உறு - திறமை மிக்க. 93. திறனுய்வு - தரமான யெங்களை எடுத்துக் கூறி ஆய்வு செய்தல், விமரிசனம் செய்தல். 96 மட்டில் - மட்டு இல் - அளவில்லாத; மாண்பாய்வு - மாண்பு ஆய்வு - சிறந்த ஆராய்க்கி.

- பட்டி மன்றம் பாங்குறத் தொடங்கினர்;
 அணைவரும் பிரிந்திரண் டணியாய் அமர்ந்தனர்;
 திருக்குறள் தெளிந்த அறநூல் என்பதும்
- 100 திருக்குறள் தெளிந்ய இலக்கியம் என்பதும்
 இரண்டுபேரணியினர் எடுத்துள தலைப்பாம்;
 அரண்செயும் குறள்களை அவரவர்கூறித்
 தத்தம் கொள்கையைத் தகவொடு நாட்டினர்.
 மொத்தப் பேச்சும் முடிந்ததும் திருக்குறள்
- 105 இலக்கிய நயஞ்செறி இன்னற நூலென
 விளக்கிக் கூத்தர் விளம்பினுர் முடிபினை.
 மன்னன் கேட்டு மகிழாது மகிழ்ந்தனன்
 தன்னெங்கு சிலேழுள் தைத்துக்கொண் டிருப்பதால்.
 பின்னர்ப் பேரவை பிரிந்து கலைந்தது.
- 110 மானம் போனதை மன்னன் அறிந்ததால்
 ஊன முற்ற ஒள்ளிமை நெந்து
 போனமா னத்தைப் பொருந்த மீட்கும்
 சிறந்ததோர் வழியைத் தேடினள் உள்துளே,
 கறந்தபால் ஆன்முலைக் காம்புக் கேறுமோ!

97. பட்டி மன்றம் - வாது செய்யும் பேச்சாங்கம். 98. அணி - கட்சி. 102. அரண்செயும் - தத்தம் கருத்துக்கு வள்ளையூட்டுகின்ற. 105 இன்னற நூல் - இனிய அற நூல். 108. நெஞ்சிலை மூளைத்தல் - மகளது யானம் பறிபோன செய்தி உள்ளதை உறுத்துதல் 111. ஊனம் - குறைவு; ஒள்ளிமை - அமராவதி. 114. ஆன் - பசு, முலைக் காம்பு - பால்மடிக் காம்பு

23. அம்பிகாபதியைக் கொல்ல அரசன் குழந்த காதை

அடுத்தநாள் அரசனும் அமைச்சனும் சூழ்ச்சி
தொடுத்தனர்; மன்னன் துயரோடு கூறுவான்:
அமைச்சரே அம்பிகா பதியைக் கொன்றே
அமரா வதியைநும் அருமகற் கீய

- 5 எடுத்தனன் முடிவு; என்மகள் கற்பு
விடுத்தவள் அல்லள் வீறுடைக் கற்பினள்.
அம்பிகா பதிதான் அவளை யடைய
நம்பி முயல்வதால் நமனுல கேகுவான்;
உமது கருத்தை உரைத்திடு வீரனை,
- 10 உமது கருத்தே ஒப்பிலா ஏழை
அடியவன் கருத்தும் ஆகும்; அன்றியும்,
குடிமக ஞமியான் கொற்றவன் கருத்தை
மறுத்தல் வல்லனே? மாற்றம் இலையென
இறுத்தனன் விடையும் இழிகுண வமைச்சன்;
- 15 உள்ளுக் குள்ளே ஒப்பிலா உவகை
கொள்ளும் மனத்தொடு கொற்றவற் பணிந்தான்.
சிவபூ சனையில் கரடி விடல்போல
கம்பர் வந்து காவலற் கெருமுதார்.
இம்பரிஞ் ஞான்றுநீர் எய்திய காரணம்
- 20 கூறுமின் என்று கொற்றவன் கடாவ,
மங்கல விளையினை மகிழ்வொடு கூற
இங்கு வந்தனன் இயம்புவன் அதனை:

4. அருமகற்கு சய - அருமையான மகனுக்கு மனமுடிக்க. 8.
- வீறு - பெருமை, பொலிவு. 13. மாற்றம் - மாறுதல். 16. கொற்றவன் - அரசனை. 18. காவலன் - அரசனை. 21. மங்கல விளை - திருமணம் பற்றிய கெய்தி.

- யானுமென் மனைவியும் எம்மகன் தனக்கே
உம்மகள் அமரா வதியை உவந்து
- 25 மணமது முடிக்க மனமது கொண்டதால்
மணம்பேச வந்துளேன் மாற்றம் யாதெனக்
குணம்பெறு கம்பர் கூறிட, வேந்தன்,
'கடகட' என்று கடுமையாய் நகைத்துச்
'கடசுட' பதிலும் சொல்ல இற்றருன்:
- 30 யானையும் பூனையும் யாங்ஙனம் ஒக்கும்?
வீணைனக் கூறுவல் உமது விருப்பம்.
அடுப்பதோ உமக்கிது ஆரிடம் கேட்கிறீர்?
துடைப்பந் தனக்குத் தூய பட்டுக்
குஞ்சமா வேண்டும்? கொதிக்கிற துள்ளம்.
- 35 நஞ்சமாய் வந்தெனை நாணச் செய்கிறீர்.
மாண்பிலாப் புலவரே மரபு யாதும்
காண்ப தில்லையோ கண்முடிக் கொண்டே
எதுவும் பேசலாம் என்பது முறையோ?
இதுவும் மறிவிற் கெட்டாத தேனே?
- 40 கத்தரிக் காயைக் கடையில் கொள்போல்
இத்தையும் நினைத்திரோ இயல்பிலாப் புலவரே!
மன்ன ரொடுகுடி மக்கள் ஒப்பரோ?
மன்னர் குலத்தொடு மன்னர் குலமே
கொண்டு கொடுப்பது மரபெனக் கொள்வீர்.
- 45 எனவே எங்குலம் ஏற்கலாம் என்று
கனவுங் காணீர் கடுகிச் செல்கென
விரட்டியும் கம்பர் விடாது வேண்டுவார்:
திரட்டிநுங் கருத்தைத் தெரிவித்து விட்டர்
எனது கருத்தை இயம்புவன் கேள்வின் :
- 50 இனிதே ஒருவனும் ஒருத்தியும் இனைத்தலின்
சாதியோ சமயமோ சாட்டுதல் தகுமோ!
நீதி யென்னெனின் நிலைத்த காதலரை

25. மணமது - திருமணம்; மனமது - உள்ளத்தில். 26. மூற்
றம் - பதில். 46. காணீர் - கானுதீர்; டுபி - வீரங்து.

- ஓன்று விப்பதே யாகுமிஃ துறுதி
என்று கூற, இயம்புவான் வேந்தன்:
- ஏ 75 உமக்குப் பித்தம் தலைக்கேறி யுள்ளதாய்
எமக்குத் தொன்றுமால்; என்ன மொழிவது!
அம்பிகா பதியும் அமரா வதியும்
இணையிலாக் காதலர் என்றுபொய் புனுகி
இணையிலா இருவரை இணைக்க முயல்வது
- 80 கடும்பெருங் குற்றமாம்; கழறுவேன் உமக்கு;
கடுஞ்சொல் இனியும் சொலாதீர் என்றிட,
செந்தமிழ்ப் புலவர் செப்புவார் அவற்கே:
இந்த மணத்திற் கிசையீ ராயின்
நந்தம் மக்கள் நமனுல கெய்துதல்
- 85 தீண்ணம் என்று தெரிந்தே உமக்கென்
எண்ணாந் தன்னை எடுத்துரைத் தேனியான்;
முன்னம் உனர்ந்து முடிப்பீர் திருமணம்
பின்னர் இவணியான் பேசவொன் நிலையென,

(அரசன்)

- எண்ணி யுரைப்பேன்; இனிநீர் நந்தம்
90 விருந்தினர் விடுதியில் தங்கி யிருப்பின்,
பொருந்த ஆய்ந்து பொருத்தம் பார்த்துத்
தெரிந்தபின் உம்மைத் தேடி யழைத்து
முடிவு கூறுவல் முனியாது சென்மெனக்
காவலன் உரைப்ப, கம்பர் சென்றபின்,
- 95 அரண்மனி ஆசான் ஓட்டக் கூத்தர்
வரவழைக்கப் பெற்றூர் வாழ்த்தி யமர்ந்தார்.
அரசன் எழுந்தே ஆசாற் கெழுமுது
உரைசெய லானுன்: உம்மையிங் கழைத்த
நோக்கங் கூறுவல் நுண்ணிதின் கேண்மின்.

67. முன்னம் - முன்னதாக. 73. முனியாது - சிஸ்காது;
சென்மென - செல்லுவீர் என்று. 77. ஆசாற்கெழுமுது = ஆசானத்
தொழுது.

- 80 ஆக்கமில் புலவன் அம்பி காபதி
அமரா வதியை அடைய நினைக்கிறுன்;
கம்பர் வந்து கண்ணியைக் கேட்டுளார்;
வம்பாம் இதற்கு வழியொன்று கூறுகென,
ஒட்டக் கூத்தர் உரைக்க லானார்:
- 85 கம்பர் மகனே கவைக்குத வாதவன்,
காதல் கலைஞர், காம வெறியன்,
காதல் பாட்டே கதைப்பான் என்றும்;
அகப்பொருள் தழுவாப் பாடல் ஆக்கும்
உகப்பிலா ஞதவின் உமக்கொன் றுரைப்பல்:
- 90 அம்பிகை யின்மேல் அகப்பொருள் தழுவாச்
செம்பொருள் சிறக்க அழைத்துச் செவ்விதின்
பாடல் நூறு பாடித் தரினே
நாடருங் கண்ணியை நல்கிடு வேனெனக்
கம்பர்க் குரைப்பின் கதையும் முடிந்திடும்;
- 95 நம்பியென் கூற்றை நயமாய்ச் செயல்படின்
அம்பி காபதி அறவே தோற்பளென்
ரெட்டக் கூத்தர் உரைத்தே கியபின்,
காடவன் எழுந்து காவலற் குரைப்பான்:
ஈடில் கண்ணியைக் கொள்ள எண்ணின்
- 100 அம்பி காபதி அகப்பொருள் தழுவாது
அம்பிகை யின்மேல் நூறுபா ஆக்கித்
தருவான் என்னில் தருவேன் கண்ணியை;
மருவிடின் அகப்பொருள் மாய்ப்பேன் அவணை;
என்று கம்பர்பால் எடுத்துக் கூறுகென,
- 105 அரசனவ் வாறே கம்பரை அழைத்தே
உரைசெயக் கம்பரும் ஒப்பிய வர்போல்
அம்பி காபதி அகப்பொருள் தழுவாது

80. ஆக்கம் - வளர்ச்சி, முன் ஓன் ற் ரம். 85. கவை - தேவை, வெலை. 89. உகப்பிலான் - விருப்பம் இல்லாதவன். 95. கூற்றை - பேச்சை. 96. அறவே - முற்றிலும். 103. பருவிடின் - கலந்தான்.

- எப்பொருள் மேலும் இயற்றுவான் பாடல்;
நூறு பாடல் என்பது நொய்ம்மை;
- 110 நூரு யிரும் நொடியில் இயற்றுவான்.
கயற்கு நீச்சல் கற்பிக்க வேண்டுமோ?
முயற்கு விரைவு முடியாத ஒன்றே?
எப்போழ் தெம்மை அழைக்கின் நீரோ
அப்போழ் தவனெடு அடைவன் ஈண்டெனப்
- 115 புலவர் புகன்று போயினர் தமதகம்.
நன்றிம் முடிவு நானென்று கூறுவேன்
என்று காதில் என்னவோ ஓதிச்
சென்றனன் காடவன் சிரித்த முகத்தொடு.
அரசன் அதன்பின் அகத்துள் சென்றுன்.
- 120 அரசி கண்டே அவனிடம் மொழிவாள்:
அரியநங் குழந்தை அமரா வதியைப்
பெரிதும் வைது பேதுறச் செய்திராம்.
இருவர் உள்ளமும் இனைந்தபின் அவர்தமை
மருவச் செய்வதே மாண்புடைத் தாகும்.
- 125 அயர்வு கொளற்கித்தில் அனுவும் தடையிலை.
உயர்வுதாழ் வொன்றும் ஓரா தவற்குத்
த்ருமணம் செய்தலே திருவுடைச் செயலாம்.
இருமணம் ஒன்றி இயைவதே மணமெனத்
திருவுறு நல்லாள் தெரிவித்து வேண்ட,
- 130 பலசரக்குக் காரணைப் பைத்தியம் பிடித்தாற்போல்
பலசெய் திகளும் படாதன படுத்த
‘ஆகுக பார்க்கலாம்’ எனவேந் தறைந்தே
ஏகினன் தனியிடம் எடுக்க ஓய்வே.

109. நொய்ம்மை - சிறு அளவு. 111. கயற்கு - மீனுக்கு.
112. முயற்கு - முயலுக்கு. 131. படாதன - படமுடியாத பாடு.
132. வேந்து - வேந்தன்.

24. கட்டுத் தறி கவி பாடித் தந்த காதை

- அம்பிகாபதி ஒருநாள் அகத்தில் அமர்ந்தே
அம்பொருள் பாப்பல ஆய்ந்த காலை,
உன்மைப் புலவன் நான் என்றுரைத் தொருவன்
அன்மையில் வந்தே அமர்ந்து கொண்டனன்.
- 5 அம்பி காபதி அவனை நோக்கி
நீயார் நின்பெயர் என்னென வினவ,
உள்ளதே உரைக்கும் உன்மைப் புலவனுன்;
கொள்ஞாவர் என்பெயர் ‘குப்பையா’ என்று.
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும்
- 10 கவிபாடும் என்று கழறக் கேட்டுளேன்
ஆகவே உம்மிடம் அரியபாப் பெற்றுப்
போகவே வந்துளேன் என்றவன் புகல்,
உன்மைப் புலவனென்றுரைக்கின் ரூயே
உன்மைப் பாச்சில் உரையென, அவனும்,
- 15 வென்மைப் பாச்சில் விளம்ப லானுன்:

(குப்பையா)

- (1) “பாக்காவது கழுங்காய், பழமாவது கனியாம்,
நாக்காவது நரம்பிலாதது, நாய்வால்நிமி ராது,
வாக்காவது வாய்திறப்பின் வந்துபேரொலி செய்யும்,
மூக்காவது கண்களின்கீழ் முகத்தினிலே தெரியும்.”
- 20 ஆகா ஆகா! உன்மை உன்மையென
அம்பிகா பதிசொல, அதன்மேல் பாடுவான்:

2. அம்பொருள் - அழகிய சிறந்த கருத்து. 15. வென்மை-னளினம்.

(குப்பையா)

(2) “கண்டுதான் இனிக்குங் கண்டாய்,
காடி தான் புளிங்குங் கண்டாய்,
சண்டைதான் கசக்குங் கண்டாய்,
சண்ணைம் புவேகுங் கண்டாய்,
குண்டுதான் உருஞாங் கண்டாய்,
குடைமழை தடுக்குங் கண்டாய்,
25 வண்டுதேன் குடிக்குங் கண்டாய்,
வாடைதான் நடுக்குங் கண்டாய்.”

அம்பி காபதி அவனைப் பார்த்துப்
பலேபலே உண்மை! பாடெனப் பாடுவான்:

(குப்பையா)

(3) “பாட்டியுங் கிழவி யாவாள், பாப்பா குமரி யாவாள்,
பாட்டனும் கிழவி னுவான், பையனும் குமரி னுவான்,
30 சேட்டனும் அண்ண னுவான், சிறுவனும் தம்பியாவான்,
நாட்டுளோர் இவற்றில் தப்பு நவிலவே முடியா
[தன்ரே?]

என்று பாடவே, இயம்புவான் அம்பி:
தன்று நன்று நயமிகு பாக்கள்;
குப்பையா! ஒன்று கூறுவன் கேளாய்
35 தப்பாது பாடு வாயோ தருவதை?
'குப்பன்' என்பதை முதற்சொலாக கொண்டும்
'குடித்திட்டான்' என்பதை ஈருக் கொண்டும்
வடித்திடு ஒருபா வளமாய் என்ன,
அன்னவன் அதனை அங்குனே ஏற்றே
40 என்னிச் சிறுபோழ் தியற்றிப் பாடுவான்:

22. கண்டு - கற்கண்டு. 25. வாடை - வாடைக்காற்று. 30.
சேட்டன் - மூத்த பிள்ளை. 38. வடித்திடு - தேர்ந்து பாடு.

(குப்பையா)

‘குப்பனுங் குதித்தே முந்தான் கோழி கூவுங் காலை,
அப்பமோ டிட்டிலி தோசை அனைத்தையும் அமுக்கிப்
[பின்னால்]
உப்புமா பொங்கல் உழுத்தம் வடையையும் ஒருகை
[பார்த்தே]
குப்புறக் குனிந்து குண்டான் கடமையும் குடித்திட
[டானே.]’

- 45 எனவே பாடிட, இசைமாரி பொழிந்தே
உணையான் விரும்புவல் உனக்கெது வேண்டும்
விளம்பென அம்பி வினவ, குப்பையா,
வளம்பெற ஒருபா வழங்குக பாடி;
'ஒருமகன்' என்பதை ஒன்றாக சொலாகவும்
50 'கத்தி' என்பதைக் கடைச்சொல் லாகவும்
அமைத்தே ஒருபா அளித்திடுகென்ன,
இமைத்திடு முன்னர் அம்பி இசைப்பான்:

(அம்பிகாபதி)

- “ஒருமகன் ஈட்டி யுள்ள உயர்பொரு எதனிற் பங்கு
தெருமகன் கேட்கான் பற்றுன் திருடனைத் தவிர, தாயார்
55 தருமகன் மட்டும் பங்கு தாவெனத் தருவான் தொல்கீலும்
ஒருவயிர் நதிலே பிறந்த உறவவன் காட்டுங் கத்தி.”
என்றே அம்பி இசைத்திட, குப்பையா,
நன்றாக பாவென நவில்வான் மேலும்:
காதல் கலைஞர் நீரெனும் கவின்புகழ்
60 போதல் செய்தது புதுப்புது இடமெலாம்;
அகப்பொருள் பாடல் ஆக்கலில் நீவிர்
மிகப்பெருந் தேர்ச்சி மேவியோர் ஏன்று
பலரும் பண்ணப் பண்முறை கேட்டதால்

45. இசை மாரி - புகழ்மழை. 54-55. தாயார் தருமகன் -
டூன் பிறந்தவன். 56. உறவவன் - உறவு அவன். 63. பண்ண -
சொல்ல.

- மலரும் என்னுளம் மகிழ்ச்சிப் பெருக்கால்.
- 65 அகப்பொருள் சுவைநனி அமைந்த ஒருபா
உகப்புற இயற்றி உதவுகென வேண்ட,
ஓலை யொன்றில் அம்பி எழுதுங்
காலை, குப்பையா கருத்தொடு தடுத்தே,
இந்த ஓலையில் எழுதாது யான்கொடு
- 70 வந்தவில் வோலையில் வரைவீர் என்று
அனியுறு ஓலை நறுக்கொன் றளித்தான். அதிலே,
இனிய அகப்பொருள் பாவொன் நியற்றிக்
கனிவுடன் அம்பி கையில் கொடுக்க,
அம்பொருள் அமைந்த அகப்பா நோக்கி,
- 75 கம்பர் வீட்டுக் கட்டுத்தறி தந்த
காதல் கவிநனி நன்றெனக் கழறிப்
போதல் செய்தனன் பொய்ம்மைப் புலவன்.
பொய்யாம் புலவனை உண்மைப் புலவனென்
றையோ உரைத்தற் கரிய உவமை
- 80 ஓரா துலக வழக்கின் மரபிலே
காராடு வெள்ளாடெனக் கழறப் படுதலே..

66. உகப்பு - மகிழ்ச்சி. 69-70. கொடு வந்த - கொண்டுவந்த

71. ஓலைநறுக்கு - அழகாக நறுக்கிய ஓலை. 81. காராடு - கறுப்பு
ஆடு.

25. அம்பிகாபதியும் சிம்மனும் அமர் புரிந்த காதை

- குப்பையா வுக்குப் பாடல் கொடுத்தபின்
தப்பா துநானும் தான்சென் றெழுதும்
மாமரத் தோப்பின் மையம் அடைந்து
பாமர ரும்புகழ் பைந்தமிழ்ப் புலவன்
- 5 அம்பி காபதி அமர்ந்தெழு தலானுன்.
அம்மாந் தோப்பினை அரும்படைத் தலைவன்
சிம்மனுஞ் சேர்ந்து செந்தமிழ் எழுதும்
அம்பியை வம்புக் கழைக்க லானுன்:
புலவரே பொழுது போக்க அமைதி
- 10 நிலவுமில் விடத்தை நீரடைந் தீரோ!
“நாய்கெட்ட கேட்டுக்கு மாநிழலா” என்ப;
நாய்தனின் சிறந்த நல்லவ ராதவின்
உமக்கிச் சோலை உரியதே யாகும்.
நமக்குள் பேசவும் நானென்று கேட்பல்:
- 15 புளியங் கொம்பினைப் பிடித்தாற் போல
எளியராம் நீவிர் இந்நாட் டரசனின்
அருமை மகளாம் அமரா வதியைத்
திருமணங் கொள்ளத் திருவளங் கொண்டதாய்ச்
செவிமடுத் தேனியான் செப்புவ துண்மையோ?
- 20 கவிமடு புலவரே கழறுவீர் இறையென,
அம்பி காபதி அவற்கிறை வீடுப்பான்:
வம்பு செய்ய வந்துவீர் என்னிடம்
என்மணம் பற்றி ஏன் நீர் கவல்கிறீர்?

11. என்ப - என்பர். 19. செவி மடுத்து - காதால் கேட்டு.
20. கவி மடு - கவிவன்மை மிகுந்த; 21. இறை - பதில். 23. கவல்
கிறீர் - கவலைப்படுகிறீர்.

- நன்மணம் புரிய நப்பாசை கொண்டே
 25 அமரா வதியை அடைந்து நீவிர
 முக்குடை பட்ட முழுக்கதை அறிவேன்
 நாக்கில் நரம்பிளாது கண்டது நவில்வதோ?
 போக்குவே றில்லெனின் போவீர் நும்மனை
 நாய்நிகர் உமக்கிம் மாநிழல் நன்றிலை;
- 30 போய்விடும் இவண்வீண் பொழுதுபோக் காதீர்
 என்றிட, சிம்மன் இயம்புவான் சினந்து:
 வென்றிட என்னை விரும்புகின் ரூயோ?
 விட்டுக் கெண்டையை விரால்பிடித் தாற்போல்
 ஒட்டுற வுவிடுத் துமக்கே லாத
- 35 மன்னன் மகளை மனக்க விரும்ப
 என்ன கொழுப்புனக் கெண்பதை யறியேன்.
 ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளால் மற்றது
 தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ எனுங் குறளைப்
 பின்பற்ற ருதியோ பேதாய் உனக்குத்
- 40 துண்பந் தருமவள் தோதிலை உணர்கென,

(அம்பிகாபதி)

- “கான முயலெய்த அம்பினில் யானை
 பிழைத்தவேல் ஏந்தல் இனிது” எனுங் குறளை
 அகத்துள் கொண்டே ஆற்றுத்தி யோசெயல்?
 மகத்துள் புக்க சனியென வந்தாய்
 45 அகத்தைத் திருத்தென அம்பி கடிய,

33. கெண்டை - கெண்டைமீன்; விரால் - விரால்மீன்; கெண்டை
 மீனினும் விரால்மீன் சிறந்ததாகச் சொல்லப்படும். 37. உள்ளுவது-
 என்னுவது; உள்ளல் - என்னுக. 38. தள்ளினும் - தவறினும்.
 39. பேதாய் - அறிவிலியே. 41. அம்பினில் - அம்பைக் காட்டி
 னும். 44. மகத்துள் புக்க சனி - மகநட்சக்திரத்துக்கு உரிய வீடாகிய
 சிம்மத்துக்குள் சனி பெயர்ந்து வந்து புகின் கெடுதிபாம். 45. அகத்தை-
 மனத்தை.

(சிம்மன்)

- கொற்றவன் உன்னைக் கொல்வ துறுதி
மற்றது வரையும் வாழ விடுவதேன்?
தும்பை விட்டுக் கொம்பைப் பிடிப்பதோ?
கொற்றவன் உன்னைக் கொல்லு முன்பே
- 50 நற்றவர் உலகுக்கு நானே அனுப்புவேன்
என்ற சிம்மன் எடுத்தான் கத்தியை;
அம்பியின் அகலமே குறியா யாக்கி
வெம்புஞ் சினாத்தொடு வீசினுன் அதனை.
அம்பிதன் ஓலைக் கட்டால் அதனைத்
- 55 தடுத்து வீழ்த்தித் தானதை ஒல்லே
எடுத்துச் சிம்மன் எதிர்த்து வருமுன்
பக்கலில் உள்ள பாழ்ங்கிணற் றுக்குள்
புக்கிட ஏறிந்தான். போக்குவே றிலாத
சிம்மன் வந்து செந்தமிழ்ப் புலவனை
- 60 விம்மத் தூக்கிக் கிணற்றில் வீசியோர்
பாறையைப் போட்டுப் பதமாய்க் கொல்ல
வீரெடு முயலுமுன், அம்பி வெளியே
ஏறி வந்து சிம்மனை எடுத்தே
பாழ்ங்கிண றதனில் பதற ஏறிந்தான்.
- 65 வீழ்ந்தவன் கிணற்றில் வெறுந்தன் ணீரும்
இலாமையால் வல்லே ஏறிவந் திட்டான்;
வெலாமல் நின்னையான் வீடு திரும்பேன்;
தானைத் தலைவனைத் தமிழ்மொழிப் புலவனீ
ஏனையோர் போல எண்ணி வெல்ல
- 70 முயல்வது முற்றும் முட்டாள் தனமாம்.
படையின் தலைவனைப் பகைத்துக் கொண்டு

48. தும்பு - க்ஷிரு. 50. நற்றவர் உலகு - மோட்சம். 52.
அகலம் - மார்பு. 55. ஒல்லே - விரைவில். 62. வீரெடு - வேகத்
தோடு. 66. வல்லே - விரைவில். 67. வெலாமல் - வெல்லாமல்.
68. தானை - கேளை.

தடையிலாது வாழத் தகுமோ நினக்கே?
என்றவன் கூற, இயம்புவான் புலவன்:

(அம்பிகாபதி)

“வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளறக
75 சொல்லே ருழவர் பகை” எனுங் குறளை
அறியா யோநீ? அழிந்து போக
வெறியோ டென்ஜை வெல்ல முயல்கிறுய்
என்ற அம்பிக்கு எதிர்விடை தருவான்:

(சீம்மன்)

சொல்லால் என்ஜைநீ சுனவாய் வெல்லலாம்
80 மல்லால் வெல்ல மாட்டாய் என்றுணர்
என்ற சிம்மற்கே இறுப்பான் அம்பி:
அம்பி: மற்போ ருமியான் மாணக் கற்றுளோன்
நிற்பொரு தின்னே நிற்கா தோட்டுவோனென,
சீம்மன்: மற்போர் புரிந்துளை மதியச் செய்வேன்
85 ஏற்பொரு துன்னால் வெல்ல இயலாதென,
அ: சராசந்தன் நீஎனும் எண்ணமோ உனக்கு?
சி: வென்றவனை வீழ்த்திய வீம ஞேநீ?
அ: கண்ணஜை வெல்லக் கம்சன் அனுப்பிய
மல்ல ரெனவுளை மாணவென் னுதியோ?
90 சி: கம்சனின் மல்லரைக் கொன்ற கண்ணஞேநீ?
அ: மல்லில் வல்ல வாண அவணஞேநீ?
சி: மல்லில் அவளை மாய்த்தகண் ணஞேநீ?
அ: அரியமல் வல்ல ஆழூர் மல்லஞேநீ
சி: பொருதவற் கொன்ற போர்வைக்கோக் கிள்ளியோநீ

74. வில் ஏர் உழவர் - வில் வல்ல வீரர். 75. சொல் ஏர் உழவர் - கொல் வல்ல புலவர் 80. மல்லால் - மற்போரால்.
81. இறுப்பான் - விடை சொல்லுவான். 83. சிற்பொருது-
நின்ஜைப் பொருது; இன்னே - இப்போதே. 85. ஏற்-
பொருது - என்ஜைப் பொருது. 91. அவணன் - அரக்கன். 94.-
பொருதவற் கொன்ற - பொருது அவணக் கொன்ற. 86-94: சரா

- 95 என்மாறி மாறி இருவரும் வினவினர்.
 சிம்மனைப் போலவே செந்நாப் புலவனும்
 இம்மியும் குறைந்திலன் இரும்பெரு மல்லில்;
 இளமை யிலேயே இப்போர்ப் பயிற்சியை
 வளமாய்ப் பெற்றவன் வல்லமை யுற்றவன்;
- 100 வல்லே எண்ணி வல்லே முடிக்கும்
 நல்ல செயற்றிறன் நண்ணப் பெற்றவன்;
 தன்னம் பிக்கையொடு தகவாய்த் துணிவும்
 மன்னப் பெற்றவன்; மற்போர்க் குரிய
 இன்னபிற தகுதிகள் எல்லாம் உடையவன்.
- 105 இவனைச் சிம்மன் தூக்கி எறிய,
 அவனை அம்பியும் அங்கனே செய்தான்;
 ஒருவரை யொருவர் உயரே தூக்கி
 எறிவதும் வீழ்வதும் எழுவது மாயினர்;
 அடிபல போட்டு வீடு கட்டிப்
- 110 பிடிபல போட்டுப் பெரும்போர் புரிந்தனர்;
 குத்துவர் இடறுவர் குப்புறக் கீழே
 பொத்தென வீழ்வர்; பொருக்கென எழுந்து
 கட்டிப் புரள்வர்; கைகால் முறுக்குவர்.
 ஒருகால் அம்பி ஒழிவதுபோல் தோன்றும்
- 115 மறுகால் சிம்மன் மாள்வதுபோல் தெரியும்.

சந்தன் என்பவனை மற்போரில் வீமன் வென்றுள்; கம்சன் அனுப்பிய மல்லரைக் கண்ணன் (கிருஷ்ணன்) வென்றுள்; வாணன் என்னும் அரக்கனை (வாணைசுரனை) மற்போரில் கண்ணன் வென்றுள்; பண்டுதயிழ்நாட்டில், சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்னும் மண்ணன், முக்காவல் நாட்டு ஆசூர் மல்லனை மற்போரில் வென்று கோண்றுள் என்பது புறானாற்று வரலாறு.

96. செங்காப் புலவன் - அம்பிகாபதி. 100. வல்லே-விரைந்து.
 101. செயற்றிறன் - செயல் திறன். 106. அங்கனே - அவ்வாறே.
 112. பொருக்கென - (விரைவுக் குறிப்பு) விரைவாக. 114. ஒரு கால் - ஒருமுறை. 115. மறுகால்-மறுமுறை.

வெற்றி யார்க்கென விளம்பொனை வகையில்
வெற்றித் திருமகள் ‘விடுவிடென’ மாறுவாள்.

அக்கம் பக்கம் ஆடுமாடு மேய்ப்பவர்,
ஒக்க வயலில் உழுதொழில் புரிபவர்

120 அனைவரும் வந்தவன் அமர்புரி கடும்போர்
முனைதனைச் சுற்றி மொய்த்துக் கொண்டனர்;
சிம்மன் அம்பியைச் செறிக்க முயலின்
ஜயோ ஜயோவென் றலறுவர் அனைவரும்;
அம்பிசிம் மனைக்கீழ் அடிக்குங் காலை

125 நம்பி வெல்க நம்பி வாழ்கென
வளமாய் அம்பியை வாழ்த்துவர் அனைவரும்;
உளமதில் அச்சமும் உவகையும் மாறிடும்.
இறுதியில் சிம்மனை ஏந்தல் வீழ்த்தி
உறுதியாய் மார்பில் ஒருகால் ஊன்றிமற்.

130 ரெருங்கா ஸாலவன் கைகளை உதறித்
தன்கை களாலவன் தலையையும் காலையும்
வன்மையாய் இறுக்கி வளைத்து முதுகை
முறிக்க முயல்கையில் முன்னுளோர் பலஞம்
குறுக்கே வந்து கும்பிட்டுத் தடுத்திட,

135 அம்பி தூக்கிக் குப்புற ஆழ்த்த
சிம்மனின் இரண்டு தோள்களும் சேர
மண்ணிலே பதியவாய் மண்ணைக் கவ்வ,
நினது வெற்றி நிலைத்து விட்டது
எனது தோல்வியை ஏற்கிறேன் யானெனச்

140 சிம்மன் பணிய, செற்றம் நீங்கி

117. விடுவிடென - (விரைவுக் குறிப்பு) விரைந்து விடகைந்து.

119. ஒக்க - ஒருமிக்க. 120. அவண் - அவ்விடம். 122. செறிக்க -
அழிக்க, கொல்ல. 125. நம்பி - அம்பிகாபதி. 128. இறுதியீன -
முடிவில்; ஏந்தல் - அம்பிகாபதி. 133. முன்னுளோர் - முன்னே
உள்ள பார்வையாளர்கள். 140. செற்றம் - சினம்.

அம்பிகாபதி அவளை அனைத்துக் கொண்டனன்.
 நம்பும் நண்பன்போல் நடித்துச் சிம்மன்
 வெம்பும் உள்தெராடு விரைந்துசென் றனனே.
 145 வளம்பெற அம்பிகாபதி வாழ்கென ஆங்குளோர்
 விளம்பிய பேரொலி விண்ணைப் பிளந்ததே !

26. அம்பிகாபதி கடவுள் பாடல் பாடிய காதை

- அகப்பொருள் சிற்றின்பக் கருத்தனு வளவும்
புகப்பெறு தரிய பேரின்பம் பொருந்த
சுறில் அம்பிகை இறைவி மீது
நூறு பாடல் நுண்மாண் நுழைபுல
- 5 வீறுடன் புலவோர் வியக்க இயற்றிப்
பலரும் கேட்கப் பாடினே உள்ளம்
மலர அமரா வதியை மணக்கலாம்;
சிற்றின்பக் கருத்து சிறிது கலக்கினும்
மற்றில் வுலகை மறக்கவேண் டுமெனக்
- 10 கொற்றவன் குறித்தநாள் குறுகக் கம்பரொடு
அம்பி காபதி அரசவை நோக்கிப்
போகை யிலேவழிப் போக்கர் இருவருள்,
'போகவேண் டா'வென ஒருவன் புகல,
அம்பி அவஜை நோக்க, அவன்றுன்
- 15 உம்மை நோக்கியான் உரைத்திலேன் என்ன,
அம்பி அதன்பின் அரசவை அடைந்தான்.
செம்புல மாந்தரும் செறிந்தனர் அவையில்.
அரசன் வந்துதன் அரியஜை யமர்ந்தான்.
பரசப் பலரும், பாவியற் றலாமென
- 20 அரசன் ஆஜை அறிவிக்கப் பெற்றது.
அணிபெறும் பாடல் அம்பி காபதி

3. சுறில் - சுறு இல்-அழிவில்வாத. 4. நுண்மாண் நுழை+வம்-
நுட்பமான மாட்சிமையுள்ள கூரிய அறிவு. 12-13. வழிப்போக்குக்
இருவருள் ஒருவன் 'போக வேண்டா' எனப் புகல - என்ற கொண்டு
பொருள் காணக. 17. செம்புல மாந்தர் - செம்மையான அறிஞர்கள்;
செறிந்தனர் - நிறைந்தனர். 19. பரச - போற்ற.

- இனிமைப் பண்ணே டிசைக்கத் தொடங்கினன்.
 வேந்தன் தடுத்து விளம்ப லானுன்:
 மாந்த இசையை மறுக்க வில்லீஸ்;
- 25 இனிய நூறுபா எழுதி முதலீல்
 கனிவொடு என்னிடம் காட்டிடல் வேண்டும்;
 மற்றதன் பின்னரே மாணவை கேட்டுச்
 சொற்றிறம் பொருளோடு சுவைக்கப் பாடலாம்
 என்றே இயம்ப, இனிதென அம்பி
- 30 நன்றே ஓலை நறுக்குகள் எடுத்தே
 இறைமீ தினியபா எழுத லானுன்.
 மன்னன் அதையும் மறுத்து நிறுத்தி
 இன்ன ஓலையில் எழுத வேண்டா;
 என்னிடமல் வோலைகள் ஈகெனப் பெற்றபின்
- 35 நன்னாரில் வோலையில் நலமுற எழுதெனத்
 தன்னிட மிருந்த தால் வோலையை
 முன்னுற நீட்டி முறைப்போ டளித்தான்.
 வாங்கி அம்பி வளவிய கருத்தொடு
 பாங்குற ஓவ்வொரு பாடலாய் எழுதி
- 40 ஈந்துகொண் டிருந்தான் இறையவன் தன்னிடம்.
 போந்த புலவர்கள் பூரித்து மகிழ்ந்தனர்.
 முற்பகல் காப்பும் ஜம்பதும் முடித்தபின்
 பிற்பகல் ஜம்பது பீடுற முடித்துநால்
 கொடுத்தபின் அவையில் கொற்றவன் கூறுவான்:
- 45 இன்றுநூற் ரெருபா எழுதிக் களைத்ததால்
 சென்று நானை சிறப்பொடு வந்து
 ஈங்குளோர் கேட்க இசைப்பாய் என்ன,
 ஆங்கவ் வாறே அம்பி மறுநாள்

24. மாந்த - நுகர. 27. மாணவை - சிறந்த சபை. 28. சொற் றிறம் - சொல்திறம். 31. இறை - தெய்வப். 33. இன்ன - (உன் னிடம் உள்ள) இந்த. 36. தால் ஓலை - பண்ணயோலீ. 42. காப்பு - காப்புப்பாட்டு; ஜம்பது - முதல் ஜம்பது பாடல்கள். 48. ஆங்கவலாறே - ஆங்குக் கூறப்பட்ட அவ்விதமே.

- 50 ஓங்குறும் பேரவைக் குவப்பொடு வந்தான்
நூற்றெரு பாக்கள் அடங்கிய நூலினை
ஏற்ற மன்னன் எடுத்துக் கொடுத்தான்.
இருகையால் அம்பி இறைஞ்சி வாங்கி
உருகப் பாடினன் ஓவ்வொன் ரூக;
காப்பும் தொண்ணூற் ரெண்பது கவிகளும்
- 55 மாப்புக மோடு பாடி மற்றோர்
ஈற்றுப் பாடலை இசைக்கத் தொடங்கினான்;
வேற்றுப் பாடல் விரவக் கண்டான்.
“சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்”
என்றப் பாடலின் முதலடி யிருந்தது.
- 60 இந்தவீற் றப்பா இவணியான் எழுதித்
தந்த தன்று; தவருய் இதிலே
சேர்த்துவைத் துள்ளனர் சிறிதும் ஓவ்வேன்.
சீர்த்தியோ டென்பா செப்புவன் கேண்மின்:
“இம்மையில் ஒருதாய் ஈன்றவோர் மகவையும்
புரத்தல் எளிதிலை;
- 65 மும்மை யுலகையும் முகிழிவித் தோம்பும்
முழுமுதல் தேவிநி!
அம்மையே! உன்றன் அருள்முழு தியம்பும்
ஆற்றல் இல்லேன்;
வெம்மைச் சாவினை விலக்கிக் காக்கென
வேண்டு வேனே.”
- 70 என்பதிந் நூலின் இறுதிப் பா ; சிற்
றின்பம் விரவா திருச்குமிப் பாடலை
மன்பதைப் புலவோர் மறுக்க வொண்ணுமோ
என்பதா யம்பி இயம்பி மறுத்தான்.
மன்னவன் அவனை அறவே மறுத்தே

52. இறைஞ்சி - தொழுது. 57. விரவ - கலந்திருக்க. 60.
இவண் - இவ்விடம். 63. சீர்த்தி - புகழ். 64. இம்மை - இவ்
ஷுலகம், இப்பீறப்பு; புரத்தல் - காத்தல். 65. மும்மை - மூன்று;
மூகிழிவித்து - தோற்றுவித்து. 67. வெம்மை - கொடுகைம்.

இன்னவன் பாடலே இஃதெனக் கூறிச்
“சற்றே பருத்த தனமே” என்னுமிப்

75 பாடலீல் முதலில் பாடிக் காட்டென,
பாட லானுள் அம்பியப் பாடலீல்:

“சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்
துற்றே யசையக் குழையு சலாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றேன் ஒழுக் நடன சிங்கார நட்டயழகின்

80 பொற்றேர் இருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே”

என்று முடிக்க, இறையவன் கூறுவான்:

இறுதி யிப்பா இவரெழு தியதே
உறுதி கூறுவேன் உண்மை உண்மை!
இந்தப் பாச்சிற் றின்பமே உடைத்திதை

85 எந்தப் புலவரும் மறுக்க வியலுமோ?
கடவுட் பாவொடு காமங் கலந்தவர்
தொடவுந் தகுமோ தூயவென் மகளை.
கொலையொறுப் பிவர்க்குக் கொடுக்கத் துணிகிறேன்
இலைமறுப் பிதனில் என்று கூற,

(அம்பிகாபதி)

90 இப்பா இவணியான் எழுதிய தன்றென
அப்பால் மீண்டும் அம்பி மறுக்க,

(அரசன் செயல்)

“சற்றே பருத்த தனமே” என்னும்
பாட்டமைந் துள்ள பளையோலீ யதனைக்
காட்டி அவையில், கையெழுத் துனதே;

95 இந்தப் பாவுள ஓலை நினது

73. இன்னவன் - இந்த அப்பிகாபதியின். 77. தனம் - முலை;
தரளவடம் - முத்து மாலை. 78. துற்றே - நெருங்கி; குழம் - காதனி;
ஊசலாட - ஊஞ்சலாட; துவர் - பவள நிறம். 88. ஒறுப்பு -
தன்டனை.

சொந்த ஓலை யில்லெனச் சொல்கிறேன் ;
நேற்றுநீ கொணர்ந்த நெட்டோலை பழையது
சற்றுப் பாவள இஃதோ அழகிது.

காப்புப் பாவொடு தொண்ணாற் ரூஸ் பது

- 100 யாப்பும் நூரும் யாப்பும் எழுதிய
ஓலைகள் அனைத்தும் ஒத்திருத் தலைதீ
சாலவும் நோக்கிச் சாற்றுவாய் உண்மை
என்றே அம்பியை இறையவன் கடாவ,

(அம்பிகாபதி)

- சற்றுப் பாவிங் கெழுதிய வோலை
105 நேற்றிங் கிறையவர் நேர்ந்தீந் ததேயாம் ;
இதிலுள கையெழுத் தென்தே ; மற்றும்
எதில்கு துளதென இயம்புவன் கேண்மின் :
அரசரும் அமைச்சரும் ஆரச் சூழ்ந்தே
உரைசெய வொண்ணு வஞ்சம் ஒன்றினை
- 110 எனது தலையில் ஏற்றிக் கட்டினர் ;
இனிது விளக்குவல் இப்பெருஞ் சூழ்ச்சியை :
'குப்பையா' எனும் பெயர் கூறிக் கொண்டும்
உண்மைப் புலவனென் றுரைத்துக் கொண்டும்
ஒருவன் என்மனை ஒருநாள் வந்து
- 115 மருவும் அகப்பொருள் பாவென்று மாண்புற
எழுதித் தருகென என்னை வேண்டினான் ;
எழுதும் ஓலையும் ஈந்தான் அவனோ.
எழுதித் தருவதாய் இசைந்தேன் யானும்.
அவன்வரும் போழ்தில் அகல்தெரு முற்றத்து
- 120 எவ்வே வருகிறுன் என்றுநின் நிருந்தேன் ;
வண்டி யொன்றிலோர் வனிதை யமர்ந்து
கொண்டு போனதைக் கூர்ந்து நோக்கினேன் ;

100. யாப்பு - பாட்டு. 108. ஆர - பொருங்க. 115. மருவும்
அகப் பொருள் - அகப் பொருள் கந்தஶத் தடிவிய. 119. அகல் -
அகன்ற, விசாலமான. 121. வனிதை - பெண்.

- வண்டி குலுங்கிய போதெலாம் வனிதையின்
தண்டரள மாலையும் தனங்களும் குழைகளும்
- 125 குலுங்கி யசைந்து கொண்டே யிருந்தன.
நலங்கிளர் அலங்காரத் தலையையுந் நங்கை
வெளியில் நீட்டி வேடிக்கை பார்த்தாள் ;
நெளியும் அவள்தலை நெஞ்சில் பதிந்தது.
உள்ளே வந்ததும் உண்மைப் புலவனும்
- 130 கள்ளனும் வந்தகக் கவியொன்று கேட்டான்.
உளமதில் பதிந்த ஒப்பில் காட்சியை
வளமுறப் பாடலாய் வடித்தேன் அஃதிதோ ;
- “சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்
துற்றே யசையக் குழையு சலாடத் துவர்கொள் செவ்வாய்
- 135 நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேர் இருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே”.
- என்று பாடி ஈந்தேன் அவற்கு,
நன்றென வாங்கி நடையைக் கட்டினான்.
அரசர் செய்த சூழ்ச்சி அஃதென
- 140 உரைசெய வேண்டுமோ வுண்மை யிஃதே.
கங்கியான் எழுதி ஈந்த: நூரூம்
பாங்குறு பாடலின் ஓலையைக் கிழித்தனர் ;
ஆங்கியான் எழுதிய அகப்பா அமைந்த
ஓலைகுப் பையாவால் உவந்து பெற்றே
- 145 ஈற்றுப் பாடலாய் இணைத்துத் தந்தனர் :
மாற்றிதில் வேற்றிலை மறுக்கவொன் ணுதே.
இன்னும் நற்சான் றியம்புவன் கேண்மின் :
நுண்ணிதின் இயற்றிய நூரூம் பாடலில்
என்னுடை வேண்டுகோள் இருக்கக் காணலாம்.
- 150 தொண்ணூற் ரெஞ்பது தொடர்பா டல்களில்

180. வந்தகக்கவி - வந்து அகக்கவி; அகக் கவி - அகப் பெருன்
கருத்து அமைந்த பாடல். 143. ஆங்கு - அங்கே என் வீட்டில்;
அப்பா - சிற்றின்பப் பாடல்.

- அன்னையின் மிகுபுகழ் அறிவித் திறுதியில்,-
 உலகில் ஒருதாய் ஒருமக விளையே
 இலகிட வளர்க்க இயலா நிலையில்
 மும்மை யுலகையும் முன்னின்று காக்கும்
- 155 அம்மை யின்புகழ் அனைத்தும் என்னால்
 செம்மையாய்ச் செப்ப வொல்லா தென்பதும்
 கொற்றவன் என்னைக் கொல்லுவ தாகத்
 தெற்றென விளங்கத் தெரிவித் திருப்பதால்
 வெம்மைச் சாவினை விலக்கி யருள்கென
- 160 அம்மையை வேண்டி யிருப்பதும் அமைய
 நூரூம் பாடலை நுண்ணிதின் இயற்றினேன் -
 ஈரும் அதனையின் வெருமுறை இசைப்பேன் -
 “இம்மையில் ஒருதாய் ஈன்றவோர் மகவையும்·
 புத்தல் எளிதிலை
 மும்மை யுலகையும் முகிழ்வித் தோம்பும்
 முழுமுதல் தேவிநீ !
- 165 அம்மையே உன்றன் அருள்முழு தியம்பும்·
 ஆற்றல் இல்லேன்
 வெம்மைச் சாவினை விலக்கிக் காக்கென
 வேண்டு வேனே”.
- என்னுமிப் பாடலில் ஈங்குள சூழ்நிலை
 துண்ணி யிருப்பது தோன்றக் காணலாம்;
 இன்னுமோ குறிப்பும் இயம்ப உள்ளது!
- 170 தொண்ணாற் வெருப்பது தூய்யாக் களொடு
 நூரூம் பாவிற்கும் வரிசையென் நூறு
 மாரு தமைக்க மறக்க வில்லையான்.
 ‘சற்றே பருத்த தனமே’ எனும்பா
 உற்றவில் வோலையில் நூற்றனும் எண்ணுரு
- 175 இல்லை யென்பதை இயம்பக் கடவன்;

153. இலகிட - விளக்கமுற. 158. தெற்றென - தெளிவாக.

162. ஈரும் அதனை - கடைசிப் பாட்டாகிய அதனை. 163. துண்ணி - போகுந்தி. 174. எண்ணுரு - என்வடிவம்.

- நல்லவிச் செய்தி நவிலுஞ் சான்று;
ஆகவே என்பா அகப்பொருள் இலாத்து.
சாகவே எண்ணிடம் செய்யும் சழக்கு
கொடுமை யானது; கூர்த்த மதியினீர்
180 நடுவு நிலையொடு நவில்வீர் தீர்ப்பென
அம்பி வேண்ட, அரசன் கூறுவான்:
வெம்பி யின்னும் வேண்டுதல் வேண்டா.
விரைந்து முடிக்கும் வேணவா உந்த
வரைந்தென் குறிக்க மறந்தனை தீயே.
185 ஒருபொய் மறைக்க ஒன்பது பொய்யா?
ஒருதலை கொலையொறுப் புனக்குக் கொடுத்தது;
தீர்ப்பு வேறிலை முடிந்த தீர்ப்பிது;
ஆர்ப்பரித் தழுவதால் ஆவதொன் றில்லை
என்று கூற, கம்பர் இறைஞ்சி,
190 கொலையொறுப் பென்பது கொடிய தீர்ப்பு;
இலையென் மகன்பால் எந்தக் குற்றமும்;
இருப்பினும் அவனை எனக்காப் பொறுத்து
வெறுப்பிலா தனுப்புக் என்று வேண்ட,
கற்பழிக்க முயன்ற காமக் குந்றமோ
195 வெற்பினும் பெரியது வெறுப்புக் குரியது;
எனவே என்னை ஏய்க்கச் சிறிதும்
கனவுகா ஞதீர் கண்டிப் பேயிது
என்ற மன்னனை எதிர்த்திலர் கம்பர்.
மன்றம் அமர்ந்த மாபெரும் புலவராம்
200 ஒட்டக் கூத்தர் வேந்தற் குரைப்பார்:
மட்டிலாப் புகழுடை மன்ன ரேநே!
அம்பி காபதி அருந்தமிழ்ப் புலவன்
நம்பலாம் அவனுல் நற்றமிழ் வளர்வதை;

178. சழக்கு-கீழான தன்மை. 183. வேணவா - பேராசை; மந்த-
செலுத்த. 184. வரைந்து எண் குறிக்க - எழுதி எண் குறிப்பிட.
186. ஒருகலை - உ-றுதி. 192. எனக்கா - எனக்காக. 195. கெந்
பினும் - மலையினும். 199. மன்றம் - அரச சபை. 201. ஏதே -
ஆண்சிங்கமே.

- மறுத்தல் இயலா மாண்பிதே யவனைப்
 205 பொறுத்துக் கொள்ளப் போது மானது;
 வீணைய்க் கொல்லலை விடுத்தே யவற்கு
 வானுள் ஒறுப்பு வழங்கலாம் என்றார்.
 அரசன் நின்றே ஆசாற் ரெழுது,
 பரசும் பெரியரே! பாவலன் என்பதால்
- 210 குற்ற வாளியைக் கொல்லாது விடுதல்
 உற்றவென் ஞட்சிக் குகந்த தன்றுல்;
 இந்தத் தீர்ப்பே இறுதி யானது;
 வந்தெனை மறிக்கா தீரென வணங்கி,
 அங்கே யாரவர் அடைக இங்கெனத்
- 215 தங்களே வலரைத் தட்டி யழைத்தே,
 அம்பிகா பதியை விலங்கிட் டழைத்துச்
 சென்றே அடைப்பீர் சிறையில் இன்னே!
 என்றுளை யிட்டே இயம்புவான் மேலும்:
 நாளை மறுநாட்கு மறுநாள் பிற்பகல்.
- 220 வேளை தவரூதிவ் வெறியனை வல்லே
 தூக்கி விட்டுத் தொலைக்கெனச் சொல்லி
 நோக்கா தியாரையும் நொடியில் சென்றனனே.

204. மாண்பிதே - மாண்பு இதே - அம்பிகாபதி சபையில் உண்மையை நிலைநாட்டிய ரெட்டுமையாகிய இதுவே. (அல்லது) நயிழ் வளர்க்கும் புலவன் அவன் என்னும் சிறப்பாகிய இதுவே. 207. வானுள் ஒறுப்பு - ஆயுள் தண்டனை. 209. பரசும் - போற்றற் குரிய. 215. தட்டி - கையால் தட்டி அல்லது பட்டமணிக் கலத்தைக் குறுந்தடியால் தட்டி. 217. இன்னே - இப்போதே. 220. வல்லே - விரைந்து. 221. தொலைக்கென - தொலைப்போக்கை - தொலைப்பீராக என்று.

27. அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதை

சிறைதனில் அடைபட்ட செந்தமிழ்ப் புலவன்
சிறையினை யிழுந்த சிறுபுள் ளானுன் ;
அடிமை யென்பதன் அடாத பொருளும்
உரிமை யென்பதன் உயரிய விலையும்

- 5 பட்டறிந் துணர்ந்தான் ; பறவையைக் கூண்டுள்
விட்டடைப் போரை வெறுக்க ளானுன் ;
படிமிசை யுள்ள பல்வகை உயிர்களின்
அடிமைத் தளையும் அகல வேண்டுமிக்
கொடுமைக் கிடமே கொடுத்தலா காசெனும்
- 10 விடுதலை யுணர்வால் வீரெருடு பொருதுயிர்
விடுதலைச் செய்த வெற்றி மறவரின்
அடிதமைத் தன்னுடை அகத்தே தொழுதான் ;
தன்னலத் திற்காத் தரையில் உள்ள
பன்னலம் சுயும் பல்வகை விலங்கினைப்
- 15 பழக்கி வருத்திப் பயன்படுத் திக்கொளும்
சமூக்கரைச் சொற்களால் சாடினுன் கடிந்து.
மக்களை மக்களை மாடுபோல் வருத்திக்
கக்கக் குருதி கடுமையாய் நடத்தும்
ஆண்டான் அடிமை என்னும் அடாமுறை
- 20 வேண்டா வென்று வெறுக்க ளானுன் ;
சிறையினில் புக்குச் செல்லல் உற்றதன்

- 2. சிறைதனை - இறக்கையீனை ; சிறு புள் - சிறிய பறவை.
- 5. பட்டறிந்து - அதுபவித்து. 7. படி - பூவுலகு. 8. தளை - விலங்கு,
- 10. பொருது - போரிடு. 11. விடுதலைச் செய்த - விட்ட. 13. தரை-
பூவுலகு. 14. பன்னலம் - பலங்குமைகள். 16. சமூகர் - கீழ் மக்கள்.
- 18. குருதி - இரத்தம். 21. செல்லல் - துன்பம்.

குறையினை எண்ணியும் கூறுவான் அகத்துள் :

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” என் பதுகுறள் ;

25 “யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தா வாரா”
என்பது புறநானாற் றிரும்பெருங் கருத்திதை
மன்பதை யுணரின் மாசே யிராது.
யானை கொழுத்தால் யாங்குள மண்ணையும்

30 தானே வாரித் தலையில் போட்டிடும் !
யானே காரணம் எனது நிலைக்கே.
‘குறிக்குத் தகுந்த இராமசரம்’ என்பர் ;
முறைக்கு மீறி முயலல் தக்கதோ ?
மன்னான் மகனை மணக்க விரும்பியது

35 என்னுடைக் குற்றமே இதிலையம் இல்லை.
எந்தை எனக்கெடுத் தியம்பினார் அறிவுரை
சிந்தையில் அதனைச் சிறிதும் கொண்டிலேன் ;
குதிரையைத் திருடிக் கொண்டு போனபின்
கொட்டகை பூட்டும் கொள்கைய ரானேன்.

40 பட்டாலே தெரியும் பகுத்துண ரார்க்கே.
உலக மாந்தர்க் குரைப்பேன் ஒன்று :
கலகம் விளைக்கும் காதல் வேண்டா.
மேனி யழகின் மினுக்கால் அழிந்து
போனவர் அளவைப் புகல வொண் னைது.

45 கொள்ளுங் காதல் கொள்ளுமா வெற்றியென
உள்ளிப் பார்க்க வேண்டும் உணர்ந்தே.
காதல் கொள்ளினும் கடிமணம் புரிய முன்
தீதுடல் உறவு கொள்ளுதல் தெரிவீர்.
உடலுறவு கொண்டபின் உறவினர் மணத்தைத்

24. கரும் - செயல் ; கட்டளைக் கல் - உரை எல். 28. மன்
பதை - மனீத சமுதாயம் ; மாசு - குற்றம். 32. குறி - இலக்கு. 46.
உள்ளி - எண்ணி. 47. கடி மணம் - திருமணம். 48. உடல் உறவு -
புணர்ச்சி.

- 50 திடமுடன் மறுத்தால் தெரிவு வேறிலை.
காதலில் தோல்வி கண்டு வீணை
சாதல் என்பது சரியிலை சிறிதும் ;
ஒருவரைப் புணர்ந்தபின் உவரை விட்டுமெற்
கெருருவரைப் புணர்தல் ஒழுங்கிலை ; இதனால்,
- 55 ஆடு மாடு போன்றவ ராவோம்
பீடுறு மக்களாய்ப் பீத்தவொன் ணதே.
பொருந்தாக் காதல் பொல்லாங் குடைத்து
பொருந்திய மணமே புகழ்ச்சிக் குரியது.
என்றே பற்பல எண்ணி யிருக்கையில்,
- 60 கம்பரும் அண்ணை கற்பகத் தாச்சியும்
வெம்பி வெதும்பும் தங்கை காவிரியும்
அரசன் இசைவொடு அம்பியைக் காணக்
கரிசனத் தோடு காவற் சிறைக்குள்
புக்கனர் அம்பியைக் கண்டு பொருமினர்
- 65 புக்கது விண்ணில் பொருமிய பேரொலி.
உம்பர் உலகுக் கியாழும் வருவமெனக்
கம்பர் அம்பியைக் கட்டிப் புரண்டார்.
கற்பகத் தாச்சி கண்ணீர் சொரிந்து
அற்புறு மகனே அம்பிகா பதியே
- 70 கண்ணே மணியே கண்ணலே கண்டே !
என்னே எனமைவிட் தேகுகின் றலையோ !
உண்ணைப் பிரிந்திவ் வுலகில் வாழ்வனே ?
என்றே அரற்றி எண்ணிலா முத்தம்
முகத்தில் மட்டுமா உடம்பு முழுதும்
- 75 உகுத்தகண் ணீரொடு ஒருங்கே பொழிந்தாள்.
தங்கை காவிரியோ தமையனை நோக்கி

50. தெரிவு - தேர்ந்து செய்யும் செயல். 53. உவரை - அன்னவரை. 56. பீத்தல் - பெருமம் பேசுதல். 63. கரிசனம் - அன்பு. 64. பொருமினர் - தேம்பி யழுதனர். 66. உம்பர் உலகு - தேவை உலகம். 69. அற்பு - அன்பு. 73. அரற்றி-அழுது. 75. உகுத்தகின்திய; ஒருங்கே - ஒரு சேர.

இங்குறேன் அண்ணே ! இனியவவ் வுலகுக்
குன்னெடு யானும் உறுவே னென்று
பன்னிப் பலப்பஸ கைகளைப் பற்றிக்

- 80 கண்ணில் ஒத்திக் கொண்டு கரைந்தாள்.
அம்பி காபதி அழுகையை நிறுத்தி
அவர்தமக் காறுதல் அறைய லானைன் :
வெந்துளம் நொந்து வீரிட் டழுஉம்
தந்தையே தாயே தங்கையே அழாஅதீர்.
- 85 கோடி யாண்டாய்க் கூடினே மல்லோம் ;
கூடிநாம் நால்வரும் குலசிய காலம்
அண்மையில் ஒரு சில ஆண்டு களேயாம்.
உண்மையில் வானைள் ஒருசிறி தேயாம்.
நூரூண்டு முன்னைய இடமெது நுதலுமின்
- 90 நூரூண்டு பின்னைய இடமெது நுவலுமின் :
இடையில் கூடினேம் இடையில் பிரிகிரேம்
நடைமுறை யேயிது நமக்காப் புதிதிலை.
உயிரழி வதில்லை உடம்பே யழியும்
உயிரது பிரிதல் என்பதே உண்மை.
- 95 உயிரிலா உடம்பை ஒருவரும் விரும்பார்.
உறக்கம் என்பது உயிரிலாமை போன்றதே.
உறக்கம் சிறிய இறப்பென உரைக்கலாம்.
உறக்கமே உண்மையில் சிற்றின்ப மாகும் ;
இறப்பே நனிபே ரின்ப மாகும்.
- 100 பிறப்ப துண்டேல் இறப்பும் உண்டு ;
பிறப்பெடுத் ததுமே இறப்புந் தொடங்கும்.
பிறப்பும் இறப்பும் ஒருநா ணயத்தின்
இருபக் கங்கள் போன்றவை எனலாம்.
அன்னையும் தங்கையும் அறியா திருக்கலாம்;
- 105 அப்பா அறியாத வல்ல இவையெலாம் ;

80. கரைந்தாள் - அழுதாள். 83. வீரிடல் - அழும் ஓலிக்
குறிப்பு. 89. நுதலுமின் - கருதிப் பாருங்கள். 90. நுவலுமின் -
சொல்லுங்கள்.

- ஓப்பா திவற்றை மறுக்க வொன் ணைது.
 நங்குடும் பத்தில் நான்முதற் பிரிந்து
 அங்குச் செல்கிறேன் அழுகை யிதற்கேன் ?
 இங்கிருந்த பின்னே எல்லாரும் வருவீர்.
- 110** பயிற்சிக்கு முன்யான் ஏற்கப் படுகிறேன்
 பயிற்சி முடித்துநீர் பாரிற் பிரிவீர்.
 அயலூ ருக்கோ அயல்நாட்ட டிற்கோ
 உயச்சென் றியானும் உள்ளதாக் கொண்மின் ;
 துளக்க யிலாதுநம் தூயலீ டேகுமின் ;
- 115** விளக்கம் இதற்குமேல் வேண்டா என்றே
 அம்பி காபதி, அழாதமு துரைத்தான்.
 காவலர் வந்து கம்பருள் ஸிட்ட
 மூவர் தம்மையும் முயன்று வெளியேற்றினார்.
 திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே
- 120** அரும்புகண் ணீருடன் அணைவரும் பிரிந்தனர்.
 கூடினேர் பிரிந்தால் கூற வேண்டுமோ !
 நாடி தளர்ந்தே நடந்தனர் மனைக்கே.
 அரசன் அன்றிரா அரசு வேலையாய்ப்
 பரசுதஞ்சைக்குப் பயண மானதால்
- 125** அன்னையின் துணையோ டமரா வதியும்
 துண்ணினள் சிறையை ; தொழுதாள் அம்பியை.
 அன்னை வெளியே அமர்ந்திருந் ததனுல்
 கண்ணி தன்னுறு காதல னுடனே
 என்னவும் பேச இயலவதா யிற்று.
- 130** காதலர் இருவரும் கட்டித் தழுவினர்
 சாதலை எண்ணிச் சாய்த்தனர் கண்ணீர்.

111. பாரிற் - பாரின் - பூவுகிழிருக்து. **113.** உய - பிழைப் பதற்காக, வாழ்க்கை நடத்துவதற்காக. **114.** துளக்கம் - நடுக்கம், அதிர்ச்சி. **124.** பரசு தஞ்சை - போற்றுதற்கு உரிய தஞ்சாவூர். **131.** சாய்த்தனர் - (குடத்திலிருந்து சாய்ப்பது போல) சிறையக் கொட்டினர்.

(அம்பிகாபதி)

என்னுடை - முடிவிற் கிணைகிறே னல்லேன் !
உன்னுடை வாழ்வை உருக்குலைத் ததற்கே
பதைக்கிறேன் என்றே அம்பி பகர்ந்திட,

(அயராவதி)

135 வதைக்கச் செய்துமை மன்னர் வருத்த
யானே காரணம் யாது செய்வேன் !
தேனு யினித்த அன்று தெரிகிலேன்
வீணு யும்முபிர் விலகச் செய்துளேன்
பொறுத்தருள் கென்று பூவை பணிய,

(அம்பிகாபதி)

140 மறுத்து மொழிவான் அம்பி மற்றே !
நின்னை முதலில் நிலாவிற் கண்டே
என்னை மறந்தது என்குற் றமோம் ;
எனது செய்கையா லண்டே இங்ஙனம்
நினதுள் ளத்தில் நிகழ்ந்தது மாற்றம் ;
145 உனது குற்றம் ஓன்று மில்கை
எனது குற்றமே எல்லாம் என்ன,

(அயராவதி)

‘அமரு’ அதனை அறுத்து மொழிவாள் !
அமர ஆயின், அரிவையர் ஆண்களை
மயக்கும் அளவில் மண்ணுதல் தகாது.
·150 வியக்க மங்கையர் வேடிக்கைப் பொருளோ !

132. இனைகிறேன் - வருங்குசிறேன் 137. அன்று - அன்றைக்கு, அந்தநாள். 138. பூஶை - அயராவதி. 141. ஸிலாவில் - ஸிலவொளியில். 144. மாற்றம் - (காதல் கொண்ட மாறுதல்). 147. அறுத்து - வெட்டி, மறுக்கு. 148. அமர - அமரத்தியாக. 149. மண்ணுதல் - அலங்காரம் செய்தல்.

- வண்ண மலரென வடிவம் புனைவதால்
கண்ணுறும் ஆடவர் கலக்கங் கொள்வர்.
விலைமகள் போல வீட்டுப் பெண்கள்
அலைதல் தகுமோ ஆண்களை மயக்கி!
- 155 மலர்கள் வண்டினால் மகரந்தச் சேர்க்கையாம்·
கலவி பெற்றுக் கருக்கொடு காய்க்கவவ்
வண்டினை மயக்க வண்ணமும் மணமும்
கொண்டிருப் பதுபோல் குடும்பப் பெண்களும்
தகட்டுச் சேலையும் தங்க நகைகளும்
- 160 பகட்டா யனிவது பண்பா காதே.
அங்குன மேயான் அணிந்து மயக்க
இங்குனம் நீவீர் ஏமாந்து போனீர்;
எனவே குற்றம் என்பால் உள்ளது;
நினைவில் இதனை நிறுத்துக உலகம்.
- 165 உம்மைப் பிரிந்திங் கொருபோ துவிரேன்
உம்மை யுலகையான் உறுவ துறுதி;
என்றெலாம் பிதற்றி ஏந்திமை நெந்தாள்.
வெளியி விருந்தவள் அன்னை விளிக்க,
ஒளிவு மறைவின்றி உள்ளந் திறந்தே
- 170 இருவரும் பேசினர்; இறுதி முத்தம்
ஒருவருக் கொருவர் ஓயாது பொழிந்தனர்.
பாழ்ந்தினாற் றுள்ளே பாம்புகட் கிடையே
வீழ்ந்த முடவன் மேனின்று வீழ்ந்து
சொட்டுந் தேனைச் சுவைத்தல் போன்றது
- 175 கட்டி முத்தமிக் காதலர் கொடுப்பதே!

156. கருக் கொடு - கரு (ங்ப்பம்) கோண்டு. 159. தகட்டுச் சேலை - (பொன்னிமை நெய்த) தகடு போன்ற சேலை. 160. உம்மையுலகு - அந்த உலகம், மேலுலகம். 161. ஏந்திமை - அமராவதி. 162. வெளியிலிருந்தவள் - வெளியிலிருந்து அவளுடைய; விளிக்க - அழைக்க. 163. மேனின்று - மேலே நீட்டிக்கொண்டிருக்கும் மரக் கொம்பில் உள்ள தென்டையிலிருந்து.

காவலர் வரவே கதவைப் பூட்ட
 ஆவதா குகவென் றலறிப் பிரிந்தனரே.
 “முற்பகல் செய்வது பிற்பகல் உறும்”எனும்
 பொற்புறு முதுமொழி பொய்யா கும்மோ!

28. கடவுள் வழிபாட்டுக் காலை

- அம்பிகா பதியைத் தூக்கிலிட் டழிக்க
 இன்னும் இருநாள் இருக்கும் நிலையில்,
 கடவுள் பூசனை கரிவொடு புரிந்து
 விடவேண்டு மம்பியை வெஞ்சிறையி னின்றென
- 5 வேந்தனைக் கண்டு வேண்டும் நோக்கொடு
 தீந்தமிழ்க் கம்பர் திட்டந் தீட்டி
 மலர்வழி பாடு மாண்புறத் தொடங்கினார்;
 மலர்நூற் றெட்டு மணத்தொடு கொணர்ந்தார்;
 நூற்றெட்டுக் கடவுட் டிருப்பெயர் நுவன்று
- 10 நூற்றெட்டு மலர்த்தமை நோன்புகொள் உளத்தொடு
 சகன் மேனியில் இட்டுப் பெரிய
 பூசனை யன்பொடு புரிய லானார்:

(நூற்றெட்டுக் திருப்பெயர்கள்)

- உலகம் யாவையும் உளவாக்கினேய் போற்றி
 உலகம் யாவும் நிலைநிறுத்துவோய் போற்றி
- 15 ஆதி பகவனும் ஜயா போற்றி
 வாலறி வுடைய வள்ளால் போற்றி
 மலர்மிசை ஏகிய மாண்பினேய் போற்றி
 வேண்டுதல் வேண்டாமை யிலாதோய் போற்றி
 இருவினை சேரா இறைவா போற்றி
- 20 பொறிவாயில் ஜந்தவித்த புலவனே போற்றி
 தனக்குவமை யில்லாத தண்ணியோய் போற்றி
 அறவாழி அந்தண அண்ணலே போற்றி

3. பூசனை - வழிபாடு. 7. மலர் வழிபாடு - அச்சகனை. 9.
 நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் - கடவுளின் நூற்றெட்டுத் திருப்
 பெயர்கள்; நுவன்று - சொல்லி. 16. வால் அறிவு - தூய அறிவு.

- எண்குளம் இயைந்த எந்தலே போற்றி
எங்கும் மினிர்ந்தே இருப்போய் போற்றி
- 25 எல்லாம் செய்ய வல்லோய் போற்றி
யாதும் அறிந்த எந்தாய் போற்றி
தன்வயம் உடைய தகையோய் போற்றி
தூய்மை நிறைந்த தொல்லோய் போற்றி
இயற்கை உணர்வுடை எம்பிரான் போற்றி
- 30 முற்றும் உணர்ந்த முதல்வா போற்றி
இயல்பாய்க் கட்டுகள் இரிந்தோய் போற்றி
பேரரு ஞடைய பெரியோய் போற்றி
முடிவில் ஆற்றல் உடையோய் போற்றி
வரம்பில் இன்பம் வாய்த்தோய் போற்றி
- 35 உயர்வற உயர்நலம் உடையோய் போற்றி
மயர்வற மதிநலம் அருள்வோய் போற்றி
பிறப்பினை அறுத்திடும் பெரியோய் போற்றி
ஆராத இன்பம் அருள்வோய் போற்றி
எண்ணிறந் தெல்லை யிலாதோய் போற்றி
- 40 இல்லா இடமே இல்லோய் போற்றி
தாயிற் சிறந்த தன்மையோய் வணக்கம்
மாசற்ற ஒளியாய் மலர்ந்தோய் வணக்கம்
அன்பருக் கன்பறைய் அருளுவோய் வணக்கம்
நோக்கரிய நுண்ணிய பொருளே வணக்கம்
- 45 போக்கும் வரவும் இலாதோய் வணக்கம்
அன்னையிற் சிறந்த அமிழ்தமே வணக்கம்
அனைத்து நுகர்வாயும் அமைந்தோய் வணக்கம்
பல்லுயிர ரெல்லாம் பயின்தேருய் வணக்கம்
வல்லிருள் ஒட்ட வல்லோய் வணக்கம்
- 50 அன்பு வலையில் அகப்படுவோய் வணக்கம்

24. மினிஸ்து - ஓளி வீசி. 31. கட்டுகள் - பாசங்கள்; இரிச் தோய் - நீங்கினவனை. 34. வரம்பு இல் - அளவில்லாத. 35. உயர்வு அற - தன்னிறும் உயர்வு இல்லாதபடி. 36. மயர்வு - மயக்கம். 49. வல்லிருள் - அறியாமை, அஞ்ஜானம்.

- சொற்பதங் கடந்த தொல்லோய் வணக்கம்
 அனுவினுள் அனுவாய் அமைந்தோய் வணக்கம்
 இயம்பரும் பெருமை இயைந்தோய் வணக்கம்
 அரியதில் அரிய அருமையோய் வணக்கம்
- 55 மருவியெப் பொருளும் வளர்ப்போய் வணக்கம்
 நூலுணர் வுணரா நுண்ணியோய் வணக்கம்
 மேலொடு கீழாய் விரிந்தோய் வணக்கம்
 தோற்றமும் முடிவும் இல்லோய் வணக்கம்
 அச்சந் தவிர்க்கும் அருளோய் வணக்கம்
- 60 தொல்லைத் துன்பம் துடைப்போய் வணக்கம்
 எய்ப்பினில் வைப்பாய் இருப்போய் வணக்கம்
 பூவில் மணம்போல் பொலிவோய் வணக்கம்
 வீறகில் தீபோல் விளங்குவோய் வணக்கம்
 பாலில் நெய்போல் படுவோய் வணக்கம்
- 65 ஓப்பிலா மணிபோல் உயர்ந்தோய் வணக்கம்.
 மணியில் ஒளியாய் மன்னியோய் வணக்கம்
 மாசில் வீஜைநேர் மாண்பினேய் வணக்கம்
 மாலை மதிய மாலேய் வணக்கம்
 வீசு தென்றலாய் விளங்குவோய் வணக்கம்
- 70 வீங்கிள வேனிலாய் விளைந்தோய் வணக்கம்
 வண்டறை பொய்கையாய் வயங்குவோய் வணக்கம்
 அம்மை யப்பனைய் அமைந்தோய் போற்றி
 அன்பில் விளைந்த அமிழ்தே போற்றி
 என்பொலாம் உருக்கும் இன்பமே போற்றி
- 75 வானுகி நின்ற வலிமையோய் போற்றி
 காலா யிருக்குங் கடவுளே போற்றி
 நெருப்பா யுள்ள நெடியோய் போற்றி

61. எய்ப்பினில் கைப்பு - இனைத்த ஏழையீல் கிடைத்த பளத
 யல். 64. படுவோய் - தோன்றுவோய் 65. மணி - ஒன்பாக் மணி
 கள், இரத்தினங்கள். 71. வண்டு அறை - வண்டு ஒலீக்கின்ற. 74.
 என்பு - எலும்பு. 76. கால் - காற்று.

- நீரா யெங்கும் நிறைந்தோய் போற்றி
மன்னை யமைந்த மன்னை போற்றி
- 80 ஊனுய் உயிராய் உற்றேயே போற்றி
விரிமலர்க் காவாய் விளங்குவோய் போற்றி
பயன்மர மாகிப் பழுத்தோய் போற்றி
மருந்தாம் மரமாய் மன்னினேய் போற்றி
உதவிடும் ஊருணி போன்றேய் போற்றி
- 85 கோடையைத் தணிக்கும் குளிர்மரமே போற்றி
வெய்யிலில் நிழலாய் விளங்குவோய் போற்றி
உயிருக் குயிராய் உற்றுளோய் போற்றி
உள்ளத் துள்ளே ஒளித்துளோய் போற்றி
முத்தொழில் புரியும் முதல்வா போற்றி
- 90 குறிஞ்சி மலையாய்க் குலவுவோய் வணக்கம்
முல்லைக் காடாய் முகிழ்த்தோய் வணக்கம்
மருத் நாடாய் மன்னியோய் வணக்கம்
நெய்தல் நிலமாய் நிலவுவோய் வணக்கம்
கருமுகில் மழையாங் கடவுளே வணக்கம்
- 95 பரவையாங் கடலாய்ப் பரந்தோய் வணக்கம்
உருவாய் அருவாய் உற்றேயே வணக்கம்
பெறலரும் பெரும்பெயர் பெற்றேயே வணக்கம்
மணந்தரு மலராய் மலர்ந்தோய் வணக்கம்
இனிக்குங் கனியாய் இலங்குவோய் வணக்கம்
- 100 பருகும் நீராய்ப் பயப்போய் வணக்கம்
உண்ணும் உணவாய் உற்றேயே வணக்கம்
வறுமை போக்கும் வளமே வணக்கம்
வினையினை விலக்கும் விறலோய் வணக்கம்
பகையினைத் தவிர்க்கும் பண்பினேய் வணக்கம்
- 105 அனைத்து நன்மையும் ஆனேயே வணக்கம்
ஒழுங்கிலா தோரை ஒறுப்போய் வணக்கம்

95. பரவை - பரந்த நீர், கடல். 96. அரு - உருவம் இல்லாதது. 99. இலங்குவோய் - விளங்குவோய். 100. பயப்போய் - பயன் அளிப்போய்.

- அரும்பெரு மொழிகளாய் அமைந்தோய் வணக்கம்
நயந்தரு நூல்களாய் நயப்போய் வணக்கம்
பயன்தரும் பாக்களாய்ப் பயப்போய் வணக்கம்.
- 110 ஏழிசை தாமாய் இலங்குவோய் வணக்கம்
இசையின் பயனைய் இயைந்தோய் வணக்கம்
ஒளிதரு ரூயிறுய் ஒளிர்வோய் போற்றி
ஞாயிற் ரெஜியாய் நன்னியோய் போற்றி
நிலவின் ஒளியாய் நிகழ்வோய் போற்றி
- 115 விண்மீன் தாமாய் விளங்குவோய் போற்றி
அளவில் கோள்களாய் ஆனேயேய் போற்றி
இயற்கைப் பொருளாய் இருப்போய் போற்றி
செயற்கை கடந்த செல்வா போற்றி
காலங் கடந்த கடவுளோ போற்றி
- 120 புலவரைப் புரக்கும் புலவனே போற்றி
என்று கம்பர் இறைஞ்சு, அவர்தம்
உற்றர் உறவினர் உளத்தில் அன்புறு
சுற்றத்துப் பெண்டிர் அனைவருஞ் சூழ்ந்தே
முற்றத்தில் கூடி முன்நிலா ஒளியில்,
- 125 அம்பிகா பதியின் ஆருயிர் காக்கென
அம்பிகை முதலாம் அரிய கடவுளரை
வேண்ட வாயினர் விழாநன் கெடுத்தே.
எண்டவ் விழாச்சிறப் பியம்புதல் எளிதோ ?
மங்கையர் எழுவர் மாறிப் பாடி
- 130 அங்கை கோததே ஆடுவர் குரவை:

116. கோள்கள் - கிரகங்கள். 124. முன் கிலா ஒளி - இரவின் முன் நேரத்தில் உள்ள கிலா வெளிச்சம். 127. விழா ஏடுதல் - விழா செய்தல். 129. எழுவர் - எழு பேர் ; மாறிப்பாடுதல் - ஒரு வர் ஒன்று சொல்ல, அதை ஒட்டியோ வெட்டியோ இன்னெனுருவர் இன்னென்று சொல்ல, இவ்வாறு மாறி மாறிப் பாடுதல். 130. அங்கை - அழகிய கை; குரவை - பெண்கள் எழுவர் கைகோத்து, வந்த சொற் களே வரும்படி மாறிப் பாடி ஆடும் ஒருவகைக் கூத்து.

(அம்பிகைம்து பாடல்)

- (1) “குமரியொடு இயம்வரை கொல்படையொடு சென்றிட்டே விமலையெனுங் கயற்கண்ணி வென்றாள்காண் என் தோழி. வென்றிடனே கைலைமலை வீற்றுளசிவன் எதிரினிலே குன்றியதேன் குழழந்திட்டதேன் கூறிடுவாய் பதில்தோழி.
- 135 குன்றிடனும் குழழந்திடனும் கோன்மதுரை நகரினிலே வென்றவட்கே முன்பூசனை விளங்கிடுவாய் இதைத் தோழி. முன்பூசனை பெறுகின்ற முதல்வியவன் அம்பிகாபதி தன்பூசனை பெற்றிடவும் தக்கவவற் காத்திடுக !”
- (2) “உலகின்முதற் பெண்ணரசி ஒருத்தியைநீ அறிவாயோ ? 140 உலகின்முதற் பெண்ணரசாய் உற்றவனை உரைத்திடுதி. அங்கயற்கண் ணம்மைமுதல் அரசியென்றே அறிந்திடுவாய். அங்கயற்கண் ணம்மைதனை அரியசிவன் மணந்ததனால் அவர்தமையே அரசரென அறைந்திடலே முறையாகும். அவர்தமையே மணந்திடனும் ஆண்டவளங் கயற்கணியே.
- 145 உலகாண்ட அங்கயற்கண் உடையம்மை தன்னருளால் அலகில்புகழ்த் தமிழ்ப்புலவன் அம்பிகாபதி யைக்காக்க !”
- (3) “கச்சியிலே காமாட்சி கனிவொடுமுய் பத்திரண்டு மெச்சுமறம் செய்ததனை மேதினியோர் அறியாரோ ? மெச்சுமறம் செய்திடனும் மேதினியோர் சிவன்றனையே 150 நக்குகின்றார் முதல்வரென நானியம்ப வேண்டுமோ இத்தரையோர் சிவன்றனையே ஏற்றிடனும் முன்னவராய்ச்

136. வென்றவட்கே - வென்ற அங்கயற்கண்ணிக்கே; மதுரையீல் சிவனுக்கு முன் அம்பிகைக்கே முதல் பூசனை நடைபெறும். 137 - 138. அம்பிகாபதிதன் - அம்பிகாபதி யினுடைய; தக்கவவற் - தக்க அவன் - நகுந்த அவனுடைய. 147. கச்சி - காஞ்சிபுரம். 148. மெச்ச மறம் - மெச்சும் அறம்; மேதினியோர் - உலகத்தார்.

சத்தியின் றிச் சிவனேன்றும் சாதிக்க முடியுமோடு.
சத்தியவள் அருள்செய்து சால்புடனே வண்ணத்தமிழ்ப்
பித்துறுவும் பிகாபதியின் பிடுயிரைக் காத்திடுக !”

(சிவன் மீது பாடல்)

155(4) “மதுரையிலே சிவபெருமான் மன்னுதமிழ்ப்
புலவரொடு மன்னி நீடு

மதுரத்தமிழ் ஆய்ந்திட்ட மாண்பினை நீ
அறிவையோடு மானே நன்கு!

புலவருடன் ஆய்ந்தவர் புலவர் மணி
கீரனுரைப் பொருஷது கொடுமை
நிலவுநெற்றிக் கண்ணினுல் நெரித்திட்ட
தேநடிசொல் நீவி அதனை !

நெரித் திடினும் கீரனுரை, நீடுதமிழ்ப்
புலவராய நீள்புகழ் பெற்ற

160 அரியவிடைக் காடர்பின் அகன்றதை நீ
அறியாயோ அறைவாய் தோழி !
தமிழ்வல்லிடைக் காடர்பின் தணந்து சென்ற
எம்பெருமான் தண்மை மேய
தமிழ்வல்லம் பிகாபதிமேல் தண்ணருள்செய்
துயிர்மீட்டுத் தருக நமக்கே”.

(ஏ) “மறைக் காட்டில் கதவு மூட மறைஞான
சம்பந்தர் மாண்பு சான்ற
மறைத்தமிழ்பா டியுடுனே மன்னுசிவன்
மூடிட்டார் மாதே கதவை.

165 சொல் வேந்தர் திறக்கும்படி சொல்லிப்பா
பலபாடியும் சுருக்க அருளி

155. நீடு - நீண்ட காலம். 157. கீரனுரை - நக்கிரை; பொரு
அது - பொறுக்காமல். 160. அரிய இடைக்காடர்; இடைக்காடர்
இரு புலவர். 161. தணந்து சென்ற - பிரிந்து சென்ற; மேய - பொருங்
தீய; பாண்டியன் புறக்கணித்தால் வெளியேறிய இடைக்காடருடன்
சிவனும் சென்றார்ம். 164. மறைத் தமிழ் - வேதமாம் தமிழ், தேவா
ரம். 165. சொல் வேந்தர் - திருகாவுக்கரசர்; சுருக்க; வீரர்து.

நல்வகையாய்த் திறக்காமல் நாழிதாழ்த்திய
தேனேநீ நவில்வாய் தோழீ !

நாழிதாழ்த்தக் காரணந்தான் நாவரசர்
பாக்கள்தமை நயந்து சால
ஆழியினும் அளவற்ற ஆர்வங்கொன்
திருந்தமையே அன்றே தோழீ ?

நாவரசர் பாக்களிலே நயங்கண்ட
சிவக்கடவுள் நந்தம் தமிழ்வல்
170 பாவரசன் அம்பிகாபதி பாச்சவைக்கவும்
திருவருட்கண் பார்த்துக் காக்கவே !

(6) “உலகிலுள உயிர்களொலாம் உய்யும்படி
நம்பெருமான் உள்ளத் துள்ளே
அலகிலருள் கொண்டிட்டே ஆட்கொள்ல
தறிவாயோ அரிவை நீயே ?
அலகிலருள் செலுத்துபவர் அடியவரின்
அருமகவை அரிந்தே உண்ணும்
கறியாக்கிப் படைக்கும்படி கடாவியதின்
காரணத்தைக் கழறு வாயோ ?

175 கறியாக்கிப் படைத்தபின்னர்க் கனிவுடனே
அம் மகவைக் காக்கும் நோக்கால்
மறியுயிர்தந் தெழுச்செய்த மாண்பினாநீ
அறியாயோ மகனே யின்னும் !
அம்மகவைக் காத்திட்ட அருட் சிவன்றுன்
அம்புலவர் கம்பர் பெருமான்
தம்மகவாம் அம்பிகாபதி தன்னுடைநல்
லுயிர்மீட்டுத் தருக நமக்கே !”

168. ஆழியினும் - கடலினும். திருமதைக்காட்டிலே குறிப்பிட்ட
ஒர் அறையின் கதவைத் திறக்கும்படி நாவுக்கரசர் பாடியதாகவும்,
முடும்படி ஞானசம்பந்தர் பாடியதாகவும் புராண வரலாறு கூறும்.
173. அடியவர் - சிறுத் தொண்டி. அரு மகவு - அரிய பின்னொ ;
சிறுத் தொண்டரின் மகன். 174. படைக்கும்படி - பரிமாறும்படி.
176. மகனே - பெண்ணே. 177-178. கம்பர் பெருமான் தம் -
கம்பர் பெருமானுடைய.

(திருயர்ல்லீது)

- (7) “காத்தற் கடவுளாம் மாலின் கழல்கள் தம்மைப் புகழ்ந்தே
 180 ஏத்தி வணங்கிக் குரவை இனிதா டிடுவோம் பாடி !
 காத்தற் கடவு ஸென்னின் கருதரு இராம ஞகிப்
 பிறந்த பிறவியில் தண்ணையே பேண வருந்திய தேஞே ?
 பிறந்த பிறவிக் கேற்பப் பெருமான் கோலம் பூண்டு
 சிறந்த நடிப்பை யுலகில் செய்திட்டாரென் றறிவாய் !
 185 காக்குங் கடவு ளாய கரிய செம்மல் கணிவொடு
 காக்குமா றம்பிகா பதியைக் கழவினை போற்று வோமே !”
- (8) “கண்ணனுய்ப் பிறப்பெ டுத்துக் காசினி புரந்த கரிய
 வண்ணன் திருவடி மலரை வழுத்துதல் நங்கட ஞமே !
 காக்கும் மாலாங் கடவுள் கண்ணனும் பிறவி தண்ணில்
 190 போர்க்குத் துணையாய் நின்ற பொல்லாங் கேஞே
 புகல்வாய் !
 போரில் அர்ச்சனன் றனக்குப் பொருவில் துணையாய்
 நின்றது
 பாரில் அனைவரும் ஒன்றெறனும் பான்மையைப்
 பரப்பு தற்கே.
 கண்ணனுய்ப் பிறந்திட்ட டிந்தக் காசினி காத்த செம்மல்
 திண்ணன் அம்பிகா பதியைத் தீமை யின்றிக் காக்கவே !”
- 195(9) “கச்சியில் கோயில் கொண்டு காசினி புரக்கு மாலை
 நச்சி யினையாடி பரவி நாந்தொழு திடுவம் நானும்.
 கச்சியில் கணிகண் ணன்றுணைக் காவலன் பல்லவன்
 கடிந்தே
 அச்சஸ்ருத் தியகற் றியதேன் அறைக அதுமுறை யாமோ ?

-
179. மால் - திருால். 182. பேண - காத்துக் கொள்ள. 187.
 காசினி - உலகம். 190. போர்க்குத் துணையாய் சிற்றல் - பராதப்
 போரில் பாண்டவர்க்குத் துணையாயிருந்தது ; போரில் அர்ச்சனனுக்குத்
 துணையாய் நீந்று தேரோட்டியது. 191-192. எல்லா உயிர்களும்
 ஒத்தவையே ; இன்னுடையினியார் என்று பாராமல் போர் புளி என்று
 கண்ணன் அர்ச்சனனுக்கு அறிவுறுத்தினார். 196. நச்சி - விரும்பி.
 197. கணிகணன் - திருமழிசையாழ்வாரின் அடியவள் ; காவலன்
 பல்லவன் - பல்லவ மன்னன்.

அகன்றிட, மழிசை யாழ்வார் அவன்பின் சென்றிடத்
திருமால்

- 200 அகன்ற ஆழ்வார் பின்னே அகன்ற தறியா யோநி !
வெம்பிய ஆழ்வார் அருளும் வியன்தமி பின்பின்
சென்றேன்
அம்பிகா பதியின் தமிழ்க்கா அவனையும் அருளொடு
காக்கவே ”

(முருகன்மீது)

- (10) “அரக்கரை வென்றே நல்ல
அன்பரைக் காத்த முருகா !
உருக்கமாய்ப் பாடிய கீரனின்
உயிரினைப் புரந்த புலவா !
205 மறுக்கமில் காதல் வள்ளியை
மணந்த காதல் மன்னு !
இரக்கமில் சோழனைத் திருத்தி
இனியவம் பிகாபதி காக்கவே !

என்று பாடியும் குரவை யாடியும்
மன்றுடி வேண்டினர் மன்னு கடவுளரை ;
பல்வகை உண்டி படையல் செய்து
210 நல்வகை விழாவினை நடாத்தினர் சிறப்பொடு.
மன்னைக் காண மறுநாட் காலை
பொன்னை புலவர் கம்பர் போந்தார் ;

199. அகன்றி - கணிகண்ணன் சுசியை விட்டு நீங்க ; அவன்
பின்-கணிகண்ணன் பின்னே ; பல்லவ மன்னால் விரட்டப் பட்டு
அகன்ற கணிகண்ணன் பின்னே சென்ற திருமழிசையாழ்வாரின் பின்னே
திருவாலும் சென்றுவிட்டாராம். 201 வெம்பிய - கணிகண்ணனின்
பிரிவால் வெம்பி வருந்திய. 204. திரு முருகாற்றுப்படை பாடிய
நக்கிரன் ; கொல்ல வந்த பூத்தைக் கொன்று கீரண முருங்கீரன்
காத்தராம். 205. மறுக்கம் - மாநுபாடு ; காதல் மன்னாகிய
முருகன் காதல் கலைஞருகிய அம்பிகாபதியைக் காத்தல் கடமையாகும்.
212. பொன்னை-போன் அஜீ - போன் போன்ற.

அம்பிகா பதியின் ஆருஷிர் அருள்கேள
வெம்பிப் புலம்பி வேண்டினார் வேந்தனே.

(ஆசன்)

- 215 ஒருவரை யிப்போ துயிர்சிழைக் கச்செயின்
வருவர் மற்ற குற்றவா ஸிகணும் ;
அனைவர்க்கும் விடுதலை அளிக்கின், பின்னர்
எனையெவர் மதிப்பர் ? என்னும் தீர்ப்பு ?
என்று மன்னான் எடுத்து மொழிய,

(கம்பர்)

- 220 அன்ளை தமிழ்க்கா அரும்பணி புரியும்
என்னுறு மகனுக் கீயின் விடுதலை
மன்ன ரைத்தமிழ் மாநிலம் போற்றும்
என்று கூறி இறைஞ்சிக் கம்பர்
மகனது உபிர்க்கா மன்றுடிப் பாச்த்தார்.
225 குகனே வரினும் கூறியது மாந்தேன்
என்றுரைத்து வேந்தன் எழுந்துசென் றனனே.
“முழவதிர் வேந்தனின் அரண்மனை முட்டை
உவரின் அம்மியை உடைக்கும்” எனுமொழி
உண்மை யாமென உணர்ந்த கம்பர்
230 நன்மை பெருஅமே நலைதளர்ந் தேவின்ரே.

225. குகன்-முருகன். 227. முழவதிர் - முழவு அநி - முழவு
என்னும் இயம் (வாத்தீயம்) முழங்குகின்ற. 227. முட்டை - கொழி
முட்டை.

29. அனைவரும் ஆற்றுது அரற்றிய காதை

குறித்தநே சத்தில் கொலைபுரி மாக்கள்
வருத்தி யம்பியை வலிந்து கொடுபோய்
தூக்கி விட்டே உயிரது தொலைந்த
யாக்கையைக் கொணர்ந்தே யாருங் காணும்

- 5 மேடை யொன்றில் மெல்ல வைத்தனர்.
ஒடை நீர்போல் உகுத்துக் கண்ணீர்
மக்கள் பல்லோர் மாய்ந்த புலவனை
ஒக்க விளித்த ஓதை பரந்த
ஒத ஒவியை ஒடுங்கச் செய்தது.
10 வீத ஒற்ற புலவனின் வியன்புகழ்
வாழ்க வாழ்க்கென வாழ்த்திய வாயால்
வீழ்க வேந்தனின் விழுப்புகழ் என்றனர்.

(அன்னையின் அரற்றல்)

அங்கே அம்பியின் அன்னை வந்தே
எங்கே எங்கே என்மகன் எங்கே?

- 15 இங்கே உளானே இங்கே உளானே?
இங்கே உளானெனின் இனிய பார்வை
எங்கே எங்கே? என்றன் கண்மணி
இங்கே உளானெனின் இனிய சொற்கள்
எங்கே எங்கே? என்மகன் அம்பி
20 இங்கே உளானெனின் இன்புன் முறுவல்
எங்கே எங்கே? என்மகன் ஒருகால்
இறந்துவிட்டனனே? எம்மை விட்டுத்

2. கொடுபோய் - கொண்டுபோய். 4. யாக்கை - உடம்பு.

8. ஒக்கவிளித்த ஓதை - ஒரு சேர அழைத்துக் கூவிய ஓலி. 9. ஒதம்-
கடன். 10. வீதல் - இறத்தல். 12. விழுப்புகழ் - சிறங்க புகழ்.

- துறந்துவிட்டனாலே? தூதூ இல்லை.
என்மகற் கிறப்போ இப்போழ் தில்லை
- 25 என்மகற் ககவை இருநா ருகும்.
கண்மணி படுத்துக் கண்ணுறங் குகின்றுன்;
உண்மை யிஃதே! உறங்கி விழித்தபின்
என்னைக் காண்பான் என்னென்டு பேசவான்
என்னைத் தமுவவான் இன்முத் தீவான்.
- 30 எழுந்திரு மகனே இன்னுமா உறக்கம்?
கழிந்தது பொழுது கடிமனை செல்வோம்.
அடுத்து வரைந்த அரிய நூலினை
முடித்திட வேண்டுமே! முன்னம் புறப்படு.
படுத்தே யிருப்பது பழுதாம் உடற்கே.
- 35 இதோ கண்களில் ஈக்கள் மொய்த்திடும்
இதோ செவிகளை எறும்புகள் கடித்திடும்
கண்வலிக் காதோ? காதுநோ காதோ?
அன்னையான் இன்னே அவற்றை அகற்றுவேன்;
கையை நீட்டுக் காலை உயர்த்துக;
- 40 பைய எழுந்து பார்க்க என்னை.
ஜயோ கண்மணி அப்படியே கிடக்கிறுன்.
மெய்யோ காண்பதென் மெய்யது நடுங்குமால்;
பொய்யோ ஒருகால்; புரிய வில்லையே!
கொய்ய உயிரைக் கொல்லும் ஒறுப்பு
- 45 வஞ்ச மன்னன் வழங்கினான் என்பதை
நெஞ்சமிப் போதே நினைக்கத் தொடர்க்குமால்.
மாண்டவென் மகனே மாண்டனை யோந்
ஈண்டினி எனக்கே என்ன வேலை?
நினது பேரிடத்தை நிரப்புவோர் யாரோ?

25. என்மகற்கு அகவை - என் மகனுக்கு வயது. 29. இன்-
முத்து - இனிய முத்தம். 32. அடுத்து வரைந்த - தொடர்க்கு
எழுதிய. 38. இன்னே - இப்போதே. 40. பார்க்க - பார்ப்ப-
பாயாக. 47. மாண்ட என் மகனே - மாட்சிமை (சிறப்பு) உடைய
என் மகனே; மாண்டனைபோ - இறங்தனையோ.

50 எனதுயிரினையும் இட்டுச் சென்றிடு;
என்றெலாம் புலம்பி இனிய அண்ணை
தன்னுடல் முழுதும் தனயன் உடல்மேல்
இன்னு தெறிந்தே இழந்தனள் நினைவு.

(கம்பரின் கலக்கம்)

- கண்டிக் காட்சியைக் கம்பர் கலக்கங்
 55 சென்று குழறிக் கூறுவார் பற்பல:
 நல்ல காரியஞ் செய்தனை நம்பீ!
 பொல்லா உலகில் போதும் வாழ்வென
 நில்லா திங்கே நீயகன் நன்றையோ?
- ‘தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்’
 60 இகவிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
 நகவின் இனிதாயிற் காண்பம் அகல்வானத்து
 உம்பர் உறைவார் பதி’யெனும் நாலடிச்
 செம்பா உண்மையைச் சிறக்க ஆய
 அம்பிகா பதியே அருந்தமிழ்ப் புலவனே
- 65 உம்பர் உலகுக் கேக்கியுள் ஓரையோ? அல்லது,
 இம்பர் மட்டில் இன்றமிழ் பரப்புதல்
 போதா தென்று புலவர் உலக

52. தனயன் - மகன். 53. இன்னது - துன்புற்று. 55.
 குழறி - குள்ளி, குழம்பி. 56. நம்பீ - அம்பிகாபதியே. 59.
 தவல் - அரும் - குற்றம் இல்லாத. 60 இகல் - படை; எஃகு -
 புலமை வன்மை; குழீஇ - கூடி. 61. நகவின் - மகிழ்வதைக்
 காட்டிலும். 62. உம்பர் உறைவார் பதி - தேவர் உலகம்; நாலடி -
 நாலடியார் என்னும் நால். இந்த நாலடியார்ப் பாடலின் கருத்தாவது:
 உயர்ந்த புலவர்கள் பலர் கூடித் தரித் தரித் தராய்ந்து பெறும் மகிழ்ச்சியைக்
 காட்டிலும் சிறந்த மகிழ்ச்சியைத் தேவர் உலகத்தில் கிடைக்குமாயின் அங்குச்
 செல்லாம்; அங்கே கிடைப்பது அரிது. 63. செம்பரா - செம்மையான
 நாலடியார்ப் பரடல். 66. இம்பர் மட்டில் - இவ்வுலகில் மட்டும்.
 67. புலவர் உலகம் - தேவர் உலகம்.

- மீதே சென்று மேன்மை யுறவே
அங்குளோர் ஆர அருந்தி மகிழப்
- 70 பொங்கு தமிழ்த்தேன் பொழிகின் றஜையோ?
தமிழின் வளர்ச்சியைத் தடைசெயுங் கடையரும்
தமிழ்கற் ரேரைத் தாழ்த்தும் மடையரும்
இங்குள் ஓமையை இம்மியும் பொருஅமே
அங்குசென் றஜையோ? அறியேன் மகனே! அல்லது!..
- 75 ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே !
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
- 80 இசைகொண்டு வாழிய வே!
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!”
- 85 என்றெலாம் பின்வரும் புலவர்கள் இசைக்கலாம்;
நன்றவர் மொழியென நானிலம் நம்ப
இன்றே வானில் இன்றமிழ் பரப்பச்
சென்றஃ தளக்கச் செய்கின் றஜையோ!
உம்பர் இருந்துநீ உயர்தமிழ் வளர்த்திடு
- 90 இம்பர் இருந்தியான் இன்றமிழ் வளர்ப்பேன்; நிற்க,
புலிபசித் திடினே புல்தின் ஞுமே
வலியுறு களிற்றையே வவ்வ முயலும்;
பன்னலக் கண்ணியர் பல்லோர் இருக்க
மன்னன் மகளையே மணக்க விரும்பினே!

69. ஆர - நிறைய. 75-84. சுப்பிரமணிய பாரதியார் பட்டல்: இவ்வாறு பின்வருகிலார் பாடல், மென முன் கூட்டியே கம்பர் கந்பனை செய்துள்ளதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது 88. சென்றஃது - சென்று அஃது - சென்று அத்தமிழ்மொழி. 92. களிறு - யானை. 93. பன்னலம் - பல நன்மைகள், பல சிறப்புகள்.

- 95 “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளால் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து”எனும் தகுதி
கொள்ளும் நினது குறிக்கோள் தோற்பினும்
உனது மறச்செயல் உலக வரலாற்றில்
இனிது தக்க இடம்பெறல் உறுதி;
- 100 என்றுகண் ணீரொடு இனைந்த கம்பர்
நின்றதன் கவலையை நீஇடவிடாமே
திசைமாற்றம் செய்து திருப்பினார் உளத்தை.
இசைமிகு புலவர்க் கிஃதே யழகாம்.
வெளியில் காட்டா விடினும் வேதனை
- 105 உளியெனப் பொளிந்திடும் உளத்தை உள்ளே!
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்”எனல் பொய்யோ !

(புலவர்களின் பொருஞல்)

- உயிரது பிரிந்த அம்பியின் உடலை
உயிரிய புலவோர் உற்றுச் சூழ்ந்தனர்;
110 பொருமித் தேம்பிப் புலம்பிய பேரொலி
உருமென, விண்மீன் உதிர எழுந்தது.
பலரும் பற்பல பகர லாயினர்:
மலரும் போழ்தே மாய்ந்த புலவனே!
யாமெதைக் கேட்பினும் எழுதித் தருவாய்.
- 115 ஆமெனும் முன்னே அலகில் பாக்கள்
தந்தையைப் போலவே தந்திடும் புலமை
மைந்துடை அறிஞனே மாண்டு போதியோ!

95—96 : குறள். 100. இனைந்த - வருங்திய. 101. நீஇடவிடாமே - நீள விடாமல் (யீரள பெட்டைகள்). 106. அடைக்கும் தாழ் - அடைக்கும் தாழ்ப்பாள்; ஆர்வலர் - அன்டுடையவர். 107 புன்கணீர் - சிறு கண்ணீரே; பூசல் தரும் - ஆரவாரப்படுத்தி அறி வித்துவிடும் (குறள்). 111. உருமென - இடியென; விண்மீன் - கட்சத்திரங்கள். 116—117. புலமை மைங்கு - புலமையாற்றல்.

- முதுக்குறை வடைய முன்னணிப் பாவல்!
முதுமையை வென்று முன்னே சென்றனோ.
- 120 செம்பொருள் செறிதமிழ்ச் சீர்தலம் நுகர
உம்பர் உலகினர் உணையழைத் தனரோ?
வளருந் தமிழை வளர்க்க நினைப்போல்
தளரா துஞ்சற்றும் தகைமையர் பின்பியார்?
வெண்கலக் கடையில் வேழும் புக்காற்போல்
- 125 நன்பமை புலவர் நடுவனீ போந்து
முரிப்பில் நகைச்சுவை மொழிகளை யுதிர்த்துச்
சிரிப்பு வெடியினைச் சிதற வெடிப்பாய்.
உன்னே டிருப்பின் ஓடுங் காலம்
கொன்னே யாகாது குறியொடு கழியும்.
- 130 என்னே! பிரிந்துளை எவ்வா நிருப்போம்?
இனியவுன் தந்தைக் கீமச் செய்கை
தனியொரு மகனை தகவாய்ச் சொயாது,
நுந்தை யனக்கு நொந்து செயும்படி
இந்த உலகினின் நேர்களை முறையோ?
- 135 என்றுளைக் காண்போம் எங்குளைக் காண்போம்
என்று பலரும் இனைந்து பொருமினர்.
உலைவில் புகழுறு அம்பியின் உடல்மேல்
மலைபோல் மலரணி மாலைகள் குவிந்தன.
மறக்க வொன்னை மாண்புறு முறையில்
சிறக்க ஈமச் செய்கை முடிந்தபின்,
- 140

(காவிரியின் நிலை)

கம்பரும் கற்பகத் தாச்சியும் கவன்று
நம்மரு மகளிவன் நண்ணு ததேனே?

118. முதுக் குறைவு - சிறு பருவத்திலேயே மிக அறிவுடைய
123. உஞ்சற்றுதல் - முயன்று உழைத்தல் 126. முசிப்புதில் -
கெடுதியற்ற 129. கொன்னே - வீணே; குறி - குறிச்சேன். 131.
சமச் செய்கை - இடுகாட்டில் செய்யும் இறுதிக் கருயம். 133.
நுந்தை - நும் தந்தை. 137. உலைவு இன் - அழிவில்லாத. 141.
கவன்று - கவலையற்று.

- முன்னே செல்கிறோம் கதவுகள் முடிப்
வின்னே வருகெனப் பேதைக் குரைத்தோம்;
145 என்னே காவிரி இவண்வராக் காரணம்
என்பதை யறிய ஏகினர் விரைந்து;
துள்புறாஉம் உளத்தொடு துருவினர் வீட்டை;
காவிரி எங்கனும் காண வில்லை.
பூவிரி கருங்குழல் போன தெங்கென
- 150** அயர்ந்துநாற் காவியில் அமரச் செல்கையில்
உயர்ந்திலைப் பலகைமேல் ஒருமடல் கிடந்தது.
மடலைக் கம்பர் மயக்கொடு படித்தார்;
மடலில் காவிரி வரைந்தது வருக:
அன்னையே! அப்பா! அண்ணனைக் காண
- 155** முன்னால் செல்கிறோம் கதவுகள் முடிப்
வின்னால் வருகெனப் பிரிந்துமுன் சென்றனர்.
சென்ற பின்பியான் செல்ல லோடு
கன்றிக் கதவினை மூடிய காலை,
முந்தொரு நாளிவண் முறையிலா முறையில்
- 160** வந்தவிளா வரசனும் வம்புடைக் கிள்ளி
வந்தெனை வலிந்து வம்புக் கிழுத்தான்.
அவற்குத் துணையாய் ஆட்கள் இருவர்
அவ்வென்று வந்தே அஞ்சில் நின்றனர்.
கிள்ளி யென்னைக் கிள்ளு கீரையாய்
- 165** உள்ளி அவன்றன் உணர்ச்சிக் கிரையாய்
ஆக்க முயன்றுன்; அவன்றனை வெளியே
போக்க முயன்றியான் புகல் லானேன்:
புருஷவக் காக்கப் போன்னார் உடலை
மருஅது தந்த மண்ணன் சிபியும்,

144. பேதை - பெண். 149 கருங்குழல் - காவிரி. 151.
உயச்சிலைப் பலகை - மேசை; மடல் - கடிதம். 157. செல்லல் - துன்
பம். 158 கன்றி - கைந்து. 159. முறையிலா முறையில் - ஓழுங்
பீஷா பலகையில். 105. உள்ளி - சினைத்து. 139. மருங்து - மறுக்
காது (அனபெஸ்ட).

- 170 கண்றினைக் கொன்ற காதல் மக்னைக்
கொன்ற வத்தேர்க் காலால் கொன்ற
மன்னு புகழுறு மனுநீதி சோழனும்,
இளையன் என்றே எள்ளிய முதியோர்
உளைதல் இன்றி உவப்போ டேற்க
- 175 முதியவர் கோலம் முயன்று பூண்டு
பதியத் தீர்ப்பு பகர்ந்த மன்னானும்
கரிகால் வளவனும் தோன்றிக் காத்த
மரபில் வந்தும் மாண்பே யிலாதோய்!
குடிகளைக் காக்கும் கொற்றவன் மகனிப்
- 180 படிசெயல் முறையோ? பழியேற் காமே
அகன்றிடு இவணின்று, அரண்மனை ஏகெனப்
புகன்றதைக் கேளாதவன் புகல லானுன் :
என்னுறு தங்கை அமரா வதிபால்
நின்னுறு தமையன் நினைத்ததை முடித்ததால்
- 185 நின்னையான் விரும்புதல் நீதி யாமென
என்னை நெருங்கி இழுக்க லானுன்;
பின்னையான் கூக்குரல் எழுப்பவே, பேதை
மட்டி யாட்களின் துணைகொடென் வாயைக்
கெட்டியா யடைத்துக் கீழே கிடத்தினுன் ;
- 190 நினைத்ததை முடித்தான் நெஞ்சம் இலாதான்.
எனையவன் விட்டே எழுந்து செல்கையில்
இங்கே யுள்ள இருப்புத் தடிகொடு
மங்கா தந்த மடையன் தலையைத்
தாக்குத் தாக்கெனத் தாக்கினேன் ; தலையைத்
- 195 தூக்க வியலாது, குருதி தோயத்

170. காதல் - அன்பு. 174. உளைதல் - வருந்ததல். 179-180. மகனிப்படி - மகன் இட்படி - மகன் இவ்விதபாய். 182. கேளாதவன் - கேளாத அவன். 184. தமையன் - அண்ணன். 187. பேதை - ஆறிவிலி 188. மட்டியாட்கள் - மதியிலா ஆட்கள்; துணைகொடு - துணை கொண்டு. 192. இருப்புத் தடிகொடு - இரும்புத் தடி கொண்டு. 193. மங்காது - மனம் பிழ்ணிடாமல்.

- தள்ளாடி நடந்து தெருவில் தரையிலே
நில்லாது வீழ்ந்து நெட்டுடல் கிடத்திச்
சொல்லாது மாண்டான் சோழன் மகனே.
கற்பழிக்கப் பட்ட களங்கம் பொருதியான்
- 200 பொற்புறு தமையனைப் பார்க்கவும் போகாது
தற்கொலை செய்து கொள்ளத் தலைப்பட்டேன்.
நீவீர் அறியவிந் நீண்ட மடலை
வேவ நெஞ்சம் விரைந்து வரைந்தேன்.
அதிர வேண்டா ! அறையில் கம்பங்
- 205 குதிருக் குள்ளே குதித்து மாள்வேன்.
மடலைப் படித்து மயங்கா துள்ளம்
திடமாய்க் குதிர்க்குள் தேடி என்னை
எடுத்தே எல்லா ஈமச் செயல்களும்
முடித்து நீவீர் முன்போல் வாழ்வீர்”
- 210 என்றம் மடவில் எழுதி யிருந்ததைக்
குன்றி யுள்ளங் கொதித்துப் படித்தபின்,
குதிரி விருந்து குமரியை எடுத்தே
எதிரில் கிடத்தி இயம்பொனத் துயரொடும்
அலைகடல் துரும்பென ஆலைவாய்க் கரும்பென
- 215 நிலைகொள் ளாத நெஞ்சொடுங் கலங்கிப்
பெற்றே ரிருவரும் பேதுற வாயினர் ;
பற்றேருட வளர்த்த பாவை காவிரிமேல்
வீழ்ந்து புரண்டு விம்மி யழுதனர் ;
ஆழ்ந்த துயரதை ஆற்றுது மயங்கினர் ;
- 220 “பட்ட காலே பட்டிடும் ; அதுபோல்
கெட்ட குடியே கெட்டிடும்” எனும்படி
இடிமேல் இடிவிழ ஏங்கிப் புலம்பினர்.

204-205. கம்பங் குதிர்-கம்பு கொட்டியுள்ள தொட்டுப் ; கம்புக் குதிருக்குள் குதித்தால், புதை மண்ணில் புதைவது போல, உடம்பு குதிரின் அடிக்குப் போய்விடும் ; தலைக்கு மேல் கம்பு இருப்பதால் மூச்ச விட முடியாமல் இறப்பு கேரும். 216. பேதுறி - மயங்குதல். 217. பாவை - பெண்.

- குடியைச் சேர்ந்தோர் குறுகி யங்கே
ஆறுதல் கூறி அவர்தமைத் தேற்றி
- 225 வீறுடன் மாண்ட வெற்றி மகளை
அடக்கம் செய்தனர். அதன்பின் கம்பர்
கடக்க எண்ணினார் காவிரி நாட்டை;
மக்களை யிழிந்த மயக்கம் தாளாமே
தக்கதம் மனையாள் கற்பகத் தாச்சியொடு
- 230 புக்கனர் பாண்டியப் புலத்தி னுள்ளே.
கம்பர் மகளைக் கற்பழித் திட்ட
வம்புச் செயலால் வறிதே மாண்ட
தம்மகன் கிள்ளியின் தகையிலாச் செயற்கு
விம்மிச் சோழனும் தேவியும் வியர்த்து
- 235 வருந்தி யரற்றினர்; வருவரோ மாண்டவர் ?
திருந்துமோ உலகமித் தீமைகள் கண்டுமே ?
அனைவரும் ஆற்று தரற்றிய கொடுமையை
நினைவுறுங் காலை நெஞ்சம் நடுங்குமே !

223. குடியைச் சேர்ந்தோர் - குடும்பத்தைச் சர்ந்த உற்றுச் சுறவினர் கண்பர்கள். 225. வீறுடன் - வீரப் பெருமையுடன். 227. காவிரி நாடு - சோழ நாடு. 230. பாண்டியப்புலம் - பாண்டிய நாடு. 235. அரற்றினர் - அழுதங்கள்.

30. அமராவதி மண்நத் அருமைக் காசை

வேந்தன் தன்னுறு தேவிபால் விளம்புவான் :

மாந்தர் நந்தம் மகளைப் பற்றி

ஓழுக்க மிலாளோன உணரு முன்னர்

இழுக்கம் வராமே இனிய திருமணம்

- 5 சிம்மன் றனக்குச் செய்து கொடுப்போம் ;
 சிம்மன் அமருவைத் திருமணங் கொள்ளக்
 கருதுவ துண்மை காடவனும் ஒப்புவான் ;
 தருதிநின் ஒப்புதல் தகவா யென்ன,

(சேழுமா தேவி)

நம்மகன் கிள்ளி நமனுல கெய்தினன்

- 10 விம்மிநாம் வருந்துமில் வேளை தன்னில்
 மகளது மணமோ மகிழ்ச்சிக் குரியதா ?
 துகளது நம்பால் தோன்றுவ துறுதி ;
 சின்னுள் சென்றபின் செய்யலாம் திருமணம்
 என்னவே தேவி எடுத்து மொழிய,

(சேழுன்)

- 15 மகளை யிழந்த மாத்துயர் மறக்கவே
 மகளின் திருமணம் மாண்த தொடங்குவல் .
 இப்போது சொல்லுன் இதயக் கருத்தைத்
 தப்பாது கேட்பல் என்றவன் சாற்ற,

1. தேவி - மணவீயாகிய சோழ மாடைவி. 4. இழுக்கம் -
 இழிவு. 6. அமரு - அமராவதி. 12. துள்ளுது ; துகள் - குற்றம் ;
 அது - பகுதிப் பொருள் விகுதி. 16. மாண - சிறப்புற. 18. ஓட்ட
 பல் - கேட்பேன் ; என்றவன் - என்று அவன் ; சாற்று - சொல்ல.

(தேவி)

- உமது விருப்பமே உற்றவென் விருப்பமும்
 20 அமருவை அவனுக் களித்தல் நன்றே!
 எதற்கும் மகளையும் இசைவுகேட் டிடுவோம்
 என்றவன் கூற, இருவரும் சென்று
 கள்றும் மகளைக் கண்டு பேசவர்:
 முன்னர் அன்னை மொழிவாள் அவளிடம் ;
- 25 உன்னைச் சிம்மனுக் குவப்போ டளிக்க
 என்னுவம் உன்றன் இசைவு யாதென,
 மன்னனும் அங்கனே மகளை வினவ,
 பெற்றேர் விருப்பமே பேதயென் விருப்பமும்
 மற்றுநான் இதற்கு மறுப்பு சொல்லேன்
- 30 என்றவன் மொழிய, இருவரும் மகளை
 நன்றென வாழ்த்தி நனிமகிழ்ந் தனரே.
 அரசன் அதன்பின் அமைச்சனை அழைத்தே
 உரைசெய்வான்: அமைச்சரே உந்தம் மகற்கே
 என்மகள் அமரா வதியை இனிதே
- 35 நன்மணம் முடிக்க நான்நனி விரும்புவல்;
 உமது கருத்து யாதென உரைக்கென,
 உமது கருத்தை ஒருபோதும் மறேளன்
 என்மகன் சிம்மனும் இதைவிரும் புகின்றுன்
 நன்மணம் ஒல்லே நடைபெறச் செய்குவம்
- 40 என்றவன் ஓப்புதல் ஈந்திட, வேந்தனால்
 திருமண நாளும் தெரிவிக்கப் பட்டது;
 அரண்மனை மணவிழா அணிபெற லானது.
 பழமது நழுவிப் பாலில் விழுந்ததாய்
 விழவொடு காடவன் வீடு சென்று
- 45 இந்தநற் செய்தியை இயம்பினுள் மகற்கு;

23. கன்றுதல் - வருங்குதல், மனம் புழுங்குதல், 28. பேதை -
 பெண். 37. மேறென் - மறுக்கேன் (அனபெடை). 44. விழவு -
 மகிழ்ச்சி.

- மைந்தன் இதுசெவி மடுத்து மகிழ்ந்தான்.
 வாழைக்கனி வேண்டா வன்குரங் குண்டோ?
 ஏழையின் இல்லம் இறையவன் திருமகள்
 வாழ வருவது வரவேற்கப் பாலதே
- 50 என்றவன் குடும்பம் இன்பில் திளைத்தது.
 அரசன் ஆணையால் ஆணை தமர்ந்து
 முரசறை மாந்தர் மூதூர் மக்கட்குத்
 திருமணச் செய்தியைத் தெரிவித்து வந்தனர்.
 வியங்கர் மக்கள் விழாவணி பூண்டு
- 55 மயன்செய் ததுபோல் மாடம் புதுக்கினர்;
 தெருக்கள் கூடும் திறந்த வெளியெலாம்
 பரக்க முத்துப் பந்தர் வேய்ந்தனர்;
 மலர்வகைத் தோரணம் மாவிலைத் தோரணம்
 தெங்கின் ஓலை திகழும் தோரணம்
- 60 முத்துத் தோரணம் முதலிய பல்வகைத்
 தோரணம் எங்கும் தொங்க விட்டனர்.
 மணவிழாப் பந்தரிலும் மாடத் தூண்களிலும்
 வாழை கழுகொடு வண்பனை தெங்கின்
 காய்க்குலை பலவும் கட்டத் தொங்கின.
- 65 வஞ்சியும் கரும்பும் வாழை மரங்களும்
 மஞ்சளும் தூண்களில் மன்னக் கட்டினர்.
 பல்வகை மலர்க்கொடி பரவித் தோன்றின.
 நல்லவர் வந்திடின் நல்வர வென்றும்
 அல்லவர் வந்திடின் அகல்வீ ரென்றும்
- 70 சொல்லுதல் போலச் சுழன்றிடும் காற்றில்
 முன்னும் பின்னுமாய் முறையே ஆடி
 வண்ணத் துணிக்கொடி வகைபல பறந்தன.

48. இறையவன் - மன்னன். 50. இன்பு - இன்பம். 55.
 மயன் - தெய்வத் தச்சன், தெய்வ வினைஞன். 57. பந்தர் வேய்க்கனர் -
 பந்தல் போட்டனர். 59. தெங்கு - தெங்கை. 62. மாடம் - மாளிகை.
 63. கழுகு - பாக்கு. 65. வஞ்சி - ஒருவகை மலர்க் கொடி. 66.
 அல்லவர் - நல்லவர் அல்லாதவர்; அகல்வீர் - நீங்குவீராக.

- அரண்மனை முன்னரும் அருநசர் மறுகிலும்
மன்றங் களிலும் மாடங் களிலும்
- 75 பழமணல் நீக்கிப் புதுமணல் பரப்பினர்.
மங்கலக் குடங்கள் மணிபொதி விளக்குகள்
எங்கனும் காண இலங்கின பொலிவொடு.
வண்ண ஓவியம் வகைவகைச் சிலைகள்
வீண்ணுவகை மிஞ்சம் விதத்தில் விளங்கின.
- 80 வாயில் களிலுள வளைவில் ஆன்ரோர்
வாய்மொழி பற்பல வரையப்பட் டிருந்தன.
மங்கல இயங்களின் மாப்பே ரொலிகள்
எங்கனுங் கேட்க இசைக்கப் பெற்றன.
பொங்கும் மங்கலம் எங்கும் பொலிந்தது.
- 85 திருக்கோ யில்கள் திருவிழாக் கொண்டன
கல்விக் கூடங்கள் கலைவிழா நடத்தின
அறிஞர் மன்றங்கள் ஆய்வுரை வழங்கின
வறிஞர்க் குணவு வழங்கப் பட்டது.
சிறையுளோர் விடுதலை செய்யப் பட்டனர்
- 90 மறைவல் லோர் திரு முறைகள் ஓதினர்
கலைவல் லோர்பல் கலைவிழுந் தளித்தனர்
அலையலையாய் மக்கள் அயலூர் களினின் று
தலைநகர்க்கு வந்து தங்க லாயினர்.
மைந்தரும் மகளிரும் மகிழ்ந்து சுற்றினர்;
- 95 மைந்துடை மாந்தர் மாவிளை யாட்டுகள்
மகிழ்வொடு நடத்தினர்; மக்கள் அணைவரும்
புகழுறு வண்ண உடையொடு பொலிந்தனர்.
ஓன்பான் மணிகளால் ஓளிபெறக் குயிற்றிய
இன்ப அணிகளை ஏற்பப் பூண்டு
- 100 மங்கையர் பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

73. மறுகு - தெரு. 76. பொதி - பதித்த. 82. இயங்கள் -
வாத்தியங்கள். 85. மைந்துடை மாந்தர் - வலிமையுடைய விளையாட்டு
வீரர்கள். 98. ஓன்பான் மணிகள் - நவ ரத்தினங்கள்; குயிற்றிய -
செய்த.

மங்கல மணவிழா நடைபெறும் மனியை
எங்குள் ளோரும் எதிர்பார்த் திருந்தனர்.
இங்ஙனம் எங்கும் இன்பச் சூழ்நிலை
தங்கி யிருந்ததைத் தகுதிசால் புலவரும்
105 எங்ஙனம் முற்றும் இயம்ப வியலும்!

(சிர்மவின் செயல் நிலைமை)

மணமகன் சிம்மனே மகிழ்ச்சியில் ஆழந்தான்
மணமுடன் தன்னை மண்ணிக் கொண்டான்
ஒருதோள் இருதோள் ஆகவும் உற்ற
இருதோள் நான்குதோ ளாகவும் எண்ணினுண்;
110 அற்பனுக் குவாழ்வு வந்திடின் அணுவும்
வெய்யிலோ மழையோ விரவா மையிருள்
இரவி லுங்குடை ஏந்திச் செலல்போல்
இனிப்புகள் பலப்பல எல்லார் தமக்கும்
முனைப்புடன் மணத்தின் முன்னே வழங்கினான்;
115 வெடிகள் பலவகை வெடிக்கச் செய்தான்
முடிபுனை விழாப்போல் முன்னிக் கூறுவான் :
அரசு குமாரி என்பதற் காக
அமரா வதியையான் அடைய விரும்பிலேன்;
மற்றவள் இணையிலா வனப்பு மன்னப்
120 பெற்றுள் எமைக்கே பெரிதும் விரும்பினேன்.
அமரா வதிநேர் அழகி யொருத்தியை
அமர மணக்கும் ஆண்மக னேதன்
பிறவிப் பயனைப் பெற்றவன்; மற்றவர்
பிறவி யெடுத்தது பெருஞ்சுமை; கிடக்க.

101. நடைபெறும் மணி - நடைபெறும் மணிகேரம். 107. மணமுடன் - நறுமணப் பொருள்களுடன்; மண்ணிக் கொண்டான் - அலங்கரித்துக் கொண்டான். 110. அணுவும் - சிறிதும். 111. விரவா - கலக்காத (இல்லாத); மை இருள் - கரிய இரவு. 116. முன்னிகருதி. 119. மற்றவள் - மற்றபடி அவள்; வனப்பு - அழகு. 121. னேர் - போன்ற. 122. அமர - விரும்ப. 124. கிடக்க - அது கிடக்கட்டும்.

- 125 இரவே யின்னுமா இருக்கின் றன்னி! விடிந்ததும் திருமணம் விரைவில் நடைபெறும். கடந்திடு ஒல்லே! கடிமணம் எமக்கு முடிந்திடும் நாளை யிரவே முதலீரவு கடுங்கதிர் தோன்றக் காத்திருக் கின்றது;
- 130 அடுமுனை விரைவில் அகலா யாயின். இப்போது வல்லே ஏகு! முத விரவாம் அப்போ தகலா தமர்ந்திடு நிலையாய்! இப்போது ஞாயிற்றுக் கிடங்கொடு உடனே என்று கெஞ்சி இரவை வேண்டினான்
- 135 துன்று மகிழ்வால் துள்ளித் தாண்டினான். ஓன்னுதல் உருவும் தீட்டிய ஓவியந் தன்னை மகிழ்வு ததும்பப் பார்ப்பான்; நாளை நேரில் நங்கையைப் பார்க்குங் காலை அழகைக் களித்துப் பருகலரம்
- 140 என்றே வியத்தை இடுவான் பைக்குள்; ஓன்றும் ஆவல் உந்த மீண்டும் ஓவியம் எடுத்ததை உவந்து நோக்குவான்; காவியம் இவ்வளைனக் கரைந்து புகழ்வான். இங்ஙனம் களித்திவன் இருக்க ஒருபால்;
- 145 மங்கையின் நிலைமை மற்று வருக:—

(அமராவதியை அண்டுப்பதல்)

மணநாள் முன்னான் இரவு மணமகன்
அமரா வதிதனக் கணிபெற நலங்கிட

127. ஓன்லே - விரைவாய். 128. முதல் இரவு - மணமகன் முதல் முதலைக் கடல் உறவு கொள்ளும் இரவு. 129. கடுங்கதிர் - ஞாயிறு. 130. அடும் - அழிக்கும் 131. வல்லே - விரைவில். 132. முதலீரவின்போது நிங்காது கிலையாய் இருட்டைக்கேவைதங்கிவிடு. 133. துன்று - மிதங்க. 134. ஓன்னுதல் - அமராவதி. 143. கரைந்து - உருகி. 145 மங்கை - அமராவதி; மற்று வந்து - அடுக்க தாக வருவதாகுச். 147. நல்கு - திருமணத்துக்கு முன் செய்யும் ஒருவளைக் கடங்கு.

- ஓப்பனைக் கலைவல் லொருசில மகளிர்
செப்பமாய் ஓப்பனை செய்ய வாயினர்:
- 150 முகத்தல் மஞ்சள் முன்னர்ப் பூசினர்.
அகத்தை எவ்வா றழகு செய்வர்?
கருங்குழல் முகத்தைக் கவிந்த தென்ன
கூங்குழல் முகத்தைக் கவிந்துகொண் டிருக்க,
பின்னே தொங்குங் கூந்தலீப் பின்னி
- 155 முன்னம் ஒருத்தி முதுகில் விட்டிட,
கரியகட் செவியைக் கலந்து வெள்ளை
ஆரவ மொன்றுநன் களைத்திருத் தலேபோல்
வெள்ளை மலர்களைப் பின்னலாய் வீக்கிக்
கூந்தற் பின்னலமேல் குயிற்றினை ஒருத்தி ;
- 160 புற்றாவு கக்கிய பொன்மணி மான
நெற்றிச் சுட்டியை நீள விட்டனர்;
காசிருள் நடுவண் கதிர்விடு மின்னென
நேருற உச்சந் தலையில் நின்றிட
சிருறு வில்லை செவ்வனே செருகினர்.
- 165 அரை நிலா நடுவண் அமைந்த கறைபோல்
புரையிலர நெற்றியில் பொட்டு வைத்தனர் ;
அழகுக் கழகு செயல்போல் கரிய
வீழிகளில் கருமை விளங்கத் தீட்டனர் ;
ஞுத்திரிக் கொட்டைபோல் முன்னே சுடர்விட
- 170 மூக்குமேல் வைர மூக்குத்தி யிட்டனர் ;
மூக்குமே விட்டதால் மூக்கின் இடைச்சவர்

148. ஓப்பனைக் கலை - அலங்காரக் கலை. 152. திங்கள் - சங்கி
ஞ. 153. கருங்குழல் - கரிய கூந்தல். 156-157. கட்செவி, அர
ஷம் - பாம்பு. 158. வீக்கி - கட்டி; பின்னல் - சடை. 159. குயிற்
ஶிலை - பதித்தான். 160. புற்றாவு - புற்றுப் பாம்பு. 161.
கட்டி - ஓரணி. 164. வில்லை - வட்டமாக உள்ள ஓரணி. 165.
அரை நிலா - பாதி நிலா (பிறை); கறை - களங்கம். 166. புரை -
ஞுத்த. 168. கருமை - கரிய மை. 171. மூக்கின் இடைச் சவர் - மூக்
கின் இரு தலைகட் கிடையே தடுப்புச் சவர் போல் இருச்சும் பகுதி.

- முக்குமேல் மிகுசினம் முந்தக் கொண்டு
நோக்கிப் பொருமையால் நொந்திடும் என்று
முத்துப் பிலாக்கினை முக்கிடைச் சுவரில்
- 175 தொத்திக் கீழே தொங்கிடச் செய்தனர் ;
கண்கட்ட கணிகலன் கண்ணேட்ட மாப்போல்
வெண்பல் தம்மை விளக்கும் அணிகலன்
முத்தை எள்ளி முகிழ்க்கும் முறுவலே
என்று சொல்லி இனிதலை அடக்கினர் ;
- 180 இதழ்கள் வாளா இருக்குமா என்ன ?
இதழ்களில் செங்குழம்பு இன்னும் இட்டுப்
பவளத்தை வீணே பழிக்கச் செய்தனர் ;
கேட்டலே செவிகட் கணியெனக் கிளப்பின்
கேட்குமா செவிகள் ? கேளாச் செவிகளில்
- 185 தோடுகள் பதித்துத் தொங்கலும் கீழே
ஆடிடச் செய்தனர் ; அவற்றின் மேலே
மாட்டல் எனுமணி மாண நீட்டி.
மாட்டியும் மாணுச் செவிகளில் மன்னக்
கொப்பும் பொவுடும் குறையிலாது கோத்தனர் ;
- 190 தோளிலும் மார்பிலும் தொய்யில் எழுதினர் ;
ஆரக் குடங்களில் ஆரச்சாந் தப்பினர் ;

172. உலகியலில், கோபிப்பவரை, முக்குமேல் கோபத்தை வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது மரபு; அதுபோல், முக்கின் இடைச்சுவர், முக்குமேல் கோபம் கொண்டுள்ளது எனும் மரபுப் பொருளும், முக்கின் மேல் பகுதியில் முக்குத்தி யிட்டதால் அதன்மேல் கோபம் கொண்டுள்ளது என்றும் பொருளும் உள்ளமை காண்க. 174. பிலாக்கு-முக்கிடைச் சுரணி. 180. இதழ் - உதடு. 185. தோடு - காதணி; தொங்கல் - தொங்கட்டான் என்றும் அணி. 188. மாணு - மரணபு பெறுத. 189. கொப்பு, பொவுடு - காதணி வகைகள். 190. தொய்யில் - கோலம். 191. ஆரக் குடங்கள் - சந்தன மரத்தால் செய்த குடம் போன்ற சிறபூடைய முலைகள்; ஆரச் சாந்து - சந்தனச் சாந்து.

- அடங்கா முலீகனை அடங்கச் செய்ய
இடங்கொள் கச்சினை இறுக்கிக் கட்டினர் ;
பூட்டுமேல் பூட்டு பூட்டுதல் போலப்
195 பூட்டிய கச்சமேல் பூட்டினர் கஞ்சகம் ;
பட்டாம் பூச்சிபோல் பளபளத்து மின்னும்
பட்டில் பொன்னிழை பதித்துக் கொடிமலர்
வண்ணம் பலவகை வாய்ந்த புடவையை
நண்ணுள் எாடைமேல் நயப்பா யுத்தினர் ;
200 தலையையும் உடலையும் தக்க பாலமாய்
இனைக்குங் கழுத்தினை ஏமாற்ற வியலுமோ ?
கழுத்தில் அட்டிகை கவின்பெற அணிந்தனர் ;
மார்பிலும் மாலீகக்கு மட்டே யில்லை ;
“கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
205 இல்லாதாள் பெண்காமுற் றற்று”என் பதுகுறள் ;
பெண்ணுக்கு எடுப்பினைப் பேணித் தந்திடும்
வண்ண முலீமேல் வகைவகை யான
மணிமா லைகளொடு மலர்மா லைகளும்
அணிபெற அமைத்தே அகமிக மகிழ்ந்தனர் ;
210 இல்லையோ உண்டோ இடையெனும் ஜைம்
இல்லையா மாறே இடுப்பில் மேகலையாம்
ஒட்டி யாணம் ஒட்டப் பூட்டினர் ;
அப்போ தங்கே அருகில் நின்ற
இடுப்பில் மடிப்பு விழுந்த ஒருத்தியைக்
215 காட்டி யிவட்கு மேகலை கட்ட

192. அடங்காமுலை - சட்டைக்குள் அடங்காத முலை ; அடங்கச் செய்தல் - கச்சால் கட்டி அடங்கச் செய்தல் ; திமிர அடங்கச் செய்கல் என்னும் குறிப்பும் காணக. 193. கச்ச - முலையைக் கட்டும் உன் சட்டை. 195. கஞ்சகம் - கச்சமேல் அணியும் மேல் சட்டை. 199. நண்ணுள்ளாடை - நண் உள் ஆடை - பொருந்திய உன் பாவாடை. 203. மட்டு - அளவு. 206. எடுப்பு - எடுப்பான தோற்றப் பொலிவு. 210. இடை - இடுப்பு. 212. ஒட்டியாணம் - இடுப்பு அணி.

- ஜூம்பது பொன்செல வாகும் என்றனர் ; பின்னர் ,
பகைவரை வெல்லும் படைஞர் தோள்களில்
வகைபெற அணிமற வலயம் போல
மலர்க்கணை தொடுக்கும் மாரணை வெல்ல
- 220 வேயுறு தோள்களில் வீக்கிய தைப்போல்
காயும் ஒளியிரு கடகம் பூட்டினர் ;
வணக்கமும் வரவேற்பும் வருவிருந் தேர்ம்பலும்
இணக்கமாய்ப் புரியும் இருகை தமக்குப்
பேசும் வாயாய்ப் பெருந்துணை புரியும்
- 225 மாசில் வண்ண வளையல் வகைபல
கலகலெனப் பேசக் கைகளில் மாட்டினர் ;
மோதிர விரல்கள், மோதிர விரலெனும்
பேர்தான் பெரிய பேராம், ஆனால்
மோதிரம் இலையென முனுமுனுக்கா வாறு
- 230 மோதிர விரல்களில் முழுதும் மணிபொதி
கணையா மிகளைக் கவினுறச் செருகினர் ;
கலீர்கலீர் கலீரெனும் கல்லெலாவி, காளை
இளைஞரை விலக்க எச்சரிக்கு மாறு
வளைவுறு சிலம்புகள் வனிதையின் கால்களில்
- 235 ஒளிபெறப் பூட்டி உவகை யுற்றனர் ;
முன்னர்ப் பூண்ட அணிகள் முழுதையும்
பின்னர்ப் பெயர்த்திவ் வாறு புத்தம்
புதிய கலங்களைப் பூட்டினர் பொலிவொடு ;
குமையால் கழுத்து சோர்வுறும் வண்ணம்

218. மறவலயம் - படை வீரர்கள் ஶோளில் அணிவது 219.
மலர்க்கணை - காம மயக்காதரும் பலி அம்பு : மாரன் - மன்மதன்
220. வேயுறு - முங்கில ரோன்ற ; வீக்குதல் - கட்டுதல் . . 221.
காயும் ஒளி - வீசுகின்ற ஒளி ; கடகம் - தோள் அணி. 222-226.
வரும் விருந்தினர்டம் பேச முடியாத கைகள் பேசுவது போல வளை
யல்கள் ஒனி செய்து, கைகட்டுப் பேசும் வா.ாய் உள்ளனவாம்.
230. மணி பொதி - ஒன்பது மணிகளும் பதித்த. 231. கணை
வரழி - போதிரம். 232. கல்லெலாவி - சிலம்புக்குள் உள்ள பரல்
கற்களின் ஒசை.

- 240 அமைவாய்க் கூந்தலில் அடர்மலர் செருகினர்;
இன்னும் எல்லாம் இனிது முடித்துக்
கண்ணம் தடவிக் கண்ணேறு முரித்தனர்.
திருமண மகிழ்ச்சியால் திருமகள் உடம்பு
பெருமளவு பருத்துப் பெரியதாய் விட்டதால்
- 245 அணிகள் இறுக்கம் ஆயின என்று
துணிவுடன் ஒருத்தி சொல்ல, தோழியர்
நனிமிக நகைக்க, நாணங் கொண்ட
மணமகள் உதட்டில் மலர்ந்தது புன்னகை.
அணிகள் யாவும் அமரா வதிக்குநல்
- 250 வணிசெய் திலவே; அவளை அடைந்ததால்
அணிகளே முற்றும் அணிபெற் றனவே!
மேனி மினுங்க மேளதா எத்தொடு
மானேர் விழியர் மங்கையர் பல்லோர்
அமரா வதிதனக் கழகாய் நலங்கிடும்
- 255 மரபினைத் தொடங்கி மகிழ்ந்து நடத்தினர்.
நலங்கிடும் போது நங்கை யொருத்தி
இலங்கிடு மணமகளை இன்புடன் நோக்கி,
பல்லாண்டு காலம் பாரில் வாழ்க!
நில்லா உலகில் நின்பெயர் நிற்க!
- 260 உன்றன் இவ்வாழ்க்கை உயர்வு பெறுக!
என்று வாழ்த்த, இன்னெனுரு மங்கை,
நில்லா உலகில் பெயர்நிற்க என்பது
உயிர் நில்லா சிடினும் உன்பெயர் நிலைக்கும்
என்று பொருள்படும், இதுநன் நில்லை;

240. அடர் மலர் - பூக்கற்றை. 242. கண்ணேறு - கண்
திருஷ்டி; கண்ணேறு முரித்தல் - வயதான ஒருத்தி தன் இரு
கைகளால் அமராவதியன் இரு கண்ணங்களையும் தடவி, அதைக் கைகளைத்
தன் இரு கண்ணங்களிலும், மடித்து வைத்து, ஒவ்வொன்டாகுமாறு விரல்
களை இரட்டை முரித்தல்; இவ்வாறு செய்தால் கண்ணேறு கழியுமாய்.
243. திருமகள் - அமராவச. 251. அணி பெற்றன - அது பெற்
றன. 253. மானேர் - மான் ஓசு - மான்விழியை ஒத்த. 257. இலங்கிடு-
அழகு விளங்குகின்ற. 259. நில்லா உலகு - ஸ்பீரில்வாத உலகம்.

- 265 'இல் வாழ்க்கை' என்பது 'இல்லா வாழ்க்கை'
என்னும் பொருளையும் ஈடு மாதவின்
இன்னும் இல்வா நியம்பா தேயெனச்
சொன்னபின் ஆமெனச் சொற்றனர் மற்றவர்;
முன்னிய செயலெலாம் முடித்தபின், ஒகுத்தி,
270 கடிமணம் ஆனபின் காதலற் சேர்வாய்
அடிமையாம் எமையினி அறவே பிரிவாய்;
மணமகன் பெற்ற மாதவம் எமக்கிலை
எனக்கூ நியதை ஏற்கா தவள்போல்
அமரா வதிதலை யசைக்க, அனைவரும்
275 உண்டி கொண்டே உறங்கப் போயினர்.
பெண்டிர் அகன்றபின் பேதுற் றமராவதி
கள்ளக் காப்பறை குக்குக் கதவினை
மெள்ளக் காப்பிட்டு, மேனியில் பூட்டிய
ஒள்ளிய பூஜெலாம் உதறி எறிந்தாள்.
280 அம்பிகாபதி கொலையுண் டழிந்த பின்னர்
அமராவதி கோயிலின் அகலலாம் என்றே
மன்னர் ஜூயம் மனத்துள் கொண்டு
கண்ணி மாடக் காவலை முடுக்கிட
இரியும் காலம் எதிர்பார்த் திருக்கையில்
285 வரையும் செய்தி வரவே மணக்க
இசையின் ஜூயம் இராமே யாவரும்
அசையின்றி வேலையில் ஆழ்வர் அஞ்ஞான்று

287. இன்னும் இனியும், இனி ஸ்மறூம். 238. செந்றனச் -
சொன்னார்கள். 269. முன்னிய செயலெலாம் - செய்யச் சுகுசெல
சடங்குகள் யாவும். 270. காதலற் - காதவன் - காகலை, கணவன்.
271. அறவே பிரிவாய் - தாளையிலிருங்கு முற்றும் பிரிக்கு விடுவாய்.
275. உண்டி - உணவு. 276. பேதுற்று - மகி மபங்கி. 278.
காப்பு இட்டு - தாழ்ப்பாள் போட்டு. 279. ஒன்றீய - ஒனி வீச
கின்ற; பூண் எலாம் - அணிகள் எல்லாவற்றையும். 281. கோயிலின்.
அரண்மனையினிக்கும். 284. இரியும் காலம்-பிரிக்கு ஒடும் கைத்தை.
285. வரையும் செய்தி - திருமணச் செய்தி; வரைகல் - மணத்தல்.
287. அசைவு இன்றி - சேர்வு இல்லாமல்; வேலையில் - திருமண
வேலையில்.

- அரண்மனை விட்டே அகலலாம் என்றே
திறன்மிகத் தீட்டிய திட்டப் படியே
- 290 அரண்மனை நீத்தே அகல லானுள் :
காப்பறை யினின்று கடிநகர் வெளியே
காப்பொடு செல்லக் கள்ளச் சுருங்கை
வழியொன் ருள்ளதவ் வழியாய் விளக்கு
வழிகாட்டச் சென்றவ் வழியைக் கடந்து
- 295 வெளியே போந்து விளக்கொடு நிலவின்
துணைகொடு, அம்பியின் அடக்கம் துன்னியம்
மனையில் நாட்டிய மறக்கல் மீதே
அம்பிகா பதிபெயர் பொறித்துள அடையாளம்
நம்பச் செய்யவந் நடுகலைத் தழுவி
- 300 வெம்பி வெதும்பி விம்மிப் புலம்புவாள்:

(1) “அம்பிகாபதி கோவையித்த அண்ணலே அழுதே
அந்தமிழை வளர்த்திட்ட அறிஞ ரேறே!
கம்பரன்ன படுவாரோ கலங்கு வாரோ
கனிவுடைய நுந்தாயார் கதறு வாரோ!
உம்பருல கடைந்திட்ட உயர்ந்த தேவே
உமைப்பிரித்தும் உண்டுகளித் துயிர்வாழ் வேனே!
நம்பியுமைக் கொன்றகுற்றம் நானே ஏற்பேன்
நமனுய்வந் துமைமுடித்தேன் நானுய் வேனே?”

290. நீத்து - துரங்து, பிரித்து. 292. காப்பொடு - பாது
காப்போடு. சுருங்கை வழி - சுரங்க வழி. 293. துணைகொடு -
துணைக் கேள்ளு; அடக்கம் - சமாதி; துன்னி - அடாந்து; துன்னி
யம் - துன்னி அம் - துன்னி அந்த. 297. மனை - சமாதியுள்ள நிலப்
யகுதி; மறக்கல் - இறக்கவரின் அடக்கத்தின் மேல் நடும் வீர நடுகல்.
298. கடு கல்லில். இறக்கவரின் பெயரைப் பொறித்து வைப்பது
மரடி. 301. அப்பொயற் கோவை - அம்பிகாபதி இயற்றிய ஓர்
ஷகப்பெருள் நால். 304. நம்பி - மூண்மக்களுட் சிறந்தவன்;
கழன் - எயன்.

- (2) “இன்றுமுழு நிலாநாளாம் எங்கே யுள்ளீர்?
எங்ஙனம்யான் உமையடைவேன் இயம்பு வீரோ?
சென்றமுழு நிலாநாளில் சேர்ந்தி ருந்தேரம்
சென்றிடுவீர் எனின்விட்டெனச் சிறிதும் தேரேன்
அன்றுசொன்னீர் நாம்பிரிந்திட்டகல மாட்டோம்
அன்றில்போல் இணைபிரியா தலைவோம் என்றே!
ஒன்றியநல் லுயிர்பிரிந்த உடல தானேன்
ஒருபிறவி யிலுமெனக்கே உய்வே யில்லை.”
- (3) “கோவலலைக் கண்ணகியைக் குறிப்பிட்ட பொப்பு
கூறிட்டீர் உடனேயான் குறுக்கிட்ட உரைத்தேன்:
310 கோவலனும் கண்ணகியும் குறையக வையிலே
கூற்றுவனுல் கொலப்பட்டுக் கூடா தொழிந்தார்;
நாவதனுல் அவர்தம்மை நமக்கொப் பாக
நவிலவேண்டா என்றுமக்கு நன்கு சொன்னேன்;
காவதனில் பேசிட்ட காட்சி என்றன்
கண்முன்னே நின்றிடவே கலங்கு கின்றேன்.”
- (4) “அந்தமுழு நிலாநாளில் ஆருயிர்த் தந்தை
அருபறம்பு மலையினிலே அமர்ந்தி ருந்தார்
இந்தமுழு நிலாநாளில் எந்தையும் மலையும்
இழுந்துவிட்டோம் என்செய்வோம் என்று கூறி
315 நொந்தபாரி மகளிர்க்கதை நுணுகித் தேர்ந்து
நுவன்றிட்டீர் அப்போதே நொந்து கொண்டேன்
இந்தவரு மகளிர்போல் எனது வாழ்வும்
இன்னலுக்குள் ஓகிடுமோ என்றை யுற்றே.”
- (5) “அடுத்தமுழு நிலாநாளில் அரண்மனை விட்டே
அகன்றிடுவாய் ஜூயமில்லை; அதற்குப் பின்பியான்
அடுத்திடுநல் விடம்நீயும் அடைவா யென்றே
அன்றங்கே என்னிடம்நீர் அறைந்த போது

305. முழுசீலா நாள் - பெளர்ணமி நாள். 306. தேரேன் - அறியேன். 310. குறை அகவை - குறை வயது. 312. காவதனில் - சொலையில். 316. இன்னல் - துன்பம். 318. அன்று அங்கே - அன்றிரவு அக்சொலையில்.

விடுத்திடுமில் வூரையின்பொருள் விளங்கக்கில்லேன்
விரித்துரைப்பீர் என்றேயான் வினவிய காலை,
320 எடுத்துரைத்தீர் மணந்திடுவோம் என்ற செய்தி;
இந்தமுழு நிலாநாளில் இணைந்தே விட்டேன்.”

(ஹேறு)

- (6) “அருந்தினிய பாவமிழ்தம் ஆக்கிடுநல்
லங்கை எங்கே?
விடுந்தளித்த போதுகவி விருந்தளித்த
வியன்வா யெங்கே?
இருந்தினிய முத்தங்கள் ஈந்திடுநல்
லிதழ்கள் எங்கே?
பொருந்திடவே இறுக்கணைத்துப் புல்லியவன்
பொன்மார் பெங்கே?”
- (7) “உள்ளிருந்திங் கெழுந்துவர ஒல்லாதோ
ஒருசொல் கூறீர?
பள்ளுப்பா யாழ்மீட்டிப் பாடிடவா
பகரும் வந்தே!
கள்ளிருக்கும் மலர்துறந்தேன் கதறுவது
காதில் விழுமா?
எள்ளாருபன் முத்தங்கள் ஈந்திடுவேன்
எழுந்து வாரீர!”

319. விடுத்திடும் - சொல்லுகின்ற. 321. அருந்தினிய -
அருக்த இனிய (அ - தொகுத்தல் விகாரம்); பா அமிழ்தம் - பாட்டா
கிய அமிழ்து. 322. கவி விருங்து - பாட்டாகிய விருந்து. 323.
இதழ்கள் - டதடுகள். 324. இறுக்கணைத்து - இறுக அணைத்து; புல்
விய - தழுவிய; வன் - வளிமையுள்ள; பொன் மார்பு - அழகிய மார்பு.
325. ஒல்லாதோ - முடியாதோ. 326. பள்ளுப்பா - பள்ளு என்
ஞும் ஒரு வகை நூல் பாட்டு; பகரும் - சொல்வீராக. 327. கள் -
தேன். 328. எள்ள அருபன் - இசை வியலாத பல (இனிமையான
பல).

(வேறு)

- (8) “என்னகுற்றம் செய்தேனியான் ஏனிந்த வாளாமை எழுந்து கூரீர்!
- 330 மன்னர்மகள் எனுங்கசப்பா? மற்றென்னை நினைவினின்று மறந்திட்ட ரோ?
- கன்னித்தமி ழில்பேசிக் கலந்திங்கே களித்திடவே கடிய வாரீர்!
- இன்னுந்தமிழ்ப்பணிகளுள் இயற்றிட்டே வளர்த்தபின்னார் ஏகு வோமே!”
- (9) “செல்வர்தாம் வறியவரை சேரவொட்டார் எனுஞ்செய்தி செவ்வ னநிந்தோம்
- கொல்வதவர் குறி, மணந்து கொள்ளவரும் ஏழையரைக் கொலையொ்றுப்பால்;
- 335 சொல்வதுதான் பொதுவுடைமை சொந்தவாழ்வில் சோர்ந்து போவார் [வரும்போது வெல்வதெவ்வா நின்னவரை வெறும்பேச்சால் வெல்வது புட்சியே!“] இயன்றிடுமோ?

(வேறு)

- (10) “உலகம் எம்கதை உணர்ந்து சால உற்று ராய்ந்து கலகம் இன்றிக் காதல் கொள்ளக் கற்றுக் கொள்க!
- அலகாய்க் காதல் அகத்தில் மட்டும் அரும்ப வேண்டும்;
- 340 மலரைப் போல மணந்த பின்பே மலர்தல் நன்றே.”

329 வாளாமை-பேசாமை (மொனம்). 331. கடிய-வீரங்து. 333. செவ்வன் - நன்றாக. 334. குறி - குறிக்கோள்; கொலை ஒறுப்பு - கொலைத் தண்டனை. 339. அலகாய் - அளவாய்; அத்தில்-மனத்தில்.

என்றெலாம் பிதற்றி ஏங்கி நைந்து
துன்றிய காதலரைத் தொடர எண்ணிக்
கொண்டு வந்த கொடிய நஞ்சை
உண்டிப் பொல்லா உலகை நீத்து,

- 345 தணந்தவர் உயிரைத் தன்னுயிர் முணக்க
அணைந்த கல்கீல் ஆருடல் மணக்க
இணைந்தனள் இவ்வணம் இனியகா தலரொடு.
வீடுபே ரெனவே விளம்பப் பெற்றிடும்
ஈடிலா ஒருபே நிருப்ப துண்டேல்,
350 அம்பிகா பதியும் அமரா வதியும்
இந்த உலகைவிட் டேகிய பின்னர்
அந்த வீடுபே றடைதல் உறுதியே!

— — —

(வாழ்த்து வெண்பா)

“சுந்தர சண்முகனின் சொல்லோ வியமான
செந்தமிழ் நன்னூலாம் சீரம் பிகாபதி
காதல் விளக்கிடும் காப்பியம் இன்பமாய்
ஓதுவோர் வாழ்க உயர்ந்து.”

344. உண்டிப் பொல்லா - உண்டு இ பொல்லா - சாப்
பிட்டு இந்தப் பொல்லாத; நீத்து - விட்டு நீங்கி. 345. தணந்தவர் -
பிரிந்த காதலர், அம்பிகாபதி; மணக்க - கூட, சேர. “மணத்தல்
கூடுதல்” என்பது சேந்தன் திவாகர ஸிகண்டு நூற்பா. 346. ஆருடல்-
அரிய உடம்பு. 348. வீடு பேறு - மோட்சம் அடையும் பேறு.
349. பேறு - பாக்கியம்.

சொல்லோவியமான காப்பியம் - நன்னூலாம் காப்பியம் - அம்பி
காபதி காதல் விளக்கிடும் காப்பியம். 1. சொல் ஓவியம் - சொற்
வளால் வரைந்த சித்திரம். 2. நன்னூல் - கல்ல ஊல். 4. ஓதுவோர்-
கற்பவர்.